

# கணக்கியல்

I

முடிவுக் கணக்குகள்  
FINAL ACCOUNTS

ஆக்கியோன் :

த. வ. சி. சி. வாருானம்  
விசேட ஆசிரிய பயிற்சி (வர்த்தகம்)

வெளியீடு :

வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்  
கன்னகம்

பதிப்புரிமை ]

1967 [ விலை : ரூபா 4-50

60 77 63 83

63

60 77 63 83

60 77

63

60 77 63 83

60 77 63 83

63

60 77

60 77

60 77 63 83

60 77 63 83

# கணக்கியல்

I

முடிவுக் கணக்குகள்

FINAL ACCOUNTS

ஆக்கியோன் :

வெ. சி. சிவஞானம்  
விசேட ஆசிரிய பயிற்சி (வர்த்தகம்)

வெளியீடு :

வட - இலங்கைத் தமிழ்நாற் பதிப்பகம்  
சுன்னகம்

பதிப்புரிமை]

1967

[விலை : ரூபா 4-50


முதற் பதிப்பு - 1967

சன்னகம் :  
திருமகள் அமுத்தகம்

இரிமை வட - இலங்கைத் தமிழ்நாற் பதிப்பகத்தாருக்குரியது

## சமர்ப்பணம்

அமரத் துவமடைந்த என்னன்பு அன்னை  
திருமதி சி. இராசம்மா அவர்களுக்கு  
இங் நூலைப் பணிவண்டுடன் சமர்ப்பிக்கின்றேன்.



## முன்னுரை

கணக்கியல் மேனைட்டு மொழிகளிற் கடந்த ஐந்நாறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வளர்ச்சியற்றுள்ளது. ஆங்கில மொழியிலும் பிற மேனைட்டு ஜாழிகளிலும் கணக்கியற் துறையில் பல நூற்றுக்கணக்கால் நூல்கள் வெளிவந்துள்ளன. பண்டைத் தமிழர்களிடம் கணக்கியல் அறிவும், நூல்களும் இருந்தனவாயினும் அவைபற்றிய விபரங்கள் எதுவும் எமக்கு இன்று கிடைக்கவில்லை. ‘இரட்டைப் பதிவு’ என்னும் திருந்திய கணக்கியல் முறை தமிழ்மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டு களும் பூர்த்தியடையவில்லை. கணக்கியலைத் தமிழ்மொழி மூலம் சில பரீட்சைகளுக்கு எடுக்கக்கூடிய நிலைமை தோன்றிப் பதினைந்து ஆண்டுகளும் கழிந்திராது. தமிழ்மொழியில் வெளிவந்துள்ள கணக்கியல் நூல்கள் மிகச் சில, விரல் விட்டு என்னக்கூடியவை. தமிழ்மொழியில் கணக்கியல் நூல்களின் பற்றாட்டுக்குறையை நீக்குவதற்கு என்முயற்சி சிறிதளவாவது பயன்படும் என்ற நினைவின் விளைவே இச் சிறு நூல்.

கணக்கியற் பரீட்சைகளில் முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல் ஒரு முக்கிய விஞைமட்டுமல்ல; சித்தியடைய வேண்டிய புள்ளிகளிலும் அதிகப் புள்ளிகளைப் பெறக்கூடிய விஞவாகவும் அமைகிறது. பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் முடிவுக்கணக்குகளைத் தயாரித்தல் அது பயனுள்ள செயலாகும். தமிழ்மொழியில் இதுவரை வெளியாகியுள்ள கணக்கியல் நூல்களில் போதியளவு பயிற்சிகளும், திருத்தமாக முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளும், சிக்கல்கள், பிரச்சினைகள் எவ்வகையில் தீர்க்கப்படவேண்டும் என்பதுபற்றிய விளக்கங்களும் இல்லை எனப் பல தடவைகளிற் பல ஆசிரிய நண்பர்கள் சுட்டிக்காட்டினர். அந்நண்பர்களின் தூண்டுதலே இந்நாலை உருவாக்க ஏதுவாயது.

முடிவுக் கணக்குகளைத் தயாரிப்பதில் ஒழுங்கான பயிற்சி பெறவும், நுட்பங்களை அறியவும், பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தீர்க்கவும் இந்நால் ஓரளவு துணைபுரியுமென

நம்புகின்றேன். கணக்கியல் போதிக்கும் ஆசிரியர்கள், கற்கும் மாணவர்கள், கணக்கியலுடன் தொடர்புள்ள தமிழ்ப் பெருமக்கள் யாவரும் இந்நாலுக்கு ஆதரவு தருவார்கள் என்ற தளராத நம்பிக்கை எனக்குண்டு.

கணக்கையற் துறையில் இது எனது கன்னி முயற்சி. கணக்கியற் துறையோடு தொடர்புடைய அறிஞர்களும் நன்பார்வூரும் இந் நூல்பற்றித் தரும் ஆலோசனைகளையும் ஆக்கபூர்வமான கண்டனங்களையும் உளங்கனிந்த நன்றி யறிதலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

இந் நூலை மனமுவந்து ஏற்று வெளியிடும் வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பக முகாமையாளர் அவர்களுக்கும், இந் நூலை அழகுற அமைப்பதிலும் ஏனைய கருமங்களிலும் உறுதுண்ணயாக இருந்த திருமகள் அழுத்தக அச்சமைப்பு முதல்வர் திரு. செ. சின்னத்துரை அவர்களுக்கும், அச்சக ஊழியர்களுக்கும், இந் நூலின் கைப்பிரதி களைச் செப்பனிட்டு எழுதியும், கணக்குகளைச் செய்து விடை காண்பதிலும் எனக்கு உதவிய பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை வர்த்தகப்பயிற்சி ஆசிரிய மாணவர்களுக்கும், காலத்துக்குக் காலம் தகுந்த ஆலோசனைகள் தந்த ஆசிரிய நன்பார் திரு. K. பத்மநாதன் அவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றி உரித்தாகுக.

வணக்கம்

வயாவிளான்

1-5-1967.

வை. சி. சிவஞானம்

## பொருள்க்கம்

பக்கம்

1.	முடிவுக் கணக்குகள் — அறிமுகம் ...	1
2.	தனி வியாபாரியின் முடிவுக் கணக்குப் பயிற்சிகள் ...	28
3.	செய்கைக் கணக்கு — அறிமுகம் ...	78
4.	செய்கைக் கணக்குகள் ...	81
5.	பங்குடைமை முடிவுக் கணக்குகள் — அறிமுகம்	102
6.	பங்குடைமை முடிவுக் கணக்குப் பயிற்சிகள் ...	111
7.	விடைகள்:	
	தனி வியாபாரியின் முடிவுக் கணக்குகள் ...	183
	செய்கைக் கணக்குகள் ...	187
	பங்குடைமை முடிவுக் கணக்குகள் ...	188
	<b>பாடத்தீட்டம்</b> ... , ...	<b>191</b>

## பிழைத்துத் தம்

பக்கம்	கணக்கிலக்கம்	வரி	பிழை	திருத்தம்
131	27	35	விற்பனை 12470	விற்பனை 124750
142	32	22	சேமலாபநிதிக் கட்டணமாக 4 வீதம்	சேமலாபநிதிக் கட்டணமாக 6 வீதம்
144	34	27	சார்திக்கு வழங்கப் படும் சம்பளத்தை	சார்திக்கு வழங்கப் படும் மாதம் 100 ரூபா சம்பளத்தை
145	34	12	31-2-66ஆம் தேதி	30-9-66ஆம் தேதி

விரைவில் வெளிவருகிறது

இந்நாலாசிரியரால் எழுதப்பட்ட

க ன க் க ய ஸ் — II

பல்வகைக் கணக்குகள்

உண்டியல், ஒப்படை, கூட்டுமுயற்சி, வங்கிக் கணக்கினைக்கக் கூற்று, தொங்கற் கணக்கு, பங்குடைமை, பிரிவுப் பேரேடுகள், ஒற்றைப் பதிவு முறை, வியாபார நோக்கமில்லா நிலையக் கணக்குகள், ஒதுக்கங்கள் போன்ற இன்னும் பல பகுதிகளைக் கொண்ட நூல். ஒவ்வொரு பகுதிக்கும் விளக்கங்கள், கணக்குப் பயிற்சிகள், விடைகள் உண்டு.

# முடிவுக் கணக்குகள்

## அறிமுகம்

ஓரு குறிப்பிட்ட காலங்லைக்குள் நிகழ்ந்த வியாபார நடவடிக்கைகளினதும், அக்கால எல்லைக்குள் சேர்க்கப்படவேண்டிய வியாபார நடவடிக்கைகளினதும் தொகுப்புக்களில் இருந்து, அக்கால எல்லைக்குள் சம்பந்தப்படாத வியாபார நடவடிக்கைகளை நீக்கிவிட்டு, வியாபார நடவடிக்கைகளின் முடிவுகளையும், நிதிநிலையையும் உரிமையாளர்கள் எளிதிற் சுலபமாக அறிவுதற்காகச் செய்யப்படும் கணக்குகளையும், கூற்றுக்களையும் முடிவுக் கணக்குகள் என்று கூறுவர்.

### முடிவுக் கணக்குகளின் பகுதிகள்

- |                     |                             |
|---------------------|-----------------------------|
| 1. செய்கைக் கணக்கு  | 3. இலாப நட்டக் கணக்கு       |
| 2. வியாபாரக் கணக்கு | 4. இலாப நட்டப் பகிர் கணக்கு |
| 5. ஐந்தொகை.         |                             |

#### 1. செய்கைக் கணக்கு:

இக் கணக்கை உற்பத்திக்கணக்கு, ஆக்கற்கணக்கு, பரும்படிச் செய்கைக்கணக்கு எனவும் அழைப்பார். உற்பத்தியாக்கும் பொருள் களின் முடிந்த விலையை அறிவுதற்காகவே இக் கணக்குத் தயாரிக்கப் படுகின்றது. இது விரிவான முறையில் செய்கைக் கணக்கு என்னும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

#### 2. வியாபாரக் கணக்கு:

இக் கணக்கு ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் நடந்த வியாபார நடவடிக்கைகளைக் கொண்டு அவ் வியாபார நிலையத்தின் மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டத்தை அறிவுதற்காகச் செய்யப்படும் கணக்காகும்.

இக் கணக்கின் பற்றுப் பாகத்தில் ஆரம்பச் சரக்கு மீதியைப் பதிதல் வேண்டும். சரக்கு மீதி இருப்பு, கையிருப்பு என்னும் பதங்களாற் குறிப்பிடப்படும். பின் சரக்குக் கொள்முதலைப் பதிந்து, அத் தொகையுடன் கொள்முதல் செலவுகளான உள்வந்த வண்டிக்கூவி, கூலி, கேள்வு, தீர்வை, கொள்முதல்தராகு போன்றவற்றைக் கூட்டி வந்த தொகையை, ஆரம்பச் சரக்கிருப்புடன் கூட்டல் வேண்டும்.

இக் கூட்டுத்தொகையில் இருந்து கொள்முதல் திருப்பல் தொகையையும் (திரும்பிச்சென்ற சரக்கு), கொள்விலையில் எடுத்த பொருள்

களின் தொகையையும் முடிவுச்சரக்கு மீதியையும் (இறுதிச்சரக்கு மீதி) கழித்தல் வேண்டும். கழித்துவரும் மீதி விற்ற சரக்கின் கொள்விலை யாகும்.

வியாபாரக் கணக்கின் வரவுப் பாகத்தில் விற்பனைத் தொகையில் இருந்து திரும்பிவந்த சரக்கைக் (உட்டிரும்பிய சரக்கு) கழித்தல் வேண்டும். வை பணத் தொகையில் விற்பனைத் தரகும் சேர்ந்திருந்தால் அதையம் கழித்தல் வேண்டும். கழித்தபின் வரும் தொகை தேறிய விற்னையாகும்.

விற்ற சரக்கின் கொள்விலையிலும் தேறிய விற்பனைத் தொகை கூடுதலாக இருந்தால், அக் கூடிய தொகை மொத்த இலாபமாகும். மொத்த இலாபத்தை வியாபாரக்கணக்கின் பற்றுப் பாகத்தில் பதிந்து இருபக்கத்தையும் சமப்படுத்தல் வேண்டும்.

தேறிய விற்பனைத் தொகையிலும் விற்ற சரக்கின் கொள்விலை கூடுதலாக இருந்தால் அக் கூடுதல்தொகை மொத்த நட்டமாகும். மொத்த நட்டத்தை வியாபாரக் கணக்கின் வரவுப் பாகத்தில் பதிந்து இருபக்கத்தையும் சமப்படுத்தல் வேண்டும்.

முடிவுச் சரக்கு மீதியைப் பல விலைகளிற் கூறலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் எவ்விலையை முடிவுச்சரக்கு மீதியின் பெறுமதியாகக் கொள்ளல்வேண்டும் என்பதைக் கவனிப்போம்.

முடிவுச் சரக்கு மீதியின் கொள்விலையும் சந்தை விலையும் தந்திருந்தால் இவ்விலைகளில் எவ்விலை குறைவானதோ அவ்விலையையே முடிவுச்சரக்கு மீதியின் பெறுமதியாகக் கொள்ளல்வேண்டும்.

முடிவுச் சரக்கு மீதியின் விற்பனைவிலை தந்திருந்தால் கொள்விலையைக் கணிப்பதற்குரிய வழி வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தரப்பட்டிருக்கும். அவ்வழியைக் கண்டுபிடித்து முடிவுச் சரக்கு மீதியின் கொள்விலையைக் கண்டு, அவ்விலையையே முடிவுச் சரக்கு மீதியின் பெறுமதியாகக் கொள்ளல் வேண்டும்.

முடிவுச் சரக்கிருப்பின் புத்தகப் பெறுமதியும், உண்மைப் பெறுமதியும் தந்திருந்தால் எப் பெறுமதி குறைவானதோ அத் தொகையையே முடிவுச் சரக்கு மீதியின் பெறுமதியாகக் கொள்ளல் வேண்டும்.

முடிவுச் சரக்கிருப்புடன் கொள்முதற் செலவுகள் சேர்க்கப்படா திருந்தால் சரக்கு கொள்முதலுக்கு முடிவுச்சரக்கு மீதி என்ன விகிதமோ, அவ்விகிதப்படி கொள்முதற் செலவைப் பிரித்து முடிவுச் சரக்கு மீதியுடன் சேர்த்தல்வேண்டும்.

சில வியாபார நிலையங்கள் எதிர்கால விலை வீழ்ச்சியின் அச்சத்தை நீக்குவதற்காக முடிவுச்சரக்கு மீதியின் கொள்விலையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தைக் கழித்துவரும் மீதியையே முடிவுச்சரக்கு மீதியாகக் கொள்ளு கின்றன. இங்குள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வியாபாரக் கணக்கைத் தயாரிக்கும்போது, முடிவுச் சரக்கிருப்பின் பெறுமதி யைக் கணிப்பதற்குப் பங்கீட்டுப் பொருள்களின் முடிவுப்பின் கொள் விலையில் 5 வீதமும் ஏனைய பொருள்களின் முடிவிருப்பின் கொள் விலையில் 10 வீதமும் கழித்து வரும் தொகையையே மூடிவிருப்பின் பெறுமதியாகக் கொள்ளுகின்றன.

### 3. இலாபநட்டக் கணக்கு:

இலாபநட்டக் கணக்கு, தேறிய இலாபத்தை (சுத்த லாபம், இறுதி இலாபம்) அல்லது தேறிய நட்டத்தைக் காண்பதற்காகச் செய்யப்படுங் கணக்காகும். வியாபாரக் கணக்கில் உள்ள மொத்த இலாபத்தை, இலாபநட்டக் கணக்கின் வரவுப் பாகத்தில் இறக்குதல் வேண்டும். மொத்த நட்டத்தைப் பற்றுப் பாகத்தில் இறக்குதல் வேண்டும்.

வியாபார இலாபமல்லாத ஏனைய வருமானங்களான பெற்ற வட்டி, பெற்ற வாடகை, பெற்ற தரகு, பெற்ற கழிவு, முதலீட்டு வருமானம், வெற்றுப் பொருள் விற்பனை, சில்லறை வருமானங்கள் போன்றவற்றை வரவுப் பாகத்திற் பதிதல் வேண்டும். குறித்தகால எல்லைக்குரிய வருமானங்கள் ஏதாவது வருமதியாக இருந்தால் அவ் வின வருமானங்களுடன் கூட்டி அத்தொகையையே இலாபநட்டக் கணக்கிற் பதிதல் வேண்டும். கூட்டிய தொகையை ஐந்தொகையிற் சொத்துப் பாகத்தில் வருமதியாகக் காட்டுதல் வேண்டும்.

இவ் வருமானங்களின் தொகையில் ஏதாவது முற்பணமாகப் பெறப்பட்டிருந்தால் அத்தொகைகளை அவ் வருமானங்களில் இருந்து கழித்து வந்த மீதித் தொகையையே வரவிற் பதிதல் வேண்டும். கழிக்கப்பட்ட தொகைகளை ஐந்தொகையில் கடன் பக்கத்தில் செல்மதிகளாகக் காட்டுதல் வேண்டும்.

மொத்த இலாபத்தைக் குறைக்கக்கூடிய அல்லது மொத்த நட்டத்தைக் கூட்டக்கூடிய நடவடிக்கைகளை இலாப நட்டக் கணக்கின் பற்றுப் பாகத்திற் பதிதல் வேண்டும். அக்கால எல்லைக்குரிய செலவினங்கள் ஏதாவது கொடுப்பாதிருந்தால் அத் தொகைகளை அச் செலவினங்களுடன் கூட்டி வந்த மொத்தத் தொகைகளையே பற்றுப் பாகத்திற் பதிதல் வேண்டும். கொடுக்கவேண்டிய தொகையை ஐந்தொகையின் கடன் பாகத்தில் செல்மதிகளாகக் காட்டப்படல் வேண்டும்.

அக்கால எல்லைக்குள் சில செலவினங்களுக்கு முற்பணம் கொடுக் கப்பட்டிருந்தால் அத் தொகையை அச் செலவினத்தில் இருந்து கழித்து வரும் மீதியையே பற்றுப்பாகத்தில் பதிதல் வேண்டும். முற்பணமாகக் கொடுத்த தொகையை ஐந்தொகையின் சொத்துப் பாகத்தில் பதிதல் வேண்டும்.

இலாப நட்டக் கணக்கின் வரவுப்பாகக் கூட்டுத்தொகை பற்றுப் பாகக் கூட்டுத்தொகையிலும் கூடுதலாக இருந்தால் அக் கூடுதல் தொகை தேறிய இலாபமாகும். தேறியலாபத்தைப் பற்றுப்பாகத்தில் பதிந்து ஓரு பக்கங்களையுஞ் சமப்படுத்தல் வேண்டும்.

பற்றுப்பாகக் கூட்டுத்தொகையிலும் வரவுப்பாகக் கூட்டுத் தொகை குறைவாக இருந்தால் குறையுந்தொகை தேறிய நட்ட மாகும். தேறிய நட்டம், சுத்த நட்டம், இறுதி நட்டம் என்னும் பதங்களாலும் குறிக்கப்படும். தேறிய நட்டத்தை வரவுப் பாகத்திற் பதிந்து இரு பாகத்தையுஞ் சமப்படுத்தல் வேண்டும்.

இலாப நட்டக் கணக்கிலே பதியப்படும் நடவடிக்கைகளை முக்கிய மாக நான்குவகைச் செலவினங்களாகப் பிரிக்கலாம். அவையாவன :

1. நிலையச் செலவுகள் : வாடகை, இறை, மின்சாரச் செலவு, கட்டிடத் திருத்தங்கள் போன்றவை.
2. நிருவாகச் செலவு : சம்பளம், தபாற் செலவு, எழுது பொருள், பொதுச் செலவு, அச்சடித்தல் செலவு போன்றவை.
3. விற்பனைச் செலவு : விளம்பரம், வெளிச்சென்ற வண்டிக்கூலி, தரகு, கழிவு, கட்டும்பொருள் போன்றவை.
4. நிதிச் செலவுகள் : மூலதன வட்டி, கடன் வட்டி, அறவிட முடியாக கடன், ஒதுக்கங்கள் போன்றவை.

இலாபநட்டக் கணக்கை எழுதும்போது இவ்விதமாகப் பாகுபடுத்தி எழுதுதல் வேண்டுமென்ற விதி யில்லையாயினும், பார்ப்பவர்களின் வசதிக்காவும், தெளிவுக்காகவும் இவ்விதம் செய்தல் நன்று. இச் செலவினங்களைப் பாகுபடுத்துவதிற் சிறு சிரமமும் சில சந்தர்ப்பங்களிற் பிரச்சினைகளும் எழும். ஒரு செலவினம் இரு தொகுப்புக்களி அலும் சேருந் தன்மையுடையதாக இருக்கும். பெறுமானக்குறைவு என்னும் நடவடிக்கையை நிலையச் செலவிலும், நிதிச் செலவிலும் சேர்க்கலாம். இவ்வித சந்தர்ப்பங்களில் எவ்விதம் பதிதல் தெளிவும் இலகுவாகவும் இருக்குமோ அவ்விதம் பதியலாம். இலாபநட்டக் கணக்கின் வரவில் வியாபாரக் கணக்கிலிருந்து பெறப்படும் மொத்த

லாபம் முதலில் எழுதப்படல் வேண்டும். அடுத்து ஏனைய வருமானங்களை எழுதுதல் வேண்டும்.

#### 4. இலாபநட்டப் பகிர்களைக்கு :

இக் கணக்குத் தேறிய இலாபம் எவ்வாறு பங்கி ப்படுகின்றது என்பதைக் காட்டுவதற்காகச் செய்யப்படுவதாகும். இக் கணக்கு தனி வியாபாரியின் முடிவுக் கணக்குகளில் இடம்பெற வேண்டிய தில்லை.

#### 5. ஐந்தொகை :

ஒரு குறிக்கப்பட்ட கால எல்லையில் (தேதியில்) நிலையத்தின் நிதி நிலையைத் தெளிவாகக் காட்டும்பொருட்டுச் செய்யப்படும் கூற்றே ஐந்தொகையாகும்.

ஐந்தொகையின் வலப்பக்கத்தில் சொத்துக்களையும், இடப்பக்கத்தில் கடன்களையும், மூலதனத்தையும் பதிதல் வேண்டும். சொத்துக்களை ஓவ்வோர் இனங்களாகவும், கடன்களை ஓவ்வோரினங்களாகவும் பிரித்துப் பதிதல் வேண்டும்.

### சொத்துக்களின் வகைகள்

1. நிலையான சொத்துக்கள் : நிலம், கட்டிடம், இயந்திரம், மோட்டார் வாகனங்கள், தளபாடங்கள், முதலீடு போன்றவை.
2. கற்பணிக் சொத்துக்கள் (அருவச் சொத்து) : ஆரம்பச் செலவுகள், தேறிய நட்டம் போன்றவை.
3. நடைமுறைச் சொத்துக்கள் : இதை மிதக்கும் சொத்துக்கள், எளிதிற் காசாக்குஞ் சொத்துக்கள், சுழலும் சொத்துக்கள் என்றும் கூறுவார். இவ்வகைச் சொத்துக்கள் சரக்கு மீதி, வியாபாரக் கடன்பட்டோர், முற்பணங்கள், வருமதித் தவணை உண்டியல், வங்கி மீதி, காசு மீதி போன்றவையாகும்.

### கடன்களின் வகைகள்

1. நிலையான கடன்கள் : இதை நீண்டகாலக் கடன்கள் எனவும் கூறலாம். ஈட்டுக்கடன், தொகுதிக்கடன் போன்றவை.
2. வியாபாரக் கடன்கள் : இதைக் குறுகியகாலக் கடன்கள் என்றும் கூறலாம். கடன் கொடுத்தோர் செல்மதித்தவணை உண்டியல், கொடுக்கவேண்டிய செலவினங்கள் போன்றவை.
3. ஒதுக்கங்கள் : சொத்துக்களில் இருந்து கழித்துக்காட்ட முடியாத ஒதுக்கங்களைக் கடன் பக்கத்தில் பதிந்து காட்டுதல் வேண்டும்.

4. மூலதனம் : ஆரம்ப மூலதனத்துடன் மூலதன வட்டி, தேறிய லாபம் என்பவற்றைக் கூட்டி அத்தொகையில் இருந்து சொந்தச் செலவு, தேறிய நட்டம் என்பவற்றைக் கழித்து வரும் மீதித் தொகையையே பதிதல் வேண்டும்.

### நடதொகையைத் தயாரிக்கும் முறைகள்

- நிலையா ர சொத்துக்களை முன்வைத்துத் தயாரித்தல் : இவ் வரிசையில் ரல்ம், கட்டிடம் என்பவற்றை முன்வைத்து எளிதிற் காசாக்கக் முடியாத சொத்துக்களை முறைப்படி வரிசையாக எழுதி, இறுதி யிற் காச மீதி எழுதப்படும். இறுதியில் கற்பனைச் சொத்துக்கள் எழுதப்படும்.
- நடமுறைச் சொத்துக்களை முன்வைத்துத் தயாரித்தல் : இவ் வரிசையில் காச மீதியை முதலாக வைத்து எளிதிற் காசாக்கக் கூடிய சொத்துக்களை முறைப்படி வரிசையாக எழுதி இறுதியில் நிலம், கட்டிடம் எழுதப்படும். இறுதியில் கற்பனைச் சொத்துக்கள் எழுதப்படும்.

நிலையான சொத்துக்களை முன்வைத்துத் தயாரிக்கும் ஐந் தொகையின் கடன்பாகத்தை மூலதனம், ஒதுக்கம், நீண்டகாலக் கடன், வியாபாரக்கடன் என்ற வரிசையில் எழுதுதல்வேண்டும்.

நடமுறைச் சொத்துக்களை முன்வைத்துத் தயாரிக்கும் ஐந் தொகையின் கடன் பாகத்தை வியாபாரக்கடன், நீண்டகாலக் கடன், ஒதுக்கம், மூலதனம் என்ற வரிசையில் எழுதுதல்வேண்டும்.

- நடமுறைச் சொத்துக்களின் தொகையிலிருந்து நடமுறைக் கடன்களைக் கழித்து வரும் மீதியுடன் நிலையான சொத்துக்களைக் கூட்டுதல். கூட்டியதொகையில் இருந்து நீண்டகாலக் கடன் களைக் கழித்து மீதியை எழுதுதல். இத்தொகையை இரு கோடுகளிட்டு முடித்துக்காட்டிவிட்டு அதன் கீழ்ப்புறம் மூலதனம், ஒதுக்கம், இலாபமீதி என்பவற்றைப் பதிந்து கூட்டிக் காட்டுதலாகும்.

### முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல்

கணக்கேடுகளிலுள்ள கணக்கு மீதிகளைக்கொண்டும், உரிமையாளர் கள் தரும் தகவல்களைக்கொண்டும், முடிவுக்கணக்குகள் தயாரிக்கப் படுகின்றன. கணக்கேடுகளில் நடவடிக்கைகள் இரட்டைப்பதிவு முறையிற் சரியாகப் பதியப்பட்டுள்ளன என்பதை அறியக் கணக்கு மீதிகளைக் கொண்டு பரீட்சை மீதி தயாரித்தல் வேண்டும்.

கணக்குகளின் பற்று மீதிகளைப் பரீட்சை மீதியிற் பற்று நிரவிலும் வரவு மீதிகளை வரவு நிரவிலும் பதிந்து கூட்ட இருபக்க நிரல்களின் கூட்டுத்தொகையும் சமங்க வரல்வேண்டும். இருபக்க நிரல்களின் கூட்டுத்தொகையும் சமங்க வராதுவிடின் ஏதாவது பிழைகள் நேர்ந்திருத்தல் வேண்டும். கணக்குகளில் பிழைகள் இருக்கலாம்; அல்லது பரீட்சை மீதிப் பதிவுகளில் பிழைகள் இருக்காம்; அவற்றைக் கண்டுபிடித்துத் திருத்துதல் வேண்டும்.

பரீட்சை மீதியின் பற்று நிரவில் உள்ளவை செய்கைக் க/கு, வியாபாரக் க/கு, இலாபநட்டக் க/கு என்பவற்றிற் பற்றுப்பாகத்தி லும், ஐந்தொகையில், சொத்துப்பாகத்திலும் பதியப்படும். அல்லது இவற்றின் எதிர்ப்பாகத்திலுள்ள தொகைகளில் இருந்து கழித்துக் காட்டப்படும்.

பரீட்சை மீதியின் வரவு நிரவில் உள்ள தொகைகள் செய்கைக் க/கு, வியாபாரக் க/கு, இலாபநட்டக் க/கு என்பவற்றின் வரவுப் பாகத்திலும், ஐந்தொகையின் கடன் பாகத்திலும் பதியப்படும். அல்லது எதிர்ப்பாகத்திலுள்ள தொகைகளிலிருந்து கழித்துக் காட்டப்படும்.

### முடிவுக்கணக்குகளைத் தயாரிப்போர் அவதாரிக்கவேண்டியன

1. தரப்படும் விபரங்களையும் அறிவுறுத்தல்களையும் நன்கு வாசித்து அவற்றின் பொருளை உணர்ந்து அதற்கேற்ற முறையிற் கணக்கு களைத் தயாரித்தல் வேண்டும்.
2. கணக்கு மீதிகளைக் கொடுத்து முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும் வண்ணம் கேட்டால், பரீட்சை மீதியைத் தயாரிக்கும்படி கேட்காது விட்டாலும் பரீட்சை மீதியைத் தயார் செய்து முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல் நல்லது.
3. கணக்கு மீதிகளின் தொகையினின்றும் வேறுபட்ட தொகைகளை முடிவுக் கணக்குகளிற் பதியும்போது அத்தொகைகள் எவ்வாறு வந்தன என்பதை விளக்கமாகக் கணக்குகளிற் காட்டுதல் வேண்டும்.
4. முடிவுக் கணக்குகளைத் திருத்தமாகப் புதிய முறையில் தயாரித்தல் வேண்டும். அந் நிலையத்தின் சகல விபரங்களையும் முடிவுக் கணக்குகளைப் பார்ப்போர் எளிதாகவும் விரைவாகவும், அறியக் கூடியதாக இருத்தல் வேண்டும். நடவடிக்கைகளை இனங்களாகத் தொகுத்துப் பதிந்து காட்டுதல் நன்று.
5. ஒவ்வொரு கணக்குகளின் மீதிகளும் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதை அக்கணக்கு மீதிகளின்கீழ்க் குறித்தல் வேண்டும்.

6. கணக்குகளின் நிரல்களில் இலக்கமிடப்பட்ட பகுதியைவிட எஞ்சிய பகுதியைச் சிவப்புநிற மையினாற் கோடு கீறி வெற்றிடத்தை நிரப்பல் வேண்டும். இரு பக்க நிரல்களின் கூட்டுத் தொகையும் ஒரே நேரிலிடப்படல் வேண்டும். கூட்டுத் தொகைகளின் கீழே சிவப்பு மையினால் இரு கோடுகளிட்டுக் கணக்கு முடிவைக் குறித்த வேண்டும்.
7. அழகு, புனிதம் என்பவற்றில் நல்ல கவனம் செலுத்துதல் வேண்டும்.
8. செம்மையாக்கல்களை நன்றாக வாசித்து அவற்றைப்பற்றி நன்கு சிந்தித்து, அவற்றின் உண்மைப் பொருளை உணர்ந்து அதற்குரிய பதிவுகளைச் செய்தல் வேண்டும்.

### செம்மையாக்கல்கள்

முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும்போது செம்மையாக்கல்களைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் வேண்டும். கணக்கு மீதிகளைக் கொண்டு அல்லது, பரீட்சை மீதியைக்கொண்டு முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும்போது, இவற்றிற் சேர்க்கப்படவேண்டிய, அல்லது மாற்றஞ்செய்யப்படவேண்டிய, அல்லது நீக்கப்படவேண்டிய, அல்லது விளக்கம் தரப்படவேண்டிய விபரங்கள் தரப்பட்டால், அவற்றையும் கருத்திற்கொண்டே முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல் வேண்டும். நடைமுறையிற் கையாளப்படும் செம்மையாக்கல்கள் சிலவற்றைத் தொகுத்து இங்கு தரப்படுகின்றன. இவை போன்று ஏனைய செம்மையாக்கல்களையும் முடிவுக்கணக்குகளிற் பதிவுசெய்யப் பயிற்சி பெறல் வேண்டும்.

#### 1. கொடுக்கவேண்டிய செலவுகள் :

குறித்தகால எல்லைக்குள் கொடுக்கவேண்டிய செலவுகளை இலாப நட்டக் க/கில் பற்று நிரவிற் பதிதல் வேண்டும். ஐந்தொகையில் கடன்பாகத்திற் செல்மதியாகக் காட்டப்படல் வேண்டும். செலவில் ஒருபகுதி கொடுக்கப்பட்டு மீதி கொடுக்கப்படாதிருந்தால், கொடுத்த தொகையுடன் கொடுக்காத தொகையைக் கூட்டிக் காட்டி இலாப நட்டக் கணக்கிற் பற்று நிரவிற் பதிந்து கொடுக்காத தொகையை ஐந்தொகையிற் கடன்பாகத்திற் செல்மதியாகக் காட்டுதல் வேண்டும்.

உ-ம். வாடகை செல்மதி ரூ. 100.

வாடகைக் க/கு பற்று ரூ. 100.

(இ. ந. க/கு பற்றுக்கு மாற்றுக)

வாடகை செல்மதிக் க/கு வரவு ரூ. 100.

2. பெறவேண்டிய வருமானங்கள் :

குறித்தகால எல்லைக்குள் பெறவேண்டிய வருமானங்களில் வராத் தொகைகளையும் இலாப நட்டக் கணக்கில் வரவு நிரவில் பதிதல் வேண்டும். இவ்வருமானத்தில் ஒரு பகுதி பெறப்பட்டிருந்தால் அத் தொகையுடன் வரவேண்டிய தொகையைக் கூட்டிக் கூடிய (இலாப நட்டக்கணக்கில் வரவு முழுத் தொகையையும்) வரவு நிரவிற் பதிதல் வேண்டும். பெறவேண்டிய தொகையை ஐந்தொகையில் சொத்துக்கள் பகுதியில் வருமதியாகக் காட்டுதல் வேண்டும்.

உ-ம். பெறவேண்டிய தரகு ரூ. 150.

தரகு வருமதிக் க/கு பற்று ரூ. 150.

தரகுக் க/கு வரவு ரூ. 150.

(இ-ந. க/குக்கு மாற்றுக)

3. முற்பண்மாகக் கொடுத்த செலவுகள் :

முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும் காலத்துக்குரிய செலவுத் தொகையைவிடக் கூடுதலாகப் பணங் கொடுக்கப்பட்டிருந்தால், செலவுத் தொகையில் இருந்து கூடுதலாகக் கொடுக்கப்பட்ட தொகையைக் கழித்துக்காட்டி மீதியையே இலாப நட்டக் கணக்கில் பற்று நிரவிற் பதிதல் வேண்டும். கழித்த தொகை (முற்பண்மாகக் கொடுத்த தொகை) ஐந்தொகையில் சொத்துக்களின் பகுதியில் வருமதித் தொகையாகக் காட்டப்படுதல் வேண்டும்.

உ-ம். வாடகை ரூ. 450.

(3 மாத வாடகை முற்பண்மாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

வாடகை முற்பணக் க/கு. பற்று ரூ. 90.

வாடகைக் க/கு. வரவு ரூ. 90.

(இத்தொகை இலாப நட்டக் க/கில் வாடகையிற் கழிக்கப்படல் வேண்டும்.)

4. முற்பண்மாகப் பெற்ற வருமானங்கள் :

முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும் காலத்துக்குரிய வருமானத் தொகையை விடக் கூடுதலான தொகையைப் பெற்றிருந்தால் வருமானத் தொகையில் இருந்து கூடுதலாகப் பெற்ற தொகையை (முற்பண்மாகப் பெற்ற தொகையை) கழித்துக் காட்டி மீதித் தொகையையே இலாப நட்டக் கணக்கில் வரவு நிரவிற் பதிதல் வேண்டும். கழித்த தொகை (முற்பண்மாகப் பெற்பட்ட தொகை) ஐந்தொகையிற் செல்மதியாகக் காட்டப்படுதல் வேண்டும்.

குத்தகைப் பணம் ரூ. 1000.

(இரு வருடங்களுக்குரியது)

குத்தகைக் க/கு பற்று ரூ. 500.

குத்தகை முற்பணக் க/கு. வரவு ரூ. 500.

முற்பணக் காகை ரூ 500/--ம் ஐந்தொகையில் கடன் பக்கத்தில் செல்மதியாகச் காட்டப்படல் வேண்டும். குத்தகைக் கணக்கில் மீதியாக இருக்கும் ரூ. 500/- ம் இலாப நட்டக்கணக்கில் வரவிற் பதியப் படல்வேண்டும்.

#### 5. மாறிப் பதிந்த நடவடிக்கைகள்:

ஒரு கணக்கிற் பதியவேண்டிய தொகையை இன்னொரு கணக்கில் அதே நிரவிற் பதிந்தால் பரீட்சை மீதியில் வித்தியாசங் காட்டாது. ஆனால் முடிவுக் கணக்குகளின் முடிவுத் தொகைகள் உண்மை நிலையைக் காட்டாது. எனவே அதற்குரிய மாற்றங்களைச் செய்தல் அவசியம். பிழையாகப் பதிந்த கணக்கு மீதியிலிருந்து கழித்து; பதியவேண்டிய கணக்கு மீதியுடன் கூட்டியும் காட்டுதல் வேண்டும்.

உ-ம். கொள்முதல் ரூ. 9700.

(தட்டச்சு வாங்கிய ரூ. 600/- கொள்முதலிற் பதியப் பட்டுள்ளது)

தட்டச்சுக் கணக்கில் பற்று ரூ. 600.

கொள்முதல் கணக்கில் வரவு ரூ. 600.

#### 6. ஒரு பதிவுக்குரிய நடவடிக்கைகள்:

ஒரு நடவடிக்கையின் பற்று அல்லது வரவைப் பதிந்து அதற்குரிய எதிர்ப்பதிவு செய்யாதுவிடுன், பரீட்சை மீதியில் அத்தொகை வித்தியாசம் காட்டும். அவ்வித்தியாசத்தை நீக்க எதிர்ப்பதிவு செய்யப் படல்வேண்டும். அல்லது எதிர்ப்பதிவு செய்ய வேண்டிய கணக்கு மீதிகளுடன் கூட்டப்படவேண்டும்.

உ-ம். புதிதாகப் போட்ட மூலதனம் ரூ. 10,000.

இத்தொகையை, காசக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் பதியப் பட்டு எதிர்ப்பதிவு செய்யப்படாதுவிடுன், மூலதனக் கணக்கின் வரவில் பதிதல் வேண்டும். அல்லது மூலதன மீதியுடன் கூட்டுதல் வேண்டும்.

#### 7. பதியப்பாத நடவடிக்கைகள்:

சில வியாபார நடவடிக்கைகள் நிகழ்ந்தும் அவற்றிற்குரிய கணக்குகளிற் பதிவுகள் செய்யப்படாமல் இருக்கலாம். அவ்வித நடவடிக்கைகளை உரிய கணக்குகளிற் பற்றிலும் வரவிலும் பதிதல் வேண்டும். அல்லது உரிய கணக்கு மீதிகளிற் கூட்டி அல்லது கழித்துக் காட்டுதல் வேண்டும்.

உ-ம். முதலாளி எடுத்த சரக்கு ரூ. 240.

சொந்தச் செலவுக் க/கு. பற்று ரூ. 240.

கொள்முதல் க/து. வரவு ரூ. 240.

8. கணக்கு மீதிகளில் மாற்றஞ் செய்யவேண்டாத செம்மையாக்கல்கள்:

நிகழத்தக்க பொறுப்புக்கள், முதலீடுகளின் வகு ஏற்ற இறக்கங்கள் போன்ற செம்மையாக்கல்கள் தரப்பட்டால் கணக்கு மீதிகளில் மாற்றஞ் செய்யவேண்டியதில்லை. அவற்றைப் புறம்பாக அல்லது பிற்குறிப்பிற் காட்டுதல்வேண்டும்.

9. பதிவழிக்குஞ் செம்மையாக்கல்கள்:

ஆரம்பச் செலவு, நன்மதிப்பு, குத்தகை போன்றவற்றிற்குப் பெருந்தொகைப் பணங் கொடுபட்டிருக்கும். செலவினத் தொகை முழுவதையும் ஒரு வருடத்திலேயே இலாப நட்டக் கணக்குக்குக் கொண்டு சென்றால் அவ்வருட வியாபார முடிவு பெரு நட்டத்தைக் காட்டக்கூடும். இதற்காகப் பல வருடங்களுக்காகச் செலவு செய்யப் பட்ட பெருஞ் செலவினங்களை நாலைந்து வருடங்களுக்குப் பங்கிட்டு, இலாப நட்டக் கணக்கிற் பதிதல் வழக்கம். இலாப நட்டக் கணக்குக்குக் கொண்டு போகாத மீதித் தொகையை ஐந்தொகையிற் சொத்துப் பாகத்திற் காட்டுதல் வேண்டும்:

உ-ம். ஆரம்பச் செலவு ரூ. 5000.

(5 வருடங்களிற் பதிவழித்தல் வேண்டும்)

இலாப நட்டக் கணக்குப் பற்று ரூ. 1000.

ஆரம்பச் செலவுக் கணக்கு வரவு ரூ. 1000.

ஐந்தொகையிற் சொத்துப் பாகத்தில் ஆரம்பச் செலவு மீதியாக ரூ. 4000 காட்டுதல் வேண்டும்.

இதேபோன்று எதிர்கால வருமானங்கள் வந்தால் அவற்றை ஒரு வருட வருமானமாகக் கருதாது, வருமானத்துக்குரிய கால எல்லையாற் பிரித்து அக்கால எல்லைக்குரிய வருமானத்தை மட்டும் இலாப நட்டக் கணக்கில் வரவாகப் பதிதல்வேண்டும். மீதித் தொகையை ஐந்தொகையிற் செல்மதியாகக் காட்டுதல் வேண்டும்.

உ-ம். தொழில் பயில்வோர் கட்டணம் ரூ. 4000.

(4 வருடங்களுக்காகச் செலுத்தப்பட்டது).

தொழில் பயில்வோர் கட்டணக் க/கு. பற்று ரூ. 1000.

இலாப நட்டக் கணக்கு வரவு ரூ. 1000.

மீதித் தொகை 3000 ரூபாவும் ஐந்தொகையிற் செல்மதியாகக் காட்டப்படுதல் வேண்டும்:

10. எதிர்ப் பதிவுச் செம்மையாக்கல்கள்:

பற்று நிரலையும், வரவு நிரலையும் சமப்படுத்தக்கூடிய நடவடிக்கை கள் சில பதியாது விடப்பட்டிருக்கும். நீக்கப்படவேண்டிய சில தொகைகள் நீக்கப்படாது இருக்கும். அவற்றை இரு நிரல் மீதிகளி லுங் கூட்டி அல்லது கழித்துக் காட்டுதல்வேண்டும்.

உ-ம். கொடுத்த கழிவு ரூ. 10. பெற்ற கழிவு ரூ. 10. இத் தொகைகள் கணக்குகளிற் பதியப்படவில்லை.

கொடுத்த கழிவில் 10 ரூபாவும், பெற்ற கழிவில் 10 ரூபாவும் கூட்டிக் காட்டுதல் வேண்டும்.

உ-ம். ‘அ’ என்னும் வாடிக்கையாளனிடம் கடனாகப் பெற்ற சரக்கு ரூ. 400 கடன் கொடுத்தோர் கணக்கிலும், அவ் வாடிக்கையாளன் கடனாகப் பெற்ற ரூ. 400 சரக்குக் கடன்பட்டோர் கணக்கிலும் உள்ளது. கடன்பட்டோர் கணக்கில் 400 ரூபாவும், கடன் கொடுத்தோர் கணக்கில் 400 ரூபாவும் கழித்துக் காட்டுதல் வேண்டும்.

11. பெறுமானத் தேய்வு:

தொழிலில் உபயோகிக்கப்படும் நிலையான சொத்துக்கள் பல வற்றின் மதிப்பு விலைவீழ்ச்சி, விலைத்தளம்பல், சிதைவு, தேய்வு, உபயோகமற்ற தன்மை என்னும் காரணிகளால் வருடாவருடம் குறையும். இப் பெறுமதியின் குறைவையே பெறுமானத் தேய்வு என்று கூறப்படும்.

பெறுமானக் குறைவைப் பின்வரும் முறைகளிற் கணக்கிடலாம்.

- (i) மறுபடி விலைமதித்தல் முறை
- (ii) மாறுப்பாகமுறை (நேர்கோட்டு முறை)
- (iii) பெறுமானத் தேய்வு ஒதுக்க முறை.
- (iv) ஒடுங்குபாக முறை.
- (v) முதலீட்டுப் பத்திர முறை.
- (vi) ஆண்டுத் தொகைமுறை.

(i) மறுபடி விலை மதித்தல் முறை :

இம் முறையை திரும்ப விலைமதித்தல் முறை என்று கூறுவர். வருடத் தொடக்கத்தில் இருக்கும் சொத்தின் பெறுமதிக்கும், வருட முடிவிலிருக்கும் சொத்தின் பெறுமதிக்கும் உள்ள வித்தியாசத் தொகை இம்முறைப்படி பெறுமானத் தேய்வாகும்.

1-1-66 ஆம் தேதி சிறுகருவிகள் மதிப்பு 4800 ரூபா.

3 1-12-66 ஆம் தேதி சிறுகருவிகள் மதிப்பு 4200 ரூபாவாகும்.

இதற்குரிய பதிவுகள்:

பெறுமானத் தேய்வுக் கணக்கு பற்று ரூ. 600.

(இ. ந. க/கு. பற்றுக்கு மாற்றுக).

சிறு கருவிக் க/கு. வரவு ரூ. 600.

(ii) மாறுப் பாகமுறை (நேர்கோட்டுமூறை):

ஓரு சொத்து எவ்வளவு காலத்துக்குப் பயன்படுமென மதித்து அக்காலத் தொகையாற் சொத்தின் பெறுமதியைப் பிரித்து வருந் தொகையைப் பெறுமானத் தேய்வுக் கணக்கில் பற்றிலும், சொத்துக்கள் கணக்கில் வரவிலும் பதிதல்வேண்டும்.

உ-ம். 4000 ரூபாவுக்குத் தளபாடம் கொள்முதல் செய்யப் பட்டது. இத் தளபாடங்கள் 5 வருடங்களுக்குப் பயன் படுமென மதிக்கப்பட்டது. எனவே 1 ஆம் வருடம், பெறுமானத் தேய்வுக் க/கு. பற்று ரூ. 800.

(இ. ந. க/குக்கு மாற்றுக).

தளபாடக் க/கு. வரவு ரூ. 800.

(iii) பெறுமானத் தேய்வு ஒதுக்கமுறை:

இம் முறைப்படி சொத்துக்களிற் பெறுமானத் தேய்வை வரவிற் பதிவுதில்லை; ஏற்படும் பெறுமானத் தேய்வைப் பெறுமானத் தேய்வு ஒதுக்கக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

உ-ம். இயந்திரம் பெறுமதி ரூ. 10000/-

பெறுமானக் குறைவு 1000 ரூபா.

இ. ந. க/கு. பற்று ரூ. 1000.

பெறுமானத் தேய்வு ஒதுக்கக் க/கு. வரவு ரூ. 1000.

ஜிந்தொகை தயாரிக்கும்போது பெறுமானத் தேய்வு ஒதுக்கத்தை இயந்திரத் தொகையிலிருந்து கழித்துக்காட்டி மீது யையே பதிதல் வேண்டும்.

(iv) ஒடுங்கு பாக முறை:

இம் முறைப்படி ஓரு குறிப்பிட்ட வீதத்தை வருட ஆரம் பத்தில் உள்ள சொத்தின் பெறுமதியில் இருந்து கழித்து வருதலாகும். நீண்டகாலம் பயன்படும் சொத்துக்களுக்கு இம்முறை ஏற்றதாகும்.

உ-ம். கட்டிடம் ரூ. 50000/- (10 வீதப் பெறுமானத் தேய்வு கழிக்க.)

1ஆம் வருடம்: பெறுமானத் தேய்வு க/கு. பற்று ரூ. 5000.

(இ. ந. க/குக்கு மாற்றுக).

கட்டிடக் க/கு. வரவு ரூ. 5000,

2ஆம் வருடம் : பெறுமானத் தேய்வுக் க/கு. பற்று ரூ. 4500.

கட்டிடக் க/கு. வரவு ரூ. 4500.

(v) முதலீட்டுப் பத்திர முறை :

பெறுமானத் தேய்வாகக் கழிக்கப்படுந் தொகையை வியா  
பார விலையத்தில் வைத்திருக்காது அத் தொகையை முதலீடு  
களில் இடுவதே இம் முறையாகும்.

இ. ந. க/கு. பற்று ரூ. 1000.

பெறுமானத் தேய்வு ஒதுக்கக் க/கு. வரவு ரூ. 1000.

முதலீட்டுக் க/கு. பற்று ரூ. 1000.

வங்கிக் க/கு. வரவு ரூ. 1000.

வருட முடிவில் வட்டி கொடுக்கப்பட்டால்

முதலீட்டுக் க/கு. பற்று ரூ. 50.

பெறுமானத் தேய்வு ஒதுக்கக் க/கு. வரவு ரூ. 50.

சொத்தின் பெறுமதி முதலீட்டுப் பத்திரத்தில் வந்தவுடன்  
முதலீட்டுப் பத்திரத்தைப் பணமாக்கிப் புதுச் சொத்தைக்  
கொள்முதல் செய்யலாம்.

(vi) ஆண்டுத் தொகைமுறை :

ஒரு சொத்தை நாம் பணங்கொடுத்து வாங்கும்பொழுது  
அப்பணத்தை மாத்திரமன்றி அப்பணத்துக்குரிய நியாயமான  
வட்டித் தொகையையும் இழக்கின்றோம். எனவே வருடத்  
தொடக்கத்திலுள்ள சொத்தின் பெறுமதித் தொகைக்கு  
நியாயமான வட்டியைக் கணக்கிட்டு அத்தொகையைச் சொத்  
துக் கணக்கிற் பற்றிலும், வட்டிக் கணக்கில் வரவிலும் பதி  
தல் வேண்டும். ஆண்டுத் தொகை அட்டவணையில் காட்டுந்  
தொகையைப் பெறுமானக் குறைவுக் கணக்கிற் பற்றிலும்  
சொத்துக்கணக்கில் வரவிலும் பதிதல்வேண்டும்.

**பெறுமானக் குறைவைக் கணிக்கும்போது**  
**அவதானிக்கவேண்டியன**

அ. ஒரு சொத்துக்கு ஒரு முறையில் பெறுமானத் தேய்வு கழித்து  
வந்தால், வருடந்தோறும் அம்முறையையே கையாள வேண்டும். இடையில் பெறுமானத் தேய்விடும் முறையை மாற்றி  
யமைக்கக்கூடாது.

ஆ. பெறுமானத் தேய்விடும்போது அச் சொத்தை மூலப்பொருள்  
களுக்கு உபயோகிக்க, விற்கக்கூடிய பெறுமதியிலும் குறைவா  
கச் சொத்தின் மதிப்பைக் குறைக்கக்கூடாது. மோட்டார்

வாகனத்துக்குப் பெறுமானத் தேய்வு கழிக்கும்போது இரும் பின் விலைக்குக் குறைய மோட்டார் வாகனத்தின் பெறுமதி யைக் கொண்டுவரக்கூடாது.

- இ. சில சொத்துக்களின் பெறுமானத் தேய்வை மாறுப்பாக முறையிற் கழித்துக்கொண்டு போனால் குறிப்பிட்டது வருடத்தில் அச் சொத்தின் பெறுமதியே இல்லாமற் போய்வுடும். எனவே சில வியாபார நிலையங்கள் அச் சொத்தை ஐட்டொகையிற் காட்டுவதற்காக ஒரு ரூபா பெறுமதியில் வைத்துக் காட்டுகின்றன.

### பெறுமானத் தேய்வைக் கழிக்கும்போது எற்படும் பிரச்சினைகள்

- அ. புதிய கொள்முதல்கள்:

வருடத் தொடக்கத்தில் இருந்த சொத்துக்களை விட இடைக் காலத்திற் புதிதாகச் சொத்து கொள்முதல் செய்யப் பட்டால் பெறுமானத் தேய்வு கணக்கிடும்போது வருடத் தொடக்கத்தில் இருந்த சொத்துக்களுக்கு ஒரு வருடத்துக்கும், புதிய சொத்துக்களுக்குக் கொள்முதல் செய்த காலத்திலிருந்தும் பெறுமானத் தேய்வு கழித்தல் வேண்டும்.

- உ-ம். 31-12-66 தளபாடம் 5000 ரூபா. இதில் 2000 ரூபா பெறுமதியான தளபாடங்கள் 1-7-66ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்டது. 10 வீதம் பெறுமானத் தேய்வு கழிக்குக.

பெறுமானத் தேய்வு க/கு. பற்று ரூ. 400.

தளபாடக் க/கு. வரவு ரூ. 400.

- ஆ. கால எல்லைக்குள் சொத்து விற்பனை :

வருடத் தொடக்கத்திலிருந்த சொத்துக்களிற் சிலவற்றை இடைக்காலத்தில் விற்றுல் விற்கப்படும் காலம் வரைக்கும் முழுச் சொத்துக்கும், அக்காலத்தின்பின் எஞ்சியிருக்கும் சொத்துக்கும் பெறுமானத் தேய்வு கழித்தல் வேண்டும். சொத்து விற்பனையில் ஏற்படும் இலாபம் அல்லது நட்டத்தை இலாப நட்டக் கணக்குக்கு மாற்றுதல் வேண்டும்.

- உ-ம். 1-1-66ஆம் தேதி மோட்டார் வாகனங்களின் பெறுமதி ரூ. 50000. வருடம் பெறுமானத் தேய்வு 10 வீதத்தைக் கழித்தல் வேண்டும். 1-10-66 ஆம் தேதி 20,000 ரூபா பெறுமதியான மோட்டார் வாகனம் 14300 ரூபாவுக்கு விலைப் பட்டது.

பெறுமானத் தேய்வுக் க/கு. பற்று ரூ. 4500.

மோட்டார் வாகனக் க/கு. வரவு ரூ. 4500.

மோட்டார் விற்பனை நட்டக் க/கு. பற்று ரூ. 1200

(இ. ந. கணக்குக்கு மாற்றியது)

மோட்டார் வாகனக் க/கு. வரவு ரூ. 1200.

### இ. சொத்துக்களின் அழிவு:

முடிவுக் கணக்குகள் தயாரிக்கும் கால எல்லைக்குள் சில சொத்துக்கள் அழிந்தால் அல்லது சேதமுற்றுல் அழிவுற்ற கால எல்லைவரைக்கும் அழிவுற்ற சொத்தின் பெறுமானத் தேய்வைக் கணக்கிட்டு அத் தொகையைப் பெறுமானத் தேய்வுக் கணக்குப் பற்றிலும், மீதித் தொகையை அழிவுக் கணக்குப் பற்றிலும் பதிந்து முழுத்தொகையையும் சொத்துக்கணக்கில் வரவுவைத்தல் வேண்டும். இச் சொத்தை நட்டவீட்டு செய்திருந்து நட்டவீட்டுக் கம்பெனித்ர ஒப்புக் கொண்ட தொகையை நட்டவீட்டுக் கம்பெனிக் கணக்கில் பற்றிலும் அழிவுக்கணக்கு வரவிலும் பதிதல் வேண்டும். அழிவுக் கணக்கு மீதியை இலாப நட்டக் க/குக்கு மாற்றுதல் வேண்டும்.

உம். மோட்டார் வாகனம் (1-1-66) 50,000 ரூபா.

1-4-66 ஆம் தேதி 10,000 ரூபா பெறுமதியான மோட்டார் வாகனமொன்று தீப்பற்றி எரிந்துவிட்டது. இவ் வாகனம் நட்டவீட்டு செய்யப்பட்டிருப்பதால் நட்டாட்டுக் கம்பெனி 8500 ரூபா தருவதாக உடன்பட்டது. வருடம் பெறுமானத் தேய்வு 10% கழிக்குக. 31-12-66 ஆம் தேதி முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கும்போது:

பெறுமானத் தேய்வுக் கணக்கு பற்று ரூ. 4250.

மோட்டார் வாகனக் க/கு வரவு ரூ. 4250.

அழிவுக் க/கு பற்று ரூ. 9750.

மோட்டார் வாகனக் க/கு வரவு ரூ. 9750.

நட்டவீட்டுக் கம்பெனிக் கணக்கு பற்று ரூ. 8500.

அழிவுக் க/கு. வரவு ரூ. 8500.

(அழிவுக் கணக்கின் மீதி 1250 ரூபாவையும், இலாப நட்டக் கணக்கிற்குப் பற்றுப் பாகத்திற்கு மாற்றுக) எனப் பதிதல் வேண்டும்.

நடைமுறைச் சொத்துக்களான சரக்கு, காச பேரன்ற சொத்துக்களில் அழிவு, களவு ஏற்பட்டாலும் மேற்கூறிய படியேதான் பதிவுகள் செய்யப்படல் வேண்டும்.

### 12. ஒதுக்கங்கள் :

இலாப நட்டக் கணக்குத் தயாரிக்கும்போது குறித்த நிதி யாண்டின் பொறுப்புத் தேவைகளுக்காக ஒதுக்குந் தொகை 'பொறுப்பொதுக்கம்' என்றும், எதிர்க்கால அபாயங்களுக்காக இலாபத்தில் ஒதுக்குவதைப் 'பொதுவொதுக்கம்' என்றும் கூறுவர்.

#### (I) அறவிடமுடியாக கடன் ஒதுக்கம் :

(அ) கடன்பட்டோர் தொகையிற் சில தொகைகள் எவ்வகாலத் தில் வராதுவிடின் அந்நட்டம் வியாபாரம் நடந்த வருடத் திற்குரியது. எனவே வியாபாரம் நடந்த வருடத்துக்குரிய இலாபநட்டக் கணக்கைத் தயாரிக்கும்போது கடன்பட்டோர் தொகையில் வராத தொகையை இலாப நட்டக் கணக்கிற் பற்றிலே பதிதல் வேண்டும். அத் தொகையை அறவிடமுடியாக் கடனெதுக்கக் கணக்கில் வரவிற் பதிதல் வேண்டும். ஐந்தொகை தயாரிக்கும்போது, கடன்பட்டோர் தொகையிலிருந்து அறவிடமுடியாக் கடனெதுக்கத்தைக் கழித்துக் காட்டிக் கடன்பட்டோரின் மீதியை ஐந்தொகையிற் பதிதல் வேண்டும்.

உ.ம். கடன்பட்டோர் தொகை ரூ. 4000.

(கடன்பட்டோர் தொகையில் 5 வீதம் அறவிட முடியாக் கடன் ஒதுக்கமாக இருத்தல்வேண்டும்.)

இ. ந. க/கு பற்று ரூ. 200.

அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் வரவு ரூ. 200.

ஐந்தொகையிற் சொத்துப்பாகத்தில்

கடன்பட்டோர் ரூ. 4000

அறவிடமுடியாக் கடனெதுக்கம் ரூ. 200

3800

எனப் பதிதல் வேண்டும்.

(ஆ) பரீட்சைமீதியில் அஸ்லது கணக்கு மீதிகளில் அறவிடமுடியாக் கடன் தொகை தரப்பட்டுச் செம்மையாக்கவில் கடன்பட்டோர் தொகையிற் குறித்த வீதத்தை அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத்துக்கு ஒதுக்கும்வண்ணம் கூறினால் இரு தொகைகளையுங் கூட்டி இலாபநட்டக் கணக்கிற் பற்றிலே பதிதல் வேண்டும். அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தொகையை, அறவிடமுடியாக் கடன் ஒதுக்கக் கணக்கில் வரவிற் பதிதல் வேண்டும். ஐந்தொகை தயாரிக்கும்போது

கடன்பட்டோர் தொகையிலிருந்து அறவிட முடியாக் கடன் ஒதுக்கத்தைக் கழித்துக்காட்டி மீதித் தொகையையே பதிதல் வேண்டும்.

உ-ம். அறவிடமுடியாக் கடன் ரூ. 150

கடன்பட்டோர் தொகை ரூ. 6000

(கடன்பட்டோர் தொகையில் 5 வீதம் அறவிட முடியாக் கடனைதுக்கமாக இருத்தல் வேண்டும்.)

அறவிட முடியாக் கடன் ரூ. 150

கூட்டுக:

அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ. 300

இலாபநட்டக் க/கு பற்று ரூ. 450

அறவிடமுடியாக் கடனைதுக்கம் வரவு ரூ. 300

ஜந்தொகையில் சொத்துப் பாகத்தில்

கடன்பட்டோர் ரூ. 6000

கழிக்குக:

அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ. 300

5700

எனப் பதில் வேண்டும்.

(இ) பரீட்சைமீதி அல்லது கணக்கு மீதிகளில் அறவிடமுடியாக் கடன் தொகையும், அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தொகையுந் தரப்பட்டுச் செம்மையாக்கவில் கடன்பட்டோர் தொகையிற் குறித்த வீதம் அறவிடமுடியாக் கடன் ஒதுக்கமாக இருத்தல் வேண்டும் எனத் தரப்பட்டால் அறவிட முடியாக் கடன் தொகையையும், செம்மையாக்கல் மூலம் கணித்த அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தொகையையுங் கூட்டி, கூட்டிய தொகையிலிருந்து பரீட்சை மீதி அல்லது கணக்கு மீதியில் தரப்பட்ட அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தொகையைக் கழித்துவரும் மீதியையே இலாபநட்டக் கணக்கிற் பற்றிலே பதிதல் வேண்டும். ஜந்தொகை தயாரிக்கும்போது கடன்பட்டோர் தொகையிலிருந்து, செம்மையாக்கல் மூலம் கணித்த அறவிட முடியாக் கடனைதுக்கத்தைக் கழித்துக் காட்டி மீதியையே ஜந்தொகையிற் பதிதல் வேண்டும்.

உ-ம். அறவிடமுடியாக் கடன் ரூ. 250

அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ. 300

கடன்பட்டோர் தொகை ரூ. 8000

(கடன்பட்டோர் தொகையில் ரீவீதம் அறவிடமுடியாக் கடன் ஒதுக்கமாக இருத்தல் வேண்டும்.)

அறவிடமுடியாக் கடன் ரூ.

250

கூட்டுக:

அடுத்தஆண்டு அறவிடமுடியாக் கடன்ஒதுக்கம் ரூ.	400
	<u>650</u>

கழிக்குக:

இந்த ஆண்டு அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ.	300
--------------------------------------------	-----

இலாபநட்டக் க/ரு பற்று ரூ.	350
---------------------------	-----

ஜிந்தொகை தயாரிக்கும்போது அடுத்தாண்டுக்குரிய (செம் மையாக்கலில் கணித்த) அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தைக் கடன்பட்டோர் தொகையிலிருந்து கழித்துக்காட்டி மீதியையே ஜிந்தொகையில் கடன்பட்டோர் மீதியாகப் பதிதல் வேண்டும்.

கடன்பட்டோர் ரூ.	8000
-----------------	------

கழிக்குக:

அறவிடமுடியாக் கடனெதுக்கம் ரூ.	400
-------------------------------	-----

7600

(ஏ) பரீட்சை மீதியில் அல்லது கணக்கு மீதியில் தரப்பட்ட அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தொகை அறவிடமுடியாக் கடன் தொகையினதும் செம்மையாக்கல் மூலம் கணித்த அறவிடமுடியாக் கடனெதுக்கத் தொகையினதும் கூட்டுத் தொகையிலும் பார்க்கக் கூடுதலாக இருந்தால், அக்கூடிய தொகையை இலாபநட்டக் கணக்கில் வரவிலே பதிதல் வேண்டும்.

உ-ம். பரீட்சை மீதியில்

அறவிடமுடியாக் கடன் ரூ.	600
------------------------	-----

அறவிடமுடியாக் கடனெதுக்கம் ரூ.	1500
-------------------------------	------

கடன்பட்டோர் ரூ.	8000
-----------------	------

(அறவிடமுடியாக் கடனெதுக்கத்தைக் கடன்பட்டோரில் 5 வீதமாக்குக.)

அறவிடமுடியாக் கடன் ரூ.	600
------------------------	-----

கூட்டுக:

அடுத்த ஆண்டு அறவிடமுடியாக் கடனெதுக்கம் ரூ.	<u>400</u>
--------------------------------------------	------------

1000

நிதியாண்டின் அறவிட முடியாக் கடன் ஒதுக்கம் ரூ.	1500
<b>கழிக்குக:</b>	
அ. மு. க. + அ. ஆ. ஒதுக்கம் ரூ.	<u>1000</u>

இலாபநட்டக் கணக்கு வரவு ரூ. 500

**ஐந்தொகையில் :**

கடன்பட்டோர் ரூ.	8000
<b>கழிக்குக:</b>	
அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ.	<u>400</u>

எனப் பதிதல் வேண்டும். 7600

(2) பரீட்சை மீதியில் அல்லது கணக்கு மீதியில் அறவிட முடியாக் கடனெதுக்கம் தந்து செம்மையாக்கவில் கடன்பட்டோர் தொகையிற் குறித்த வீதத்தை ஒதுக்கும்படி தரப்பட்டால், செம்மையாக்கவில் தரப்பட்ட ஒதுக்கத் தொகை கூடுதலாக இருந்தால் கூடிய தொகையை இலாபநட்டக் கணக்கிற பற்றிலே பதிதல் வேண்டும். ஐந்தொகையில் செம்மையாக்கல் மூலம் கணித்த அறவிடமுடியாக் கடனெதுக்கத் தொகையைக் கடன்பட்டோர் தொகையிலிருந்து கழித்துக்காட்டி மீதியைப் பதிதல் வேண்டும்.

உ.ம். அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ. 300

கடன் பட்டோர் ரூ. 12,000

(அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத்தை கடன்பட்டோரில் 5 வீதமாக்குக.)

அடுத்த ஆண்டு அ. மு. க. ஒதுக்கம் ரூ. 600

**கழிக்குக:**

நிதியாண்டின் அ. மு. க. ஒதுக்கம் ரூ.	<u>300</u>
இலாபநட்டக் கணக்கு பற்று ரூ.	<u>300</u>

**ஐந்தொகையில் :** கடன்பட்டோர் ரூ. 12000

<b>கழிக்குக:</b>	அ. மு. க. ஒதுக்கம் ரூ.	<u>600</u>
		<u>11400</u>

(ஊ) பரீட்சை மீதியில் அல்லது கணக்கு மீதியில் தரப்படும் அறவிட முடியாக் கடனெதுக்கத் தொகை, செம்மையாக்கல்

மூலம் கணிக்கும் அறவிடமுடியாக் கடனெதுக்கத் தொகை யிலுங் கூடுதலாக இருந்தால் கூடுந் தொகையை இலாப நட்டக் கணக்கில் வரவிற் பதிதல் வேண்டும். ஐந்தொகையில் கடன்பட்டோர் தொகையிலிருந்து செம்மையாகக் கலில் தரப்பட்ட வீதத்தைக் கொண்டு கணித்த அறவிடமுடியாக் கடனெதுக்கத்தைக் கழித்துக்காட்டி மீதியையே பதிதல் வேண்டும்.

உ.-ம்.	அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம் ரூ. 900
	கடன்பட்டோர் தொகை ரூ. 7000

(கடன்பட்டோர் தொகையில் 5% அறவிடமுடியாக் கடன் ஒதுக்கமாக இருத்தல் வேண்டும்.)

நிதியாண்டு:	அ. மு. க. ஒதுக்கம் ரூ. 900
-------------	----------------------------

அடுத்தாண்டு:	அ. மு. க. ஒதுக்கம் ரூ. 350
--------------	----------------------------

கழிக்குக:	இலாபநட்டக் கணக்கு வரவு ரூ. 550
-----------	--------------------------------

ஐந்தொகையில்:	கடன்பட்டோர் ரூ. 7000
--------------	----------------------

கழிக்குக:	அ. மு. க. ஒதுக்கம் ரூ. 350
-----------	----------------------------

6650

(எ) பரீட்சை மீதியில் அறவிடமுடியாக் கடன் வரவு மீதி தரப்பட்டால் அத்தொகையை இலாபநட்டக் கணக்கின் வரவிற் பதிதல் வேண்டும். பற்று மீதி தரப்பட்டால் இலாபநட்டக் கணக்கின் பற்றிற் பதிதல் வேண்டும்.

## II. கடன்பட்டோர் கழிவொதுக்கம் :

இவ்வொதுக்கத்தைக் 'கழிவொதுக்கம்', 'வருமதிக் கடன் கழி வொதுக்கம்' என்றும் கூறுவர். கடன்களை விரைவில் அறவிடுவதற்காகக் காசக்கழிவு கொடுப்பது வழக்கம். 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தால் வரவேண்டிய கடன்கள் 1967ஆம் ஆண்டில் வரலாம். 1966ஆம் ஆண்டின் முடிவில் இலாபநட்டக் கணக்கைத் தயாரிக்கும்போது கடன் விற்பனையையும் சேர்த்தே மொத்த இலாபத்தைக் கணிக்கின்றோம். கடன் வருமதித் தொகையை அறவிடுவதற்காகக் கொடுக்கப்படும் கழிவு 1967ஆம் ஆண்டிலேயே கொடுக்கப்படும். 1967ஆம் ஆண்டிற் கொடுக்கப்படும் காசக்கழிவு 1966ஆம் ஆண்டின் வியாபார நடவடிக்கைக் குரியதாகும். 1966ஆம் ஆண்டின் இலாபநட்டக் கணக்கைத் தயாரிக்கும்போது வியாபாரக் கடன்பட்டோருக்குக் கொடுக்க வேண்டிய காசக்கழிவைப் பற்றுப்பாகத்திற் பதிதல் வேண்டும்.

அத்தொகை கொடுக்கப்படாமையால் கடன்பட்டோர் கழி வொதுக்கக் கணக்கில் வரவு வைத்தல் வேண்டும்.

அறவிடமுடியாக் கடன்களுக்குக் கழிவு கொடுக்கத் தேவை யில்லையாதலால் கடன்பட்டோர் தொகையிலிருந்து அறவிடமுடியாக் கடனெனதுக்கத்தைக் கழித்து வரும் மீதித் தொகைக்கே கழிவொதுக்கம் காணுதல் வேண்டும். ஐந்தொகையில் கடன் பட்டோர் தொகையிலிருந்து அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத் தையும், கடன்பட்டோர் கழிவொதுக்கத்தையும் கழித்துக்காட்டி மீதித் தொகையையே பதிதல் வேண்டும்.

உ-ம். கடன்பட்டோர் தொகை ரூ. 10,000

(கடன்பட்டோர் தொகையில் 10 வீதம் அறவிட முடியாக் கடனெனதுக்கமாகவும், 5 வீதம் கடன்பட்டோர் கழிவொதுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.)

இலாபநட்டக் கணக்கில் பற்றில்

அ. மு. க. ஒதுக்கம் ரூ. 1000

கடன்பட்டோர் கழிவொதுக்கம் ரூ. 450

எனவும், ஐந்தொகையில் சொத்துக்கள் பகுதியில்

கடன்பட்டோர் ரூ. 10000

கழிக்குக:

அ. மு. க. ஒதுக்கம் ரூ. 1000

கடன்பட்டோர் கழிவொதுக்கம் ரூ. 450

1450

8550

எனவும் பதிதல் வேண்டும்.

அறவிடமுடியாக் கடன் ஒதுக்கத்துக்குத் தரப்பட்டுள்ள செம்மையாக்கல்கள் கடன்பட்டோர் கழிவொதுக்கத்துக்கும் தரப்படலாம். அம் முறைப்படி இவற்றையும் பதிந்து பழகுதல் வேண்டும்.

III. கடன் கொடுத்தோர் கழிவொதுக்கம் :

இவ்வொதுக்கத்தைச் செல்மதிக் கடன் கழிவொதுக்கம் எனவும் கூறப்படும். 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற வியாபார நடவடிக்கைகளுக்குரிய பணம் 1967ஆம் ஆண்டிற் கொடுப்பதலாம். கடன் கொடுக்கப்படும்போது காசக்கழிவு தரப்படும். இக் காசக்கழிவு 1967ஆம் ஆண்டில் பெறப்பட்டாலும், 1966ஆம் ஆண்டின் இலாபநட்டக் கணக்கிற் சேர்க்கப்படவேண்டிய தாகும். கடன் கொடுத்தோர் கழிவொதுக்கம் இலாபமானபடியால் இலாபநட்டக் கணக்கில் வரவிலே பதிதல் வேண்டும்.

ஜிந்தொகையில் கடன் பாகத்தில் கடன் கொடுத்தோரில் இருந்து கழித்துக்காட்டி மீதியையே பதிதல் வேண்டும்.

உ.ம். கடன் கொடுத்தோர் தொகை ரூ. 6000

(கடன் கொடுத்தோர் தொகையில் 4 வீதம் கடன் கொடுத்தோர் கழிவொதுக்கமாக இருத்தல் வேண்டும்.)

இலாபநட்டக் கணக்கின் வரவில் கடன் கொடுத்தோர் கழிவொதுக்கம் ரூ. 240

எனவும், ஜிந்தொகையில் கடன் பாகத்தில் கடன்

கொடுத்தோர் ரூ. 6000

கழிக்குக: கடன் கொடுத்தோர் கழிவொதுக்கம் ரூ. 240

5760

எனவும் பதிதல் வேண்டும்.

அறவிட முடியாக் கடனெனதுக்கத்துக்குத் தரப்பட்ட செம்மையாக்கல்கள் தரப்பட்டால் அதேபோன்ற செம்மையாக்கல்களை இதற்குஞ் செய்ய வேண்டும். ஆனால், நிரல்கள் (பக்கங்கள்) மாறி யிருக்கும். கடன் கொடுத்தோர் கழிவொதுக்க மீதி எப்போதும் பற்று மீதியாகவே இருக்கும்.

#### IV. பொதுக் காப்பொதுக்கம் :

அதிக இலாபம் வரும் வருடங்களில் எதிர்கால நட்ட வச்சத் துக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்தலையே பொதுக்காப்பொதுக்கம் என்று கூறுவர். இவ்விதம் ஒதுக்குந் தொகையை இலாபநட்டக் கணக்கிலே பற்றிலும், ஜிந்தொகையில் கடன் பாகத்திலும் பதிதல் வேண்டும்.

#### V. ஆழ்ந்தி:

அழிந்துபோகும் சொத்துக்களுக்குப் பதில் புதுச்சொத்து வாங்குவதற்காகவும், கடன் பொறுப்புக்களைத் தீர்ப்பதற்காக வும் இலாபத்தில் ஒதுக்கி வைக்குந் தொகையே ஆழ்ந்தி எனப் படும். இத் தொகையை இலாபநட்டக் கணக்கிலே பற்றிலும், ஜிந்தொகையில் கடன் பாகத்திலும் பதிதல் வேண்டும்.

முடிவுக் கணக்குகளின் மாதிரி

..... வியாபாரியின் (நிலையத்தின்) .....

.....ஆங் திகதி தொடக்கம் .....ஆங் திகதி வரையுள்ள

வியாபார இலாப நட்டக் கணக்கு

ஆரம்பச் சரக்கு மீதி கூட்டுக:		XXXX	வீற்பணை கழிக்குக:		XXXX
கொள்முதல்	XXX		திரும்பிவந்த சரக்கு	XXX	
கொள்முதற் செலவு	XX		வீற்பணைத் தரகு	XXX	
கேள்வு	XXX				XXX
தீர்வை	XXX		தேறிய வீற்பணை		XXXX
கூவி	XXX		மொத்த நட்டம்		
உள்வந்த			(க. கொ. செ.)		XXX
வண்டிக்கூவி	XXX				
கொள்முதல் தரகு	XXX				
		XXXX			
		XXXX			
கழிக்குக:					
திரும்பிச்சென்ற சரக்கு	XXX				
கொள்விலையில் எடுத்த பொருள்	XXX				
முடிவுச்சரக்கு மீதி	XXX				
வீற்ற சரக்கின் கொள்விலை		XXX			
வீற்ற சரக்கின் கொள்விலை		XXXX			XXXX
மொத்த இலாபம் (க. கொ. செ.)		XXX	தேறிய வீற்பணை		XXXX
		XXXX			XXXX

மொத்த நட்டம்		மொத்த இலாபம்	
கீ/இ. து.	XXX	கீ/இ. து.	XXX
நிலையச் செலவுகள் :			
வாடகை	XXX	பெற்ற வாடகை	XX
கூட்டுகை :		கழிக்குகை :	
செல்மதி வாடகை	XXX	முற்பணம்	XX
மின்சாரம்	XXX	பெற்ற வட்டி	XX
கழிக்குகை :		கூட்டுகை :	
மின்சார முற்பணம்	XXX	வரவேண்டிய வட்டி	XX
கட்டிடத் திருத்தம்	XXX	சில்லறை வருமானங்	XXX
இறை	XXX	கள்	XX
விற்பனைச் செலவு :		தேறிய நட்டம்	XX
விளம்பரம்			
வெளிச்சென்ற	XXXX		
வண்டிக்கூலி	XXX		
கூட்டுகை :			
வெளிச்சென்ற			
வண்டிக்கூலி செல்மதி	XXX		
கட்டும் பொருள்	XXX		
கழிக்குகை :			
கட்டும்பொருள் மீதி	XXX		
விற்பனைச் செலவு			
நிருவாகச் செலவு :			
சம்பளம்	XXX		
கழிக்குகை :			
சம்பள முற்பணம்	XX		
காகிதாதிகள்	XX		
கூட்டுகை :			
காகிதாதி செல்மதி	XX		
அச்சடித்தல்			
சில்லறைச் செலவு			
நிதிச் செலவு :			
மூலதன வட்டி	XX		
கடன் வட்டி	XX		
தேறிய இலாபம்	XX		XXXX
	XXXXX		

- பிற் குறிப்பு : i. ஒரு வியாபாரக் கணக்கில் மொத்த இலாபம், மொத்த நட்டம் என்பவற்றுள் ஒன்றுதான் வரமுடியும்.  
ii. ஒரு இலாபநட்டக் கணக்கில் தேறிய இலாபம், தேறிய நட்டம் என்பவற்றுள் ஒன்றுதான் வரமுடியும்.

வியாபாரியின் (நிலையத்தின்)  
ந் திகதியில்

ஜங்கொகை

முலதனம்	XXX	நிலையானசொத்துக்கள்		
கூட்டுகோ:		நிலம் கட்டிடம்		XXXX
தேறிய இலாபம்	XX	இயங்கிரம்	XXXX	
கழிக்குக:	XXXX	கழிக்குக:		
தேறிய நட்டம்	XXX	பெறுமானக் குறைவு	XX	XXX
சொந்தச் செலவு	XXX	தளபாடம்	XXX	
பொது ஒதுக்கம்	XXX	கூட்டுகோ:		
ஈட்டுக் கடன்	XXX	கொள்முதல்	XX	XXX
கூட்டுகோ:		முதலீடு		XXX
வட்டி செல்மதி	XX	நடைமுறைச்		
கடன் கொடுத்தோர்	XXXX	சொத்துக்கள்:		
கழிக்குக:		சரக்கு மீதி		XXX
செல்மதிக் கடன்		கடன்பட்டோர்	XXX	
கழிவொதுக்கம்	XXX	கழிக்குக:		
செல்மதிச் செலவு	XXX	அறவிடமுடியாக்		
வருமான முற்பணங்கள்	XXX	கடனெலூக்கம்	XX	XXX
		கழிவொதுக்கம்	XX	XXX
		வருமதி உண்டியல்		
		வருமதிகள்		XXX
		செலவு முற்பணங்கள்		XXX
		வங்கி மீதி		XXX
		காச மீதி		XXX
		கற்பணைச் சொத்து:		XXX
		ஆரம்பச் செலவு		XX
				XXXXX

(பி. கு.) நிலையான சொத்துக்களை முன்வைத்துத் தயாரிக்கப்படும் ஜங்கொகையின் முறை மேலே தரப்பட்டுள்ளது. நடைமுறைச் சொத்துக்களை முன்வைத்து ஜங்கொகை தயாரிக்கின் காச மீதியை முதலாக வைத்து ஏனைய விபரங்களைப் படிப்படியாக எழுதி வரல் வேண்டும்.

கழித்துக்காட்டும் ஐந்தொகை மாதிரி

நடைமுறைச் சொத்துக்கள்	...	...	XXXX
கழிக்குக:			
நடைமுறைக் கடன்கள்	...	...	XXXX
கூட்டுக:			XXXX
நீலையான சொத்துக்கள்	...	...	XXXX
கழிக்குக:			XXXX
நீண்டகாலக் கடன்கள்	...	...	XXXX
மூலதனம்	...	...	XXXX
கூட்டுக:			XXXX
ஒதுக்கங்கள்	...	...	XXXX
இலாப மீதி	...	...	XXXX

## தனி வியாபாரியின் முடிவுக்கணக்குப் பயிற்சிகள்

1. ஆஸந்தன் என்னும் சில்லறை வியாபாரியின் சொத்துக்களும் கடன்களும் 1-1-67ஆம் தேதி பின்வருமாறு இருந்தன. காசு மீதி 675 ரூபா, வங்கி மீதி 3325 ரூபா, சரக்கு மீதி 5250 ரூபா, கடன் வருமதிகள் மீரான் 750 ரூபா, ஜெயா 650 ரூபா, நிலையான சொத்துக்கள் 12500 ரூபா, கடன் செல்மதிகள் இராசா 450 ரூபா, டேவிட் 575 ரூபா.

3-1-67 கொள்முதல் காசோலீ மூலம் 4750 ரூபா, 8-1-67 விற்பனை 8750 ரூபா, 12-1-67 மீரான் தந்த காசு 730 ரூபா, கொடுத்த கழிவு 20 ரூபா, 16-1-67 டேவிட்டுக்கு கொடுத்த காசு 560 ரூபா, தந்த கழிவு 15 ரூபா, 20-1-67 மீரானுக்கு விற்ற சரக்கு 2750 ரூபா, 24-1-67 டேவிட்டிடம் கொள்முதல் 950 ரூபா, 28-1-67 வியாபாரச் செலவுகள் 675 ரூபா, 30-1-67 பற்றுக்கள் 500 ரூபா. 31-1-67 சில்லறைச் செலவுக் காக 100 ரூபா வைத்துக்கொண்டு மீதிப்பணம் வங்கிக்கணுப்பப் பட்டது. 31-1-67ஆந் தேதிவரை கணக்கேக்களில் நடவடிக்கை களைப் பதிந்து பரீட்சை மீதி தயார் செய்க:

2. முருகானந்தன் என்ற வியாபாரியின் சொத்துக்களும், கடன்களும் 1-12-66ஆம் தேதி பின்வருமாறிருந்தன: வங்கி மீதி 3500 ரூபா, இருப்பு 2775 ரூபா, கடன்பட்டோர் 4500 ரூபா, நிலையான சொத்துக்கள் 8500 ரூபா, கடன் கொடுத்தோர் 3775 ரூபா, 4-12-66 கொள்முதல் 3575 ரூபா, 8-12-66 விற்பனை 4750 ரூபா.

12-12-66 கடன்பட்டோர் தந்த காசு 4450 ரூபா, கொடுத்த கழிவு 50 ரூபா, 16-12-66 கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த காசு 3740 ரூபா, தந்த கழிவு 35 ரூபா, 20-12-66 தளபாடக் கொள்முதல் 500 ரூபா. 22-12-66 கடன் கொள்முதல் 1200 ரூபா, 24-12-66 கடன் விற்பனை 2500 ரூபா, 26-12-66 வியாபாரச் செலவுகள் 785 ரூபா, 28-12-66 சில்லறை வருமானங்கள் 685 ரூபா, 30-12-66 எடுத்த காசு 950 ரூபா. 31-12-66ஆம் தேதிவரை நடவடிக்கைகளைக்கணக்குகளிற் பதிந்து அத் தேதிக்குரிய பரீட்சை மீதி யொன்றைத் தயார் செய்க.

- 3: 1-1-66ஆம் தேதி சிவானந்தன் 45000 ரூபாவை வங்கியிலிட்டு சில்லறை வியாபாரமொன்றை ஆரம்பித்தான். 1-1-66 தளபாடக் கொள்முதல் காசோலீ மூலம் 1750 ரூபா, 3-1-66 வாடகை முற்பணம் காசோலீ மூலம் 2500 ரூபா, 4-1-66

சரக்கு கொள்முதல் காசோலை மூலம் 8500 ரூபா, 8-1-66 மோட்டார் வாகனம் கொள்முதல் 25000 ரூபா, 14-1-66 விற்பனை 7750 ரூபா, 18-1-66 நாதனிடம் கொள்முதல் 1500 ரூபா, 24-1-66 பாலனுக்கு விற்பனை 2525 ரூபா, 30-1-66 வியாபாரச் செலவுகள் காசோலை மூலம் 1275 ரூபா, 31-1-66 ஆம் தேதி வரை நடவடிக்கைகளைக் கணக்கேடுகளிற் பதிந்து அத் தேதிக்குரிய பரீட்சை மீதியைத் தயார் செய்க.

4. பின்வரும் விபரங்களைக்கொண்டு முந்காணந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

1-1-66 ஆம் தேதி இருப்பு 8750 ரூபா, கொள்முதல் 10250 ரூபா, விற்பனை 16250 ரூபா, 31-12-66 ஆம் தேதி இருப்பு 5750 ரூபா.

5. பின்வரும் விபரங்களைக் கொண்டு சதாநந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

1-10-65 கையிருப்பு 12500 ரூபா, காசுக்கொள்முதல் 14250 ரூபா, கடன் கொள்முதல் 8450 ரூபா, காசுக்கு விற்பனை 21750 ரூபா, கடன் விற்பனை 9175 ரூபா, 30-9-66 சரக்கு மீதி 11150 ரூபா.

6. பின்வரும் விபரங்களைக் கொண்டு பரமானந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

1-4-65 சரக்குமீதி 7700 ரூபா, கொள்முதல் 12300 ரூபா, கொள்முதல் தரகு 150 ரூபா, கூவி 100 ரூபா, உள்வந்த வண்டிக் கூவி 125 ரூபா, விற்பனை 18450 ரூபா, விற்பனைத் தரகு 250 ரூபா, 31-3-66 சரக்கு மீதி 5775 ரூபா.

7. பின்வரும் விபரங்களைக் கொண்டு நித்தியானந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

1-1-66 இருப்பு 4750 ரூபா, காசுக் கொள்முதல் 12250 ரூபா, கடன் கொள்முதல் 4225 ரூபா, கேள்வு 650 ரூபா, தீர்வை 350 ரூபா, விற்பனை 18650 ரூபா, விற்பனைத் தரகு 350 ரூபா, உட்டிருப்பல்கள் 300 ரூபா, வெளித்திருப்பல்கள் 400 ரூபா, 31-12-66 இருப்பு 7250 ரூபா.

8. பின்வரும் விபரங்களைக் கொண்டு விவேகானந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

1-7-65 கையிருப்பு 5000 ரூபா, கொள்முதல் 15000 ரூபா, விற்பனை 18450 ரூபா, விற்பனைத் திருப்பல் 450 ரூபா, கொள்முதல் திருப்பல் 500 ரூபா, 30-6-66 கையிருப்பு 7450 ரூபா.

பின்வரும் பதிவுகள் செய்யப்படவில்லை. விவேகானந்தன் சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கு 625 ரூபா, விளம்பரத்துக்கு உபயோகித்த சரக்கு 375 ரூபா.

9. பின்வரும் விபரங்களைக் கொண்டு சச்சிதானந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

1-10-65 சரக்கு மீதி 8225 ரூபா, கொள்முதல் 15775 ரூபா, விற்பனை 22500 ரூபா, கூலி 625 ரூபா, உள்வந்த வண்டிக்கூலி 275 ரூபா, திரும்பிவந்த சரக்கு 400 ரூபா, திரும்பிச்சென்ற சரக்கு 600 ரூபா, 30-9-66 சரக்கு மீதி 9750 ரூபா. பின்வரும் விபரங்களையும் கருத்திற் கொள்க. (அ) சச்சிதானந்தன் எடுத்த சரக்கு 675 ரூபா கணக்குகளில் பதியப்படவில்லை. (ஆ) தட்டச்சுக் கொள்முதல் 450 ரூபா கொள்முதற் கணக்கில் பதியப்பட்டுள்ளது. (இ) பழைய தளபாட விற்பனை 275 ரூபா விற்பனைக் கணக்கில் பதியப்பட்டது.

10. பின்வரும் விபரங்களைக் கொண்டு தயானந்தனின் வியாபாரக் கணக்கைச் செய்க :

கண்டியிலிருந்து 200 பெட்டி தேயிலையை ஒரு பெட்டி 150 ரூபா வீதம் கொள்முதல் செய்தான். புகையிரதக் கூலி 350 ரூபாவும் வண்டிக்கூலி 50 ரூபாவும் கொடுத்தான். பெட்டியொன்றின் விற்பனை விலை 200 ரூபா எனக் குறித்தான். உடன்காச் கொடுப்பவர் கருக்கு விற்பனை விலையில் 5வீத வியாபாரக் கழிவு கொடுத்தான். 100பெட்டி தேயிலையை காசுக்கும் 55 பெட்டி தேயிலையைக் கடனுக்கும் விற்றுன். கடன் கொள்முதல் செய்தவர்கள் 5 பெட்டி தேயிலையைத் திருப்பி அனுப்பினர்.

11. விபுலானந்தன் என்ற இறக்குமதி வியாபாரியின் வியாபாரக் கணக்கைத் தரப்படும் விபரங்களிலிருந்து தயார் செய்க. லண்டனில் இருந்து 100 சைக்கிள்களை இறக்குமதி செய்தான். சைக்கிள் ஒன்றின் தொழிற்சாலை விலை 10 பவுண் 10 சிவிங், நட்டசுடு 40 பவுண், கேள்வு 70 பவுண், சுங்கவரி 30 பவுண், கூலிகள் 10 பவுண். அவன் 544 ரூபா செலவு செய்து சைக்கிள்களைப் பெற்று விற்பனை விலை சைக்கிள் ஒன்று 220 ரூபாவெனக் குறித்தான். உடன்காசுக்கு 10 வீத வியாபாரக்கழிவு விற்பனை விலையில் கொடுத்தான். உடன் காசுக்கு 50 சைக்கிள்களும் கடனுக்கு 30 சைக்கிள்களும் விற்கப்பட்டன : நாணய மாற்று வீதம் 1 பவுண் = 13 ரூபா 38 சதம்.

12. அருளானந்தனின் வியாபாரக் கணக்கைத் தரப்படும் விபரங்களைக் கொண்டு செய்க :

1-1-66ஆம் தேதி சரக்கு மீதி 11750 ரூபா, கொள்முதல் 15250 ரூபா, விற்பனை 24650 ரூபா, விற்ற சரக்கின் கொள்விலை 17250 ரூபா.

13. நாதனின் வியாபாரக்கணக்கைத் தரப்படும் விபரங்களில் இருந்து செய்க :

1-4-66 இருப்பு 7500 ரூபா, கொள்முதல் 12500 ரூபா, விற்பனை 21500 ரூபா, கொள்முதற் செலவு 750 ரூபா, விற்பனைத் திருப்பல் 675 ரூபா, கொள்முதல் திருப்பல் 525 ரூபா, விற்ற சரக்கின் கொள்விலை 16575 ரூபா.

14. நவநாதனின் வியாபாரக்கணக்கைக் கீழ்க்காணும் விபரங்களில் இருந்து தயாரிக்கவும்.

1-3-66 இருப்பு 7500 ரூபா, கடன் கொள்முதல் 4500 ரூபா, காசக் கொள்முதல் 8000 ரூபா, 28-2-67 மீதி 5000 ரூபா. சரக்குகளை நவநாதன் கொள்விலையில் 15 வீத இலாபம் வைத்து விற்கிறார்.

15. சிவநாதன் என்னும் பழைய கார் விற்பனையாளனின் வியாபாரக் கணக்கைத் தரப்படும் தகவல்களைக்கொண்டு தயாரிக்குக :

1-1-66ஆம் தேதி ஒவ்வொன்றும் 10000 ரூபா பெறுமதியான 5 கார்கள் இருந்தன. 10-4-66ஆம் தேதி ஒவ்வொன்றும் 8000 ரூபா வீதம் 10 கார்களைக் கொள்முதல் செய்தான். அவற்றைத் திருத்துவதற்காக 15000 ரூபா செலவிட்டான். 8-8-66ஆம் தேதி இருப்பில் இருந்த மூன்று கார்களை ஒன்று 14000 ரூபா வீதப்படி விற்று 1000 ரூபா விற்பனைத் தரகு கொடுத்தான். 10-10-66ஆம் தேதி கொள்முதல் செய்த கார்களில் ஆறை ஒவ்வொன்றும் 10500 ரூபா வீதம் விற்று 2000 ரூபா விற்பனைத் தரகு கொடுத்தான்.

16. பின்வரும் விபரங்களைக்கொண்டு ஒரு வியாபார நிலையத்தின் இலாபநட்டக் கணக்கைத் தயாரிக்க. மொத்த இலாபம் 7500 ரூபா, கொடுத்த வாடகை 1200 ரூபா, பெற்ற தரகு 600 ரூபா, வியாபாரச் செலவு 450 ரூபா, மூலதன வட்டி 500 ரூபா, சம்பளம் 1500 ரூபா, சில்லறை வருமானங்கள் 580 ரூபா, நட்டங்கு 150 ரூபா.
17. பின்வரும் தகவல்களைக் கொண்டு சில்லறை வியாபாரியின் இலாப நட்டக் கணக்கைத் தயாரிக்குக. மொத்த நட்டம் 2475 ரூபா, சம்பளம் 1500 ரூபா, பெற்ற தரகு 1000 ரூபா, சில்லறைச்

செலவு 575 ரூபா, வெற்றுப்பொருள் விற்பனை 850 ரூபா, சில்லறை வருமானங்கள் 675 ரூபா, வியாபாரச் செலவு 425 ரூபா:

18. பின்வரும் தகவல்களைக் கொண்டு நாயகத்தின் மூலதனக் கணக்கைச் செய்க :

மூலதனம் 20000 ரூபா, மூலதன வட்டி 1000 ரூபா, சொந்தச் செலவு 2500 ரூபா, தேறிய இலாபம் 4750 ரூபா.

19. பின்வருந்த தகவல்களைக் கொண்டு சிவநாயகத்தின் மூலதனக் கணக்கைச் செய்க :

மூலதனம் 25000 ரூபா, மூலதன வட்டி 1500 ரூபா, தேறிய நட்டம் 925 ரூபா, பற்று 1250 ரூபா:

20. பின்வரும் விபரங்களைக் கொண்டு பரமநாயகத்தின் இலாப நட்டக் கணக்கையும் மூலதனக் கணக்கையுஞ் செய்க :

மூலதனம் 35000 ரூபா, மூலதன வட்டி 1750 ரூபா, சொந்தச் செலவு 1000 ரூபா, மொத்த இலாபம் 4285 ரூபா, கொடுத்த வாடகை 900 ரூபா, பெற்ற தரகு 785 ரூபா, சம்பளம் 1200 ரூபா, நட்டவீடு 180 ரூபா, பெற்ற கழிவு 715 ரூபா, சில்லறை வருமானங்கள் 865 ரூபா, வியாபாரச் செலவுகள் 425 ரூபா:

21. பின்வரும் விபரங்களைக் கொண்டு ஆனந்தநாயகத்தின் இலாபநட்டக் கணக்கையும் மூலதனக் கணக்கையுஞ் செய்க :

மூலதனம் 40000 ரூபா, மூலதன வட்டி 2000 ரூபா, எடுத்த காச 3000 ரூபா, மொத்த நட்டம் 1750 ரூபா, சம்பளம் 1500 ரூபா, வியாபாரச் செலவு 1275 ரூபா, பெற்ற கழிவு 475 ரூபா, நட்டவீடு 225 ரூபா, பல்வகைச் செலவுகள் 625 ரூபா, பெற்ற தரகு 645 ரூபா, பெற்ற வாடகை 600 ரூபா, சில்லறை வருமானம் 425 ரூபா.

22. பின்வரும் விபரங்களைக் கொண்டு வேதநாயகத்தின் வியாபார, இலாப நட்டக் கணக்கையும், மூலதனக் கணக்கையுஞ் செய்க :

மூலதனம் 20000 ரூபா, கொள்முதல் 12500 ரூபா, விற்பனை 11750 ரூபா, திரும்பி வந்த சரக்கு 450 ரூபா, திரும்பிச் சென்ற சரக்கு 250 ரூபா, சரக்கு முடிவிருப்பு 5750 ரூபா, உள்வந்த வண்டிக்கூலி 175 ரூபா, கொடுத்த வாடகை 900 ரூபா, சில்லறைச் செலவுகள் 625 ரூபா, மூலதன வட்டி 1200 ரூபா, பெற்ற கழிவு 725 ரூபா, பல்வகைச் செலவுகள் 475 ரூபா, நட்டவீடு 225 ரூபா, வெளிச்சென்ற வண்டிக்கூலி 225 ரூபா, சில்லறை வருமானங்கள் 750 ரூபா, விற்பனைச் செலவு 175 ரூபா, கொள்முதற் செலவு 135 ரூபா, வேதநாயகம் எடுத்த சரக்கு 675 ரூபா.

23. குணநாயகம் என்பவனின் கணக்கு மீதிகள் 1-1-67 ஆம் திகதி பின்வருமாறு இருந்தது. காசு 1275 ரூபா, வங்கி 4725 ரூபா, சரக்கு மீதி 5600 ரூபா, கடன் வருமதிகள் டேவிட் 1400 ரூபா, யோசேப் 2000 ரூபா, கடன் செல்மதிகள் அபுசாலி 925 ரூபா, சைமன் 875 ரூபா.

2-1-67 காசக்கொள்முதல் 775 ரூபா, அபுசாலியிடம் கொள்முதல் 975 ரூபா, 5-1-67 காசக்கு விற்பனை 2740 ரூபா, டேவிட்டுக்கு விற்பனை 1600 ரூபா, யோசேப்புக்கு விற்பனை 1000 ரூபா, 8-1-67 டேவிட் தந்த காசு 2800 ரூபா, கொடுத்த கழிவு 200 ரூபா, யோசேப் தந்த காசு 2875 ரூபா, கொடுத்த கழிவு 125 ரூபா, 12-1-67 அபுசாலிக்குக் கொடுத்த காசு 1800 ரூபா, தந்த கழிவு 100 ரூபா, 16-1-67 வங்கியில் எடுத்த காசு 1300 ரூபா, அதற்கு தளபாடம் வாங்கியது 850 ரூபா, பணி யாளனுக்குக் கொடுத்த சம்பளம் 150 ரூபா, சொந்த ஆயுள்பாய் நட்டவீட்டுக் கட்டணம் கட்டியது 300 ரூபா, 26-1-67 வாடகைக்குக் கொடுத்த காசு 125 ரூபா, சில்லறைச் செலவு 275 ரூபா. 31-1-67 500 ரூபாவைத் தேவைக்காக வைத்துக் கொண்டு மீதிப் பணம் முழுவதும் வங்கிக் கனுப்பப்பட்டுள்ளது. சரக்கு மீதி 5250 ரூபா.

நடவடிக்கைகளை கணக்குகளிற் பதிந்து பரீட்சைமீதி தயார்செய்து வியாபார இலாபநந்தக் கணக்கும், ஐந்தொகையும் செய்க.

24. அப்துல்காதரின் கணக்கு மீதிகள் 1-2-67 ஆம் தேதி பின்வருமாறு இருந்தது. நிலம் கட்டிம் 50000 ரூபா, தளபாடம் 8000 ரூபா, கடன்பட்டோர் 12000 ரூபா, கடன் கொடுத்தோர் 7500 ரூபா, வங்கிக்கடன் 6500 ரூபா, சரக்கு மீதி 14500 ரூபா, காச மீதி 750 ரூபா.

4-2-67 சரக்குவிற்பனை 7575 ரூபா, கடன் விற்பனை 4425 ரூபா, 8-2-67 சரக்கு கொள்முதல் 4000 ரூபா, கடன் கொள்முதல் 3000 ரூபா, 12-2-67 கடன்பட்டோரிடம் பெற்ற காச 11650 ரூபா, கொடுத்த கழிவு 350 ரூபா, கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த காச 7250 ரூபா, பெற்ற கழிவு 250 ரூபா, 16-2-67 தளபாட விற்பனை 6750 ரூபா, புதிய தளபாடக் கொள்முதல் 5000 ரூபா, வியாபாரச் செலவுகள் 540 ரூபா, 20-2-67 சம்பளம் 150 ரூபா, கொடுத்த வாடகை 75 ரூபா, பெற்ற தரகு 125 ரூபா, சில்லறைச் செலவு 25 ரூபா, வெற்றுப்பொருள் விற்பனை 240 ரூபா, 25-2-67 நிலமும் கட்டிடமும் 10000 ரூபாவுக்கு ஈடு வைக்கப்பட்டது. வங்கிக்கடனும், வங்கிக்கடன் வட்டி 420 ரூபாவும் கொடுத்துத் தீர்க்கப்பட்டது. 28-2-67 சில்லறைச் செலவுக்காக 300 ரூபாவை வைத்துக்கொண்டு மீதிப்பணம் வங்கி நடைமுறைக்கணக்கிலிடப்பட்டது. சரக்கு

மீதி 15-2-67 ரூபா. நடவடிக்கைகளைப் பெயரேட்டிற் பதிந்து பரீட்சை மீதி தயார் செய்து முடிவுக் கணக்குகளைச் செய்க.

25. நாராயணன் என்ற வியாயாரியின் கணக்கேடுகளில் இருந்து 15-1-67இல் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதி.

	பற்று	வரவு
நிலையான சொத்துக்கள்	...	15000
வங்கி மீதி	...	5000
காசு மீதி	...	1725
இருப்பு	...	2275
கொள்முதல்	...	9500
விற்பனை	...	11500
வியாபாரச் செலவுகள்	...	1000
மூலதனம்	...	23000
	<u>34500</u>	<u>34500</u>

18-1-67 கொள்முதல் 4500 ரூபா, விற்பனை 6500 ரூபா. 22-1-67 உட்டிரும்பிய சரக்கு 575 ரூபா, வெளித்திரும்பிய சரக்கு 750 ரூபா. 26-1-67 நாராயணன் எடுத்த காசு 850 ரூபா, சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கு 975 ரூபா. 28-1-67 விற்பனைச் செலவுகள் 175 ரூபா, வாடகைக்கு கொடுத்த காசோலை 225 ரூபா, நட்டலீடு 135 ரூபா, வியாபாரச் செலவு 75 ரூபா. நடவடிக்கைகளைப் பெயரேட்டிற் பதிந்து 31-1-67ஆம் தேதிவரை பரீட்சை மீதி தயாரிக்குக.

26. சிவநாதனின் 10-2-67ஆம் தேதி கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதி;

	பற்று	வரவு
கொள்முதல்	...	12750
விற்பனை	...	16725
திருப்பல்கள்	...	250
கூவி	...	275
இருப்பு	...	500
நிலையான சொத்துக்கள்	...	4500
வியாபாரச் செலவுகள்	...	20500
விற்பனைச் செலவுகள்	...	1650
கடன் பட்டோரும் கடன் கொடுத்தோரும்	...	350
மூலதனம்	...	4500
காசு மீதி	...	3000
	<u>50000</u>	<u>30000</u>
	<u>50000</u>	<u>50000</u>

14-2-67 கொள்முதல் 5000 ரூபா, 16-2-67 விற்பனை 7250 ரூபா, 18-2-67 உட்டிருப்பல் 300 ரூபா, வெளித்திருப்பல் 425

ரூபா, 20-2-67 நட்டவீடு 125 ரூபா, சொந்தச் செலவு 500 ரூபா, 24-2-67 நிலையான சொத்துக்களிலுள்ள தளபாடத்தின் பெறுமதி 1500 ரூபா. இச் சொத்து 1175 ரூபாவுக்கு விற்கப் பட்டது. 28-2-67 மகனின் கல்விச் செலவுக்கு 45 ரூபாவும் மனைவியின் வைத்தியச் செலவுக்காக 105 ரூபாவும் கொடுத்தான். 28-2-67 ஆம் தேதிவரை நடவடிக்கைகளைப் பெயரேட்டிற் பதிந்து பரீட்சை மீதி தயாரிக்கவும்.

27. பின்வரும் விபரங்களைக் கொண்டு அமீர் அவியின் 31-12-66 ஆம் தேதி வரையுள்ள ஐந்தொகையைத் தயாரிக்குக் கூடுதல் நிலையான சொத்துக்கள் 35000 ரூபா, காசு மீதி 5000 ரூபா, சரக்கு மீதி 4000 ரூபா, கடன்பட்டோர் 6000 ரூபா, ஈட்டுக்கடன் 30000 ரூபா, வங்கிக் கடன் 20000 ரூபா, கடன் கொடுத்தோர் 5000 ரூபா.
28. விங்கம் என்ற சில்லறை வியாபாரியின் கணக்குகளில் இருந்து 15-12-66 ஆம் திகதி எடுக்கப்பட்ட மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதி தரப்பட்டுள்ளது.

	பற்று	வரவு
காசும் வங்கியும்	...	8525
கொள்முதலும் விற்பனையும்	...	7475
கடன்பட்டோரும், கடன் கொடுத்தோரும்	5000	3500
கழிவு	...	450
திருப்பல்கள்	...	375
வியாபாரச் செலவுகள்	...	675
விற்பனைச் செலவுகள்	...	500
இருப்பு	...	4000
நிலையான சொத்துக்கள்	...	25000
மூலதனம்	...	35000
	<hr/> 52000	<hr/> 52000

18-12-66 கொள்முதல் 3250 ரூபா, கடன் கொள்முதல் 1750 ரூபா, 20-12-66 விற்பனை 4250 ரூபா, கடன் விற்பனை 2250 ரூபா, 22-12-66 கடன்பட்டோரிடம் பெற்ற காசு 4250 ரூபா, கொடுத்த கழிவு 150 ரூபா, 24-12-66 கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த காசு 2825 ரூபா, பெற்ற கழிவு 175 ரூபா, 26-12-66 வியாபாரச் செலவுகள் 325 ரூபா, விற்பனைச் செலவுகள் 250 ரூபா. 28-12-66 காசோலையொன்று 1500 ரூபாவுக்கு எழுதி மாற்றி 1250 ரூபாவுக்குத் தளபாடங்களும் 250 ரூபாவுக்கு சொந்தத் தேவைக்காகப் புடவைகளும் வாங்கினான். 31-12-66 இருப்பு 5275 ரூபா. நடவடிக்கைகளைக் கணக்கு வில் பதிந்து பரீட்சை மீதி தயார் செய்து முடிவுக் கணக்கு களைத் தயார் செய்க,

29. சங்கரன் 1-1-67ஆம் தேதி 50000 ரூபா வங்கியிலிட்டு ஒரு சில்லறை வியாபார நிலையத்தை நடாத்த முனைந்தான்.

2-1-67 மாதம் 50 ரூபாவுக்குக் கட்டிடமொன்றை வாடகைக்கு எடுத்து ஒரு வருட வாடகை காசோலீ மூலம் கொடுத்தான். 4-1-67 தளபாடக் கொள்முதல் 5000 ரூபா, சரக்கு கொள் முதல் 40000 ரூபா, கொள்முதற் செலவுகள் 375 ரூபா, 10-1-67 விற்பனை 15000 ரூபா, வியாபாரக் கழிவு 5 வீதம். 18-1-67 சில்லறைச் செலவுகள் 450 ரூபா, 26-1-67 சம்பளம் 175 ரூபா, 31-1-67 இருப்பு 34750 ரூபா, பெயரேட்டில் பதிந்து பரீட்சை மீதி தயார் செய்து முடிவுக் கணக்குகளைச் செய்க.

30. மோகன் என்ற வியாபாரியின் 10-2-67ஆம் தேதிக் கணக்கு மீதிகள் பின்வருமாறு இருந்தது.

காச 1775 ரூபா, வங்கி 5225 ரூபா, தளபாடம் 2000 ரூபா, நிலையான சொத்துக்கள் 12000 ரூபா, கடன்பட்டோர் 7500 ரூபா, கடன் கொடுத்தோர் 4250 ரூபா, வாடகை வைப்புக் கணக்கு மீதி 1500 ரூபா, இருப்பு 3000 ரூபா, கொள்முதல் 8500 ரூபா, விற்பனை 7750 ரூபா, வியாபாரச் செலவுகள் 500 ரூபா.

15-2-67 கடன் கொள்முதல் 4500 ரூபா, கடன் விற்பனை 7200 ரூபா, 18-2-67 கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காச 6850 ரூபா, கொடுத்த கழிவு 150 ரூபா, 20-2-67 கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த காச 4125 ரூபா, பெற்ற கழிவு 125 ரூபா, 24-2-67 சம்பளம் 150 ரூபா, பொதுச் செலவு 375 ரூபா, வாடகை வைப்புப்பணத்தில் இருந்து இம்மாத வாடகை 100 ரூபாவும் கழிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. 28-2-67 சரக்கு மீதி 3725 ரூபா. மேற்கூறிய கொடுக்கல் வாங்கல்களைக் கணக்குகளில் பதிந்து பரீட்சை மீதி தயார் செய்து முடிவுக் கணக்குகளைச் செய்க.

31. ஒரு சில்லறை வியாபாரியின் 31-12-66ஆம் தேதியினால் கணக்கு மீதி களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதியைக் கொண்டு வியாபார இலாபநாட்கை கணக்கையும், அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க :

	பற்று	வரவு
காச மீதி	...	1250
சரக்கிருப்பு	...	4775
தளபாடம்	...	2225
சரக்குக் கொள்வனவு	...	8450
கடன் வருமதிகள்	...	2500
கடன் செல்மதிகள்	...	3725
சரக்கு விற்பனை	...	12275

		பற்று	வரவு
வாடகை	...	450	
வரி	...	75	
தரகு			300
சம்பளம்	...	600	
வட்டி	...	200	
விற்பனைச் செலவு	...	75	
கழிவு			400
பெறுமானக் குறைவு	...	225	
முதலாளி செலவு	...	175	
மூலதனம்			4500
வியாபாரச் செலவுகள்	...	200	
		<u>21200</u>	<u>21200</u>
31-12-66ஆம் தேதி கையிருப்பு		6745	

32. ஒரு பலசரக்கு வியாபாரியின் 30-9-66ஆம் தேதியன்றுள்ள கணக்கு மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரிசை மீதியைக்கொண்டு வியாபார இலாப நட்டைக் கணக்கையும் அத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்கவும் :

		பற்று	வரவு
வங்கி மீதி	...	2450	
காசு மீதி	...	1550	
சரக்கிருப்பு	...	4275	
கடன்பட்டோர்	...	3425	
கடன் கொடுத்தோர்	...		2725
தளபாடம்	...	2400	
சரக்குக் கொள்முதல்	...	6725	
தூக்குக்கூவி	...	450	
சரக்கு விற்பனை	...		10275
உள்வந்த வண்டிக்கூவி	...	140	
வெளிச்சென்ற வண்டிக்கூவி	...	160	
பணியாளர் சம்பளம்	...	850	
வாடகை	...	360	
வரி	...	140	
தரகு			300
வியாபாரச் செலவு	...	175	
விற்பனைச் செலவு	...	250	
வட்டி	...		200
பெறுமானக் குறைவு	...	250	
சொந்தச் செலவு	...	225	
விளம்பரம்	...	175	
மூலதனம்			10500
		<u>24000</u>	<u>24000</u>

சரக்கிருப்பு (புத்தக விலை) 5740  
 சரக்கிருப்பு (சந்தை விலை) 5240

33. பாலன் என்ற வியாபாரியின் 31-10-66ஆம் தேதிவரையுள்ள கணக்கு மீதிகளித் தொண்டு தயாரிக்கப்பட்ட பரிசை மீதியிலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கையும் அத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக :

		பற்று	வரவு
காசு மீதி	...	650	
வங்கி மீதி	...	3350	
தளபாடம்	...	1800	
முதலீடுகள்	...	4500	
கடன்பட்டோர்	...	5200	
கடன் கொடுத்தோர்	...	4660	
கையிருப்பு (1-11-65)	...	2500	
கொள்முதல்	...	8400	
கூலி	...	375	
உள்வந்த வண்டிக்கூலி	...	125	
உட்டிரும்பிய சரக்கு	...	335	
விற்பனை	...	18885	
விற்பனைச் செலவு	...	240	
வெளிச்சென்ற சரக்கு	...		400
வெளிச்சென்ற வண்டிக் கூலி	...	240	
சம்பளங்கள்	...	885	
வாடகை	...	415	
வட்டி	...	320	
தரகு	...		255
கழிவு	...		150
வியரபாரச் செலவு	...	240	
தற்செலவு	...	360	
பெறுமானக் குறைவு	...	200	
கேள்வு	...	150	
நட்டவீடு	...	215	
விளம்பரம்	...	450	
மூலதனம்	...		6600
		<u>30950</u>	<u>30950</u>

சரக்கு மீதி இல்லை

34. ஒரு வியாபாரியின் 30-11-66ஆம் திதிவரையுள்ள பரிசு மீதி தரப் படுகின்றது. அப் பரிசு மீதியைச் கொண்டு அவ் வியாபாரியின் இலாப நட்பக் கணக்கையும், அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்யவும் :

	பற்று	வரவு
காச்	1200	
வங்கி	3400	
தளபாடம்	1500	
நிலம், கட்டிடம்	10000	
மோட்டார் வாகனங்கள்	15000	
முதலீடுகள்	5000	
கட்டுக் கடன்		6500
கடன் வருமதிகள்	7250	
கடன் செல்மதிகள்		4750
கொள்முதல்	6750	
கொள்முதற் செலவு	175	
கூலி	225	
உள்வந்த வண்டிக்கூலி	150	
விற்பனை		10250
வெளிச்சென்ற வண்டிக்கூலி	115	
விற்பனைச் செலவு	285	
சம்பாம்	600	
வட்டி	520	
வாடகை		900
தரகு	180	
கழிவு		450
வியாபாரச் செலவு	130	
விளம்பரச் செலவு	175	
தளபாடத் திருத்தங்கள்	95	
கட்டிடத் திருத்தங்கள்	300	
முதலீட்டு வருமானங்கள்		600
விற்பனைத் திருப்பல்	350	
கொள்வனவுத் திருப்பல்		250
மூலதனம்		30000
சொந்தச் செலவு	300	
	<u>53700</u>	<u>53700</u>

31-11-66ஆம் தேதி சரக்கு மீதி 2275.

35. சில்வா என்ற வீட்டுத் தளபாட வியாபாரியின் கணக்குப் புத்தகங்களில் இருந்து 31-12-66ஆம் தேதியன்று எடுத்த கணக்கு மதிகளைக் கொண்டு பரிசீலித்து அவரின் மூலதனத்தைக் கண்டு வியாபார இலாபநட்டக் கணக்கையும் ஐந்தொகையையும் தயார் செய்யவும்:

காச	...	3750	வட்டிச் செலவு	...	125
வங்கிக் கடன்	...	2450	வாடகை வரவு	...	1200
கையிருப்பு (1-1-66)	5225		பெற்ற கழிவு	...	800
தளபாடமும் இணைப்புக்களும்	3600		பெற்ற தரகு	...	900
நிலம் கட்டிடம்	18000		நட்டவீடு	...	75
வாகனங்கள்	2000		வரி	...	35
தேசிய சேமிப்புப் பத்திரங்கள்	4500		விளம்பரம்	...	250
வியாபாரக் கடன்பட்டோர்	8450		கட்டிடத் திருத்தங்கள்	...	450
வியாபாரக் கடன்			வியாபாரச் செலவு	...	245
கொடுத்தோர்	6240		விற்பனைத் திருப்பல்	...	500
உள்வந்த வண்டிக்கலி	175		கொள்முதல் திருப்பல்	...	400
கூலிகள்	225		தேசிய சேமிப்புப்பத்திர வட்டி	180	
கொள்முதற் செலவுகள்	135		சில்லரை வருமானங்கள்	430	
வெளிச்சென்ற வண்டிக்கலி	145		சொந்தச் செலவு	...	530
விற்பனைச் செலவுகள்	85		கொள்முதல்	...	26000
சம்பளச் செலவு	615		பெறுமானக் குறைவு	...	750
வங்கிச் செலவு	95		விற்பனை	...	37550

31-12-66ஆம் தேதி கையிருப்பு 7560.

36. செல்வா என்ற வியாபார நிலையத்தின் 30-9-66ஆம் தேதி முடியவுள்ள கணக்குகளின் மீதியைக் கொண்டு பரிசீலித்து தயார் செய்து மூலதனத்தைக் கண்டு அவ்வியாபார நிலையத்தின் வியாபார இலாப நட்டக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க:

காச மீதி	...	995	கூலி	...	460
வங்கி மீதி	...	4650	சரக்கேற்றிய வண்டிக்கலி	...	275
கையிருப்பு (1-10-65)	5745		விற்பனைச் செலவு	...	130
தளபாடம்	1700		சரக்கு ஆழிவு	...	400
நிலம் கட்டிடம்	12500		கட்டும் பொருள்கள்	...	375
கொள்முதல்	18425		உட்டிரும்பிய சரக்கு	...	1250
விற்பனை	31900		வெளிச்சென்ற சரக்கு	...	860
வியாபாரக் கடன்பட்டோர்	6745		சம்பளம்	...	1800
வியாபாரக் கடன்			பெற்ற தரகு	...	575
கொடுத்தோர்	3960		அறவிடமுடியாக் கடன்	...	250

கொடுத்த கழிவு	...	435	வரி	...	75
பெற்ற வாடகை	...	1500	சொந்தச் செலவு	...	475
வெற்றுப்பொருள் விற்பனை	1320				

கணக்குகளில் பதியப்படாத நடவடிக்கைகள்

30-9-66ஆம் தேதி கையிருப்பு 2345 ரூபா.

செல்மதிகள் :

சம்பளம்	...	...	200	விற்பனைச் செலவு	...	20
கழிவு	...	...	65	கூலி	...	40
வரி	...	...	25			

37. ஆனந்தன் என்ற சைக்கிள் விற்பனையாளரின் 30-6-66ஆம் தேதி வரையுள்ள கணக்கு மீதிகள் தரப்படுகின்றன. அவற்றைக்கொண்டு பரிசீச மீதி தயார் செய்து வியாபார இலாபநட்பக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் செய்க :

காசு	...	...	775	விற்பனைச் செலவு	...	600
வங்கி மீதி	...	...	6500	விற்பனை வரி	...	400
தளபாடம்	...	...	2225	சம்பளங்கள்	...	2400
கையிருப்பு (1-7-65)	10550			வாடகை வரவு	...	950
கடன் வருமதிகள்	...	4750		வட்டி வரவு	...	325
கடன் செல்மதிகள்	...	6450		தரகு வரவு	...	425
கொள்வனவு	...	17250		மின்சாரச் செலவு	...	450
கேள்வு	...	750		மூலதனம்	...	20500
கொள்வனவுச் செலவு		450		பெறுமானக்குறைவு	...	500
கூலி	...	250		கட்டிடம்	...	6350
விற்பனை	...	25550				

கணக்குகளில் பதியப்படாத நடவடிக்கைகள்

(அ) கையிருப்பு (30-6-66) 11275 ரூபா.

(ஆ) செல்மதிகள் : சம்பளம் 600 ரூபா, மின்சாரச் செலவு 150 ரூபா, கூலி 50 ரூபா, விற்பனைச் செலவு 100 ரூபா;

(இ) வருமதிகள் : வாடகை 250 ரூபா, வட்டி 175 ரூபா, தரகு 275 ரூபா.

38. சிவநேசன் என்ற சீல்லறை வியாபாரியின் 30-9-66ஆம் தேதிப் பரிட்சை மீதினைக் கொண்டு முடிவுக் கணக்குகளைச் செய்யவும்.

	பற்று	வரவு
காசு	...	525
வங்கிமீதி	...	6550
தளபாடம்	...	1475
கடன் வருமதிகள்	...	8505
கடன் செல்மதிகள்	...	5725
கையிருப்பு (1-10-65)	...	10000
கொள்முதல்	...	14250
கூவி	...	250
சரக்கேற்றிய வண்டிக்கூவி	...	175
விற்பனை	...	22275
விற்பனைச் செலவுகள்	...	125
உட்டிரும்பியவை	...	275
வெளிச்சென்றவை	...	250
கட்டும் பொருள்கள்	...	450
வாடகை	...	1200
சம்பளம்	...	2500
வியாபாரச் செலவு	...	575
தரகு	...	485
மின்சாரச் செலவு	...	300
வட்டி	...	265
வரி	...	220
மூலதனம்	...	19000
முதலாளி செலவு	...	625
	<hr/>	<hr/>
	48000	48000

- (அ) கையிருப்பு ... ... 9775
- (ஆ) செல்மதிகள் : கூவி 50 ரூபா, வண்டிக்கூவி 25 ரூபா, வியாபாரச் செலவு 75 ரூபா.
- (இ) வருமதிகள் : தரகு 215 ரூபா, வட்டி 135 ரூபா.
- (ஈ) முடிவுருத் செலவுகள் : வரி 25 ரூபா, மின்சாரம் 75 ரூபா, வாடகை 300 ரூபா.
- (ஊ) சம்பள முற்பணம் 400 ரூபா.

39. பரமநாதன் என்ற வியாபாரியின் 30-4-66ஆம் தேதிவரையுள்ள கணக்கு மீதிகளைக்கொண்டு பரிட்சைமீதி தயார்செய்து, மூலதனத்தைக் கண்டு முடிவுக்கணக்குகளைச் செய்யவும்.

காச மீதி	...	4725	சம்பளம்	...	1450
வங்கிக் கடன்	...	3650	பெற்ற தரகு	...	450
நிலமும் கட்டிடமும்	...	14575	நட்டவீடு	...	300
தளபாடம்	...	2430	வெற்றுப்பொருள் விற்பனை	1000	
வியாபாரக்கடன் வருமதி	3770		வரி	...	140
வியாபாரக்கடன் செல்மதி	2350		மின்சாரச் செலவு	...	320
சரக்கு மீதி (1-5-65)	4000		வங்கிக் கடன் வட்டி	...	250
சரக்குக் கொள்முதல்	...	12000	கொடுத்த கழிவு	...	160
சரக்கு விற்பனை	...	18725	வாடகை வரவு	...	2400
கொள்முதற் செலவுகள்	175		தொழில் பயில்வோர்		
விற்பனைத் திருப்பல்	225		கட்டணம்	...	3000
கொள்முதல் திருப்பல்	500		குத்தகை வரவு	...	2500
கூலி	...	140	விற்பனைச் செலவுகள்	...	450
உள்வந்த வண்டிக்கூலி	165		தற்செலவு	...	415
வெளிச்சென்ற வண்டிக்கூலி	85		தளபாடப் பெறுமானக்குறைவு	300	

கணக்குகளில் பதியப்படாத நடவடிக்கைகள்

செல்மதிகள் : கொள்முதற் செலவு 25 ரூபா, கூலி 60 ரூபா, உள்வந்த வண்டிக்கூலி 35 ரூபா, வெளிச்சென்ற வண்டிக்கூலி 15 ரூபா.

வருமதிகள் : தரகு 150 ரூபா, வெற்றுப்பொருள் விற்பனையால் வருமதி 500 ரூபா.

முடிவுறுத செலவுகள் : வரி 40 ரூபா, மின்சாரச் செலவு 20 ரூபா, நட்டவீடு 75 ரூபா.

வருமான முற்பணங்கள் : வாடகை 600 ரூபா, தொழில் பயில்வோர் கட்டணங்கள் 2000 ரூபா, குத்தகை 1500 ரூபா, 30-4-66 சரக்கு மீதி 4750 ரூபா.

40. தேவன் என்ற வியாபாரியின் 31-12-65ஆம் தேதி முடிவுள்ள பரிட்சை மீதியைக்கொண்டு அத்தேதிக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், ஐந்தொகையையும் தயாரிக்குக்

		பற்று	வரவு
சரக்குமீதி (1-1-65)	...	...	4750
கொள்முதல்	...	...	8450
விற்பனை	...	...	12750
கொள்வனவுச் செலவுகள்	...	150	
உள்வந்த வண்டிக்கூலி	...	125	
வெளிச்சென்ற வண்டிக்கூலி	...	140	
திருப்பியனுப்பிய சரக்கு	...		250

		பற்று	வரவு
திரும்பிவந்த சரக்கு	...	185	
கட்டிடம்	...	9500	
தளபாடம்	...	2150	
முதலீடு (4 லீதம்)	...	3000	
ஈட்டுக்கடன் (5 லீதம்)	...		4000
வாடகை	...		600
வட்டி (முதலீடு)	...		60
தரகு	...	140	
சம்பளம்	...	500	
நட்டவீடு	...	225	
பெறுமானத் தேய்வு	...	690	
குலி	...	150	
கழிவு	...		300
வங்கி	...	4500	
காசமீதி	...	1700	
சொந்தச் செலவு	...	300	
மூலதனம்	...		17000
கடன் வருமதிகள்	...	2400	
கடன் செல்மதிகள்	...		4700
வியாபாரச் செலவு	...	655	
		<u>39660</u>	<u>39660</u>

- அ. 31-12-65ஆம் தேதி சரக்கு மீதி 6150 ரூபா.
- ஆ. முதலீட்டுக்கு 1-7-65ஆம் தேதிவரைக்கும் வட்டி தரப் பட்டுள்ளது.
- இ. ஈட்டுக்கடன் வட்டி கொடுப்பவில்லை.
- ஈ. கட்டிடத்தின் ஒரு பகுதி மாதம் 100 ரூபாவுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
- உ. கொடுக்கவேண்டிய தரகு 60 ரூபா.
- ஊ. கொடுக்கவேண்டிய சம்பளம் 150 ரூபா.
- எ. பெறவேண்டிய தரகு 175 ரூபா.
- ஏ. கொடுக்கவேண்டிய குலி 75 ரூபா.
- ஐ. முதலாளி தனது சொந்தத் தேவைக்காக 500 ரூபா பெறு மதியான சரக்கை எடுத்தமைக்கு எவ்வகையான பதிவும் செய்யப்படவில்லை.
- ஓ. நட்டவீட்டுக் கட்டணம் 75 ரூபா செலுத்த வேண்டும்.

41. அப்துல்காதர் என்ற வியாபாரியின் 30-4-66ஆம் தேதியன்று கணக்கு மீதி பின்வரும் விதமாக இருந்தது. இவற்றில் இருந்து வியாபார இலாபநட்டக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க.

வெளிச்சென்ற

வண்டிக்கூலி	200
காசு மீதி	725
வங்கி மீதி	6275
சரக்கு மீதி (1-5-65)	5680
தளபாடம்	2400
நிலம் கட்டிடம்	15000
ஈட்டுக்கடன் (வீத வட்டி)	7500
கடன்பட்டோர்	4850
கடன் கொடுத்தோர்	3640
தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (4வீத வட்டி)	5000
சரக்குக் கொள்முதல்	9750
சரக்கு விற்பனை	12960
உள்வந்த வண்டிக்கூலி	220
கொள்வனவுத் திருப்பல்கள்	350
விற்பனைத் திருப்பல்கள்	180

கட்டும் பொருள்கள் (1-5-65)	120
கட்டும்பொருள்கள்	
கொள்வனவு	400
வாடகைச் செலவு	500
வட்டி வரவு (தேசிய சேமிப்பு)	100
வியாபாரச் செலவுகள்	340
சம்பளம்	560
பெற்ற கழிவு	700
கொடுத்த கழிவு	400
நட்டவீடு	320
விற்பனை வரி	650
தரசு கொடுத்தது	700
பெறுமானத் தேய்வு	600
தற்செலவுகள்	380
மூலதனம்	30000

பின்வரும் நடவடிக்கைகள் கணக்கேடுகளில் பதியப்படவில்லை.

அ. 30-4-66இல் மீதிகள் சரக்கு 5790 ரூபா:

கட்டும் பொருள்கள் 175 ரூபா.

ஆ. தேசிய சேமிப்புப் பத்திரங்களின் அரைவருட வட்டி பெறப்பட வில்லை.

இ. வாடகைச் செலவில் 180 ரூபா செல்மதியாக இருக்கின்றது.

ஈ. வியாபாரச் செலவில் 160 ரூபா செல்மதியாக இருக்கின்றது.

உ. பணியாளர் சம்பளத்தில் 240 ரூபா கொடுக்கவேண்டியுள்ளது.

ஊ. கழிவில் வரவேண்டிய தொகை 160 ரூபா. கொடுக்கவேண்டிய தொகை 250 ரூபா.

எ. விற்பனைவரி 6 மாதங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கும் இதேதொகை செலுத்தப்படவேண்டும்.

ஏ. நட்டவீட்டுக் கொம்பனிக்குக் கொடுக்கவேண்டிய தொகை 180 ரூபா.

ஐ: பெறுமானத் தேய்வில் தளபாடப் பெறுமானத்தேய்வு 15 வீதம் சேர்க்கப்படவில்லை.

ஓ. முதலாளி தன் சொந்தத் தேவைக்காக எடுத்த 575 ரூபா விலையுள்ள சரக்கு எக்கணக்குகளிலும் பதியப்படவில்லை.

ஓ. ஈடுக்கடன் வட்டி செலுத்தப்படவில்லை.

42. பாலு என்ற வியாபாரியின் 31-12-65ஆம் தேதி பரிசை மீதி தரப் பட்டுள்ளது. வியாபார இலாப நட்டக் கணக்கையும் இத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக்

	பற்று	வரவு
காசு மீதி	...	115
வங்கி மீதி	...	4518
தளபாடம்	...	750
கட்டிடம்	...	8450
சரக்கு மீதி (1-1-65)	...	1227
கொள்முதல்	...	12258
விற்பனைத் திருப்பல்	...	176
தூக்குக்கூவி	...	72
கூலி	...	126
கடன் வாங்கியவர்கள்	...	1750
வரிகள்	...	250
கழிவு	...	75
தரகு	...	50
சம்பளம்	...	412
கட்டிடம் திருத்திய செலவு	...	388
வாடகை	...	350
வட்டி	...	125
விற்பனை	...	15376
விற்பனைச் செலவு	...	270
கொள்வனவுத் திருப்பல்	...	125
நட்டச்சு	...	160
கடன் கொடுத்தவர்கள்	...	1785
சொந்தச் செலவு	...	350
சில்லறைச் செலவு	...	410
அழிவுக் கணக்கு	...	340
மூலதனம்	...	14000
சில்லறை வருமானங்கள்	...	486
	<hr/>	<hr/>
	32197	32197

அ. சரக்குமீதி (32-12-65) 4750 ரூபா.

ஆ. தூக்குக்கூவி வேலை செய்பவன் ஒருவன் முற்பண்மாகப் பெற்ற 10 ரூபா தூக்குக்கூவியுள் அடங்கியுள்ளது.

இ. வரிப்பணம் 1-1-65ஆம் தேதி தொடக்கம் 31-3-66ஆம் தேதி வரைக்கும் கட்டப்பட்டுள்ளது.	
ஈ. கூலிச் செலவில் கூலியான் ஒருவன் பெற்ற முற்பணம் 16 ரூபா அடங்கியுள்ளது.	
உ. சம்பளத்தில் பணியாளன் பெற்ற முற்பணம் 62 ரூபா அடங்கியுள்ளது.	
ஊ. கட்டிடம் திருத்திய செலவில் அலுமாரி ஒன்று செய்வதற் காகக் கொடுத்த முற்பணம் 75 ரூபா அடங்கியுள்ளது.	
எ. கட்டிடத்தின் ஒரு பகுதி மாதம் 15 ரூபா வீதம் 1-4-65ஆம் தேதி தொடக்கம் வாடகைக்கு விடப்பட்டது.	
ஏ. நட்டவீட்டின் முடிவுறுந் திகதி 30-4-66.	
ஐ. பெறுமானத் தேய்வு கட்டிடம் 10 வீதம்.	
ஓ. வட்டி செல்மதி 25 ரூபா.	
ஒ. தளபாடம் பெறுமானத் தேய்வு 10 வீதம்	
ஓள. கழிவு வருமதி 50 ரூபா	
க. முதலாளி சொந்தத் தேவைக்காக 500 ரூபா கொள்விலையான சரக்கு எடுத்தமை எக் கணக்குகளிலும் பதியப்பட வில்லை.	
43. 31-5-66ஆம் தேதியன்று க. வே. பிள்ளை என்ற சில்லறை வியாபாரியின் கணக்குமீதிகளைக் கொண்டு பரிசை மீதி தயார் செய்து மூலதனத்தைக் கண்டு முடிவுக்கணக்குகளைச் செய்யவும்.	
சரக்கு மீதி (1-6-65) 4500	முதலீடு (3வீத வட்டி) 4500
காச மீதி ... 2775	ஈட்டுக்கடன் (6வீத வட்டி) 5000
வங்கி நடைமுறைக் கணக்கு 500	கடன் வருமதி ... 3750
வங்கி நிலையான வைப்புக் கணக்கு 6000	கடன் செல்மதி ... 2750
சரக்குக் கொள்முதல் 14500	சில்லறைச் செலவு ... 315
சரக்கு விற்பனை 17750	வாடகை வரவு ... 525
உட்டிரும்பியலை 150	முதலீட்டு வட்டி ... 180
விற்பனைச் செலவு ... 225	ஈட்டுக் கடன் வட்டி ... 450
தூக்குக்கூலி ... 75	வரி ... 90
வெளித் திரும்பியலை 175	நட்டவீடு ... 180
கட்டிடம் ... 15000	கொடுத்த கழிவு ... 120
தளபாடம் ... 2500	வியாபாரச் செலவு ... 250
	எடுத்த காச ... 500

அ. சரக்குமீதி (31-5-66) 5745 ரூபா

ஆ. விற்பனைச் செலவில் கட்டும் பொருள்கள் மீதி 50 ரூபா அடங்கியுள்ளது.

32. முதலீட்டு வட்டி 31-9-66ஆம் தேதிவரைக்கும் தரப்பட்டுள்ளது.
- ஏ. ஈட்டுக் கடனுக்கு 18 மாதங்களுக்குரிய வட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒ. கட்டிடத்தின் ஒரு பகுதி 1-5-65ஆம் தேதி மாதம் 35 ரூபாய்க்கு வாடகைச்சு கொடுக்கப்பட்டது.
- ஓ. 30-8-66ஆம் தேதி வரைக்கும் வரி செலுத்தப்பட்டுள்ளது.
- எ. முடிவுருத் நட்டவீடு 36 ரூபா.
- ஏ. வங்கிக்செலவு 15 ரூபா பதியப்படவில்லை.
- ஐ. வங்கி நிலையான வைப்புக்கணக்குவட்டி 180 ரூபா சேர்க்கப்படவில்லை.
- இ. வியாபாரச் செலவில் 50 ரூபா செல்மதியாக இருக்கின்றது.
- ஒ. தூக்குக் கூலியால் கூலியாள் ஒருவன் பெற்ற முற்பணம் 15 ரூபா அடங்கியுள்ளது.
- ஓ. ஹெருமானத் தேய்வு.
- தளபாடம் 10 வீதம், கட்டிடம் 5 வீதம்.  
(1000 ரூபா ஹெருமதியான தளபாடங்கள் 1-12-65ஆம் தேதி வாங்கப்பட்டது.)
- க. மூலதன வட்டி 5 வீதம்.
- கா. எடுத்த காசுக்கு 6 வீத ஒருவருட வட்டி.
44. முகமதலியென்ற சில்லறை வியாபாரியின் 31-3-66ஆந் தேதியன்று பரிசை மீதியைக் கொண்டு அத்தேதிக்குரிய முடிவுக் கணக்குகளைச் செய்யவும்.
- | சரக்கு மீதி                       | ... | ... | பற்று | வரவு  |
|-----------------------------------|-----|-----|-------|-------|
| காசு மீதி                         | ... | ... | 3700  |       |
| வங்கிக் கடன்                      | ... | ... |       | 1500  |
| மோட்டார் வாகனம்                   | ... | ... | 25000 |       |
| நிலம் கட்டிடம்                    | ... | ... | 20000 |       |
| கடன் பட்டோரும், கடன் கொடுத்தோரும் |     |     | 5785  | 4685  |
| கொள்முதல்                         | ... | ... | 8560  |       |
| விற்பனை                           | ... | ... |       | 12725 |
| கூலி                              | ... | ... | 135   |       |
| கொள்முதல் திருப்பல்               | ... | ... |       | 240   |

			பற்று	வரவு
விற்பனை திருப்பல்	...	...	180	
வியாபாரச் செலவு	...	...	377	
பெற்ற கழிவும், கொடுத்த கழிவும்			233	500
வாடகை	...	...		650
நட்டவீடு	...	...	225	
வரி	...	...	120	
முதலீடு	...	...	4000	
ஈட்டுக் கடன்	...	...		8000
சம்பளம்	...	...	1500	
கொள்வனவுச் செலவு	...	...	200	
உள்வந்த வண்டிக்கூவி	...	...	250	
வெளிச்சென்ற வண்டிக்கூவி	...	...	175	
தரகு	...	...		400
பல்வகைச் செலவு	...	...	350	
ஈட்டுக்கடன் வட்டி	...	...	250	
முதலீட்டு இலாபம்	...	...		160
தொங்கற் கணக்கு மீதி	...	...	560	
மூலதனம்	...	...		46000
சொந்தச் செலவு	...	...	960	
			74860	74860

அ. சரக்கு மீதி 4790 ரூபா.

ஆ. செல்மதிகள் : ஈட்டுவட்டி 150 ரூபா, கூவி 25 ரூபா, வியாபாரச் செலவு 23 ரூபா.

இ. வருமதிகள் : தரகு 200 ரூபா, முதலீட்டு இலாபம் 160 ரூபா.

ஈ. வாடகை முற்பணம் 50 ரூபா.

உ. முடிவுருத வரி 12 ரூபா, முடிவுருத நட்டவீடு 45 ரூபா.

ஊ. வங்கிக்கடன் வட்டி 75 ரூபா கணக்குகளில் பதியப்படவில்லை.

எ. பல்வகைச் செலவுகளின் பாகுபாடு :

கட்டும் பொருள் 75 ரூபா

காகிதாதிகள் 95 ரூபா

தராசு 180 ரூபா

350 ரூபா

ஏ. மூலதன வட்டி 5%

ஐ. பெறுமானக் குறைவு

நிலம் கட்டிடம் 3%, மோட்டார் வாகனம் 3%.

ஓ. முகமதிலி தனது சொந்தச் செலவுக்காக எடுத்த 1000 ரூபா கொள்விலைப்பொருள்கள் கணக்குகளில் பதியப்படவில்லை.

இ. தொங்கற்கணக்கு பின்வரும் பிழைகளால் ஏற்பட்டது:

1. கொள்முதல் 480 ரூபா தவறுதலாக விற்பனைக் கணக்கிற பதியப்பட்டுவிட்டது.
2. நாதன் தந்த 150 ரூபா அவன் கணக்கில் பற்று வைக்கப் பட்டது.
3. வெற்றுப் பொருள் விற்பனை 100 ரூபா காசேட்டில் மட்டும் பதியப்பட்டுள்ளது.

45. 1966ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் தேதி விரசிங்கா என்ற தில்லற வியாபாரியின் கணக்கு மதிகள் பின்வருமாறு இருந்தன. இம் மதிகளைக்கொண்டு பரிட்சை மதி தயார் செய்து முடிவுக் கணக்குகளைச் செய்யவும்.

கட்டிடம் ... ...	20000	வரி ... ...	265
கொள்முதல் ... ...	45000	கட்டிடத் திருத்தங்கள்	1200
தளபாடம் ... ...	5700	கட்டும் பொருள்கள்	575
மோட்டார் வாகனங்கள்	30000	தரகு வரவு ...	685
விற்பனை ... ...	70000	வியாபாரச் செலவு ...	325
சரக்கு மதி (1-4-65)	15750	ஊழியர் பினைப்பணம்	2500
நட்டவீடு ... ...	650	குலி ... ...	225
வாடகை வரவு ...	1800	விற்பனைவரி(31-10-65வரை)	1275
கொடுத்த கழிவு ...	400	தற்செலவு ... ...	450
ஊழியர் சம்பளம் ...	3600	ஈட்டுக்கடன் (8% வட்டி)	10000
விற்பனைத் திருப்பல்கள்	500	அரசாங்க தேசியசேமிப்புப்	
மின்சாரச் செலவு ...	445	பத்திரங்கள்	8000
கடன்பட்டோர் ...	4715	விளம்பரச் செலவு	650
கடன் கொடுத்தோர் ...	8890	வங்கி மீதி ... ...	12000
பெற்ற கழிவு ...	510	தொங்கற்கணக்கு(வரவுமதி)	615
மோட்டார் திருத்தங்கள்	840	காசுமீதி ... ...	1750
கொள்முதல் திருப்பல்	300	மூலதனம் ... ...	60000
உள்வந்த வண்டிக்கலி	535		
வெளிச்சென்ற			
வண்டிக்கலி ...	450		

கணக்குகளில் பதியப்படாத நடவடிக்கைகள் :

- அ. 31-3-66 சரக்குமீதி கொள்ளிலை 5425 ரூபாவாகும்; சந்தைவிலை 4775 ரூபா.
- ஆ. காலவரையெதாத நட்டவீடு 125 ரூபா.
- இ. கட்டிடத்தின் ஒரு பகுதி மாதம் 175 ரூபா வீதம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
- ஈ. மின்சாரச் செலவு 55 ரூபா கொடுக்கவேண்டியுள்ளது.
- உ. கட்டும் பொருள்கள் 31-3-66ஆம் தேதி 115 ரூபா.
- ஊ. ஊழியர் சம்பளத்தில் 400 ரூபா, அவர்கள் பெற்ற முறபணத் தொகையாகும்.
- எ. ஊழியர் சம்பளத்தொகையில் 8 வீதம் ஊழியர் சேமலாப நிதிக்குச் செலுத்தவேண்டும்.
- ஏ. வீரசிங்கா ஓவ்வொரு புதுவருடத் தினத்தன்றும் 1000 ரூபா பெறுமதியான புடைவைகளை தனது வியாபார நிலையத்தில் இருந்து அனுதைப் பின்னைகளுக்குக் கொடுப்பதற்காக அனுதைச் சிறுவர் விடுதிக்கு அனுப்புவது வழக்கம். 28-3-66இல் புடைவைகள் அனுப்பப்பட்டபோதிலும் அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஐ. விற்பனை வரி 6 மாதங்களுக்கு செலுத்தப்பட்ட தொகையளவு செலுத்தப்படவேண்டும்.
- ஓ. காசு மீதியில் ஒரு வாடிக்கையாளன் பிற்றேதியிட்டு எழுதித்தந்த காசோலை 150 ரூபா அடங்கியுள்ளது.
- ஒ. முடிவருத விளம்பரச் செலவு 75 ரூபா.
- ஓளை. தொங்கற்கணக்கு ஏற்பட்டமைக்குரிய காரணங்களை ஆராய்ந்தபொழுது பின்வருந் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன:

  1. வாடிக்கையாளனிடம் கொள்வனவு செய்த 250 ரூபா கொள்வனவு நாளேட்டிற் சரியாகப் பதிந்து அவன் கணக்கில் பற்றில் பதியப்பட்டது.
  2. தளபாடத் திருத்தச் செலவு 200 ரூபா தளபாடக் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
  3. விற்பனை நாளேட்டைக் கூட்டும்போது 115 ரூபா குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
  - க. ஈட்டுக்கடன் வட்டி செலுத்தப்படவில்லை. தேசிய சேமிப்புப் பத்திர வட்டி பெறப்படவில்லை.
  - ங. பெறுமானக் குறைவு பின்வரும் வீதங்களிற் கழிக்கப்படல் வேண்டும்.

கட்டிடம் 3%, மோட்டார் வாகனம் 5%, தளபாடம் 10%:

46: ஜெயசேகரா என்ற வியாபாரியின் 30-3-66ஆம் தேதி முடியவுள்ள கணக்குகளின் பரிசீலனையைக் கொண்டு அவரின் வியாபார இலாப நட்பக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக:

	பற்று	வரவு
காசு	2500	
வங்கிக் கடன்	1800	
வங்கி நிலையான வைப்புக்கணக்கு	6800	
கட்டிடம்	12000	
வியாபாரக் கடன்பட்டோர்	5700	
வியாபாரக் கடன்கொடுத்தோர்	4300	
மேரட்டார் வாகனங்கள்	16500	
எடுத்த காசு	675	
மூலதனம்	50000	
சரக்கு மீதி (1-7-65)	8535	
வருமதித்தவணை உண்டியல்	3790	
செல்மதித்தவணை உண்டியல்	2285	
இதர செலவுகள்	1250	
மின்சாரச் செலவும் வைப்புப்பணமும்	665	
நட்டலீடு	616	
கொள்முதல்	12585	
உள்வந்த வண்டிக்கூலி	425	
விற்பனை	26715	
வெளிச்சென்ற வண்டிக்கூலி	375	
விற்பனைச் செலவு	540	
தூக்குக்கூலி	430	
உட்டிரும்பியவை	640	
வெளிச்சென்றவை	400	
தளவாடங்களும் இணைப்புக்களும்	2400	
முதலீடு (6%)	5000	
காகிதாதிகள்	775	
வரி	185	
வாடகை	900	
கொடுத்தகழிவு	630	
பெற்ற தரகு	500	
ஊழியர் சம்பளம்	2800	
ஊழியர் முற்பணம்	700	
ஊழியர் சேமலாபநிதிக் கட்டணம்	184	
தருமச் செலவு	985	
விளம்பரம்	415	
ஊழியர் பிழைப்பணம்	3000	
	<hr/> 89000	<hr/> 89000

அ. 30-6-66 மீதிகள்.

சரக்கு 12785 ரூபா, காகிதாதிகள் 295.

ஆ. முடிவுருத நட்டாஸு 80 ரூபா.

இ. மின்சார வைப்புப்பணமாகப் பட்டினசபையில் 150 ரூபா வருட ஆரம்பத்திலும் முடிவிலும் இருக்கின்றன.

ஈ. இதர செலவுகளின் பாருபாடு:

கொள்முதற் செலவு 250 ரூபா, காகிதாதிகள் வாங்கியது 775 ரூபா, தபால் தந்திச் செலவு 125 ரூபா, உபகாரச் செலவு 100 ரூபா.

உ. விற்பனைச் செலவில் வாடிக்கையாளன் ஒருவன் பெற்ற 50 ரூபா தவறுதலாகப் பதியப்பட்டுவிட்டது.

ஊ. உள்வந்த வண்டிக்கூலியில் 65 ரூபாவும் தூக்குக்கூலியில் 35 ரூபாவும் சரக்கு மீதிக்குரிய செலவுகளாகும்.

எ. மாதம் 20 ரூபா வீதம் பட்டினசபைக்கு வரி செலுத்தப் படவு வேண்டும்.

ஏ. 5-7-65ஆம் தேதியன்று மாதம் 60 ரூபாவுக்கு ஒரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது.

ஐ. ஒரு வாடிக்கையாளன் 1-4-66ஆம் தேதி கொள்வனவு செய்தபொழுது 500 ரூபா 4 மாதத் தவணை உண்டியலை ஒப்புக்கொண்டான். 10-5-66ஆம் தேதி அவ் வாடிக்கையாளனிடம் சரக்கு கொள்முதல் செய்தபோது 500 ரூபா வுக்கு 3 மாதத் தவணை உண்டியல் ஒன்றை ஜெயசேகரா ஒப்புக்கொண்டான்.

ஓ. வரவேண்டிய தரகு 175 ரூபா.

ஒ. ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியர் சம்பளத்தில் 4 வீதமும் தொழில் அமைப்போன் 8 வீதமும் செலுத்த வேண்டும். ஊழியர் சம்பளத்தில் 4 வீதமும் தொழில்மைப் போன் 8 வீதமும் ஊழியர் சேமலாபநிதிக்குச் செலுத்திய போதிலும் தொழில் அமைப்போன் செலுத்திய கட்டணம் மட்டும் கணக்குகளிற் பதியப்பட்டுள்ளன.

ஒள. பெறுமானக் குறைவு பின்வரும் வகையிற் கணிக்கப்படவு வேண்டும். கட்டிடம் 5%, மோட்டார் வாகனங்கள் 8%, தளபாடங்கள் 10%.

க. விளம்பரச் செலவு செல்மதி 35 ரூபா.

நு. வங்கி நிலையான வைப்புக்கணக்கு 4%, வட்டியும் முதலீட்டு வட்டியும் வருமதியாகவுள்ளது.

ச. வங்கிக்கடன் வட்டியும் செலவும் 75 ரூபாவுக்குப் பதிவுகள் செய்யப்படவில்லை.

ஞ. 28-6-66ஆம் திகதி சம்பள முற்பணத்துக்காக ஊழியர்களிடம் இருந்து கழிக்கப்பட்ட 100 ரூபாவுக்கான பதிவுகள் செய்யப்படவில்லை.

47. “இந்திரா” என்ற சில்லறை வியாபார நிலையத்தின் 31-7-66ஆம் தேதி முடியவுள்ள கணக்கு மீதிகளைக் கொண்டு பரிட்சை மீதி தயார் செய்து மூலதனத்தைக் கண்டு வியாபார இலாப நட்டக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தோகையையும் தயார் செய்யவும்.

பற்றுக்கணக்கு	...	1250	அச்சடித்தலூம் காகிதாதிகளும்	695
காச மீதி	...	2780	உட்டிரும்பியவை	780
வங்கி மீதி	...	3220	வெளிச்சென்றவை	650
தளபாடம்	...	4560	கட்டுந் திரவியங்கள்	1225
மோட்டார் வாகனங்கள்	12500		வாடகைச் செலவு	1500
கடன் வருமதிகள்	6780		பெற்ற தரகு	875
கடன் செல்மதிகள்	4975		கொடுத்த கழிவு	740
தபாற்கந்தோர் சேமம்	910		சில்லறை வருமானங்கள்	1200
கொள்முதல்	25570		சில்லறைச் செலவுகள்	445
1-8-65 சரக்கு மீதி	8735		அறவிடமுடியாக் கடன்	800
கூவி	...	695	ஊழியர் சம்பளம்	2400
உள்வந்த வண்டிக்கூவி	450		உபகாரப் பணம்	600
கொள்முதற் செலவுகள்	570		வாடகை வரவு	400
கேள்வு	...	230	நட்டவீடு	365
விற்பனை	...	42725	வியாபாரச் செலவு	450
வெளிச்சென்ற வண்டிக்கூவி	335		வருமதித்தவணை உண்டியல்	4650
விற்பனைச் செலவு	...	285	செல்மதித்தவணை உண்டியல்	2530
மின்சாரச் செலவு	...	480		

கணக்குகளிற் பதியப்படாத நடவடிக்கைகள் :

அ. சரக்கு மீதி (31-7-66) 14795 ரூபா, காகிதாதிகள் (31-7-66) 115 ரூபா.

ஆ. கட்டுந் திரவியங்கள் 31-7-66ஆந் திகதி 175 ரூபா மீதி யாகவிருந்தது. 31-7-66ஆந் திகதி 85 ரூபா பெறுமதி யான கட்டுந் திரவியங்கள் அயலில் உள்ள வியாபார நிலையத்துக்குக் கொடுக்கவேண்டி யிருந்தது:

- இ. வியாபார நிலையத்தை மாதம் 150 ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்து அதன் மேல்மாடி அறையொன்றை 40 ரூபா வாடகைக்கு ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
- ஈ. அச்சடித்தலுக்காக 45 ரூபா கொடுக்கவேண்டியுள்ளது:
- உ. 4500 ரூபா பெறுமதியான மோட்டார் வாகனமொன்று தீப்பற்றி எரிந்துவிட்டது. அது நட்டலீடு செய்யப்பட்டிருந்தமையால் நட்டலீட்டுக் கம்பனி முழுத்தொகையையும் தர ஒப்புக்கொண்டது,
- ஊ. வரவேண்டிய தருகு 325 ரூபா என மதிக்கப்பட்டுள்ளது.
- எ. வாடிக்கையாளன் ஒருவனுல் ஒப்புக்கொண்ட 550 ரூபா பெறுமதியான உண்டியலொன்று 28-7-66ஆந் தேதி மறுக்கப்பட்டது. அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஏ. மின்சார வைப்புப்பணம் 120 ரூபா, மின்சாரச் செலவில் அடங்கியுள்ளது.
- ஐ. சில்லறை வருமானங்களில், கடன்பட்டோன் ஒருவனின் பதிவழிக்கப்பட்ட கடன் 200 ரூபா, அவனுல் தீர்க்கப்பட்டுள்ள நடவடிக்கையும் அடங்கியுள்ளது.
- ஓ. முதலாளி தனது சொந்தத் தேவைக்காக எடுத்த 800 ரூபா கொள்விலையான பொருள்களுக்கு எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
- இ: தபாற்கந்தோர்ச் சேமிப்புக்கு 31-7-66ஆம் தேதி முடிய 36 ரூபா வட்டி சேர்க்கப்படல் வேண்டும்.
- ஒள். விற்பனைச் செலவில் 35 ரூபா கதிரை வாங்கிய செலவாகும்.
48. “அருளு” புத்தக நிலையத்தின் 31-8-66ஆம் தேதி முடியவுள்ள பரிசை மீதியைக் கொண்டு வியாபார இலாப நட்க கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக் :
- |                                  | பற்று    | வரவு  |
|----------------------------------|----------|-------|
| கொள்முதலும் விற்பனையும் ...      | ... 7500 | 15200 |
| காகிதாதிகள் மீதி ...             | ... 350  |       |
| சரக்கு இருப்பு ...               | ... 2500 |       |
| தளபாடம் ...                      | ... 4750 |       |
| காகிதாதிகள் கொள்முதல் ...        | ... 850  |       |
| கடன்பட்டோரும் கொடுத்தோரும் ...   | ... 3750 | 2750  |
| சில்லறைச் செலவும் வருமானமும் ... | ... 350  | 650   |
| உண்டியல்கள் ...                  | ... 1750 | 400   |
| கழிவு ...                        | ... 200  | 600   |

			பற்று	வரவு
திருப்பல்கள்	...	...	200	500
கொள்வனவு செலவுகள்	...	...	175	
கூவி	...	...	125	
விற்பனைச் செலவு	...	...	80	
இதர செலவு	...	...	1100	
ஊழியர் சம்பளம்	...	...	1200	
அறவிடமுடியாக் கடன்	...	...	450	
வாடகை	...	...	900	
மூலதனம்	...	...		9500
அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம்	...	...		350
விளம்பரம்	...	...	170	
தளபாடக் கொள்முதல்	...	...	550	
வங்கி மீதி	...	...	2450	
காசு மீதி	...	...	550	
			29950	29950

- அ. கையிருப்பு 4250 ரூபா, காகிதாதிகள் மீதி 475 ரூபா.
- ஆ. வாடிக்கையாளன் ஒருவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட 250 ரூபா உண்டியலோன்று 26-8-66ஆம் தேதி மறுக்கப் பட்டது. அதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.
- இ. செலுத்தப்படவேண்டிய கூவி 75 ரூபா.
- ஈ. இதர செலவுகளின் பாகுபாடு:
- தட்டச்ச 750 ரூபா, உபகாரச் செலவு 250 ரூபா, தபாற செலவு 100 ரூபா.
- உ. காலவரையெதாத விளம்பரச் செலவு 40 ரூபா.
- எ. 500 ரூபா பெறுமதியான புத்தகங்களுக்குக் கட்டளையும் பணமும் அனுப்பப்பட்டு அவர்கள் பணம் பெற்றமைக் குரிய பற்றுச்சீட்டும் புத்தகங்கள் அனுப்பியமைக்குரிய அத்தாட்சிக் கடிதமும் கிடைத்தபோதிலும் புத்தகங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை. ஆயினும் கொள்முதற் கணக்கிற பதியப்பட்டுள்ளது.
- ஏ. முதலாளி தமது தேவைக்காக 125 ரூபா பெறுமதியான காகிதாதிகளை எடுத்துள்ளார். இதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஓ. 150 ரூபா வருட இறுதியில் ஏழை மாணவர் கல்வி நிதிக்கு ஒதுக்குவது வழக்கம்.

- ஐ. கடன்பட்டோர் தொகையில் ஒரு வாடிக்கையாளன் தர வேண்டிய 450 ரூபாவும் கடன் கொடுத்தோர் தொகையில் அவ் வாடிக்கையாளனுக்குக் கொடுக்கவேண்டிய 325 ரூபாவும் அடங்கியுள்ளன.
- ஓ. வருட இறுதியில் ஊழியர்களுக்கு, வியாபாரம் இலாபத்தில் நடந்தால் வருடச் சம்பளத் தொகையில் 25 வீதம் உபகாரப் பணமாகக் கொடுத்தல் வேண்டும்.
- ஓ. உபகாரப்பணம் ஊழியர்களுக்கு வழங்கமுன் மூலதனத் துக்கு 6 வீத வட்டி ஒதுக்கவேண்டும்.
49. ஒரு சில்லறை வியாபார நிலையத்தின் 3'-5-66ஆம் தேதிவரை தயாரிக்கப்பட்ட பரிசை மீதியில் இருந்து வியாபார இலாபநட்கக்கையும், அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக் :

	பற்று	வரவு
காசு மீதி ...	990	
வங்கி மீதி ...	6210	
தளபாடம் ...	1800	
முதலீடு (6 வீதங்கள்) ...	5000	
நிலமும் கட்டிடமும் ...	18000	
இயந்திரம் ...	12500	
கையிருப்பு (1-6-65) ...	4750	
சில்லறைக் கடன்பட்டோர் ...	6250	
சில்லறைக் கடன்கொடுத்தோர் ...		5775
தொழில் பயில்வோர் கட்டணம் ...		3000
ஆரம்பச் செலவு ...	1500	
வியாபாரச் செலவுகள் ...	375	
சரக்கு கொள்முதல் ...	31250	
உள்வந்த வண்டிக்கூலி ...	475	
வெளிச்சென்ற வண்டிக்கூலி ...	525	
கூவியும் சம்பளமும் ...	2800	
கொள்முதற் செலவுகள் ...	200	
விற்பனை ...		52450
கொள்முதல் திருப்பல்கள் ...		250
விற்பனைச் செலவுகள் ...	175	
விற்பனைத் திருப்பல்கள் ...	450	
நட்டவீடு ...	300	
வரி ...	200	
வாடகை ...		1600

	பற்று	வரவு
எதிர்பாராத வருமானங்கள்	...	1 425
தரகு	...	500
கொடுத்த கழிவு	...	600
அறவிடமுடியாக் கடன்	...	400
மின்சாரச் செலவு	...	550
சொந்தச் செலவு	...	450
மூலதனம்	...	30500
அறவிடமுடியாக் கடனைதுக்கம்	...	250
	<hr/>	<hr/>
	95750	95750

- அ. 31-5-66ஆம் தேதி சரக்கு மீதி 6240 ரூபா.
- ஆ. முதலீடுகளின் சந்தை விலை 5750 ரூபா.
- இ. தொழில் பயில்வோர் முன்றுவருடம் தொழில் பயிலச் சேர்ந்தனர். ஒரு வருடத்துக்குரிய கட்டணம் 1000 ரூபாவாகும்.
- ஈ. ஆரம்பச் செலவில் 500 ரூபா பதிவழிக்குக்.
- உ. பின்வருந் தொகைகள் செல்மதியாகவுள்ளன. வியாபாரச் செலவு 125 ரூபா, கொள்முதற்செலவு 100 ரூபா, விற்பனைச் செலவு 75 ரூபா.
- ஊ. 200 ரூபா தரகு வருமதியாகவுள்ளது.
- எ. முடிவுருத வரிகள் 45 ரூபா.
- ஏ. காலவரையெய்தாத நட்டவீடு 75 ரூபா.
- ஐ. வாடகை மாதம் 100 ரூபா வீதம் 1-6-65 தொடக்கம் 31-9-66ஆம் தேதிவரை கட்டப்பட்டது.
- ஒ. அறவிடமுடியாக் கடனைதுக்கத்தை கடன்பட்டோரில் 10 வீதமாக்குக்.
- ஓ. முதலீட்டின் ஒருவருட பங்குலாபம் வரவேண்டும். முதலீட்டு வருமானத்தில் 33 $\frac{1}{3}$  வீதம் வருமானவரிப் பொறுப்புக்காக கம்பெனி கழித்துக்கொண்டு மீதியையே வழங்கும்.
- ஒள். பின்வரும் வீதத்தில் பெறுமானக்குறைவு கழிக்கப்படல் வேண்டும். தளபாடம் 10%, நிலம், கட்டிடம் 5%, இயந்திரம் 5%.
- க. 5-6-65ஆம் தேதி வாங்கிய 500 ரூபா பெறுமதியான தளபாடம் கொள்முதல் கணக்கிற் பதியப்பட்டுள்ளது.
- ங. முதலாளி தனது சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கு 600 ரூபா. இதற்கு எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
- ச. விற்பனைச் செலவில் வாடிக்கையாளன் ஒருவனுக்காகச் செலவழிக்கப்பட்ட 50 ரூபா அடங்கியுள்ளது.

50. மருந்துப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையத்தின் கணக்கு மீதிகள் 31-12-66ஆம் தேதி பின்வருமாறு இருந்தன. அம் மீதி களைக் கொண்டு பரிட்சை மீதி தயார் செய்து மூலதனத்தைக் கண்டு முடிவுக்கணக்குகளைச் செய்யும்.

காச மீதி	...	1475	குத்தகை	...	5000
தளபாடம்	...	4100	கடன்பட்டோர்	...	12500
கையிருப்பு (1-1-66)		25000	கொள்முதல்	...	42750
கடன் கொடுத்தோர்		7500	கொள்முதற் செலவுகள்	250	
கேள்வு	...	550	விற்பனை		72500
கூவி	...	350	விற்பனைத் திருப்பல்	500	
விற்பனைச் செலவு		600	காணியில் பெற்ற வருமானம்	675	
தொடக்கச் செலவு		8000	விளம்பரம்	...	500
கொள்முதல் திருப்பல்		750	உத்தரவுப் பத்திரம்	100	
நட்டவீடு	...	400	வாடகைச் செலவு		900
சம்பளங்கள்	...	2400	தளபாடம் கொள்முதல்		
கொடுத்த கழிவு		350	(1-7-66)	2000	
கழிவு ஒதுக்கம்		250	அறவிடமுடியாக் கடன்	450	
ஊழியர் வாடகை வரவு		400	அறவிடமுடியாக் கடன்		
பெற்ற கழிவு		450	ஒதுக்கம்	1200	
பிரயாணச் செலவு		1200	வெற்றுப்பொருள் விற்பனை	2400	
காகிதாதிகள்		450	கணக்குப்பரிசோதனைக்		
தற்செலவு		800	கட்டணம்	500	
வங்கி மீதி	...	8925	வியாபாரச் செலவுகள்	650	

கணக்குகளில் பதியப்படாத நட்படிக்கைகள்.

அ. கையிருப்பு (31-6-66) 17840 ரூபா.

ஆ. மருந்துக்கடையிருக்கும் காணியும் கட்டிடமும் 4 வருடங்களுக்கு 5000 ரூபாவுக்குக் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இ. தொடக்கச் செலவை 4 வருடங்களில் பதிவழிப்பதென உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.

ஈ. விளம்பரத்தில் 50 வீதத்தை அடுத்த வருடம் கொண்டு செல்ல வேண்டுமென்ற் தீர்மானிக்கப்பட்டது.

உ. முடிவுருத நட்டவீடு 125 ரூபா.

ஊ. சம்பளத்தொகையில் ஊழியரின் முற்பணம் 400 ரூபா அடங்கியுள்ளது.

எ. 1-1-66ஆம் தேதி களஞ்சிய அறைக்காக மாதம் 50 ரூபா வுக்கு ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதன் ஒரு பகுதியை ஊழியர்கள் தங்குவதற்கு மாதம் 25 ரூபா வீதம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

- ஏ. தளபாடங்களில் 10 வீதம் பெறுமானக் குறைவுக்காகப் பதி வழிக்கப்படல் வேண்டும்.
- ஐ. 31-12-66இல் காகிதாதிகள் மீதி 150 ரூபா.
- ஓ. அறவிடமுடியாக் கடனைதுக்கத்தைக் கடன்பட்டோரில் 5% ஆக்குக.
- ஒ. பின்வருஞ் செலவினங்கள் கொடுப்பதேவன்டியுள்ளன.
- பிரயாணச்செலவு 150 ரூபா, வியாபாரச் செலவு 75 ரூபா, கணக்குப் பரிசோதனைக் கட்டணம் 125 ரூபா.
- ஒள். ஒரு மருந்துப்பொருளின் விற்பனைத்தனியுரிமையைப் பெறுவதற்காக ஒரு உற்பத்தி நிலையத்துக்குக் கட்டிய 2000 ரூபா கொள்முதலில் அடங்கியுள்ளது.
51. யோசேப் என்ற மோட்டார் வாகன வியாபாரியின் 30-9-66ஆம் தேதி முடியத் தயாரித்த பரிசை மீதியைக் கொண்டு அவரின் முடிவுக் கணக்குகளைச் செய்யவும் :

	பற்று	வரவு
மூலதனம்	...	110000
சொந்தச் செலவு	...	500
நிலம் கட்டிடம்	...	50000
தளபாடம்	...	15000
இயந்திரம்	...	20000
காசமீதி	...	1500
வங்கி மீதி	...	35750
கடன்பட்டோர்	...	45000
கடன்கொடுத்தோர்	...	35750
கையிருப்பு (1-10-65)	...	300000
கொள்முதல்	...	632000
தீர்வை	...	5000
கொள்முதல் வண்டிக்கூலி	...	4000
ஆரம்பச் செலவு	...	10000
தொழில் பயில்வோர் கட்டணம்	...	6000
கொள்முதல் திருப்பல்	...	2700
விற்பனை	...	1052000
விற்பனைச் செலவு	...	5000
விற்பனைத் திருப்பல்கள்	...	3750
சம்பளங்கள்	...	55000
உபகாரப்பணம்	...	10000
ஊழியர் சேமலாபநிதிக் கட்டணம்	...	2000
வாடகை	...	9000

			பற்று	வரவு
மின்சாரம்	...	...	7500	
பல்வகைச் செலவுகள்	...	...	12750	
கொடுத்த கழிவு	...	...	1500	
பெற்ற கழிவு	...	...		1750
திருத்தங்களும் சேவையும்	...	...		12600
விளம்பரம்	...	...	8500	
நட்டவீடு	...	...	2500	
கழிவொதுக்கம்	...	...		1600
அறவிடமுடியாக் கட்டுத்துக்கம்	...	...		5750
அறவிடமுடியாக் கடன்	...	...		2400
பொதுக்காப்பொதுக்கம்	...	...		8000
பிரயாணச் செலவு	...	...		3500
கட்டிடத் திருத்தங்கள்	...	...		12000
			1245150	1245150

அ. 30-9-66 கையிருப்பு 325000 ரூபா.

ஆ. ஆரம்பச் செலவுத்தொகை 4 வருடங்களில் பதிவழித்தல் வேண்டுமென உரிமையாளர் கூறினார்.

இ. தொழில் பயில்வோர் மூன்று வருடங்களுக்குத் தொழில் பயில்வதற்காக 1-10-65இல் சேர்ந்து அதற்குரிய பணத்தைக் கட்டினர்.

ஈ. சம்பளத்தில் 5000 ரூபா ஊழியர் பெற்ற முற்பணத் தொகையாகும்.

உ. ஊழியர் சேமலாப நிதிக்கு அவர்களின் சம்பளத் தொகையில் 8 வீதத்தை இரு தவணைகளில் முகாமையாளர் செலுத்த வேண்டும்.

ஊ. கட்டிடத்தின் ஒரு பகுதி 1-8-65ஆம் தேதி மாதம் 600 ரூபா வீதம் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. அவர் 1-12-65ஆம் தேதி 9000 ரூபா வாடகைக்கெனக் கட்டியுள்ளார்.

எ. மின்சார வைப்புப்பணம் 750 ரூபா மின்சாரச் செலவில் அடங்கியுள்ளது.

ஏ. பல்வகைச் செலவினங்களின் பாகுபாடுகள்: தபால் தந்தி 2500 ரூபா, உபகாரம் 1250 ரூபா, சில்லறைச் செலவுகள் 1000 ரூபா, சிறு கருவிகள் 8000 ரூபா.

ஐ. கழிவு ஒதுக்கமாக 1000 ரூபா இருத்தல் வேண்டும்.

ஓ. 1-1-66ஆம் தேதி தொடக்கம் ஒரு வருட காலத்துக்கு விளம்பரஞ் செய்வதற்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

- ஓ. அறவிடமுடியாக் கடனெனதுக்கம் எப்போதும் கடன்பட்டோர் தொகையில் 5 வீதமாக இருத்தல் வேண்டும்.
- ஒள. நட்டவீட்டுத் தொகையில் யோசேப் தனது ஆயுளை நட்டவீடு செய்த 900 ரூபா அடங்கியுள்ளது.
- க. கணக்குப் பரிசோதனைக் கட்டணமாக 2250 ரூபா முடிவுக் கணக்குள் தயாரித்ததும் கணக்குப் பரிசோதகருக்குக் கொடுப்பது வழக்கம்.
- ஙு. வருட இலாபத்தில் 2000 ரூபாவைப் பொதுக்காப்பொதுக் கத்துக்கு ஒதுக்குதல் வேண்டும்.
- ச. 50000 ரூபாவுக்கு மேல் இறுதி இலாபம் ஏற்படின் 5000 ரூபாவைத் தருமத்துக்காக ஒதுக்குதல் வழக்கம்.
- ஞ. வரி செலுத்துவதற்காக விற்பனையில்  $\frac{1}{2}$  வீதம் ஒதுக்குதல் வேண்டும்.
52. வாகனங்களை (மோட்டார்) வாடகைக்கு விடும் டேவிட் என்பவனின் 30-4-66ஆம் திகதி வரையுள்ள கணக்கு மீதிகளைக் கொண்டு பரிசை மீதியைத் தயார்செய்து மூலதனத்தைக் கண்டு முடிவுக் கணக்குகளைச் செய்யவும்.

காசுமீதி	...	500	மோட்டார் வாகனங்கள்	250000
தளபாடங்கள்	...	4250	கடன்பட்டோர்	5600
குத்தகை மீதி	...	8000	மோட்டார் வாகனக்கடன்	75000
கடன்கொடுத்தோர்	...	7200	சிறு கருவிகள்	4500
தொடக்கச்செலவு	...	5000	பெற்ற வாடகை	720
மோட்டார் வாகனக் கடன் வட்டி கொடுத்தது	3600		நட்டவீடு	... 4500
மின்சாரச் செலவு	2500		மோட்டார் வாகனத் திருத்தங்கள்	12500
வரி	...	7800	மோட்டார் வாகனப் பாகங்கள் மீதி (1-5-65)	5600
பெற்றேறும் மசலும்	8750		மோட்டார் வாகனங்களின் வாடகை	95000
மோட்டார் வாகனப் பாகங்கள் கொள்முதல்	15750		திருத்தங்களாலும் சேவை யாலும் பெற்ற பணம்	22750
ஊழியர் சம்பளம்	10000		ஊழியர் சேமலாபநிதிக் கட்டணம்	1000
மோட்டார் வாகனப் பாகங்கள் விற்பனை	25650		பெற்ற தரகு	1400
கொடுத்த கழிவு	850		கழிவொதுக்கம்	975
அறவிடமுடியாக் கடனெனதுக்கம்	1100		ஊழியர் உபகாரப்பணம்	2500
அறவிடமுடியாக் கடன் பிரயாணச் செலவு	540		எடுத்த காசு	3000
வங்கி மீதி	8750			

பின்வரும் விபரங்கள் கணக்குப்புத்தகங்களில் பதியப்படவில்லை:

- அ. மோட்டார்வாகனப் பாக மீதி 9750 ரூபா.
- ஆ. சொந்த மோட்டார்வாகனங்களுக்கு 6500 ரூபா பெறுமதி யுள்ள மோட்டார் பாகங்கள் பொருத்தப்பட்டன. அவற்றுக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- இ. காணியொன்று 20000 ரூபாவுக்கு 10 வருடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு முழுப்பணமும் கட்டப்பட்டுள்ளது.
- ஈ. மோட்டார்வாகனக் கடனுக்கு 6% வட்டி செலுத்தவேண்டும்.
- உ. மோட்டார்வாகனக்கடனுக்கு வருடம் 5000 ரூபா செலுத்தப்பட்டு வரல் வேண்டும். 10-5-66ஆம் திகதி யிடப்பட்ட காசோலை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
- ஊ. தொடக்கச் செலவுகளில் 1000 ரூபா இவ்வருடம் பதிவழிக்க வேண்டும்.
- எ. வரவேண்டிய வாடகை 280 ரூபா.
- ஏ. மின்சாரச் செலவில் மின்சார வைப்புப் பணம் 300 ரூபா வும் முடிவுறுத் செலவாக 400 ரூபாவும் அடங்கியுள்ளன.
- ஐ. காலவரையெய்தாத நட்டவீடு 350 ரூபா.
- ஓ. டேவிட் நகரசபைக்குத் தவது சொந்த ஆதனங்களுக்காகச் செலுத்திய சோலைவரி 400 ரூபா வரிச்செலவில் அடங்கி யுள்ளது.
- ஒ. மோட்டார் வாகனத் திருத்தங்களில் 1500 ரூபாவைக் கம்பெனி யொன்று திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
- ஒள். அறவிடமுடியாக கடனெனதுக்கத்தைக் கடன்பட்டோர் தொகையில் 10% ஆக்குக.
- க. கழிவொதுக்கம் கடன்பட்டோர் தொகையில் 5% இருத்தல் வேண்டும்.
- ங. தள்பாடங்களுக்கு 10 வீதமும், சிறு கருவிகளுக்கு 15 வீதமும் பெறுமானத்தேய்வு கழித்தல் வேண்டும்.
- ச. கணக்குப்பரிசோதனைக் கட்டணமாக 500 ரூபா ஒதுக்குதல் வேண்டும்.

ஞ. வருமானவரிப் பொறுப்புக்காக 1000 ரூபா ஒதுக்குதல் வேண்டும்.																																																																																																																								
ட. திருத்தங்களாலும் சேவையாலும் பெற்ற பணத்தில் 750 ரூபா வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.																																																																																																																								
53. ஒரு மொத்த வியாபாரியின் கணக்குப் புத்தகங்களில் 30-9-66ஆம் தேதி பின்வரும் மீதிகள் காணப்பட்டன. அவ் வியாபாரியின் வியாபார, இலாபநட்டக் கணக்கையும், ஐந்தொகையையும் தயாரிக்குக:																																																																																																																								
<table border="1"> <tbody> <tr> <td>காச மீதி</td> <td>...</td> <td>4500</td> <td>வங்கிக்கடன்</td> <td>...</td> <td>8500</td> </tr> <tr> <td>நிலம் கட்டிடம்</td> <td>...</td> <td>21500</td> <td>தளபாடம்</td> <td>...</td> <td>4750</td> </tr> <tr> <td>மோட்டார் வாகனம்</td> <td>15200</td> <td></td> <td>வருமதித் தவணை</td> <td></td> <td></td> </tr> <tr> <td>செல்மதித் தவணை உண்டியல்</td> <td>4775</td> <td></td> <td>உண்டியல்</td> <td>...</td> <td>3150</td> </tr> <tr> <td>கடன் செல்மதிகள்</td> <td>6500</td> <td></td> <td>கடன் வருமதிகள்</td> <td>...</td> <td>8500</td> </tr> <tr> <td>முதலீடுகள்</td> <td>...</td> <td>5000</td> <td>கையிருப்பு 1-10-65</td> <td>10000</td> <td></td> </tr> <tr> <td>கொள்முதல்</td> <td>...</td> <td>47775</td> <td>பிரயாண விற்பனையாளர்</td> <td></td> <td></td> </tr> <tr> <td>கேள்வும் தூக்குக்கூலியும்</td> <td>3000</td> <td></td> <td>பினை</td> <td>7000</td> <td></td> </tr> <tr> <td>கொடுத்த கழிவு</td> <td>...</td> <td>150</td> <td>கொள்முதல் செலவுகள்</td> <td>1500</td> <td></td> </tr> <tr> <td>விற்பனைச் செலவு</td> <td>...</td> <td>2500</td> <td>உள்வந்த வண்டிக்கூலி</td> <td>1250</td> <td></td> </tr> <tr> <td>விற்பனைத் திருப்பல்</td> <td>...</td> <td>850</td> <td>விற்பனைகள்</td> <td>...</td> <td>84850</td> </tr> <tr> <td>வங்கிக் கடன் வட்டி(மொதம்)</td> <td>255</td> <td></td> <td>கொள்முதல் திருப்பல்</td> <td>225</td> <td></td> </tr> <tr> <td>பெற்ற தரகு</td> <td>...</td> <td>2000</td> <td>வரியும் நட்டலீடும்</td> <td>...</td> <td>975</td> </tr> <tr> <td>அறவிடமுடியாக் கடன்</td> <td>250</td> <td></td> <td>ஊழியர் சம்பளங்கள்</td> <td>...</td> <td>5400</td> </tr> <tr> <td>அறவிடமுடியாக் கடனைதுக்கம்</td> <td>300</td> <td></td> <td>கொடுத்த தரகு</td> <td>...</td> <td>1500</td> </tr> <tr> <td>விளம்பரம்</td> <td>...</td> <td>2750</td> <td>கழிவொதுக்கம்</td> <td>...</td> <td>125</td> </tr> <tr> <td>வங்கி வைப்புக்கணக்கு</td> <td></td> <td></td> <td>பொதுக்காப்பொதுக்கம்</td> <td>4500</td> <td></td> </tr> <tr> <td>(பினைப்பணம்)</td> <td>7000</td> <td></td> <td>பிரயாணச் செலவு</td> <td>...</td> <td>3250</td> </tr> <tr> <td>மூலதனம்</td> <td>...</td> <td>70000</td> <td>தற்செலவு</td> <td>...</td> <td>370</td> </tr> <tr> <td>பல்வகைச் செலவுகள்</td> <td>1275</td> <td></td> <td>வியாபாரச் செலவு</td> <td>...</td> <td>925</td> </tr> </tbody> </table>	காச மீதி	...	4500	வங்கிக்கடன்	...	8500	நிலம் கட்டிடம்	...	21500	தளபாடம்	...	4750	மோட்டார் வாகனம்	15200		வருமதித் தவணை			செல்மதித் தவணை உண்டியல்	4775		உண்டியல்	...	3150	கடன் செல்மதிகள்	6500		கடன் வருமதிகள்	...	8500	முதலீடுகள்	...	5000	கையிருப்பு 1-10-65	10000		கொள்முதல்	...	47775	பிரயாண விற்பனையாளர்			கேள்வும் தூக்குக்கூலியும்	3000		பினை	7000		கொடுத்த கழிவு	...	150	கொள்முதல் செலவுகள்	1500		விற்பனைச் செலவு	...	2500	உள்வந்த வண்டிக்கூலி	1250		விற்பனைத் திருப்பல்	...	850	விற்பனைகள்	...	84850	வங்கிக் கடன் வட்டி(மொதம்)	255		கொள்முதல் திருப்பல்	225		பெற்ற தரகு	...	2000	வரியும் நட்டலீடும்	...	975	அறவிடமுடியாக் கடன்	250		ஊழியர் சம்பளங்கள்	...	5400	அறவிடமுடியாக் கடனைதுக்கம்	300		கொடுத்த தரகு	...	1500	விளம்பரம்	...	2750	கழிவொதுக்கம்	...	125	வங்கி வைப்புக்கணக்கு			பொதுக்காப்பொதுக்கம்	4500		(பினைப்பணம்)	7000		பிரயாணச் செலவு	...	3250	மூலதனம்	...	70000	தற்செலவு	...	370	பல்வகைச் செலவுகள்	1275		வியாபாரச் செலவு	...	925
காச மீதி	...	4500	வங்கிக்கடன்	...	8500																																																																																																																			
நிலம் கட்டிடம்	...	21500	தளபாடம்	...	4750																																																																																																																			
மோட்டார் வாகனம்	15200		வருமதித் தவணை																																																																																																																					
செல்மதித் தவணை உண்டியல்	4775		உண்டியல்	...	3150																																																																																																																			
கடன் செல்மதிகள்	6500		கடன் வருமதிகள்	...	8500																																																																																																																			
முதலீடுகள்	...	5000	கையிருப்பு 1-10-65	10000																																																																																																																				
கொள்முதல்	...	47775	பிரயாண விற்பனையாளர்																																																																																																																					
கேள்வும் தூக்குக்கூலியும்	3000		பினை	7000																																																																																																																				
கொடுத்த கழிவு	...	150	கொள்முதல் செலவுகள்	1500																																																																																																																				
விற்பனைச் செலவு	...	2500	உள்வந்த வண்டிக்கூலி	1250																																																																																																																				
விற்பனைத் திருப்பல்	...	850	விற்பனைகள்	...	84850																																																																																																																			
வங்கிக் கடன் வட்டி(மொதம்)	255		கொள்முதல் திருப்பல்	225																																																																																																																				
பெற்ற தரகு	...	2000	வரியும் நட்டலீடும்	...	975																																																																																																																			
அறவிடமுடியாக் கடன்	250		ஊழியர் சம்பளங்கள்	...	5400																																																																																																																			
அறவிடமுடியாக் கடனைதுக்கம்	300		கொடுத்த தரகு	...	1500																																																																																																																			
விளம்பரம்	...	2750	கழிவொதுக்கம்	...	125																																																																																																																			
வங்கி வைப்புக்கணக்கு			பொதுக்காப்பொதுக்கம்	4500																																																																																																																				
(பினைப்பணம்)	7000		பிரயாணச் செலவு	...	3250																																																																																																																			
மூலதனம்	...	70000	தற்செலவு	...	370																																																																																																																			
பல்வகைச் செலவுகள்	1275		வியாபாரச் செலவு	...	925																																																																																																																			

புத்தகங்களில் பதியப்படாதவை:

- அ. 30-9-66ஆம் தேதி கையிருப்பு 11875 ரூபா. கேள்வு தூக்குக்கூலியில் 25 வீதம் கையிருப்புடன் சேர்க்கப்படல் வேண்டும்.
- ஆ. முதலீடுகளின் வருமானம் தோற்றமதிப்பில் 8 வீதமாகும்.
- இ. பிரயாண விற்பனையாளரின் பினைப்பணம் வங்கி வைப்புக் கணக்கி லிடப்பட்டுள்ளது. வங்கி 4 வீத வட்டி கொடுக்கின்றது. இவ் வட்டி பிரயாண விற்பனையாளருக்குக் கொடுக்கப்படுவதில்லை.

- ஏ. 1-7-66ஆம் தேதி வாங்கிய 1500 ரூபா தளபாடம் கொள்முதற் கணக்கிற் பதியப்பட்டுள்ளது.
- ஒ. முடிவுருத் நட்டவீடு 75 ரூபா.
- ஊ. வங்கிக்கடனுக்கு 6 மாத வட்டி கொடுப்படவில்லை.
- ஓ. கொடுப்படவேண்டிய சம்பளம் 1600 ரூபா.
- ஏ. அறவிடமுடியாக் கடனெலூதுக்கம் கடன் வருமதியில் 5 வீத மாக இருத்தல் வேண்டும்.
- ஐ. கடன் வருமதியில் 4 வீதம் கழிவொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
- ஓ. கடன் செல்மதியில் 6 வீதம் செல்மதிக் கழிவொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
- இ. 1500 ரூபாவைப் பொதுக்காப்பொதுக்கத்துக்கு ஒதுக்குக் கூளா. தேறிய விற்பனையில் ஒரு வீதம் விற்பனைவரியாகச் செலுத்த வேண்டும். விற்பனைவரி தவிர்க்கப்பட்ட பொருள் களின் விற்பனை 34000 ரூபா.
- க. வாடிக்கையாளன் ஒருவன் தந்த 500 ரூபா பெறுமதியான காசோலை வங்கியால் 30-9-66ஆம் தேதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ங. பல்வகைச் செலவுகளின் பாகுபாடு: தட்டச்ச 800 ரூபா, தளபாடத் திருத்தம் 350 ரூபா, கட்டும் பொருள் 125 ரூபா.
- ச. நிலம் கட்டிடத்தில் 10 வீதமும் தளபாடத்தில் 5 வீதமும் பெறுமானத்தேய்வு கழித்தல் வேண்டும்.
54. மீரான் என்ற வியாபாரியின் 31-5-66ஆம் தேதி கணக்கு மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரிசை மீதியிலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கையும் இத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க :

	பற்று	வரவு
மூலதனம்	...	26500
பற்று	...	625
காசுமீதி	...	1750
வங்கி மீதி	...	8250
தளபாடம்	...	4500
நிலம் கட்டிடம்	...	25000
ஸ்ட்டுக்கடன்	...	10000

		பற்று	வரவு
வருமதித்தவணை உண்டியல்	...	5250	
செல்மதித்தவணை உண்டியல்	...		4750
கடன்பட்டோர்	...	6500	
கடன் கொடுத்தோர்	...		7500
தேசியசேமிப்புப் பத்திரங்கள் (4 வீத வட்டி)	15000		
கையிருப்பு (1-6-66)	...	12750	
கொள்முதல்	...		42450
கொள்முதற் செலவுகள்	...	750	
இதர செலவு	...		650
கூலி	...		450
விற்பனை	...		72800
உட்டிரும்பியவை	...	300	
வெளிச்சென்றவை	...		250
பிரயாணச் செலவு	...	2500	
நட்டவீடு	...		750
வியாபாரச் செலவு	...		2150
கொடுத்த கழிவு	...		450
வாடகை	...		1200
வரி	...		175
தரசு	...		800
அறவிடமுடியாக் கடன்	...		500
கழிவுக்காப்பொதுக்கம்	...		750
அறவிடமுடியாக் கடனெனதுக்கம்	...		400
பொதுக்காப்பொதுக்கம்	...		6000
பெறுமானத்தேய்வு ஒதுக்கம்	...		5900
விளம்பரம்	...		1500
வருமானவரி ஒதுக்கம்	...		300
சம்பளங்கள்	...		7400
வெற்றுப்பொருள் விற்பனை	...		2500
		<hr/> 139650	<hr/> 139650

\*

அ. 31-5-66ஆம் தேதி கையிருப்பின் கொள்விலை 17850 ரூபா, சந்தை விலை 15950 ரூபா.

ஆ. ஈட்டுக்கடன் வட்டி 6 வீதம் செலுத்தவேண்டும். தேசியசேமிப்புப் பத்திரங்களின் 4 வீத வட்டி வருமதியாகவுள்ளது.

- இ. தீயினால் அழிந்த சரக்கு 5000 ரூபா. 50 வீதத்தை நட்ட வீட்டுக் கம்பெனி பொறுப்பேற்றுக்கொண்டது. இதற் குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஈ. முடிவுருத நட்டவீடு 175 ரூபா.
- உ. வியாபாரச் செலவில் வாடிக்கையாளர்களுக்காகச் செய்த செலவு 500 ரூபா அடங்கியுள்ளது. இச் செலவினங்களின் பொறுப்பைத் தாம் ஏற்பதாக வாடிக்கையாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.
- ஊ. வாடகை முற்பணம் ரூ. 300 வாடகையில் அடங்கியுள்ளது.
- எ. அறவிடமுடியாக் கடனெடுக்கம் கடன்பட்டோரில் 10 வீதமாயிருத்தல் வேண்டும்.
- ஏ. கழிவொதுக்கம் கடன்பட்டோர் தொகையில் 2 வீதமாக இருத்தல் வேண்டும்.
- ஐ. செல்மதிக்கடன் கழிவு காப்பொதுக்கம் கடன் கொடுத் தோரில் 5 வீதமாக இருத்தல் வேண்டும்.
- ஓ. பெறுமானத்தேய்வு ஒதுக்கத்துக்காகத் தளபாடத்திலும், கட்டிடத்திலும் கொள்விலையில் 10 வீதம் வருடாவருடம் ஒதுக்குதல் வேண்டும்.
- ஒ. வருமானவரிப் பொறுப்பொதுக்கம் 500 ரூபாவாக இருத் தல் வேண்டும்.
- ஓள. காலவரை யெத்தாத விளம்பரச் செலவு 300 ரூபா.
- க. பணியாளின் முற்பணம் 1200 ரூபா சம்பளச் செலவில் அடங்கியுள்ளது.
- ங. பிற்றேதியிட்ட 250 ரூபா பெறுமதியான காசோலை யொன்றை வாடிக்கையாளன் ஒருவன் தந்தான். அது காச மீதியில் அடங்கியுள்ளது.
- ச. “அ” என்னும் வாடிக்கையாளனின் 500 ரூபா செ. த. க. உண்டியலை முகாமையாளர் ஒப்புக்கொண்டார். “இ” என்னும் வாடிக்கையாளன் 500 ரூபா பெறுமதியான வ. த. உண்டியலை ஒப்புக்கொண்டார். 30-5-66ஆம் தேதி “அ” என்னும் வாடிக்கையாளர் “இ”யின் பொறுப்பைத் தாம் ஏற்பதாக அறிவித்துள்ளார்,

55. ஆபரணமாளிகை என்ற வியாபார நிலையத்தின் 30-9-66ஆம் தேதிக் கணக்கு மீதிகளைக் கொண்டு பரிசை மீதி தயார் செய்து முடிவுக்கணக்குகளைச் செய்யவும்.

காசமீதி	...	5750	வரி	...	...	525
வங்கிக்கடன்	...	8500	கொடுத்த தரகு	...	...	375
தளபாடம்	...	7000	பெற்ற வாடகை	...	1200	
நிலம் கட்டிடம்	...	45000	அறவிடமுடியாக் கடன்	...	300	
சட்டுக்கடன்	...	10000	விளம்பரம்	...	3600	
வருமதித்தவணை உண்டியல்	5775		தருமம்	...	2500	
செல்மதித்தவணை உண்டியல்	4225		சம்பளங்கள்	...	4800	
கடன்பட்டோர்	12000		ஊழியர் சேமலாபநிதிக் கட்டணம்	450		
கடன்கொடுத்தோர்	6000		பற்றுதல்கள்	...	750	
கையிருப்பு (1-10-65)	50000		கொடுத்த கழிவு	...	150	
கொள்முதல்	145000		கழிவுக் காப்பொதுக்கம்	200		
விற்பனை	224500		அறவிடமுடியாக் கடன் காப்பொதுக்கம்	900		
கூவிகள்	1250		செல்மதிக்கடன் கழிவுக் காப்பொதுக்கம்	200		
பிரயாணச் செலவு	450		பெறுமானத் தேவை துக்கம்	5200		
நட்டவீடு	...	375	வருமானவரிப் பொறுப் பொதுக்கம்	400		
வியாபாரச் செலவு	625		பணியாளர் பினை	4500		
வங்கிக்கடன் வட்டியும் செலவும்	525					
சட்டுக்கடன் வட்டி (8வீதம்)	400					
கணக்குப்பரிசோதனைக் கடன் ஒதுக்கம்	250					

கணக்குகளிற் பதியப்படாத விபரங்கள் :

அ. (30-9-66) கையிருப்பு 54750 ரூபா.

ஆ: சட்டுக்கடன் வட்டி 6 மாதத்துக்கு மட்டும் செலுத்தப் பட்டுள்ளது.

இ. காகிதாதிகளும் அச்சடித்தல் செலவும் 750 ரூபா. இத் தொகைக்கு ஒரு உண்டியல் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.

ஏ. 31-12-66ஆம் தேதிவரை நட்டவீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ. வாடிக்கையாளன் ஒருவாலூல் ஒப்புக்கொண்ட 1000 ரூபா உண்டியல் ஒன்று மறுக்கப்பட்டு 28-9-66ஆம் தேதி

யனுப்பப்பட்டது. இதற்குரிய பதிவுகள் கணக்குப்புத்தகங்களிற் செய்யப்படவில்லை. செலவுக்கு 10 ரூபாவும் வட்டி 10 ரூபாவும் உண்டியல் சம்பந்தமாக ஏற்படும் செலவுகளென்பது முகாமையாளரின் குறிப்பாகும்.

- ஊ. 1-7-65ஆம் தேதி தொடக்கம் 31-12-66ஆம் தேதிவரை ஒரு தினசரியில் விளம்பரஞ் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட தொகையே விளம்பரச் செலவாகும்.
  - எ. ஊழியர் சேமலாபநிதிக் கட்டணத்துக்கு ஊழியர் சம்பளத்தில் 12 வீதம் செலுத்தப்படல் வேண்டும். 8 வீதம் முகாமையாளராலும், 4 வீதம் ஊழியர்களாலும் செலுத்தப்படுகின்றது.
  - ஏ. கடன்பட்டோரில் 3 வீதம் கழிவுக் காப்பொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
  - ஐ. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக் கடன் காப்பொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
  - ஓ. செல்மதிக்கடன் கழிவுக் காப்பொதுக்கம் கடன் கொடுத்தோரில் 4 வீதமாக இருத்தல் வேண்டும்.
  - ஒ. வருமானவரிப் பொறுப்பொதுக்கம் 500 ரூபாவாக இருத்தல் வேண்டும்.
  - ஒள. பொறுப்பொதுக்கத்துக்கு 1000 ரூபா ஒதுக்குக்.
  - க. கணக்குப் பரிசோதனைக் கட்டணமாக இவ்வருடம் 650 ரூபா கொடுக்க வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
  - ஙு. ஊழியர் பினைப்பணத்துக்கு வருடம் 4 வீத வட்டி கொடுக்கப்படல் வேண்டும்.
  - ச. இரு வருட வாடகை முற்பணமாகப் பெறப்பட்டுள்ளது.
56. சிவநேசன் என்ற வியாபாரியின் 31-8-66ஆம் தேதி வரைக்கும் தயாரிக்கப்பட்ட பரிசேசமிதியைக்கொண்டு அவரின் வியாபார இலாப நட்டக் கணக்கையும், அத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக:

		பற்று	வரவு
காச மீதி	...	...	1240
வங்கி மீதி	...	...	12760
சரக்கு மீதி (1-9-65)	...	...	23450
கடன்பட்டோரும் கொடுத்தோரும்	...	14500	12750

			பற்று	வரவு
உண்டியல்கள்	...	...	2500	1250
நிலமும் கட்டிடமும்	...	...	20000	
மோட்டார் வாகனங்கள்	...	...	30000	
கொள்முதலும் விற்பனையும்	...	...	47550	72475
கொள்முதற் செலவுகள்	...	...	650	
விற்பனைச் செலவுகள்	...	...	400	
திருப்பல்கள்	...	...	475	225
அறவிடமுடியாக் கடன்	...	...	800	
கொடுத்த கழிவு	...	...	325	
சம்பளங்கள்	...	...	4500	
வரி	...	...	230	
நட்டவீடு	...	...	370	
விளம்பரம்	...	...	2000	
கூலி	...	...	1700	
உள்வந்த வண்டிக்கூலி	...	...	400	
வெளிச்சென்ற வண்டிக்கூலி	...	...	600	
பெற்ற தரகு	...	...		550
வியாபாரச் செலவுகள்	...	...	800	
ஓப்படைக் கணக்குமீதி	...	...		2400
ஓப்படைச்சரக்கிருப்புக் கணக்கு	...	...	1500	
ஓப்படைச்சரக்குக் கணக்கு	...	...		5550
அறவிடமுடியாக் கடன்ஒதுக்கம்	...	...		1200
கழிவொதுக்கம்	...	...		150
பெறுமானத்தேய்வொதுக்கம்	...	...		10500
சில்லறை வருமானங்கள்	...	...		750
மூலதனம்	...	...		60000
சொந்தச் செலவு	...	...	1050	
			167800	167800

செம்மையாக்கல்கள் :

அ. 31-8-66 சரக்குமீதி 28540 ரூபா.

ஆ. செல்மதீகள் : வரி 70 ரூபா, கூலி 100 ரூபா, விற்பனைச் செலவு 150 ரூபா.

இ. வருமதித் தரகு 250 ரூபா.

ஈ. காலவரையெய்தாத விளம்பரம் 500 ரூபா,

உ. முடிவுருத் நட்டவீடு 45 ரூபா.

- ஊ. முதலாளி தனது சொந்தத் தேவைக்காக எடுத்த பொருள் களின் கொள்விலை 825 ரூபா. இதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.
- எ. ஊழியன் ஒருவன் தனது தேவைக்காக வாங்கிய பொருள்களின் விற்பனை விலை 400 ரூபா, ஊழியர் கொள்முதல் செய்யும் பொருள்களுக்கு 5 வீதக் கழிவு கொடுப்பது வழக்கம்; இதற்கான பதிவு செய்யப்பட வில்லை.
- ஏ. ஒப்படைச்சரக்கு அனுப்புவதற்கேற்பட்ட செலவு 60 ரூபா தவறுதலாக வியாபாரச் செலவுக் கணக்கிற் பதியப்பட்டு விட்டது.
- ஐ. கடன்பட்டோரில் 6 வீதம் அறவிடமுடியாக கடனெனதுக்க மாக இருத்தல் வேண்டும்.
- ஓ. 1000 ரூபா பெறுமதியான தளபாடங்களின் கொள்முதல் கொள்முதற் கணக்கிற் பதியப்பட்டுள்ளது.
- ஒ. கழிவொதுக்கம் கடன்பட்டோரில் 2 வீதமாக இருத்தல் வேண்டும்.
- ஓள. ஒப்படைக்கு அனுப்பிய சரக்கில் 400 ரூபா வழியில் சேத மடைந்து விட்டது. பெறுமதியில் 75 வீதத்தை நட்ட வீட்டுக் கம்பெனி தருவதாக ஒப்புக்கொண்டது. இதற்கான பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.
- க. சம்பளங்களில் ஊழியர் பெற்ற முற்பணம் 500 ரூபா அடங்கியுள்ளது.
- ங. பெறுமானத்தேய்வொதுக்கத்துக்குக் கட்டிடத்தில் 10 வீத மும் மோட்டார் வாகனத்தில் 15 வீதமும் கொள்விலையில் ஒதுக்குக்.
- ச. இராமன் என்ற வாடிக்கையாளன் தரவேண்டிய 500 ரூபாவை தேவன் பொறுப்பேற்றுக்கொண்டான். தேவனால் எழுதப்பட்ட 2-6-65ஆம் தேதி 500 ரூபா செல்மதித் தவணை உண்டியலைச் சிவநேசன் 2-3-65ஆம் தேதி ஒப்புக் கொண்டான்.

57. அந்தோனி என்ற வியாபாரியின் கணக்கேடுகளில் 31-8-66ஆம் தேதி மிதிகளைக் கொண்டு பரிசீச மீதி தயார் செய்து அவரின் மூலதனத் தைக் கண்டு வியாபார, இலாபநட்டக் கணக்கையும் ஐந்தொகையை யுந் தயாரிக்குக் :

கொள்முதல்	...	35745	கொடுத்த கழிவு	...	450
விற்பனை	...	63300	அறவிடமுடியாக் கடன்	...	675
கையிருப்பு (1-9-65)	...	24255	கூலி	...	725
கொள்முதற் செலவுகள்	2785		மின்சாரச் செலவு	...	400
நிலம் கட்டடம்	...	25000	தளபாடத் திருத்தங்கள்	1200	
தளபாடம் (கொள்விலை)	5000		சம்பளம்	...	2400
மோட்டார் வாகனம்			உபகாரச் சம்பளம்	...	600
(கொள்விலை)	12000		பிரயாணச் செலவு	...	575
கடன்பட்டோர்	...	7500	மோட்டோர் பராமரிப்புச் செலவு	825	
கடன் கொடுத்தோர்	...	4400	விளம்பரம்	...	1000
வருமதித்தவணை உண்டியல்	5200		நட்டவீடு	...	350
செல்மதித்தவணை உண்டியல்	3800		வியாபாரச் செலவுகள்	...	450
வங்கிக் கடன்	...	10000	சில்லறைச் செலவுகள்	...	525
காசு மீதி	...	3915	சில்லறை வருமானங்கள்	2450	
வங்கி வைப்புக் கணக்கு	4000		உபசாரச் செலவுகள்	925	
ஒப்படைச் சரக்கு இருப்பு	2000		அறவிடமுடியாக் கடனெனதுக்கம்	1200	
தற்செலவு	...	500	பெறுமானத் தேய்வொதுக்கம்	5850	
ஒப்படைக்கணக்கு வரவு மீதி	3500				
ஒப்படைச் சரக்குக் கணக்கு	6000				
உள்வந்த வண்டிக்கூலி	800				
வெளிச்சென்ற வண்டிக்கூலி	700				

கணக்குகளிற் பதியப்படாத விடயங்கள் :

அ. 31-8-1966ஆம் தேதி கையிருப்பு 28775 ரூபா.

ஆ. கொடுக்கவேண்டிய கூலி 475 ரூபா.

இ. மின்சாரச் செலவில் மின்சார முற்பணம் 50 அடங்கி யுள்ளது.

ஈ. தளபாடத் திருத்தங்களில் 28-2-66ஆம் தேதி வாங்கிய தளபாடம் 1000 ரூபா அடங்கியுள்ளது.

உ. சம்பளச் செல்மதி 400 ரூபா, சம்பளக் கணக்கில் ஊழியர் பெற்ற முற்பணம் 300 ரூபா அடங்கியுள்ளது.

ஊ. பிரயாணச் செலவில் அந்தோனி சொந்தப் பிரயாணச் செலவு 250 ரூபா அடங்கியுள்ளது.

- எ. முடிவருத் நட்டவீடு 175 ரூபா.
- ஏ. சில்லறை வருமானங்களில் கட்டிடத்தின் வாடகையாக 1-1-66ஆம் தேதி தொடக்கம் 30-11-66ஆம் தேதி வரைக்கும் பெற்ற வாடகை 330 ரூபா அடங்கியுள்ளது.
- ஐ. வங்கிக்கடன் வட்டி 6 வீதம்.
- ஓ. அறவிடமுடியாக் கடத்துக்கத்தைக் கடன்பட்டோரில் 6 வீதமாக்குக.
- இ. வங்கி நிலையான வைப்புக்கு வங்கி 4 வீத வட்டி கொடுக் கின்றது.
- ஒள. மோட்டார் வாகனத்தின் கொள்விலையில் 15 வீதமும், தளபாடத்தின் கொள்விலையில் 25 வீதமும் பெறுமானத் தேய்வு ஒதுக்கத்துக்கு ஒதுக்குக.
58. மனிவண்ணன் என்ற வியாபாரியின் 31-12-66ஆம் தேதிக் கணக்கேகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதியைக்கொண்டு பரிசைமீதி தயார் செய்து அவரின் மூலதனத்தைக் கண்டு வியாபார, இலாப நட்ககனங்கையும், ஐந்தொகையையும் தயார் செய்க :

எடுத்த காச	...	3500	கட்டும்பொருள்	
சில்லறைக் காசேட்டு மீதி	275		கொள்முதல்	2450
வங்கி மீதி	16725		ஒப்படைக்கணக்கு	
கடன்பட்டோர்	8000		வரவு மீதி	4800
கடன் கொடுத்தோர்	6000		ஒப்படைச்சரக்குக்	
இருப்பு (1-1-66)	18745		கணக்கு வரவு மீதி	6500
வருமிதித்தவணை உண்டியல்	7255		பயண விற்பனையாளர்	
செஸ்மதித்தவணை உண்டியல்	5250		விற்பனையால் தந்த பணம்	33000
தளபாடங்கள்	4500		சம்பளம்	... 6000
கட்டும்பொருள் மீதி (1-1-66)	2100		கொடுத்த வாடகை	... 1125
ஊழியர் பினைப்பணம்	3000		வியாபாரச் செலவு	... 1815
ஒப்படைச் சரக்கிருப்பு	2500		மின்சாரம்	... 575
பயண விற்பனையாளர் பினை	5000		தளபாடத் திருத்தங்கள்	440
கொள்முதல்	...	67800	பிரயாணச் செலவு	1615
விற்பனை	...	67200	சில்லறைச் செலவு	825
கொள்முதற் செலவு	...	3500	வரி	... 150
விற்பனைச் செலவு	...	925	அறவிடமுடியாக்கடன்	600
சூலி	...	1500	பயண விற்பனையாளருக்குக்	
			கொடுத்த தரகு	1450

கணக்கறிஞரிடம் பின்வரும் தகவல்களை மணிவண்ணன் கொடுத்துள்ளார் :

அ. (31-12-66) இருப்பு 15745 ரூபா.

ஆ. (31-12-66) கட்டும்பொருள் மீதி 950 ரூபா.

இ. ஊழியர் பினைப்பணம் வங்கியிலிடப்பட்டுள்ளது. வங்கி அதற்கு 4 வீத வட்டி கொடுக்கின்றது. வட்டி ஊழியர் ருக்குக் கொடுப்பதில்லை.

ஈ. பயண விற்பனையாளர் பினைப்பணத்துக்கு அவர்களுக்கு 5 வீத வட்டி கொடுக்கப்படுகின்றது.

உ. கொள்முதற்செலவில்  $\frac{1}{5}$  பாகம் இருப்புச்சரக்குக் குரியது.

ஊ. 1-7-66ஆம் தேதி 500 ரூபா புத்தகப் பெறுமதியான தளபாடங்கள் 375 ரூபாவுக்கு விலைப்பட்டது. இத் தொகை விற்பனைக்கணக்கில் பதியப்பட்டுள்ளது.

எ. 1-10-66ஆம் தேதி வாங்கிய 800 ரூபா பெறுமதியான தளபாடங்கள் கொள்முதற் கணக்கிற் பதியப்பட்டுள்ளது.

ஏ. பயண விற்பனையாளர்கள் பொருள்களைக் கொள்விலையில் 10 வீத லாபம் வைத்து விற்க வேண்டும். விற்பனை இலாபத்தில் 60 வீதம் அவர்களுக்குத் தரசு கூவியாகக் கொடுக்கப்படும்.

ஐ. 31-3-67ஆம் தேதி வரைக்கும் வாடகை செலுத்தப்பட்டுள்ளது.

ஓ. வியாபாரச் செலவில் தட்டச்சக் கருவியோன்று வாங்கிய 900 ரூபாவும் அடங்கியுள்ளது.

ஒ. தளபாடம் பெறுமானக்குறைவு 10 வீதம் கழித்தல் வேண்டும்.

ஒள். சம்பளத்தொகையில் 600 ரூபா ஊழியர் பெற்ற முற்பண மாரும்.

59. யோசேப் என்ற ஒப்பந்த வேலை செய்வவரின் கணக்குப் புத்தகங்களில் 31-12-66ஆம் தேதி பின்வரும் மீதிகள் காணப்பட்டன :

	பற்று	வரவு
காசு மீதி ... ... ...	850	
வங்கி மீதி ... ... ...	5150	
மோட்டார் வாகனங்கள் ...	12000	
சிறு கருவிகள் .. ...	3000	
கடன் பட்டோர் ... ...	6500	
வருமதித்தவணை யுண்டியல் ...	5000	
கட்டிடப்பொருள் மீதி (1-1-66) ...	25000	
ஸ்டட்டுக்கடன் ... ...		10000
கூவிகள் ... ...	15000	
கட்டிடப்பொருள் கொள்முதல் ...	22000	
சிறு கருவிகள் கொள்முதல் ...	4000	
சட்டச் செலவுகள் ... ...	700	
பிரயாணச் செலவுகள் ... ...	1500	
வருமானவரி ... ...	650	
சில்லறைச் செலவுகள் ... ...	1275	
மோட்டார்வாகனத் திருத்தங்கள் ...	2725	
பெற்றேல் முதலியன் ...	1200	
சம்பளம் ... ...	3600	
ஸ்டட்டுக்கடன் வட்டி ... ...	375	
நட்டவீடு ... ...	850	
கொடுத்த தரகு ... ...	1275	
கந்தோர் உபகரணங்கள் கொள்முதல்	600	
ஒப்பந்த வேலைகளாற் பெற்ற பணம்		64650
சொந்தச் செலவு ... ...	1000	
மூலதனம் ... ...		35000
கணக்குப் பரிதோதனைக் கட்டணம்	400	
	<u>109650</u>	<u>109650</u>

பின்வருங் தகவல்களையும் கருத்திற் கோண்டு முடிவுக் கணக்குகளைத் தயாரிக்குக :

- அ. 31-12-66ஆம் தேதி கட்டிடப்பொருள் மீதி 17840 ரூபா.
- ஆ. 31-12-66 சிறு கருவிகளின் பெறுமதி 6200 ரூபா.
- இ. கொடுக்கவேண்டிய கூவி 1650 ரூபா.
- ஈ. செலுத்தவேண்டிய வருமானவரி 550 ரூபா.
- உ. முடிவருத நட்டவீடு 175 ரூபா.
- ஐ. ஸ்டட்டுக்கடன் 1-4-66ஆம் தேதி பெற்றது வட்டி 9 வீதம்.

- எ. ஒப்பந்த வேலை செய்யும் ஒருவருக்குக் கடனுக்கெடாடுத்த கட்டிடப் பொருள்களின் பெறுமதி 1000 ரூபா. இதற்குரிய பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.
- ஏ. கணக்குப் பரிசோதனைக் கட்டணமாகச் செலுத்தவேண்டிய தொகை 250 ரூபா.
- ஐ. கந்தோர் உபகரணங்களின் மீதி 325 ரூபா.
- ஓ. முடிந்த ஒப்பந்த வேலைகளால் வரவேண்டிய பணம் 15350 ரூபா.
- ஒ. மோட்டார்வாகனப் பெறுமானத் தேய்வு 10 லீதம் கழித்தல் வேண்டும்.
- ஒள. வெற்றுப் பொருள்களை 1250 ரூபாவுக்கு வாடிக்கையாளன் ஒருவனுக்குக் கடனுக்கு 28-12-66ஆம் தேதி விலைப்பட்டது. அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
60. சைமன் பெரேரா என்ற ஒப்பந்தக்காரரின் கணக்கேடுகளில் 30-9-66ஆம் தேதி பின்வரும் மீதிகள் காணப்பட்டன. அம் மீதிகளைக்கொண்டு பரிசைமீதி தயார் செய்து ஒப்பந்தக்காரரின் முடிவுக்கணக்குகளைச் செய்யவும்.

சட்டச் செலவுகள்	550	கொடுத்த கடன் வட்டி ...	800
பிரயாணச் செலவுகள்	2475	மோட்டார்வாகனம்	25000
பல்வகைச் செலவுகள்	1825	சிறுகருவிகள் மீதி	
மோட்டார்வாகனத்		(1-10-65)	2400
திருத்தங்கள்	2450	வங்கி மீதி	... 10500
கூலி ...	12745	காசு மீதி ...	... 1750
சம்பளம்	4200	கடன்பட்டோர்	... 4500
பெற்ற தரகு	2500	கடன் கொடுத்தோர்	... 8400
கொடுத்த தரகு	1750	சிறு இயந்திரங்கள்	... 5000
நட்டவீடு	890	ஸ்ட்டுக்கடன்	... 10000
கந்தோரச் செலவுகள்	525	ஒப்பந்தவேலை செய்வதற்காகக் கட்டிய பணம்	5000
சிறு கருவிகள் கொள்முதல்	1000	ஒப்பந்த வேலையாற் பெற்ற பணம்	84775
கட்டிடப்பொருள்		வெற்றுப்பொருள் விற்பனை	1000
கொள்முதல்	20000	சில்லறை வருமானங்கள்	750
கொள்முதற் கூலிகள்	445	கணக்குப் பரிசோதனைக்	
சில்லறைச் செலவுகள்	1555	கட்டணம்	450
வண்மியர் முற்பணங்கள்	1200	எடுத்த காசு	... 1650
கட்டிடப்பொருள் மீதி		வருமானங்கள்	480
(1-10-65)	15735		
முற்பணங்கம் ...	200		

பின்வரும் விபரங்கள் கணக்குகளிற் பதியப்படவில்லை:

- அ. (30-9-66) கட்டிடப்பொருள் மீதி 10400 ரூபா.
  - ஆ. சிறு கருவிகளின் 30-9-66 ஆம் தேதி பெறுமதி 2500 ரூபா.
  - இ. கொடுக்கவேண்டிய கூலி 2225 ரூபா.  
முடிவுபெறுத ஒப்பந்தவேலைக்குக் கொடுத்த கூலி 4500 ரூபா.
  - ஈ. முடிவுபெறுத ஒப்பந்த வேலைகளுக்குக்காகச் செய்த நட்ட வீடு 290 ரூபா.
  - உ. முடிவுபெறுத ஒப்பந்த வேலைகளுக்குச் செலவு செய்த கட்டிடப்பொருள்கள் 7500 ரூபா.
  - ஊ. ஈட்டுக்கடன் 8 வீத வட்டிக்கு 1-1-66 ஆம் தேதி எடுக்கப் பட்டது.
  - எ. ஒப்பந்த வேலைகளாற் பெற்ற பணத்தில் முடிவு பெறுத ஒப்பந்தங்களின் பகுதிப்பணமாகப் பெற்ற 1000 ரூபா அடங்கியுள்ளது.
  - ஏ. முடிவுற்ற ஒப்பந்த வேலையால் வரவேண்டிய பணம் 24500 ரூபா.
  - ஐ. விலைப்படாது இருக்கும் வெற்றுப்பொருளின் பெறுமதி 575 ரூபா.
  - ஓ. செலுத்தவேண்டிய வருமானவரி 420 ரூபா.
  - ஒ. செலுத்தவேண்டிய கணக்குப்பரிசோதனைக் கட்டணம் 250 ரூபா.
  - ஓள. துணைப்பந்தக்காரர் தரவேண்டிய தரகுப்பணம் 800 ரூபா.
-

## செய்கைக் கணக்கு

### அறிமுகம்

மூலப்பொருள்களை மக்களின் நுகர்ச்சிக்கு ஏற்ற பொருளாக மாற்றியமைக்கும் தொழிலில் ஈடுபடும் நிலையங்கள் இக் கணக்கைச் செய்யும் உற்பத்திப் பொருளை முடிவுற்ற பொருள், பண்படுத்திய பொருள் என்றும் அழைக்கும். முடிவுற்ற பொருள்களின் உற்பத்திச் செலவை அறிவதற்காகவே இக் கணக்குச் செய்யப்படும்.

#### மூலப் பொருள் :

நுகர்பொருள் உருவாதற்கு எப் பொருள் முதற் பொருளாக அமைகிறதோ அப் பொருளே மூலப் பொருளாம். சில நுகர் பொருளை உற்பத்திசெய்ய ஒரின மூலப்பொருளும், சில நுகர் பொருளை உற்பத்திசெய்யப் பலஇன மூலப்பொருள்களும் வேண்டும்.

#### மூலப்பொருள் கொள்முதற் செலவுகள் :

மூலப்பொருளாத் தொழில் நிலையத்துக்குக் கொண்டுவரும் வாகனக்கூவி, இறக்குமதித் தீர்வை கொள்முதல் தரகு, கேள்வு, தூக்குக்கூவி போன்றவையாகும்.

#### சக்திகள் :

மூலப்பொருளை நுகர்பொருளாக மாற்றியமைக்க இருவகைச் சக்திகள் வேண்டும். அவை : 1. மனித சக்தி, 2. இயந்திர சக்தி.

மனித சக்தி கூவி, சம்பளம், வேதனம் என்னும் பதங்களாலும் இயந்திர சக்தி ஏரிபொருள், மின்சக்தி என்னும் பதங்களாலும் குறிக்கப்படும்.

#### தொழிற்சாலைச் செலவுகள் :

கட்டிட வாடகை, மேற்பார்வைச் சம்பளம், கட்டிடத் திருத்தங்கள், இயந்திரத் திருத்தங்கள், பெறுமானக்குறைவுகள், நட்டவிடு போன்ற செலவினங்கள்.

#### மேற் செலவுகள்.

உற்பத்தி வரி, உரிமைகள் போன்றவை.

#### நடைபெறும் வேலைகள் :

இதை முடிவுருத பொருள், குறைவாகப் பண்படுத்திய பொருள் என்றும் கூறப்படும். மூலப்பொருள் மரம். உற்பத்தியாக்கிய பொருள் மேசை. நடைபெறும் வேலை பலகை.

#### செய்கைக்கணக்கைச் செய்யும் முறை :

செய்கைக்கணக்கைப் பற்று நிரவில் மூலப்பொருளின் ஆரம்பமீதியைப் பதிந்து இத் தொகையுடன் நடைபெறும் வேலைகள் ஆரம்பமீதியையும், மூலப்பொருள் கொள்முதலையும் கொள்முதற் செலவுகளையும் பதிந்து கூட்டுதல் வேண்டும். இத் தொகை இருக்கும் மூலப்பொருள்களாகும்.

இருக்கும் மூலப்பொருள் தொகையில் இருந்து மூலப்பொருள் இறுதி மீதியையும், நடைபெறும் வேலைகளின் இறுதி மீதியையும் கழித்தல் வேண்டும். வருந்தொகை உபயோகித்த மூலப்பொருள் களின் பெறுமதியாகும்.

மனித சக்தி, இயந்திர சக்தி, தொழிற்சாலைச் செலவுகள், மேற் செலவுகள் என்னுந் தொகைகளைப் பதிந்து இத் தொகைகளில் இருந்து முற்பணத் தொகைகளைக் கழித்து வருந் தொகைகளை உபயோகித்த மூலப்பொருள் தொகையுடன் கூட்ட வேண்டும். கூட்டிவருந் தொகை முடிவுற்ற பொருளின் பெறுமதியாகும். இத் தொகையை வரவு நிரலில் பதிந்து இரு நிரல் தொகைகளையும் சமமாக்க வேண்டும். உற்பத்திப்பொருளின் பெறுமதியை வியாபாரக்கணக்குக்குக் கொண்டு செல்லல் வேண்டும்.

சில தொழில் நிலையங்கள் உற்பத்திப் பொருளில் இலாபம் வைத்து வியாபார நிலையத்துக்கு மாற்றுவதுண்டு. அவ்விதம் செய்யின் இலாபத்தொகையைச் செய்கைக்கணக்கின் பற்று நிரலிற் பதிந்து உற்பத்திப் பொருளுடன் கூட்டுதல் வேண்டும். இத் தொகையை வரவு நிரலில் பதிந்து வியாபாரக்கணக்குக்கு மாற்றுதல் வேண்டும்.

### மாத்ரி

### செய்கைக் கணக்கு

பற்று

வரவு

விபரம்			விபரம்	
மூலப்பொருள் ஆரம்ப மீதி கூட்டுகே :	xx		முடிவுற்ற பொருள் (கி. கொ. செ.)	xxx
நடைபெறும் வேலை ஆரம்ப மீதி	xx			
மூலப்பொருள் கொள்முதல் கொள்முதற் செலவுகள் :	xx			
உள்வந்த வண்டிக்கூலி	xx			
கேள்வு	xx			
தீர்வை	xx			
கொள்முதற் தரு	xx			
இருக்கும் மூலப்பொருள் கழிக்குக :		xxx		
மூலப்பொருள் இறுதி மீதி நடைபெறும் வேலை இறுதி மீதி உபயோகித்த மூலப்பொருள்	xx	xxx	xxx	

(மாதிரியின் தொடர்)

பற்று

வரவு

விபரம்		விபரம்	
<b>கூட்டுக :</b>			
சக்தி	XX		
பயன் தரு கூவிகள்	XX		
ஏரிபொருள்		XXX	
<b>தொழிற்சாலைச் செலவுகள் :</b>			
வாடகை	XX		
மேற்பார்வை வேதனம்	XX		
நட்டவீடு	XX		
கட்டிடத் திருத்தம்	XX		
இயந்திரத் திருத்தங்கள்	XX		
<b>பெறுமானக் குறைவு :</b>			
இயந்திரம்	XX		
சிறு கருவிகள்	XX		
கட்டிடம்	XX		
<b>மேற்செலவுகள் :</b>			
உரிமைப்பணம்	XX		
உற்பத்தி வரி	XX		
<b>முடிவுற்ற பொருள்</b> (உற்பத்திச் செலவு)		XXX	
இலாபம்		XXX	
		XXX	
<b>செய்கைக் கணக்கால்</b>	XXX		<u>XXX</u>

## செய்கைக் கணக்குகள்

1. கீழ்க்காணும் விபரங்களைக்கொண்டு ஒரு உற்பத்தி நிலையத்தின் 1966ஆம் ஆண்டுக்குரிய செய்கைக் கணக்கைத் தயாரிக்கவும் :

மூலப்பொருள் மீதி (1-1-66) 5000 ரூபா, மூலப்பொருள் கொள்முதல் 15000 ரூபா, தீர்வை 250 ரூபா, மூலப்பொருள் கொண்டுவந்த கூவிகள் 750 ரூபா, எரிபொருள் 700 ரூபா, தொழிற்சாலைச் சம்பளங்களும் கூவிகளும் 2750 ரூபா, இயந்திரப் பெறுமானத் தேய்வு 850 ரூபா, வெளிச்சம் 900 ரூபா, இயந்திரத்திருத்தங்கள் 650 ரூபா, மூலப்பொருள் மீதி (31-12-66) 6125 ரூபா.

2. கீழ்க்காணும் தளபாட உற்பத்தி நிலையத்தில் 1965ஆம் ஆண்டுக்குரிய செய்கைக்கணக்கைத் தயாரிக்குக் :

மரங்கள் மீதி (1-1-65) 8250 ரூபா, பல்வகைப்பொருள்கள் மீதி (1-1-65) 725 ரூபா, மரங்கள் கொள்முதல் 15750 ரூபா, மரங்கள் ஏற்றிவந்த வண்டிக்கூவி 450 ரூபா, மரங்கள் அரிந்த கூவி 575 ரூபா, சிறு கருவிகள் கொள்முதல் 675 ரூபா, தொழிற்சாலைச் சம்பளமும் கூவியும் 3175 ரூபா, தொழிற்சாலை வாடகை 1500 ரூபா, தொழிற்சாலை வரி 150 ரூபா, மின்சாரச் செலவு 245 ரூபா, தொழிற்சாலை நட்டவீட்டுக் கட்டணம் 200 ரூபா, பல்வகைப் பொருள்கள் கொள்முதல் 500 ரூபா.

31-12-65 மீதிகள் : மரங்கள் மீதி 9775 ரூபா, பல்வகைப் பொருள்கள் மீதி 215 ரூபா, சிறு கருவிகள் பெறுமதி 550 ரூபா.

3. 1966ஆம் ஆண்டின் நெசவு நிலையமொன்றின் செய்கைக் கணக்கைக் கீழ்க்காணும் விபரங்கள் கொண்டு தயாரிக்குக் :

1-1-66 மீதிகள் : நூல் 2000 ரூபா, சாயப்பொருள் 400 ரூபா, கட்டும் பொருள் 100 ரூபா, நடைபெறும் வேலைகள் 1000 ரூபா.

கொள்முதல்கள் : நூல் 8000 ரூபா, சாயப்பொருள் 600 ரூபா, கட்டும் பொருள் 600 ரூபா.

செலவுகள் : கொள்முதல் செலவுகள் 175 ரூபா, தூக்குக் கூவிகள் 400 ரூபா, எரிபொருளும் வெளிச்சமும் 300 ரூபா, தீர்வை 400 ரூபா, கேள்வு 350 ரூபா, தொழிற்சாலைச் சம்பளங்கள் 3500 ரூபா, இயந்திரத் திருத்தங்கள் 550 ரூபா, கட்டிடத் திருத்தங்கள் 600 ரூபா, வரியும் தொழிற்சாலை நட்டவீடும் 200 ரூபா.

31-12-66 மீதிகள் : நூல் 1750 ரூபா, சாயப்பொருள்கள் 250 ரூபா, கட்டும்பொருள் 325 ரூபா, நடைபெறும் வேலைகள் 1475 ரூபா.

4. ஒரு சப்பாத்துத் தொழிற்சாலையில் 31-10-66ஆம் தேதி மீதிகள் கொண்டு அந் நிலையத்தின் செய்கைக்கணக்கைத் தயாரிக்குக:

1-11-65 மூலப்பொருள் மீதி 5750 ரூபா, 1-11-65 முடிவுருத் பொருள் மீதி 2750 ரூபா, கொள்முதல் செலவுகள் 725 ரூபா, உள்வந்த வண்டிக்கூவி 380 ரூபா, கூலிகள் 500 ரூபா, தொழிற்சாலை வாடகை 1800 ரூபா, சிறு கருவிகள் கொள்முதல் 1200 ரூபா, கட்டும்பொருள்கள் கொள்முதல் 400 ரூபா, தொழிற்சாலைச் சம்பளங்கள் 8600 ரூபா, மூலப்பொருள் கொள்முதல் 9650 ரூபா, பல்வகைப்பொருள் கொள்முதல் 575 ரூபா.

31-10-66இல் மீதிகள்: மூலப்பொருள் 4580 ரூபா, முடிவுருத் பொருள் 3450 ரூபா, பல்வகைப் பொருள்களின் மீதி 175 ரூபா, சிறு கருவிகளின் பெறுமதி 1000 ரூபா, தொழிற்சாலை வாடகைக்கு 300 ரூபா முற்பண்மாகக் கொடுக்கப்பட்டுள்ளது, கூவி வகையில் 200 ரூபா கொடுக்கவேண்டும், சம்பளச் செலவில் 600 ரூபா ஊழியர் பெற்ற முற்பண்மாகும்,

5. சவர்க்காரத் தொழிற்சாலை யொன்றில் 31-12-66ஆம் தேதி மீதிகளைக் கொண்டு அவ் வருடத்திற்குரிய செய்கைக் கணக்கையும் வியாபாரக் கணக்கையும் செய்க:

1-1-66 மீதிகள்: மூலப்பொருள் 8450 ரூபா, முடிவுருப் பொருள் 4750 ரூபா, முடிவுற்ற பொருள் 6450 ரூபா, மூலப்பொருள் கொள்முதல் 12450 ரூபா, கொள்முதல் செலவு 500 ரூபா, கேள்வும் தீர்வையும் 450 ரூபா, கூலிகள் 1250 ரூபா, உறைகளும் அச்சடித்ததும் 3750 ரூபா, தொழிற்சாலைச் சம்பளங்கள் 4250 ரூபா, இயந்திரப் பெறுமானத் தேய்வு 875 ரூபா, விற்பனை 27850 ரூபா.

31-12-66 மீதிகள்: மூலப்பொருள் 9250 ரூபா, முடிவுருத் பொருள் 5000 ரூபா, உறைகள் 750 ரூபா, முடிவுற்ற பொருள் 8500 ரூபா.

6. ஒரு உற்பத்தி நிலையத்தின் 30-9-66ஆம் தேதி மீதிகள் :

மூலப்பொருள் கொள்முதல் 45000 ரூபா, கூலிகள் 30000 ரூபா, வாடகையும், வரியும், நட்டவீடும் 6000 ரூபா, உள்வந்த வண்டிக்கூவி 450 ரூபா, மூலப்பொருள் மீதி (1-10-65) 5000 ரூபா, (30-9-66) 4500 ரூபா, முடிவுற்ற பொருள் (1-10-66) 8000 ரூபா, (30-9-66) 10000 ரூபா, நடைபெறும் வேலைகள் (1-10-65) 7000 ரூபா, (30-9-66) 8750 ரூபா, தொழிற்சாலை மேற்பார்வையாளர் சம்பளம் 6000 ரூபா, இயந்திரப் பெறுமானக்குறைவு 1000 ரூபா, விற்பனை 95000 ரூபா.

நிலையத்தின் செய்கை வியாபாரக்கணக்கைச் செய்து பின்வரும் விபரங்களைக் காண்க :

அ. முடிவுற்ற பொருள்களுக்கு உபயோகித்த மூலப்பொருள்கள் பெறுமதி.

ஆ. மூலப்பொருள்களை முடிவுற்ற பொருள்களாகக் ஏற்பட்ட செலவுகளின் தொகை.

இ. விற்ற பொருள்களின் கொள்விலை.

ஈ. மொத்த இலாபம்.

7. பின்வரும் விபரங்களைக்கொண்டு செய்கை வியாபார இலாபநட்டக் கணக்கை 31-12-66இலும் தேதிவரைக்கும் செய்க :

மூலப்பொருள் (1-1-66) 4500 ரூபா, (31-12-66) 5200 ரூபா, நடைபெறும் வேலைகள் (1-1-66) 6200 ரூபா, (31-12-66) 5700 ரூபா, உற்பத்திப்பொருள் (1-1-66) 6200 ரூபா, (31-12-66) 8450 ரூபா, சம்பளம் 6000 ரூபா, கூலி 8000 ரூபா, நட்டவீடு 240 ரூபா, பொதுச்செலவு 400 ரூபா, வாடகை 2400 ரூபா, விற்பனை 62750 ரூபா, மூலப்பொருள் கொள்முதல் 15000 ரூபா, விற்பனைத் திருப்பல் 750 ரூபா:

பின்வருவனவற்றையும் கருத்திற் கோள்க :

அ. சம்பளத்தில் 1000 ரூபா ஊழியர் பெற்ற முற்பணம். தொழிற்சாலைக்கு 75 வீதமும், விற்பனை நிலையத்திற்கு 25 வீதமும் ஆகும்.

ஆ. நட்டவீட்டுச் செலவில்  $\frac{1}{4}$  பங்கு விற்பனை நிலையத்துக்குரியது.

இ. வாடகைச் செலவில் 600 ரூபா செல்மதியாக உள்ளது. தொழிற்சாலைக்கு 60 வீதமும், விற்பனை நிலையத்திற்கு 40 வீதமும் வாடகைச் செலவைப் பங்கிட வேண்டும்.

ஈ. பொதுச் செலவில் 30 வீதம் தொழிற்சாலைக்கும் 70 வீதம் விற்பனை நிலையத்துக்கும் உரியது.

8. ஒரு குளிர்பான உற்பத்திச்சாலையில் கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு முடிவடைந்த வருடத்திற்குரிய செய்கை வியாபார இலாபநட்டக் கணக்கைத் தயாரிக்க :

1-1-66 மீதிகள் : மூலப்பொருள் 1575 ரூபா, முடிவுறுத பொருள் 2000 ரூபா, செய்கைப்பொருள் 2225 ரூபா, போத்தல்கள் 875 ரூபா, வியாபாரக் குறிகள் (லேபல்) 375 ரூபா.

கொள்முதல்கள் : மூலப்பொருள் 5750 ரூபா, போத்தல்கள் 2000 ரூபா, வியாபாரக்குறி அச்சடித்தல் 750 ரூபா.

**செலவுகள் :** கூலி 450 ரூபா, சம்பளம் 3600 ரூபா, வரியும் நட்டவீடும் 175 ரூபா, கேள்வும் தீர்வையும் 125 ரூபா, மின் சாரம் 300 ரூபா, மோட்டார் வாகனப் பராமரிப்புச் செலவு 1200 ரூபா, இயந்திரத் திருத்தங்கள் 400 ரூபா, வாடகை 1500 ரூபா, விளம்பரம் 300 ரூபா, விற்பனைச் செலவு 400 ரூபா, சில்லறைச் செலவு 200 ரூபா, விற்பனை 27250 ரூபா, இயந்திரப் பெறுமானக்குறைவு 500 ரூபா, மோட்டார் பெறுமானக்குறைவு 1000 ரூபா.

**31-12-66மீதிகள் :** மூலப்பொருள் மீதி 2200 ரூபா, முடிவுருத் பொருள் 3000 ரூபா, செய்கைப்பொருள் 3235 ரூபா, போத்தல் 1000 ரூபா, வியாபாரக் குறிகள் 450 ரூபா.

- அ. சம்பளத்தில்  $\frac{1}{3}$  பாகம் விற்பனை நிலையத்திற்கு உரியது.
- ஆ. மின்சார வாடகைச் செலவில் அரைப்பங்கு தொழிற் சாலைக்குரியது.
- இ. சில்லறைச் செலவில் 75 வீதம் விற்பனை நிலையத்திற்குரியது,
- ஈ. மோர்டார் வாகனச் செலவை விற்பனை நிலையமும் தொழிற் சாலையும் சமமாகப் பங்கிடல் வேண்டும்.
- உ. கொடுக்கவேண்டிய கூலி 150 ரூபா.
- ஊ. முடிவுருத் நட்டவீடு 25 ரூபா.

9. தீப்பெட்டித் தொழிற்சாலையின் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக்கொண்டு செய்கை வியாபார இலாபநிட்டக் கணக்கைச் செய்யவும்:

1-1-66 மூலப்பொருள் மீதி 3750	வரியும் நட்டவீடும்	450
1-1-66 நடைபெறும் வேலைகள் 2500	வாடகைச் செலவு	1800
1-1-66 சரக்கு மீதி ... 1750	மின்சாரம்	400
மூலப்பொருள்கொள்முதல் 7500	விற்பனைச் செலவு	500
மூலப்பொருள்கொள்முதற் செலவுகள் 650	விளம்பரச் செலவு	600
பயன்தரு கூலிகள் 1000	இயந்திரப் பெறுமானச் செலவு	450
மூலப்பொருள்வண்டிக்கூலி 300	சில்லறைச் செலவு	250
	விற்பனை	30000

பின்வருவனவற்றைக் கருத்திற் கோள்க :

- அ. கூலிகளில் 300 ரூபா செல்மதியாக உள்ளது.
- ஆ. முடிவுருத் நட்டவீடு 50 ரூபா. வரி நட்டவீட்டுச் செலவில் 25 வீதம் விற்பனை நிலையத்திற்குரியது.
- இ. மின்சாரச் செலவில் 80 வீதம் தொழிற்சாலைக்குரியது.

- ஈ. முற்பண்மாக கொடுபட்ட வாடகை 300 ரூபா, தொழிற் சாலை வாடகை மாதம் 100 ரூபா, விற்பனைநிலைய வாடகை மாதம் 25 ரூபா.
- உ. சில்லறைச் செலவில் தொழிற்சாலைக் கூலியாள் பெற்ற முற்பணம் 75 ரூபா அடங்கியுள்ளது. சில்லறைச் செலவில் 60 வீதம் விற்பனை நிலையத்திற்குரியது.
- ஊ. தொழிற்சாலை மேற்பார்வையாளர் சம்பளம் வருடம் 1000 ரூபா.
- எ. மீதிகள் இல்லை.

10. தும்புத் தொழிற்சாலை ஒன்றின் 31-12-66ஆம் தேதி கணக்கு மீதிகள் பின்வருமாறு இருந்தது:

காச மீதி	...	500	கூலிகள்	...	1200
வங்கி மீதி	...	1500	வெளிச்சமும் எரிபொருளும்	300	
மூலப்பொருள் (1-1-66)	2400		சம்பளங்கள்	...	2400
முடிவுருத் பொருள்கள்		(1-1-66) 2600	விற்பனைச் செலவுகள்	...	600
செய்கைப்பொருள்(1-1-66)	3500		வாடகைச் செலவுகள்	...	2400
இயந்திரங்கள்	...	5000	விற்பனை	...	16250
சிறுகருவிகள்	...	2000	விளம்பரம்	...	500
மூலப்பொருள்			விற்பனைத் திருப்பல்	...	225
கொள்வனவு	...	5000	சில்லறைச் செலவுகள்	...	175
கொள்முதற் செலவுகள்		500	பொதுச் செலவுகள்	...	300
			நட்டவீடு	...	150

மேற்கண்ட விபரங்களைக் கோண்டு பரிட்டைச் சீதி தயார் செய்து கீழே காணப்படும் விபரங்களைக் கருத்திற்கொண்டு முடிவுக் கணக்குகளைத் தயார் செய்க :

- அ. 31-12-66 மீதிகள் : மூலப்பொருள் 3200 ரூபா, முடிவுருத் பொருள்கள் 2800 ரூபா, செய்கைப்பொருள் 3750 ரூபா.
- ஆ. சம்பளங்கள் 25 வீதம் தொழிற்சாலைக்குரியது.
- இ. தொழிற்சாலை வாடகை மாதம் 150 ரூபா.
- ஈ. நட்டவீட்டுத் தொகையில் 50 ரூபா விற்பனை நிலையத்திற் குரியது.
- உ. இயந்திரப் பெறுமானக் குறைவு 10 வீதம்: சிறு கருவிகளின் பெறுமானக்குறைவு 15 வீதம்,

11. ஒரு உற்பத்தி நிலையத்தின் 31-12-66ஆம் தேதி பரிட்சைமீதி பின் வருமாறு இருந்தது. அப்பரிட்சைமீதியைக்கொண்டு உற்பத்தி வியாபார இலாபநட்டக் கணக்கையும், முடிவடைந்த வருடத்துக்குரிய ஐந் தொகையையும் தயார்செய்க :

	பற்று	வரவு
வங்கிமீதி	...	7450
கடன்பட்டோர்	...	10250
கடன்கொடுத்தோர்	...	8700
இயந்திரங்கள்	...	24000
மூலப்பொருள் மீதி	...	15575
கூவிகள்	...	5225
மூலப்பொருள் கொள்வனவு	...	25865
தீர்வை	...	1135
உற்பத்தி வரி	...	2500
எரிபொருள்	...	1475
உற்பத்திப்பொருள் மீதி	...	8450
வாடகை	...	2400
சம்பளம்	...	4800
நட்டவீடு	...	600
மின்சாரம்	...	1000
இயந்திரத் திருத்தங்கள்	...	500
கொடுத்த தரகு	...	425
விற்பனைச் செலவு	...	1700
விற்பனை	...	68225
விளம்பரம்	...	1000
சிறுகருவிகள் கொள்முதல்	...	4000
கழிவுப்பொருள்கள் விற்பனை	...	3775
எடுத்த பணம்	...	1500
அறவிடமுடியாக் கடன்	...	650
மூலதனம்	...	40000
	<hr/>	<hr/>
	120700	120700

அ. மூலப்பொருள்மீதி 17450 ரூபா,

ஆ. உற்பத்திப்பொருள் மீதி 12775 ரூபா.

இ. கொடுக்வேண்டிய கூவி 2775 ரூபா.

ஈ. செலுத்தவேண்டிய உற்பத்திவரி 500 ரூபா.

உ. முடிவுருத் நட்டவீடு 150 ரூபா.

ஊ. இயந்திரங்களின் பெறுமானத்தேய்வு 10 வீதம்.

எ. வாடகையில் 75 வீதம் தொழிற்சாலைக்குரியது.

ஏ. மின்சாரச் செலவில் 60 வீதம் தொழிற்சாலைக்குரியது.

ஐ. சிறு கருவிகள் 1-7-66இல் கொள்முதல் செய்யப்பட்டது.  
பெறுமானத்தேய்வு 20 வீதம்.

12. ஒரு தொழிற்சாலையில் 30-11-66ஆம் தேதி முடிவுற்ற கணக்குகளின் மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரிசீலனையைக் கொண்டு செய்கைக் கணக்கையும் இலாபநிப்பக் கணக்கையும் இறுதி ஐந்தொகையையும் தயாரிக்குக் :

	பற்று	வரவு
மூலப்பொருள் கொள்முதல்	... 17700	
மூலப்பொள் கொள்வனவுச் செலவுகள்	1300	
தீர்வை ...	500	
கூவிகள் ...	8400	
எரிபொருள் ...	1600	
பண்படுத்தற செலவுகள்	1400	
உற்பத்தி வரி	500	
வாடகை	3000	
சம்பளங்கள் ...	4800	
மின்சாரச் செலவு	1000	
நட்டவீடு ...	600	
வட்டி ...	450	
இயந்திரத் திருத்தங்கள் ...	2500	
சிறுகருவிகள் கொள்முதல்	3500	
கட்டிடத் திருத்தங்கள் ...	1200	
பிரயாணச் செலவு	850	
கொடுத்த தரகு	775	
பெற்ற கழிவு	925	
விளம்பரம் ...	1200	
சில்லறைச் செலவு	825	
அறவிடமுடியாக் கடன் ...	400	
வியாபாரச் செலவுகள் ...	2450	
விற்பனைச் செலவு	1575	
விற்பனை ...	60000	

		பற்று	வரவு
மூலப்பொருள் மீதி	...	8500	
நடைபெறும் வேலைகள் மீதி	...	6200	
செய்கைப்பொருள் மீதி	...	10500	
தொழிற்சாலை	...	35000	
மோட்டார் வாகனம்	...	15000	
கடன்பட்டோர்	...	12500	
கடன் கொடுத்தோர்	...	15775	
வங்கிக் கடன்	...	20000	
காசு மீதி	...	2050	
மோட்டார்வாகனச் செலவு	...	3725	
அறவிடமுடியாக் கட்டளைதுக்கம்	...	650	
பல்வகை வருமானங்கள்	...	2650	
மூலதனம்	...	50000	
		<u>150000</u>	<u>150000</u>

கணக்குகளில் பதியப்படாத வீபரங்கள் :

- அ. மூலப்பொருள் மீதி 9775 ரூபா.
- ஆ. நடைபெறும் வேலைகள் மீதி 5700 ரூபா.
- இ. செய்கைப்பொருள் மீதி 12750 ரூபா.
- ஈ. கொடுக்கவேண்டிய கூவி 600 ரூபா.
- உ. மூலப்பொருள் கொள்முதலில் சிறு கருவிகள் வாங்கிய தொகை 1400 ரூபா பதியப்பட்டுள்ளது.
- ஊ. செய்கைப்பொருள்களில் 750 ரூபா பெறுமதியானவை விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்டது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- எ. சம்பளத்தில் 40 வீதமும், நட்டவீட்டில் 75 வீதமும், மின் சாரச் செலவில் 60 வீதமும், கட்டிடத் திருத்தச் செலவில் 80 வீதமும் தொழிற்சாலைக்குரியது.
- ஏ. இயந்திரத்தில் 10 வீதமும், சிறு கருவிகளில் 15 வீதமும், மோட்டார் வாகனங்களில் 15 வீதமும் பெறுமானத் தேய்வுக்குக் கழிக்குக. மோட்டார்வாகனச் செலவுகளில் 70 வீதம் தொழிற்சாலைக்குரியது.
- ஐ: அறவிடமுடியாக் கட்டளைதுக்கத்தைக் கடன்பட்டோரில் 8 வீதமாக்குக.

13. ஒரு சுருட்டுத் தொழிற்சாலையின் கணக்குப் புத்தகங்களில் இருந்து 30-9-66ஆம் தேதி எடுக்கப்பட்ட மீதிகளைக் கொண்டு பரிட்சைமீதி தயார் செய்து மூலதனந்தைக் கண்டு செய்கைக்கணக்கையும், வியாபார, இலாபநாட்டக் கணக்கையும், அத்திகதி ஐந்தொகையையும் தயார் செய்க :

காச மீதி	...	...	235	வியாபாரக்குறி (லேபல்) மீதி	400
கட்டிடம்	...	...	15000	வியாபாரக்குறி	
வங்கி மீதி	...	...	7765	அச்சடித்தல்	1200
கடன்பட்டோர்	...	...	12000	பிரயாணச் செலவு	1500
கடன் கொடுத்தோர்	...	...	8000	கொள்முதல் செலவு	800
புகையிலைமீதி (1-10-65)	...	12500	விற்பனைச் செலவு	600	
புகையிலை கொள்முதல்	...	27500	விளம்பரச் செலவு	775	
முடிவுருத் பொருள் மீதி	...	5000	பல்வகைச் செலவுகள்	3500	
கட்டும் பொருள் மீதி	...	2500	கொள்முதல் தரகு	425	
கோடா மீதி	...	1500	விற்பனைத் தரகு	650	
கட்டும்பொருள்	...	...	விற்பனை	...	84750
கொள்முதல்	...	3750	வெளிச்சென்ற		
கோடா கொள்முதல்	...	1250	வண்டிக்கூவி	375	
செய்கைப்பொருள்	...	...	விற்பனைத் திருப்பல்	1250	
(சுருட்டு)	9350		சொந்தச் செலவு	3500	
கூலிகள்	...	10500	கொடுத்த கழிவு	525	
சம்பளங்கள்	...	2400	தருமச் செலவு	1000	

பின்வரும் தகவல்களை உரிமையாளர் தருகின்றார் :

- அ. புகையிலை மீதி 14750 ரூபா.  
 ஆ. முடிவருத் பொருள் மீதி 6500 ரூபா.  
 இ. செய்கைப்பொருள் மீதி 9500 ரூபா.  
 ஈ. கோடா மீதி 1750 ரூபா.  
 உ. கட்டும்பொருள் மீதி 2450 ரூபா.  
 ஊ. வியாபாரக்குறிச்சிட்டு மீதி 600 ரூபா.  
 எ. கொடுக்கவேண்டிய கூவி 1500 ரூபா.  
 ஏ. பிரயாணச் செலவில் 30 வீதம் தொழிற்சாலைக்குரியது.  
 ஐ. சம்பளத்தில் 40 வீதம் தொழிற்சாலைக்குரியது.  
 ஒ. வியாபாரக்குறி அச்சடித்தலில் செல்மதி 150 ரூபா.  
 ஓ. பல்வகைக் கெலவுகளின் பாதுபாடு:

ஷக்கிள் வாங்கியது 350 ரூபா, தபால் தந்திச் செலவு 650 ரூபா, ரேடியோ தொழிற்சாலைக்கு வாங்கியது 1000 ரூபா, கட்டிடத் திருத்தங்கள் 1500 ரூபா.

ஒள். இறுதி இலாபத்தில் 1000 ரூபா தருமச் செலவுக்கென ஒதுக்குதல் வேண்டும்.

14. ஒரு சவர்க்கார உற்பத்தி நிலையத்தின் கணக்கேகளில் இருந்து 31-10-66ஆம் தேதி எடுக்கப்பட்ட மிதிகளைக்கொண்டு பரிடசை மிதி தயார் செய்து மூலதனத்தைக் கண்டு நிலையத்தின் செய்கைக் கணக்கையும் இலாபநாட்டக் கணக்கையும் ஐந்தொகையையும் தயார் செய்க :

காச மீதி	...	...	1175	இயந்திரத் திருத்தங்கள்	1250
வங்கி மீதி	...	...	12525	தொழிற்சாலைச்	
நிலம், கட்டிடம்	...	25000		சம்பளங்கள்	9400
இயந்திரங்கள்	...	20000	விற்பனைநிலையச்		
சிறு கருவிகள்	...	5000	சம்பளங்கள்	8600	
கடன்பட்டோர்	...	12000	நட்டவீடு	...	1000
கடன்கொடுத்தோர்	...	8000	உற்பத்திவரி	...	1400
பண்படுத்தாத பொருள்கள்	27560		விற்பனைச் செலவுகள்	...	2500
குறைவாகப் பண்படுத்திய			தளபாடம் கொள்முதல்	6000	
பொருள்கள்	12440		விளம்பரம்	...	2800
பண்படுத்திய பொருள்கள்	16000		உறைகள் மீதி (1-10-65)	1400	
கொள்முதல் செலவுகள்	1200		உறைகள் அச்சடித்த		
பண்படுத்திய கூலிகள்	8500		செலவு	2600	
இறக்குமதித் தீர்வை	...	500	வியாபாரச் செலவு	...	1775
எரிபொருள்	...	1735	கொடுத்த தராகு	...	2625
மின்சாரம்	...	825	பிரயாணச் செலவு	...	1400
விற்பனை	...	135650	வெளிச்சென்ற வண்டிக்		
அறவிடமுடியாக் கடன்	750		கூலி	850	
மூலப்பொருள்			சில்லறைச் செலவுகள்	...	2150
கொள்முதல்	22440		பஸ்வகை வருமானங்கள்	4750	

#### கணக்குகளிற் பதியப்படாத விபரங்கள்:

- அ. பண்படுத்தாத பொருள் மீதி 12500 ரூபா.
- ஆ. குறைவாகப் பண்படுத்திய பொருள் மீதி 10500 ரூபா.
- இ. பண்படுத்திய பொருள் மீதி 12000 ரூபா.
- ஈ. உறைகள் மீதி 2000 ரூபா.
- உ. இயந்திரங்களின் பெறுமானக்குறைவு 10 வீதம் கழித்தல் வேண்டும்.
- எ. சிறு கருவிகளின் பெறுமானத்தில் 20 வீதம் கழித்தல் வேண்டும்.
- ஏ. பண்படுத்திய கூலிகளில் செல்மதி 175 ரூபா, மின்சார வைப்புப்பணம் 300 ரூபா.
- ஓ. மின்சாரச் செலவில் 60வீதம் தொழிற்சாலைக்குரியது.

ஜி. முடிவுரூத நட்டவீடு 350 ரூபா.

ஓ. விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்ட பண்படுத்திய பொருள்கள் 2500 ரூபா பெறுமதியானவை. இதற்குரிய பதிவுகள் பதிவுசெய்யப்படவில்லை.

ஓ. பிரயாணச் செலவுகளில் செல்மதி 600 ரூபா. பிரயாணச் செலவில் 60 வீதம் தொழிற்சாலைக்குரியது.

ஓ. 750 ரூபா புத்தகப் பெறுமதியான உபயோகமற்ற சில்ல றைக் கருவிகள் 575 ரூபாவுக்கு 10-11-65ஆம் திகதி விற்ற நடவடிக்கை பல்வகை வருமானங்களிற் பதியப்பட்டுள்ளது.

15. குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை யொன்றின் கணக்கேகூளில் இருந்து 31-12-66ஆம் தேதி எடுத்த மீதிகளைக்கொண்டு பரிட்சை மீதி தயார்செய்து நிலையத்தின் உற்பத்திக் கணக்கையும், வியாபார இலாபநட்டக் கணக்கையும் இத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க :

நிலம் கட்டிடம் ...	35000	சிறுகருவிகள் கொள்முதல்	
மோட்டார் வாகனங்கள்	25000	(1-7-66)	4000
இயந்திரம் ...	20000	அடைக்கும் பொருள்	
மூலப்பொருள் மீதி ...	20000	கொள்முதல்	2500
நடைபெறும்வேலைகள் மீதி	15000	பண்படுத்தற் கருவிகள்	7450
போத்தல்கள் மீதி ...	2500	இயந்திரத் திருத்தங்கள்	2530
செய்கைப்பொருள் மீதி	17575	மோட்டார் வாகனப்	
வியாபாரக் குறிச் சிட்டுக்கள் மீதி	2425	பராமரிப்புச் செலவு	3000
வங்கி மீதி ...	15575	போத்தல் கொள்முதல்	4500
ஈட்டுக்கடன் (8வீத வட்டி)	15000	தொழிற்சாலைச் சம்பளங்கள்	8500
கடன்பட்டோர் ...	12400	விற்பனைச் செலவுகள்	1275
கடன்கொடுத்தோர்	8600	விற்பனைத் தராகுகள்	2225
காகமீதி ... ...	885	பிரயாணச் செலவுகள்	3575
விற்பனைநிலையச் சம்பளம்	4800	விற்பனை ... ...	149285
மூலப்பொருள்		விளம்பரம் ... ...	2500
கொள்முதல்	35775	உற்பத்தி வரி ...	840
மூலப்பொருள் கொள்முதற் செலவு	1250	மின்சாரம் ... ...	760
கொள்முதலுக்குக் கொடுத்த தரகு	775	நட்டவீடு ... ...	650
வியாபாரக்குறிகள்		பொதுச் செலவு ...	1350
அச்சடித்தல்	5225	அறவிடமுடியாக் கடன்	900
		சில்லறை வருமானங்கள்	2775

கணக்குகளிற் பதியப்படாதவை :

- அ. 31-12-66ஆம் தேதி மீதிகள் : மூலப்பொருள் 24750 ரூபா. நடைபெறும் வேலைகள் 16275 ரூபா, செய்கைப்பொருள் கள் 18950 ரூபா, வியாபாரக்குறிகள் 2750 ரூபா, போத்தல்கள் 500 ரூபா.
- ஆ. பண்படுத்தற் கூவியில் 400 ரூபா செல்மதியாக உள்ளது.
- இ. விற்பனை நிலையச் சம்பளத்தில் 500 ரூபா செல்மதியாக உள்ளது.
- ஈ. உடைந்த போத்தல்களின் பெறுமதி 475 ரூபாவுக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- உ. விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்ட குளிர்பானங்களின் பெறுமதி 600 ரூபா. இதற்குரிய பதிவுகள் செய்யப்பட வில்லை.
- ஊ. காலவரையெந்தாத நட்டவீடு 125 ரூபாவும் முதலாளியின் ஆயுளபாயக்கட்டணமாகச் செலுத்திய 250 ரூபாவும் நட்டவீட்டுத் தொகையில் அடங்கியுள்ளது.
- எ. இயந்திரத்தில் 10 வீதமும் சிறு கருவிகளில் 20 வீதமும் பெறுமானத் தேய்வுக்குக் கழிக்குக.
- ஏ. மோட்டார் வாகனப் பராமரிப்புச் செலவில் 40 வீதம் விற்பனை நிலையத்துக்கும், 60 வீதம் தொழிற்சாலைக்கு முரியது.
- ஐ. மோட்டார் வாகனத்தில் 15 வீதம் பெறுமானத்தேய்வு கழிக்குக.
- ஓ. அறவிடமுடியாக கடனெனதுக்கத்தைக் கடன்பட்டோரில் 6 வீதமாக்குக.
- ஒ. ஈட்டுக்கடன் 1-4-66ஆம் தேதி பெறப்பட்டது:
- ஓள. விற்பனையில் சில்லறை விற்பனையாளர்கள் போத்தல்களைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கொடுத்த பிணைப்பணம் 2500 ரூபா அடங்கியுள்ளது.

16. நெசவுசாலையொன்றின் 30-9-66ஆம் தேதிக் கணக்குமீதிகள் கீழே தரப்படுகின்றன. அம் மீதிகளைக்கொண்டு பரிட்சைமீதி தயார் செய்து மூலதனத்தைக் கண்டு வியாபார, இலாபநட்டக் கணக்கையும், இத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க.

காச மீதி	...	...	285	நூல் கொள்முதற் செலவு	675
வங்கி மீதி	...	...	5800	பாவோடுஞ் செலவு	2425
நிலம்கட்டிடம்	...	...	15000	கூவிகள்	9775
தறிகள்	...	...	20000	மின்சாரச் செலவு	625
தளபாடங்கள்	...	...	6000	தறிகளின் திருத்தங்கள்	475
கடன்பட்டோர்	...	...	8500	வெளிச் சென்ற வண்டிக்	
நூல்கள் (மீதி)	...	...	12415	கூவி	640
சாயப்பொருள் மீதி	...	...	2500	தொழிற்சாலை மேற்பார்வை	
நடைபெறும்வேலைகள்	...	...	5700	யாளர் சம்பளம்	2800
கடன் கொடுத்தோர்	...	...	6000	விற்பனைச் செலவு	360
புடவைகள் மீதி	...	...	9500	விற்பனைநிலையச்	
கட்டும்பொருள் மீதி	...	...	500	சம்பளங்கள்	1800
கட்டும்பொருள்				விற்பனைகள்	78025
கொள்முதல்			1000	பொதுச் செலவுகள்	400
நூல் கொள்முதல்	...	...	24500	பிரயாணச் செலவு	525
சாயப்பொருள்				அறவிடமுடியாக	
கொள்முதல்			4200	கடநெஞ்துக்கம்	850
புதுத்தறி கொள்முதல்				அறவிடமுடியாக் கடன்	425
	(1-4-66)		8000		

கணக்குகளிற் பதியப்படாத விபரங்கள் :

- அ. 30-9-66ஆம் தேதி மீதிகள் : நூல் 14775 ரூபா, சாயப் பொருள் 1760 ரூபா, கட்டும்பொருள் 750 ரூபா, நடைபெறும் வேலை 1250 ரூபா, புடவைகள் 11750 ரூபா.
- ஆ. செல்மதிக் கூவி 1475 ரூபா.
- இ. மின்சாரச் செலவில் 40 வீதம் தொழிற்சாலைக்குரியது. மின்சார வைப்புப்பணம் 200 ரூபா, மின்சாரச் செலவு செல்மதி 375 ரூபா.
- ஈ. விற்பனை நிலையச் சம்பளங்களில் ஊழியர் பெற்ற முற்பணம் 300 ரூபா அடங்கியுள்ளது,
- உ. விற்பனைச் செலவில் வாடிக்கையாளன் ஒருவனுக்காகக் கொடுத்த செலவு 60 ரூபா பதியப்பட்டுள்ளது.
- ஊ. பிரயாணச் செலவில் உரிமையாளரின் சொந்தப் பிரயாணச் செலவு 225 ரூபா அடங்கியுள்ளது. பிரயாணச் செலவில் 60 வீதம் தொழிற்சாலைக்குரியது.

- எ. கடன்பட்டோரில் 4 வீதம் அறவிடமுடியாக கடனைதுக்க மாக இருத்தல் வேண்டும்.
- ஏ. நூல் கெள்முதலில் “சவர்மணிக்கூடு” வாங்கிய 150 ரூபா அடங்கியுள்ளது.
- ஐ. களவுபோன புடைவை 500 ரூபாவுக்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
- ஓ. அறவிடமுடியாக கடனில் 125 ரூபா ஊழியன் ஒருவன் பொறுப்பில் வழங்கப்பட்ட கடனால் ஏற்பட்டது. அத் தொகையை ஊழியன் தான் கட்டுவதாக ஏற்றுக் கொண்டான்.
- ஒ. ஒரு நெசவு நிலையத்துக்குக் கைமாற்றுக்க கொடுத்த 1000 ரூபா பெறுமதியான நூலும், இன்னொரு நிலையத்திட மிருந்து கைமாற்றுக வாங்கிய 750 ரூபா பெறுமதியான நூலும் கணக்குகளிற் பதியப்படவில்லை.
- ஓள. 1000 ரூபா கடன் கொடுத்தோன் ஒருவன், கடன் பட்டோன் ஒருவனின் 500 ரூபா பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
17. ஒரு உற்பத்தி நிலையத்தின் 31-12-66ஆம் தேதி முடியவுள்ள பரிசீலனைக் கொண்டு அந் நிலையத்தின் உற்பத்தி வியாபார இலாபநட்டக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்கு :
- |                                | பற்று | வரவு   |
|--------------------------------|-------|--------|
| மூலதனம்                        | ...   | ...    |
| தற்செலவு                       | ...   | 4500   |
| விளம்பரம்                      | ...   | 2000   |
| சம்பளம்                        | ...   | 15250  |
| மூலப்பொருள் மீதி (1-1-66)      | ...   | 62750  |
| மூலப்பொருள் கொள்வனவுச் செலவு   | 4500  |        |
| எரிபொருள்                      | ...   | 3300   |
| முடிவுற்றபொருள் மீதி (1-1-66)  | 50000 |        |
| கூலிகள்                        | ...   | 12500  |
| வாடகை                          | ...   | 4200   |
| மூலப்பொருள் ஏற்றிய வண்டிக்கூலி | 1800  |        |
| மூலப்பொருள் கொள்வனவு           | 75200 |        |
| விற்பனை                        | ...   | 175450 |

		பற்று	வரவு
மூலப்பொருள் தீர்வை	...	2700	
விற்பனைத் திருப்பல்	...	1450	
விற்பனைச் செலவு	...	650	
நட்டவீடு	...	800	
சில்லறைச் செலவுகள்	...	2000	
கொடுத்த கழிவு	...	1000	
பெற்ற தரகு	...		2500
அறவிடமுடியாக் கடன்	...	1200	
அறவிடமுடியாக் கடன் ஒதுக்கம்	...		1600
இயந்திரம்	...	30000	
சிறு கருவிகள்	...	8000	
மோட்டார் வாகனங்கள்	...	25000	
கடன்பட்டோர்	...	12500	
கடன் கொடுத்தோர்	...		10550
வருமதித்தவணை உண்டியல்	...	13200	
செல்மதித்தவணை உண்டியல்	...		11400
வங்கிக் கடன்	...		38500
காசு மீதி	...	5500	
		<u>3400000</u>	<u>340000</u>

சேம்மையாக்கல்கள் :

- அ. 31-12-66ஆம் தேதி மீதிகள் : மூலப்பொருள் 68750 ரூபா, முடிவுற்ற பொருள் 75750 ரூபா.
- ஆ. செல்மதிகள் : கூவிகள் 1500 ரூபா, வாடகை 1800 ரூபா, சம்பளம் 750 ரூபா, விற்பனைச் செலவு 350 ரூபா.
- இ. தரகு வருமதி 1500 ரூபா.
- ஈ. நட்டவீட்டில்  $\frac{2}{3}$  பங்கு தொழிற்சாலைக்கும்  $\frac{2}{3}$  பங்கு வியாபார நிலையத்துக்கு முரியது.
- உ. சில்லறைச் செலவில்  $\frac{2}{3}$  பங்கு தொழிற்சாலைக்கும்  $\frac{2}{3}$  பங்கு வியாபார நிலையத்துக்கு முரியது.
- ஊ. சம்பளத்தில்  $\frac{2}{3}$  பங்கு தொழிற்சாலைக்கும்  $\frac{2}{3}$  பங்கு வியாபார நிலையத்துக்கு முரியது.
- எ. வாடகையில்  $\frac{2}{3}$  பங்கு வியாபார நிலையத்துக்கும் மீதி தொழிற்சாலைக்கு முரியது.

ஏ.	பெறுமானத்தேய்வு :	இயந்திரம் 15%, சிறு கருவிகள் 25%, மோட்டார் வாகனம் 20%.
ஐ.	மோட்டார் வாகனத்தில் 15000 ரூபா தொழிற்சாலையின் சேவைக்கும், 10000 ரூபா வியாபார நிலையத்திற்குமுரியது:	
ஓ.	முடிவுருத விளம்பரச் செலவு 250 ரூபா.	
ஒ.	அறவிடமுடியாக் கடனெனுதுக்கம் கடன்பட்டோரில் 5% இருத்தல் வேண்டும்.	
18.	விட்டுத்தளபாடங்களை ஆக்கும் ஒரு உற்பத்தி நிலையத்தின் 30-9-66ஆம் தேதி கணக்கு மீதிகளைக் கொண்டு பரிட்சை மீதி தயார் செய்து மூல தனத்தைக் கண்டு அந்நிலையத்தின் செய்கைக் கணக்கையும் வியாபார இலாபநட்டக் கணக்கையும் அத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயார் செய்க :	
	நிலம் கட்டிடம் 125000 இயந்திரம் ... 12500 மோட்டார் வாகனங்கள் 17500 கடன்பட்டோர் 6000 கடன்கொடுத்தோர் 4750 செய்கைப்பொருள்கள் (1-10-65) 37400 மூலப்பொருள்கள் (1-10-65) 42600 நடைபெறும் வேலைகள் (1-10-65) 16500 சிறு கருவிகள் 6500 வங்கி ... 20730 காசு ... 1270 பண்படுத்தற் கூலிகள் 8500 மூலப்பொருள் 2750 கொள்வனவுக் கூலிகள்	மின்சாரம் ... 1450 வரி ... 350 நட்டவீடு ... 425 விற்பனை ... 215750 விற்பனைச் செலவுகள் 2400 சம்பளங்கள் ... 6000 கட்டிடத் திருத்தங்கள் 800 விளம்பரம் ... 1800 அறவிடமுடியாக் கடன் 600 கொடுத்த கழிவு ... 475 பல்வகைச் செலவுகள் 1525 பெற்ற தரகு ... 600 பெற்ற வாடகை ... 3000 சில்லறை வருமானங்கள் 750 விற்பனைத் திருப்பல் ... 1750 ஈட்டுக்கடன் (1-1-66) 10000 ஈட்டுக்கடன் வட்டி 450

சேம்மையாக்கல்கள் :

- அ. 30-1-66ஆம் தேதி மீதிகள் : மூலப்பொருள் 32500 ரூபா, செய்கைப்பொருள் 45750 ரூபா, நடைபெறும் வேலைகள் 10250 ரூபா.
- ஆ. செல்மதிகள் : சம்பளம் 2000 ரூபா, விற்பனைச் செலவு 600 ரூபா, பண்படுத்தற் கூலி 500 ரூபா.
- இ. முடிவுருத நட்டவீடு 25 ரூபா.

- ஈ. காலவரையெதாத வரி 50 ரூபா.
- உ. மின்சாரச் செலவில் வைப்புப்பணம் 300 ரூபா அடங்கி யுள்ளது.
- ஊ. வாடகை 31-12-66ஆம் தேதி முடியத் தரப்பட்டுள்ளது.
- எ. வருமதியாகவுள்ள தரகு 400 ரூபா.
- ஏ. ஈட்டுக்கடன் வட்டி 9 வீதமாகும்.
- ஐ. ஒரு தினப்பத்திரிகையில் விளம்பரஞ் செய்வதற்கு 1-4-66ம் தேதி தொடக்கம் 31-3-67ம் தேதி வரைக்கும் ஒப்பந்தஞ் செய்து முழுப்பணமும் கட்டப்பட்டுள்ளது.
- ஓ. நட்டவீடு தொழிற்சாலைக்கு 75 வீதமும் வியாபார நிலையத் துக்கு 25 வீதமும் உரியது.
- ஒ. வரி தொழிற்சாலைக்கு 70 வீதமும் வியாபார நிலையத்துக்கு 30 வீதமும் உரியது.
- ஓள. கட்டிடத்திருத்தங்கள் 60 வீதம் தொழிற்சாலைக்கும் 40 வீதம் வியாபார நிலையத்துக்குமுரியவை.
- க. மோட்டார்வாகனம் தொழிற்சாலைக்குரியது.
- ங. பெறுமானக்குறைவு கட்டிடம் 10%, இயந்திரம் 15%, மோட்டார்வாகனம் 20%, சிறு கருவிகள் 25%.
- ச. கடன்பட்டோரில் 8 வீதம் அறவிடமுடியாக கடனெனதுக்க மாக இருத்தல் வேண்டும்.
19. புத்தகப் பிரச்சர நிலைமொன்றின் 30-6-66ஆம் தேதி முடியவுள்ள கணக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரிசை மீதியைக் கொண்டு ஆக்கற்கணக்கையும், வியாபார இலாபநட்டக் கணக்கையும் இத் தேதி வரையுள்ள ஐந்தொகையையும் தயார் செய்க :

		பற்று	வரவு
மூலதனம்	...	...	60000
நிலம் கட்டிடம்	...	...	25000
தளபாடம்	...	...	7500
அச்சுயந்திரம்	...	...	15000

		பற்று	வரடு
திறு கருவிகள்	...	2500	
கடதாசி மீதி (1-7-65)	...	12750	
அட்டைத்தாள் மீதி (1-7-65)	...	1250	
கட்டுப்படாத நூல்கள் மீதி (1-7-65)		6000	
நூல்கள் மீதி (1-7-65)	...	24000	
கட்டும்பொருள்கள் மீதி (1-7-65)	...	1440	
கடதாசி கொள்முதல்	...	25000	
அட்டைத்தாள் கொள்முதல்	...	3660	
கட்டும்பொருள்கள் கொள்முதல்	...	2750	
நூல்கள் கொள்முதல்	...	47500	
கூலிகள்	...	7500	
சம்பளங்கள்	...	14275	
விற்பனை	...	158000	
உள்வந்த வண்டிக்கூலி	...	1525	
பதிப்புரிமை	...	4000	
விற்பனைத் திருப்பல்	...	1500	
கொடுத்த கழிவு	...	750	
கடன்பட்டோர்	...	12650	
கடன் கொடுத்தோர்	...	14500	
மின்சாரச் செலவு	...	1280	
நட்டவீடு	...	620	
பிரயாணச் செலவு	...	2400	
வரி	...	600	
விளம்பரம்	...	3500	
விற்பனைச் செலவுகள்	...	1740	
சில்லறைச் செலவுகள்	...	3260	
அச்சடித்தல் வருமானம்	...	27500	
சொந்தச் செலவு	...	3520	
ஹழியர் சேமலாபநிதிக் கட்டணம்		480	
வங்கி	...	20000	
காசு	...	6050	
		<u>2600000</u>	<u>2600000</u>

செம்மையாக்கல் :

- அ. 30-6-66ஆம் தேதி மீதிகள் : கடதாசி 10950 ரூபா, அட்டைத்தான் 850 ரூபா, கட்டும்பொருள் 1575 ரூபா, நூல்கள் 26740 ரூபா, கட்டுப்படாத நூல்கள் 7650 ரூபா.
  - ஆ. செஸ்மதிகள் : கூலி 1725 ரூபா, விற்பனைச்செலவு 160 ரூபா,
  - இ. அச்சடித்தலால் வரவேண்டிய ரூபா 2500 கணக்குகளில் பதியப்படவில்லை.
  - ஈ. முடிவுருத வரி 150 ரூபா.
  - உ. காலவரையெய்தாத நட்டவீடு 120 ரூபா.
  - ஊ. சம்பளத்தில் மேலதிகநேரச் சம்பளமாக 2755 ரூபா அடங்கும்.
  - எ. ஊழியர் சம்பளத்தில் எட்டுவீதப் பணம் ஊழியர் சேமலாபநிதிக்கு நிலையம் இடவேண்டும்.
  - ஏ. பதிப்புரிமை நாலு வருடங்களில் பதிவழிக்கப்படல் வேண்டு மௌன முகாமையாளர் விரும்பினார்.
  - ஐ. விற்பனைச் செலவில் வாடிக்கையாளன் ஒருவனுக்குக் கொடுத்த 50 ரூபா தவறுதலாகப் பதியப்பட்டுவிட்டது.
  - ஓ. பெறுமானக்குறைவு கீழ்க்காணும் வீதங்களில் கழிக்கப்படல் வேண்டும்:
- கட்டிடம் 10 %, அச்ச இயந்திரம் 15 %, சிறு கருவிகள் 25 %, தளபாடம் 12 %.

ஒ. பின்வரும் வீதம் செலவுகளைப் பங்கிடுக:

	தொழிற்சாலை	விற்பனை நிலையம்
சம்பளம்	60 %	40 %
மின்சாரம்	50 %	50 %
நட்டவீடு	80 %	20 %
வரி	70 %	30 %
சில்லறைச் செலவு	40 %	60 %
கட்டிடம்	60 %	40 %
தளபாடம்	30 %	70 %

- ஒள். புதிய அச்சயந்திரம் ஒன்று வரங்குவதற்கு முற்பண்மாக அனுப்பிய 3000 ரூபாவைக் கணக்கெழுதுவோன் சொந்தச் செலவில் குறித்துவிட்டான்;

20. கலாதேவி தொழிற்சாலையின் 31-7-66ஆம் தேதி வரையுள்ள கணக்கு மீதிகளைக் கொண்டு பரிட்சைமிதி தயார்செய்து செய்கைக்கணக்கையும், வியாபார இலாபநட்பக் கணக்கையும் அத் தேதிக்குரிய ஐந்தொகை யையும் செய்க :

காச மீதி	...	625	நட்டவீடு	...	980
வங்கி	...	4375	சம்பளம்	...	12400
நிலம் கட்டிடம்	...	25700	விற்பனைச் செலவுகள்	...	1500
இயந்திரம்	...	15000	விற்பனை	...	63290
தளபாடம்	...	4000	பிரயாணச் செலவு	...	1780
கடன்பட்டோர்	...	8000	வியாபாரச் செலவு	...	2400
கடன் கொடுத்தோர்	...	6000	பல்வகைச் செலவு	...	3750
மூலப்பொருள் மீதி	...	7775	சேமலாபநிதிக் கட்டணம்	...	800
வருமதித்தவணை உண்டியல்	3750		விற்பனை உரிமையாளர்		
செல்மதித்தவணை			தந்த முற்பணம்	2000	
உண்டியல்	2225		கொடுத்த கழிவு	...	1000
முடிவுருத பொருள்கள் மீதி	6660		பெற்ற தரகு	...	1750
முடிவுற்ற பொருள்கள் மீதி	4440		ஊழியர் முற்பணம்	...	5560
சிறு கருவிகள்	2400		இயந்திரத் திருத்தங்கள்	...	675
ஆக்கற்கூலி	...	10600	சில்லறை வருமானங்கள்	...	4775
மூலப்பொருள்			அறவிடமுடியாக் கடன்	335	
கொள்முதல்	40880		அறவிடமுடியாக் கடன்		
மூலப்பொருள்			ஓதுக்கம்	850	
இறக்குமதித் தீர்வை	2120		கழிவொதுக்கம்	...	600
எரிபொருள்	...	2500	பெறுமானத்தேய்வு		
வரி	...	595	ஓதுக்கம்	19110	

பின்வரும் விபாங்கள் புத்தகங்களிற் பதியப்படவில்லை :

அ. 31-7-66 மீதிகள் : மூலப்பொருள் 8550 ரூபா, முடிவுருத பொருள் 5250 ரூபா, முடிவுற்ற பொருள் 37400 ரூபா.

ஆ. ஆக்கற்கூலி 400 ரூபாவும், எரிபொருள் 350 ரூபாவும் கொடுக்கவேண்டியுள்ளன.

இ. முடிவுருத நட்டவீடு 180 ரூபா.

ஈ. வரிச் செலவில் வைப்புப்பணம் ரூபா 195 அடங்கியுள்ளது.

உ. வரவேண்டிய தரகு 250 ரூபா.

ஊ. விளம்பரத்துக்காகக் கொடுத்த 1500 ரூபா பெறுமதியான பொருள்களுக்கு எவ்வித பதிவுமில்லை.

- ஏ. சம்பளத்தில் ஊழியர் பெற்ற முற்பண்த்துக்காக 2000 ரூபாவும் அவர்கள் கட்டவேண்டிய 4 வீத சேமலாபநிதிக் கட்டணமும் கழிக்கப்பட்டுள்ளது.
- ஏ. சேமலாப நிதிக்கு 8 வீதம் நிலையம் கட்டவேண்டும்.
- ஐ. பஸ்வகைச் செலவுகளின் பாகுபாடு: தட்டச்ச 1200 ரூபா, தபாற்செலவு 800 ரூபா, கட்டும்பொருள் 1000 ரூபா, முடிவுற்ற பொருள்கள் ஏற்றிய வண்டிக்கூலி 750 ரூபா.
- ஓ. பிரயாணச் செலவில் முதலாளியின் சொந்தப் பிரயாணச் செலவு 180 ரூபா அடங்கியுள்ளது.
- இ. முதலாளி தனது சொந்தத் தேவைக்காக எடுத்த முடிவுற்ற பொருள்கள் 550 ரூபாவுக்கு எவ்வித பதிவும் செய்யப்பட வில்லை.
- ஒ. வாடிக்கையாளனால் ஒப்புக்கொள்ளப்பட்ட 750 ரூபா உண்டியல் பணத்தை அறவிடும் பொருட்டு வங்கிக் கனுப் பப்பட்டு குறித்த தவணைக்கு வாடிக்கையாளன் பணத்தைக் கொடுக்க மறுத்தமையால் 28-7-66ஆம் தேதி வங்கி அவ் வுண்டியலை அனுப்பியுள்ளது. வங்கிக் கெலவு 20 ரூபா. இதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.
- க. கடன்பட்டோரில் 5 வீதமாக அறவிடமுடியாக் கடனெனதுக் கம் இருத்தல் வேண்டும். 3 வீதமாகக் கழிவொதுக்கமும் இருத்தல் வேண்டும்.
- ங. பெறுமானத் தேய்வொதுக்கத்திற்குப் பின்வரும் வீதத்தில் ஒதுக்கப்படல் வேண்டும்:
- கட்டிடம் 10 %, இயந்திரம் 20 %, தளபாடம் 6 %, சிறு கருவிகள் 15 %.
- ச. செலவினங்கள் தொழிற்சாலைக்கும் விற்பனை நிலையத்துக் கும் பின்வரும் வீதத்தில் பிரிக்கப்படல் வேண்டும் :

தொழிற்சாலை	விற்பனை நிலையம்
எரிபொருள்	80 %
வரி	70 %
நட்டவீடு	60 %
பிரயாணச் செலவு	50 %
	20 %
	30 %
	40 %
	50 %

- ஞ. தொழிற்சாலை விற்பனை நிலையத்துக்கு அனுப்பும் பொருள் களில் 5 % இலாபம் வைக்கின்றது.

# பங்குடைமை முடிவுக் கணக்குகள்

## அறிமுகம்

தனி வியாபாரியின் முடிவுக்கணக்குகள் தயாரிப்பது போன்றே பங்குடைமையின் முடிவுக்கணக்குகளையும் தயாரித்தல் வேண்டும். ஆயினும் பின்வரும் கணக்குகளைப்பற்றிய அறிவு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைத் தயாரிப்பதற்கு அவசியமாகும். அக் கணக்குகளைவன :

1. பங்காளர் மூலதனக்கணக்குகள்.
  2. பங்காளர் நடைமுறைக் கணக்குகள்.
  3. பங்காளர் பற்றுக் கணக்குகள்.
  4. பங்காளர் கடன் கணக்குகள்.
  5. நண்மதிப்புக் கணக்கு.

## 1. முலதனக் கணக்குகள் :

தனி வியாபாரியின் கணக்கேடுகளில் ஒரு மூலதனக் கணக்கு மட்டும் இருக்கும். பங்குடைமையின் கணக்கேடுகளில் பங்காளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூலதனக்கணக்கு வைத்திருத்தல் வேண்டும்.

உ-ம்: பாபுவும் சோமுவும் ஒவ்வொருவரும் முறையே 10000 ரூபா மூலதனமாகக் கொண்டு வந்தார்கள்.

காசுக்கணக்கு பற்று 2000 ரூபா.

பாடு மூலதனக்கணக்கு வரவு 10000 ரூபா.

சோமு மூலதனக்கணக்கு வரவு 10000 ரூபா.

பங்குடைமையில் மூலதனக்கணக்கை இரு முறைகளில் வைத் திருக்கலாம். அவையாவன :

அ. நிலையான மூலத்தனம்.

ஆ. ஏறியிறங்கும் மூலதனம்.

## அ. நிலையான மூலதனம் :

இம்முறையில் பங்காளர் மூலதனமாகக் கொண்டுவந்த பண்த்தொகைகள் மட்டும் மூலதனக் கணக்குகளில் பதியப்படும்: பங்காளருடன் தொடர்புடைய மூலதனவட்டி, இலாபப்பங்கு, ஏடுத்த பொருள்கள், பற்றுக்கள், கொடுத்த கடன்கள், பற்றுவட்டி, கடன் வட்டி போன்ற நடவடிக்கைகள் வேறு கணக்கு தனிக் பதியப்படும். இம் முறையினால் மூலதனம் வருடாவருடம்

மாறுபடாது ஒரே தொகையாக இருக்கும். எனவே இம் முறையில் வைத்திருக்கும் மூலதனத்தை நிலையான மூலதனமெனக் கூறப்படும். இலாபநட்டத்தைப் பங்கிடுவதற்கும் வேறு பங்குடைமைக் கருமங்களுக்கும் நிலைத்த மூலதன முறையில் மூலதனத்தை வைத்திருத்தலே நல்லது.

**ஆ:** ஏறியிறங்கும் மூலதனம் :

இம் முறையில் வைத்திருக்கும் மூலதனக் கணக்கில் பங்காளர் கொண்டுவந்த மூலதனத்தைப் பதிவிடுவதன், பங்காளருடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகளும் பதியப்படும். இதனால் பங்காளருடைய மூலதனம் வருடத்தோறும் மாறுபட்ட தொகை களைக் காட்டும். இதனால் இம் முறையில் வைத்திருக்கும் மூலதனத்தை ஏறியிறங்கும் மூலதனம் என்று கூறுவர்.

பங்காளருடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் பதிவுகள் :

i. மூலதன வட்டி :

வட்டிக் கணக்கு	பற்று
மூலதனக் கணக்கு	வரவு

ii. பங்காளர் பற்றுக்கள் :

மூலதனக் கணக்கு	பற்று
காசக் கணக்கு	வரவு

iii. பங்காளர் சொந்தத்த தேவைக்கு எடுத்த சரக்கு

மூலதனக் கணக்கு	பற்று
சரக்கு கொள்முதற் கணக்கு	வரவு

iv. பங்காளர் பற்று வட்டி :

மூலதனக் கணக்கு	பற்று
வட்டிக் கணக்கு	வரவு

v. கொடுத்த கடன் வட்டி :

வட்டிக் கணக்கு	பற்று
மூலதனக் கணக்கு	வரவு

vi. பங்காளருக்குக் கொடுக்கவேண்டிய சம்பளம் :

சம்பளக் கணக்கு	பற்று
மூலதனக் கணக்கு	வரவு

vii. பங்காளருக்குரிய இலாபம் :

இலாபநட்டக் கணக்குப் பற்று	
மூலதனக் கணக்கு	வரவு

viii. பங்காளருக்குரிய நட்டம் :

மூலதனக் கணக்கு	பற்று
இலாபநட்டக் கணக்கு	வரவு

ix. வியாபார நிலையத்துக்காகப் பங்காளர் செய்த செலவுகள் :

விபாபாரச் செலவுக் கணக்கு	பற்று
மூலதனக் கணக்கு	வரவு

x. பங்காளருக்காக வியாபாரநிலையம் செய்த செலவுகள் :

மூலதனக் கணக்கு	பற்று
தாசுக் கணக்கு	வரவு

இதேபோன்று பங்காளருடன் தொடர்புடைய ஏணை நடவடிக்கைகளுக்கும் பதிவு செய்க. இம்முறைப் பதிவுகள் ஏறியிறங்கும் முறையில் மூலதனம் வைத்திருப்போருக்குமட்டும் பொருந்தும்,

## 2. பங்காளர் நடைமுறைக் கணக்கு :

நிலைத்த மூலதன முறையில் மூலதனம் வைத்திருக்கும் பங்குடை மையின் கணக்கேடுகளில், பங்காளருடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றைப் பதிவுதற்காக இக்கணக்கு ஆரம்பிக்கப்படுகின்றது.

பங்காளர் நடைமுறைக் கணக்கிற பதியும் முக்கிய நடவடிக்கைகள் :

i. மூலதனவட்டி :

வட்டிக் கணக்கு	பற்று
பங்காளர் நடைமுறைக் கணக்கு	வரவு

ii. பங்காளர் சம்பளம் :

சம்பளக் கணக்கு	பற்று
பங்காளர் நடைமுறைக் கணக்கு	வரவு

iii. பங்காளர் வியாபார நிலையத்துக்காகச் செய்த செலவுகள் :

வியாபாரச் செலவு கணக்கு	பற்று
பங்காளர் நடைமுறைக் கணக்கு	வரவு

iv. பங்காளருக்குரிய இலாபம் :

இலாப நட்டக் கணக்கு	பற்று
பங்காளர் நடைமுறைக் கணக்கு	வரவு

v. பங்காளர் சொந்தத் தேவைக்கு எடுத்த சரக்கு :

பங்காளர் நடைமுறைக் கணக்கு	பற்று
சரக்குக் கொள்முதற் கணக்கு	வரவு

v. பங்காளருக்காக வியாபாரநிலையம் செய்த செலவுகள் :

பங்காளர் நடைமுறைக் கணக்கு பற்று  
காசக் கணக்கு

வரவு

vii. பங்காளருக்குரிய நட்டம் :

பங்காளர் நடைமுறைக் கணக்கு பற்று  
இலாப நட்டக் கணக்கு

வரவு

பங்காளர் பற்றுக் கணக்கு மீதிகளும், கடன் கணக்கு மீதிகளும் பெரும்பாலும் வருட முடிவில் நடைமுறைக் கணக்கிற்கு மாற்றப்படும்.

அதற்குரிய பதிவுகள் :

பங்காளர் நடைமுறைக் கணக்கு பற்று  
பங்காளர் பற்றுக் கணக்கு

வரவு

கடன் கணக்குப் பற்று  
பங்காளர் நடைமுறைக் கணக்கு

வரவு

ஆனால் இக் கடன்கள் நீண்டகாலக் கடன்களாக இருப்பின் இவற்றைத் தனிக்கணக்குகளாக வைத்திருக்கலாம். இவற்றைத் தனிக்கணக்குகளாக வைத்திருக்க வேண்டுமானால் அவற்றுக்குரிய வட்டிகள் நடைமுறைக் கணக்குகளிற் பதியலாம்.

பங்காளர் நடைமுறைக் கணக்குகளை இரு முறையில் எழுதலாம்.

(அ) சாதாரணமுறை (ஆ) நிரல்முறை

(அ) சாதாரணமுறையில் தயாரிக்கும் நடைமுறைக் கணக்கு :

இம்முறையில் தாயாரிக்கப்படும் நடைமுறைக் கணக்குகள், ஒவ்வொரு பங்காளருக்கும் தனித்தனி நடைமுறைக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அக் கணக்குகளில் அவர்களுக்குரிய பதிவுகள் செய்யப்படும்.

மாதிரி :

“க” பங்காளர் நடைமுறைக் கணக்கு

பற்று வரவு

ரூபா		ரூபா	
சொந்தத்தேவைக்காக எடுத்த சரக்கு	XXX	மூலதன வட்டி வியாபார நிலையத்துக்	XXX
வியாபாரநிலையம் கொடுத்த செலவு	XXX	காகச் செய்த செலவு	XXX
தேறிய நட்டம்	XXX	தேறிய இலாபம்	XXX
		மீதி	XXX
	XXX		XXX

“ஈ” பங்காளர் நடைமுறைக் கணக்கு  
பற்று வரவு

	ஞபா		ஞபா
சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கு வியாபாரங்லீயம் செய்த செலவு	XXX	மூலதன வட்டி வியாபாரங்லீயத்துக்காகச் செய்த செலவு	XXX
தேறிய நட்டம் மீதி	XXX	தேறிய இலாபம்	XXX
	XXXX		XXXX

ஆ. நிரல்முறையில் தயாரிக்கும் நடைமுறைக் கணக்கு :

இக்கணக்கு பங்காளர் நடைமுறைக் கணக்குகளைத் தனித்தனி கணக்குகளாகத் தயாரிக்காது ஒரு கணக்கிலேயே பல நிரல்களை உண்டாக்கி நடவடிக்கைகளைப் பதிதலாகும். பங்காளர் தொகை குறைவாகவும் நடவடிக்கைகள் அதிகமாகவுமிருப்பின் பங்காளர் ஒவ்வொருவருக்கும் பற்றுப்பாகத்திலும், வரவுப்பாகத்திலும் ஒவ்வொரு நிரல் அமைத்தல் வேண்டும். பங்காளர் தொகை அதிகமாகவும் நடவடிக்கைகள் குறைவாகவும் இருப்பின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பற்றுப்பாகத்திலும், வரவுப்பாகத்திலும் ஒவ்வொரு நிரல் அமைத்தல் வேண்டும். நடைமுறைக் கணக்குகளை நிரல் முறையில் தயாரிப்பது பங்காளரைப்பற்றிய விபரங்களை ஒரே பார்வையில் தெளிவாக அறிவதற்கு உதவியாக இருக்கும். நிரல் முறையில் மூலதனக்கணக்கு, பற்றுக்கணக்கு, கடன் கணக்கு ஆகிய கணக்குகளையும் தயாரிக்கலாம்.

மாதிரி 1 :

க, ங, ச, என்னும் பங்காளரின்  
..... 19...ஆம் தேதி தொடக்கம் ..... 19...ஆம் தேதி வரையுள்ள  
நடைமுறைக் கணக்கு (நிரல் முறை)

	பற்று	வரவு					
விபரம்	க	ங	ச	விபரம்	க	ங	ச
எடுத்த சரக்கு வியாபார நிலையம் செய்த செலவுகள் மீதி	XX	XX	XX	மூலதன வட்டி வியாபார நிலை யத்துக்காகச் செய்த செலவு கள்	XX	XX	XX
	XX	XX	XX	தேறிய இலாபம் மீதி	XX	XX	XX
	XX	XX	XX		XX	XX	XX
	XXX	XXX	XXX		XXX	XXX	XXX

மாதிரி 2:

க, யு, ச, ஞ, ட, ண என்னும் பங்காளரின்  
..... 19....இழும் தேதி தொடக்கம் .....19...இழும் தேதி வரையுள்ள  
நடைமுறைக் கணக்கு (நிரல் முறை)

பங்காளர்	பற்று				வரவு				மொத்தம்
	எடுத்த காலக்கு	செலவுகள்	மீதி	மொத்தம்	பங்காளர்	மூலதன வட்டி	தேறிய இலாபம்	மீதி	
க	XX	XX	—	XXX	க	XX	XX	XX	XXX
நு	XX	XX	—	XXX	நு	XX	XX	XX	XXX
ச	XX	XX	XX	XXX	ச	XX	XX	—	XXX
ஞ	XX	XX	XX	XXX	ஞ	XX	XX	—	XXX
ட	XX	XX	—	XXX	ட	XX	XX	XX	XXX
ண	XX	XX	XX	XXX	ண	XX	XX	—	XXX

### 3. பங்காளர் பற்றுக் கணக்கு :

பங்காளர் சொந்தத் தேவைக்காக வியாபார நிலையத்தில் இருந்து எடுத்த பணத்தைப் பதிவுதற்காக இக்கணக்கு ஆரம்பிக்கப்படுகிறது.

பங்காளர் சொந்தத் தேவைக்காக வியாபார நிலையத்தில் பணம் எடுத்தால்

பங்காளர் பற்றுக் கணக்கு	பற்று
காசுக் கணக்கு	வரவு
எனப் பதிதல் வேண்டும்.	

மூலதனக் கணக்குக்கு வட்டி கொடுத்தால் பங்காளர் வியாபார நிலையத்தில் இருந்து எடுக்கும் பணத்துக்கும் வட்டி கொடுப்பது நியாயமே. பற்றுக் கணக்கை வருட முடிவில் நடைமுறைக் கணக்குக்கு மாற்றுவதாக இருந்தால் பற்று வட்டியைப் பற்றுக் கணக்கில் பதிதல் வேண்டும். பற்றுக் கணக்கை வருட முடிவில் நடைமுறைக் கணக்குக்கு மாற்றுதுவிடின் பற்று வட்டியை நடைமுறைக் கணக்கில் பற்று நிரலில் பதிதல் வேண்டும்.

### 4. பங்காளர் கொடுத்த கடன் கணக்கு :

பங்காளர் மூலதனத்தைவிட வியாபார நிலையத்துக்குப் பணம் கொடுத்தால் பங்காளர் பெயரில் ஒரு கடன் கணக்கு ஆரம்பித்து அத்தொகையை வரவு நிரலில் பதிதல் வேண்டும். பங்குடைமை ஒப்பந் தத்தில் குறித்தபடி கடனுக்கு வட்டி கொடுத்தல் வேண்டும். பங்குடைமை ஒப்பந் தத்தில் வட்டி பற்றிக் குறிக்காதுவிடின் 6 வீத வட்டி பெறும் உரிமையுண்டு. வருட முடிவில் கடன் கணக்கை நடைமுறைக்

கணக்குக்கு மாற்றினால் வட்டியைக் கடன் கணக்கில் வரவில் பதிதல் வேண்டும். கடன் கணக்கை வருட முடிவில் நடைமுறைக் கணக்குக்கு மாற்றுதுவிடின் வட்டியை நடைமுறைக் கணக்கில் வரவில் பதிதல் வேண்டும்.

### 5. நன்மதிப்புக் கணக்கு :

பங்குடைமை வியாபார நிலையத்தில் நன்மதிப்புப் பின்வருஞ் சந்தர்ப்பங்களில் ஏற்படும். அவை:

- (அ) வியாபார நிலையக் கொள்முதல்
- (ஆ) புதிய பங்காளனைச் சேர்த்தல்
- (இ) ஒரு பங்காளன் விலகல் என்பனவாகும்.

வியாபார நிலையத்தைக் கொள்முதல் செய்யும்போது சொத்துக் களின் பெறுமதியிலும் பார்க்கக் கூடுதலாகப் பணங் கொடுத்தால் அத்தொகை நன்மதிப்பாகும்.

உ - ம் :

8000 ரூபா சொத்துக்களையுடைய வியாபார நிலைமொன்றை மணியும், பாலுவும் ஓவ்வொருவரும் 5000 ரூபா மூலதனமிட்டு 10000 ரூபாவாகக் கொள்முதல் செய்தனர்.

### நாட்குறிப்பு :

	பற்று	வரவு
காசக் கணக்கு	10000	
மணி மூலதனக் கணக்கு		5000
பாலு மூலதனக் கணக்கு		5000
வியாபார நிலையக் கொள்முதற் கணக்கு	10000	
காசக் கணக்கு		10000
சொத்துக் கணக்கு	8000	
நன்மதிப்புக் கணக்கு	2000	
வியாபாரநிலையக் கொள்முதல்		10000

வியாபார நிலையத்தைக் கொள்முதல் செய்யும்போது கடன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கொள்முதல் செய்தால் சொத்துக் களில் இருந்து கடன் தொகையைக் கழித்து வருந் தொகையிலும் பார்க்கக் கூடுதலாகப் பணங்கொடுத்துக் கொள்முதல் செய்தால், அக்கூடுதல் பணத்தொகை நன்மதிப்பாகும்.

உ - ம் :

10000 ரூபா சொத்துக்களையும் 2000 ரூபா கடன்களையும்கூட ஒரு வியாபார நிலையத்தை சிவானந்தனும், சதானந்தனும் ஓவ்வொரு வரும் 5000 ரூபா மூலதனமிட்டு 10000 ரூபாவுக்கு நிலையத்தின் சொத்துக்களையும் கடன்களையும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நாட்குறிப்புப் பதிவுகள் :

	பற்று	வரவு
காசுக்கணக்கு	10000	
சிவானந்தன் மூலதனக் கணக்கு		5000
சதானந்தன் மூலதனக் கணக்கு		5000
சொத்துக் கணக்கு	10000	
விற்போர் கணக்கு		10000
நன்மதிப்புக் கணக்கு	2000	
விற்போர் கணக்கு		2000
விற்போர் கணக்கு	2000	
கடன் கணக்கு		2000
விற்போர் கணக்கு	10000	
காசுக் கணக்கு		10000

புதிய பங்காளைச் சேர்க்கும்போது மூலதனத் தொகையுடன் நன்மதிப்புத் தொகையும் கொண்டுவரும்வன்னைம் பழைய பங்காளர் கேட்பர். புதிய பங்காளன் உரொக்கமாகக் கொண்டுவரும் தெர்கையைப் பழைய பங்காளர் உரொக்கமாகத் தாம் எடுத்துக் கொள்ளலாம். இவ்விதம் எடுத்துக்கொண்டால் எவ்வித பதிவும் தேவையில்லை.

புதிய பங்காளன் கொண்டுவரும் நன்மதிப்புப் பணத்தைப் பழைய பங்காளர் இலாபநட்டத்தைப் பங்கிடும் விகிதத்தில் தமது மூலதனத் துடன் சேர்த்துக்கொள்ளலாம். இவ்விதம் செய்யும்போது நன்மதிப்புக் கணக்கு பெயரேட்டில் மூடப்படும். முடிவுக்கணக்குகளில் நன்மதிப்புத் தோன்றுது.

நன்மதிப்புத் தொகையை புதிய பங்காளன் கொண்டுவராது கணக்கேடுகளில் நன்மதிப்புக்கணக்கை ஏற்படுத்தி அத் தொகையைப் பற்று நிரவில் பதிந்து பழைய பங்காளர் மூலதனக் கணக்குகளில் வரவில் பதிவர். இவ்விதம் பதிவு செய்தால் நன்மதிப்புத் தொகை பரிட்சை மீதியில் பற்று நிரவிலும், ஐந்தொகையில் சொத்துக்கள் பகுதியிலும் பதியப்படும்.

நன்மதிப்புத் தொகையைப் புதிய பங்காளன் தனது இலாபத்திலிருந்து ஈடுசெய்வதாக ஒத்துக்கொண்டால் புதிய பங்காளர் பேரில் கடன் வருமதிக்கணக்கை ஆரம்பித்து நன்மதிப்புக் கணக்கில் வரவு வைத்தல் வேண்டும். முடிவுக்கணக்குகளில் நன்மதிப்புத் தோன்றுது,

புதிய பங்காளன் கொண்டுவரும் நன்மதிப்புத் தொகையைப் பங்குடைமைக் கலைவில் அத்தொகையை அவரே கொண்டுசெல்லும்

உரிமையுடன் கொண்டுவரலாம். பழைய பங்காளர் நன்மதிப்புத் தொகையால் ஈட்டும் இலாபத்தை மட்டும் பெறுவர். இவ்விதம் பெறும் மதிப்புத் தொகை பரீட்சை மீதியில் வரவு நிரவிலும், ஐந்தொகையில் கடன் பாகத்திலும் பதியப்படும்.

ஒரு பங்குடைமை வியாபார நிலையத்தில் இருந்து ஒரு பங்காளன் விலகும்போது அவருடைய நன்மதிப்புத் தொகை கொடுக்கப்படும். விலகாத பங்காளரின் மூலதனக்கணக்குகளில் நன்மதிப்புத் தொகையைப் பற்றில் எழுதி நன்மதிப்புக் கணக்கு வரவில் வைத்து, பின் நன்மதிப்புக் கணக்கில் பற்றெழுதி விலகும் பங்காளன் மூலதனக்கணக்கில் வரவு எழுதினால் முடிவுக் கணக்குகளில் நன்மதிப்புத் தொகை இடம்பெறுது.

ஒரு பங்காளன் விலகும்போது அவனுக்குக் கொடுக்கும் நன்மதிப்புத் தொகையை நன்மதிப்புக் கணக்கில் பற்றெழுதி விலகும் பங்காளன் மூலதனக்கணக்கில் வரவு வைத்தல் நன்மதிப்புத் தொகைபரீட்சை மீதியில் பற்று நிரவிலும், ஐந்தொகையில் சொத்துக்கள் பாகத்திலும் இடம்பெறும்.

பங்குடைமையின் தேறிய இலாபநட்டத்தைப் பங்குடைமை ஒப்பந்தத்தில் குறித்த விகிதப்படி பங்கிட வேண்டும். பங்குடைமை ஒப்பந்தத்தில் இலாபநட்டத்தைப் பங்கிடும் முறை கூறப்படாதிருந்தால் பங்காளர் சமமாகப் பங்கிடுதல் வேண்டும்.

## பங்குடைமை முடிவுக் கணக்குப் பயிற்சிகள்

1. இராமநாதன், சிவநாதன் என்போரின் 31-12-66ஆம் தேதி வரையுள்ள நடைமுறைக் கணக்குகளைச் செய்க.

1-1-66ஆம் தேதி நடைமுறைக் கணக்கு மீதிகள் : சிவநாதன் பற்று மீதி 450 ரூபா, இராமநாதன் வரவு மீதி 175 ரூபா.

இராமநாதன் மூலதன வட்டி 500 ரூபா, சிவநாதன் மூலதன வட்டி 800 ரூபா, இராமநாதன் சம்பளம் 2400 ரூபா, சிவநாதன் சம்பளம் 3600 ரூபா.

2. பரமானந்தன், சிவானந்தன், முருகானந்தன் என்போரின் 31-12-66ஆம் தேதிவரையுள்ள நடைமுறைக் கணக்குகளைச் செய்யவும்.

1-1-66ஆம் தேதி நடைமுறைக் கணக்கு மீதிகள் : பரமானந்தன் பற்றுமீதி 850 ரூபா, முருகானந்தன் வரவு மீதி 650 ரூபா, சிவானந்தன் வரவு மீதி 750 ரூபா.

பரமானந்தன் சம்பளம் 3000 ரூபா, சிவானந்தன் சம்பளம் 2400 ரூபா, முருகானந்தன் கட்டிட வாடகை 1800 ரூபா, மூலதன வட்டி : பரமானந்தன் 500 ரூபா, சிவானந்தன் 600 ரூபா, முருகானந்தன் 450 ரூபா.

3. மணியும் பாலுவும் இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிடும் பங்காளர். பின்வரும் விபரங்களைக் கொண்டு பங்காளரின் நடைமுறைக் கணக்குகளை 31-12-66ஆம் தேதி வரை செய்யவும். தேறிய இலாபம் 8400 ரூபா.

1-1-66ஆம் தேதி மணி நடைமுறைக் கணக்கு வரவு மீதி 1200 ரூபா, 1-1-66ஆம் தேதி பாலு நடைமுறைக் கணக்கு பற்று மீதி 800 ரூபா, பங்காளர் சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கின் கொள்விலை: மணி 900 ரூபா, பாலு 800 ரூபா, மூலதன வட்டி: மணி 600 ரூபா, பாலு 800 ரூபா, மணி சம்பளம் 1800 ரூபா, பாலு கட்டிட வாடகை 1500 ரூபா. மணிக்காக வியாபார நிலையம் கொடுத்த நட்டவீடு 100 ரூபா. பாலு வியாபார நிலையத்துக்காகக் கொடுத்த கணக்குப் பரிசோதனைக் கட்டணம் 450 ரூபா.

4: டேவிட், முகமதலி, பெரேரா மூவரும் இலாப நட்டத்தை 3:2:1 என்ற விகிதத்தில் பங்கிடும் பங்காளர். பின்வரும் விபரங்களைக் கொண்டு 31-10-66ஆம் தேதி முடியவுள்ள அவர்களின் நடைமுறைக் கணக்கைச் செய்யவும்,

1-11-65ஆம் தேதி நடைமுறைக்கணக்கு மீதிகள்: டேவிட் பற்று மீதி 1000 ரூபா, முகமதலி வரவு மீதி 400 ரூபா, பெரேரா பற்று

மீதி 800 ரூபா, தேறிய இலாபம் 12000 ரூபா. மூலதன வட்டி: பெரேரா 800 ரூபா, முகமதவி 600 ரூபா, டேவிட் 900 ரூபா, சம் பளம்: பெரேரா 2700 ரூபா, டேவிட் 1800 ரூபா, பற்றுக் கணக்கு வட்டி: டேவிட் 150 ரூபா, முகமதவி 100 ரூபா, பெரேரா 75 ரூபா, முகமதவியின் கட்டிட வாடகை 1200 ரூபா, சொந்தத் தேவைக்காக எடுத்த பொருட்களின் கொள்விலை : டேவிட் 1000 ரூபா, முகமதவி 1200 ரூபா, பெரேரா 900 ரூபா, டேவிட்டுக்காக வியாபார நிலையம் செலுத்திய வருமானவரி 500 ரூபா, முகமதவிக்காக வியாபார நிலையம் செலுத்திய நட்டலீட்டுக் கட்டணம் 125 ரூபா, வியாபார நிலையத்துக்காகப் பெரேரா செலுத்திய பிரயாணச் செலவு 500 ரூபா, வியாபார நிலையத்துக்காக முகமதவி செலுத்திய கணக்குப் பரிசோதனைக் கட்டணம் 475 ரூபா.

5. நாதன், அபுசாலி, ஜெயசேன முறையே 15000 ரூபா, 10000 ரூபா, 5000 ரூபா மூலதனமிட்டு இலாபநட்டத்தை மூலதன விகிதப்படி பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 31-10-66 ஆம் தேதிவரையுள்ள பங்காளர் நடைமுறைக் கணக்குகளைக் கீழே தரப்படும் தகவல்களைக் கொண்டு தயாரிக்கவும்.

1-11-65 மீதிகள்: நாதன் பற்று மீதி 950 ரூபா, அபுசாலி பற்றுமீதி 800 ரூபா, ஜெயசேன வரவு மீதி 650 ரூபா, ஜெயசேன வருடச் சம்பளம் 1200 ரூபா, அபுசாலியின் கட்டிட வாடகை 900 ரூபா, பங்காளர் எடுத்த பொருள்களின் கொள்விலை: நாதன் 1500 ரூபா, அபுசாலி 1200 ரூபா, ஜெயசேன 1000 ரூபா, நாதன் பற்றுக் கணக்கு மீதி 3000 ரூபா, அபுசாலி பற்றுக் கணக்கு மீதி 2000 ரூபா, ஜெயசேன கொடுத்த கடன் 3000 ரூபா, தேறிய இலாபம் 9000 ரூபா, மூலதன வட்டி 5 வீதம், பற்றுக் கணக்குக்கும் பங்காளர் கொடுத்த கடன்களுக்கும் 6 வீத வட்டி, நாதனுக்காக வியாபார நிலையம் செலுத்திய வருமானவரி 500 ரூபா, அபுசாலிக்காக வியாபார நிலையம் செலுத்திய நட்டலீடு 300 ரூபா, வியாபார நிலையத்துக்காக ஜெயசேன செலுத்திய கணக்குப் பரிசோதனைக் கட்டணம் 450 ரூபா.

6. சேகரும், சங்கரும், தேவனும் இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிடும் பங்காளர். அவர்களின் நடைமுறைக் கணக்கை 31-10-66 ஆம் தேதிவரை நிரல் முறையில் தரப்படும் விபரங்களைக்கொண்டு தயாரிக்கவும்.

மொத்த இலாபம் 27000 ரூபா. 1-11-65 ஆம் தேதி நடைமுறைக்கணக்கு மீதிகள்: சேகர் பற்று மீதி 1200 ரூபா, சங்கர் பற்று மீதி 3000 ரூபா, தேவன் வரவு மீதி 850 ரூபா, மூலதன வட்டி: சேகர் 850 ரூபா, சங்கர் 750 ரூபா, தேவன் 775 ரூபா, பற்றுக் கணக்கு வட்டி: சேகர் 200 ரூபா, சங்கர் 250 ரூபா, வியாபார

நிலையத்துக்குத் தேவன் கொடுத்தகடன் வட்டி 160 ரூபா, சங்கர் சம்பளம் 1800 ரூபா, தேவன் கட்டிட வாடகை 900 ரூபா, சேகருக்காக வியாபாரநிலையம் கொடுத்த வருமானவர் 1000 ரூபா, தேவன் வியாபாரநிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 875 ரூபா, சங்கர் வியாபார நிலையத்துக்காகக் கொடுத்த கணக்குப் பரி சோதனைக் கட்டணம் 375 ரூபா, பங்காளர் எடுத்த சரக்கின் கொள்விலை சேகர் 1500 ரூபா, சங்கர் 1200 ரூபா, தேவன் 950 ரூபா.

7. மீரான் 8000 ரூபா மூலதனமும், அபுசாலி 16000 ரூபா மூலதனமும் அப்துல்லா 24000 ரூபா மூலதனமுமிட்டு மூலதன விகிதப் படி இலாபநட்டத்தைப் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். மூலதன வட்டி 6 லீதமும் பங்காளர் பற்றுக் கணக்குக்கு 8 லீத வட்டியும் பங்காளர் கொடுத்த கடனுக்கு 7 லீத வட்டியும் கொடுக்கப்படல் வேண்டும். மீரான் வியாபார நிலையத்தை நடத்துவதால் வருடம் 1500 ரூபா சம்பளம் கொடுக்க வேண்டும். தரப்படும் விபரங்களைக் கொண்டு பங்காளர் நடைமுறைக் கணக்குகளை நிரல் முறையில் 31-12-66 ஆம் தேதிவரை தயாரிக்கவும். மொத்த இலாபம் 12000 ரூபா, பங்காளர் நடைமுறைக் கணக்கு 1-1-66 ஆம் தேதி மீதிகள்: மீரான் பற்று மீதி 500 ரூபா, அப்துல்லா பற்று மீதி 750 ரூபா, அபுசாலி வரவு மீதி 425 ரூபா, பங்காளர் பற்றுக்கள்: அப்துல்லா 3000 ரூபா, அபுசாலி 2000 ரூபா, மீரான் கொடுத்த கடன் 3000 ரூபா, பங்காளர் எடுத்த சரக்கின் கொள்விலை: மீரான் 500 ரூபா, அபுசாலி 750 ரூபா, அப்துல்லா 1000 ரூபா, அப்துல்லாவுக்காக வியாபார நிலையம் செலுத்திய வருமானவர் 940 ரூபா. வியாபார நிலையத்துக்காக மீரான் செய்த பிரயாணச் செலவு 650 ரூபா, அபுசாலிக்காக வியாபார நிலையம் செலுத்திய நட்டவீட்டுக் கட்டணம் 350 ரூபா. பங்காளர் பற்றுக்கணக்கில் இருந்து 1000 ரூபாவை பங்காளர் நடைமுறைக்கணக்குகளுக்கு மாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

8. இராமன், யோசேப், ஜெயழூ என்போர் இலாபநட்டத்தை முறையே 2 : 1 : 1 என்ற விகிதத்தில் பங்கிடும் பங்காளர் பின் வரும் தகவல்களைக்கொண்டு அவர்களுடைய நடைமுறைக் கணக்குகளை நிரல்முறையில் தயாரிக்கவும். மூலதனம் இராமன் 60000 ரூபா, யோசேப் 30000 ரூபா, ஜெயழூ 30000 ரூபா, பற்றுக்கள்: இராமன் 5000 ரூபா, யோசேப் 4000 ரூபா, ஜெயழூ கொடுத்த கடன் 3000 ரூபா, பங்காளர் சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கின் கொள்விலை: இராமன் 1000 ரூபா, யோசேப் 850 ரூபா, ஜெயழூ 950 ரூபா, தேறிய லாபம் 16000 ரூபா, யோசேப் வியாபார நிலையத்தை நடாத்துவதால் வருடம் 2400 ரூபா சம்பளம் பெறும் உரித்துடையர். ஜெயழூவின் கட்டிடத்தை வியாபார நிலைமாக உபயோகிப்பதற்கு

வர்ட்டகையாக 1800 ரூபா கொடுத்தல் வேண்டும். மூலதன வட்டி 5 வீதம், பற்றி வட்டி 6 வீதம், பங்காளர் கொடுத்த கடன் வட்டி 7 வீதம். பங்காளர் பற்றுக்களில் இருந்து 2000 ரூபா வீதம் நடை முறைக் கணக்குகளுக்கு மாற்றுதல் வேண்டும். பங்காளர் கொடுத்த கடனில் 1000 ரூபா நடைமுறைக் கணக்குக்கு மாற்றவேண்டும்.

9. மணி, இராசா என்போர் இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிடும் பங்காளர். அவர்கள் மூலதனத்தை ஏறியிறங்கும் முறையில் வைத்திருக்கின்றனர். 31-12-66ஆம் தேதி முடிய அவர்களின் மூலதனக் கணக்கை நிரல் முறைப்படி செய்க. தேறிய இலாபம் 7000 ரூபா, மணி மூலதனம் 35000 ரூபா, ராசா மூலதனம் 40000 ரூபா, பற்றுக்கள்: மணி 5000 ரூபா, ராசா 5000 ரூபா, மணி வருடச் சம்பளம் 3600 ரூபா, ராசாவின் கட்டிட வாடகை 1800 ரூபா, வியாபார நிலையத்துக்காக மணி செய்த பிரயாணச் செலவு 500 ரூபா, ராசாவுக்காக வியாபார நிலையம் கட்டிய வருமானவரி 800 ரூபா.

10. ஜெயா, ஞானம், ஹசன் மூவரும் இலாபநட்டத்தை மூலதன விகிதப்படி பங்கிடும் பங்காளர். மூலதனத்துக்கு 4 வீத வட்டியும் பங்காளர் பற்றுக்களுக்கு 5 வீத வட்டியும் கொடுத்தல் வேண்டும். 30-11-66ஆம் தேதிவரை பங்காளரின் மூலதனக் கணக்கை ஏறியிறங்கும் மூலதன முறைப்படி நிரல் முறையில் தயாரிக்கவும். மூலதனம் ஜெயா 60000 ரூபா, ஞானம் 40000 ரூபா, ஹசன் 20000 ரூபா, சொந்தத் தேவைக்காக எடுத்த சர்க்கின் கொள்விலை: ஜெயா 1500 ரூபா, ஞானம் 1000 ரூபா, ஹசன் 750 ரூபா, பற்றுக்கள்: ஜெயா 4000 ரூபா, ஞானம் 3000 ரூபா, ஹசன் 2000 ரூபா, ஹசனின் வருடச் சம்பளம் 2400 ரூபா, ஞானத்தின் கட்டிட வாடகை 1200 ரூபா, ஜெயாவுக்காகச் செலுத்திய வருமானவரி 750 ரூபா, ஹசன் வியாபார நிலையத்துக்காகக் கொடுத்த கணக்குப்பரிசோதனைக் கட்டணம் 575 ரூபா, தேறிய இலாபம் 18000 ரூபா.

11. ஆனந்தனும் நடராசனும் முறையே 40000 ரூபா, 20000 ரூபா மூலதனமிட்டு மூலதன வீதப்படி இலாபநட்டத்தைப் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 1-1-66ஆம் தேதி சிவராசனைப் புதிய பங்காளங்கப் பின்வரும் நிபந்தனைகளுக்குமையச் சேர்க்கின்றனர்:

- (அ) சிவராசன் மூலதனமாக 15000 ரூபாவும், நன்மதிப்புத் தொகையாக 3000 ரூபாவும் கொண்டுவரல் வேண்டும்.
- (ஆ) நன்மதிப்புத் தொகையைப் பழைய பங்காளர் இலாப நட்டத்தைப் பங்கிடும் முறையில் பிரித்துப் பணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

(இ) புதிய பங்காளனுக்கு இலாபத்தில்  $\frac{1}{2}$  பங்கு கொடுக்க வேண்டும்:

31-12-66ஆம் தேதி முடியவுள்ள தேறிய இலாபம் 7500 ரூபா, பங்காளர் மூலதனக் கணக்கை ஏறியிறங்கும் முறையில் நிரல் முறையில் தயாரிக்கவும்.

12. புகாரி, சில்வா என்போர் முறையே 20000 ரூபாவும், 30000 ரூபாவும் மூலதனமிட்டு மூலதன வீதப்படி இலாபநட்டத்தைப் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர்: 1-1-66ஆம் தேதி டேவிட் என்பவன் 15000 ரூபா மூலதனமும், 3000 ரூபா நன்மதிப்புங் கொண்டுவந்து புதிய பங்காளனுக்கச் சேர்ந்தான். நன்மதிப்புத் தொகையைப் பழைய பங்காளர் இலாப நட்டத்தைப் பங்கிடும் முறையில் பணமாக எடுத்துக்கொண்டனர்: இலாபநட்டத்தில்  $\frac{1}{2}$  பங்கை டேவிட்டுக்குக் கொடுக்க உடன்பட்டனர். 31-12-66ஆம் தேதி வரையுள்ள தேறிய இலாபம் 16000 ரூபா, மூலதனவட்டி 5 வீதம். பங்காளர் எடுத்த சரக்கின் கொள்விலை: புகாரி 1275 ரூபா, சில்வா 1050 ரூபா, டேவிட் 750 ரூபா: பங்காளர் மூலதனக்கணக்கை ஏறியிறங்கும் வகையில் நிரல் முறையில் தயாரிக்கவும்.

13. பசுபதி, கணபதி, வேலாயுதம் மூவரும் இலாபநட்டத்தை முறையே 2 : 1 : 1 என்ற விகிதத்தில் பங்கிடும் பங்காளர். அவர்களின் மூலதனம் முறையே 40000 ரூபா, 20000 ரூபா, 20000 ரூபா ஆகும். 1-1-66ஆம் தேதி குமாரன் என்பவனைப் பின்வரும் நிபந்தனைகளுக்கமையப் புதிய பங்காளனுக்கச் சேர்த்தனர்.

(அ) மூலதனமாக 25000 ரூபா கொண்டுவரல் வேண்டும்:

(ஆ) 4000 ரூபாவுக்கு நன்மதிப்புக் கணக்குப் புத்தகத்தில் ஏற்படுத்திப் பழைய பங்காளர் இலாபநட்டத்தைப் பங்கிடும் ரீதியில் மூலதனத்துடன் சேர்க்க வேண்டும்.

(இ) புதிய பங்காளன் தனது வருட இலாபத்தின்  $\frac{1}{2}$  பங்கைக் கொண்டு நன்மதிப்புத்தொகையைப் பதிவழித்து வரல் வேண்டும்.

(ஈ) புதிய பங்காளனுக்கு இலாபத்தில்  $\frac{1}{2}$ பங்கு கொடுக்க வேண்டும்.

மூலதனவட்டி 6 வீதம். 31-12-66ஆம் தேதி வரையுள்ள தேறிய இலாபம் 12800 ரூபா. பங்காளர் மூலதனக் கணக்கை ஏறியிறங்கும் வகையில் நிரல் முறையில் தயாரிக்கவும்.

14. வேணு, பாலு இருவரும் இலாபநட்டத்தை 3 : 1 என்ற ரீதியில் பங்கிடும் பங்காளர். அவர்களின் மூலதனம் முறையே 45000

ரூபா, 15000 ரூபா ஆகும். 1-1-66ஆம் தேதி ராதா என்பவளைப் பின்வரும் நிபந்தனைகளுக்கமையச் சேர்த்தனர்.

அ. ராதா 20000 ரூபா மூலதனமாகக் கொண்டுவரல் வேண்டும்:

ஆ. நன்மதிப்புத்தொகை 6000 ரூபாவுக்குக் கணக்கு ஏற்படுத்தி இலாபநட்டத்தைப் பங்கிடும் ரீதியில் மூலதனக்கணக்குக் கொண்டுசெல்லல் வேண்டும். நன்மதிப்புத் தொகையைப் புதிய பங்காளன் வருட இலாபத்தின்  $\frac{1}{4}$  பங்கைக் கொண்டு பதிவழித்து வரல் வேண்டும்.

இ. வருட இலாப நட்டத்தில்  $\frac{1}{4}$  பங்கு புதிய பங்காளனுக்குரியது.

தேறிய இலாபம் 14400 ரூபா. மூலதன வட்டி 4 வீதம். வருடம் முழுவதும் பங்காளர் பற்றுக்கள்: வேனு 1500 ரூபா, பாலு 1200 ரூபா, ராதா 750 ரூபா.

பங்காளன் மூலதனக்கணக்கை ஏறியிறங்கும் வகையில் நிரல் முறையில் தயாரிக்கவும்.

15. பரமன், பாலன் இருவரும் இலாப நட்டத்தை 2 : 1 என்ற விகிதத்தில் பங்கிட உடன்பட்டு முறையே 50000 ரூபாவும், 25000 ரூபாவும் மூலதனமிட்டு வியாபாரஞ் செய்கின்றனர். 1-1-66ஆம் திகதி குகளைப் பின்வரும் நிபந்தனைகளுடன் சேர்க்கின்றனர்.

அ. மூலதனமாக 25000 ரூபாவும் நன்மதிப்பாக 10000 ரூபாவும் குகன் கொண்டுவரல் வேண்டும். நன்மதிப்புத் தொகை குகனுக்குரியது.

ஆ. இலாபநட்டத்தில்  $\frac{1}{4}$  பங்கு குகனுக்குரியது. மூலதன வட்டி 6 வீதம், பற்று வட்டி 8 வீதம், தேறிய இலாபம் 16000 ரூபா, பாலன் பற்று 3000 ரூபா, பரமன் பற்று 2000 ரூபா, குகன் பற்று 1000 ரூபா. பங்காளர் நடைமுறைக் கணக்கை நிரல் முறையில் செய்யவும். (பற்றுக்களின் முழுத்தொகையும் நடைமுறைக் கணக்குக்கு மாற்றப்படல் வேண்டும்.)

16. சிவராசாவும், நடராசாவும் இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 30-9-66ஆம் தேதி அவர்களின் கணக்கேகூடுகளில் இருந்து மீதிகளைக் கொண்டு தயாரித்த பரீட்சை மீதி தரப்படுகின்றது.

	பற்று	வரவு
சிவராசா மூலதனம்	...	25000
நடராசா மூலதனம்	...	25000
சிவராசா நடைமுறைக் கணக்கு	...	1000
நடராசா நடைமுறைக் கணக்கு	...	1500

			பற்று	வரவு
காசு மீதி	...	...	1500	
வங்கி மீதி	...	...	6500	
சரக்கு மீதி (1-10-65)	...	...	5000	
நிலையான சொத்துக்கள்	...	...	40000	
கொள்முதல்	...	...	12700	
விற்பனைச் செலவுகள்	...	...	2300	
நிருவாகச் செலவுகள்	...	...	3000	
விற்பனை	...	...	20500	
			<u>72000</u>	<u>72000</u>

பின்வருவனவற்றைக் கருத்திற்கோண்டு பங்குடைமையின் முடிவுக்கணக்குகளைச் செய்யவும் :

அ. 31-9-66 சரக்கு மீதி 6275 ரூபா.

ஆ. மூலதன வட்டி 6 வீதம்.

இ. பங்காளர் சொந்தத் தேவைக்காக எடுத்த சரக்கின் கொள் விலை சிவராசா 750 ரூபா, நடராசா 850 ரூபா. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஈ. நடராசனுக்காக வியாபார நிலையம் செலுத்திய நட்டவீடு 150 ரூபா நிருவாகச் செலவில் பதியப்பட்டுள்ளது.

உ. சிவராசா வியாபார நிலையத்துக்காகத் தனது சொந்தப் பணத்தில் செய்த பிரயாணச் செலவு 250 ரூபா கணக்குகளில் பதியப்படவில்லை.

17. சில்வாவும், ஹனிபாவும் இலாபநட்டத்தை முறையே 2 : 1 என்ற விகிதத்தில் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 28-2-67 ஆம் தேதி அவர்களின் பரீட்சை மீதி பின்வருமாறு இருந்தது.

			பற்று	வரவு
சில்வா மூலதனம்	...	...	60000	
ஹனிபா மூலதனம்	...	...	30000	
சில்வா நடைமுறைக் கணக்கு	...	...	1200	
ஹனிபா நடைமுறைக் கணக்கு	...	...		750
சில்வா பற்று	...	...	3000	
ஹனிபா பற்று	...	...	4000	
காசு மீதி	...	...	1250	
வங்கி மீதி	...	...	6000	
கையிருப்பு	...	...	7750	
கொள்முதல்	...	...	23000	
விற்பனை	...	...		32250

		பற்று	வரவு
நிலையான சொத்துக்கள்	...	...	65000
விற்பனைச் செலவு	...	...	4575
வியாபாரச் செலவுகள்	...	...	2425
நிருவாகச் செலவுகள்	...	...	4800
		<u>123000</u>	<u>123000</u>

பின்வருவனவற்றைக் கருத்திற் கொண்டு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைச் செய்யவும் :

- அ. கையிருப்பு 16750 ரூபா
- ஆ. மூலதன வட்டி 4 வீதம்
- இ. பற்றுக்கணக்கு வட்டி 5 வீதம்
- ஈ. சிலவா வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 450 ரூபா.
- உ. ஹனிபாவுக்காக வியாபாரநிலையம் கொடுத்த வருமானவரி 375 ரூபா.
- ஊ. பங்காளர் எடுத்த சரக்குகள் பதிவு செய்யப்படவில்லை. சிலவா 750 ரூபா, ஹனிபா 500 ரூபா.

18. சிறிலும், ஆனந்தனும் இலாபநட்டத்தை 3 : 1 என்ற விகிதத்தில் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 31-12-66ஆம் தேதி பங்குடைமையின் கணக்கேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகள் :

காச மீதி	...	2750	கொள்முதலில் திரும்பியவை	500
வங்கி மீதி	...	18250	விற்பனையில் திரும்பியவை	750
இருப்பு (1-1-66)	12500	சிறில் பற்று	...	3000
நிலையான சொத்துக்கள்	50000	ஆனந்தன் கொடுத்தகடன்	4000	
வியாபாரக் கடன்பட்டோர்	12000	சிறில் நடைமுறைக் கணக்கு வரவு மீதி	500	
வியாபாரக் கடன்		ஆனந்தன் நடைமுறைக் கணக்கு பற்று மீதி	500	
கொடுத்தோர்	5000	நிருவாகச் செலவு	5250	
கொள்முதல்	48000	வியாபாரச் செலவுகள்	4750	
விற்பனை	50000	சிறில் மூலதனம்	75000	
கொள்முதற் செலவு	500	ஆனந்தன் மூலதனம்	25000	
விற்பனைச் செலவு	1750			

பின்வரும் தகவல்களைக் கருத்திற் கொண்டு பங்காளரின் 31-12-66ஆம் தேதி முடியவுள்ள முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கவும்:

அ. 31-12-66ஆம் தேதி இருப்பு 24750 ரூபா.

ஆ. மூலதன வட்டி 6 வீதமும், பங்காளர் பற்றுக்கும், பங்காளர் தந்த கடனுக்கும் 8 வீத வட்டியும் செலுத்தப்படல் வேண்டும்.

இ. ஆனந்தன் வியாபார நிலையத்தை நடாத்துவதால் மாதம் 150 ரூபா சம்பளம் பெறும் உரிமை உடையவன்.

ஈ. சிறில் 2000 ரூபா பெறுமதியான சரக்கும் ஆனந்தன் 1000 ரூபா பெறுமதியான சரக்கும் சொந்தத் தேவைக்காக எடுத்தமைக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

உ. ஆனந்தன் வியாபார நிலையத்துக்காகத் தனது சொந்தப் பணத்தில் இருந்து 450 ரூபா கணக்குப் பரிசோதனைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளான். சிறில் வியார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 250 ரூபா. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஊ. பங்காளர்களுக்காக வியாபார நிலையம் செலுத்திய நட்டவீட்டுக் கட்டணத்தோகை வியாபாரச் செலவுத் தொகையில் அடங்கியுள்ளது. சிறிலுக்காகச் செலுத்திய நட்டவீட்டு 450 ரூபா, ஆனந்தனுக்காகச் செலுத்திய நட்டவீட்டு 300 ரூபா.

19. பரமானந்தன், சிவானந்தன், முருகானந்தன் என்போர் இலாப நட்டத்தை முறையே 2 : 3 : 5 என்ற மீதியில் பங்கிட உடன் பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 30-9-66ஆம் தேதி எடுத்த கணக்கேடுகளின் மீதிகள் :

பரமானந்தன் மூலதனம்	...	...	...	30000	ரூபா
சிவானந்தன் மூலதனம்	...	...	...	45000	ரூபா
முருகானந்தன் மூலதனம்	...	...	...	75000	ரூபா
பரமானந்தன் நடைமுறைக்கணக்கு வரவு மீதி	...	750	ரூபா		
சிவானந்தன் நடைமுறைக்கணக்கு பற்று மீதி	...	750	ரூபா		
முருகானந்தன் நடைமுறைக்கணக்கு வரவு மீதி	...	1250	ரூபா		
பரமானந்தன் பற்றுக்கணக்கு	...	3000	ரூபா		
சிவானந்தன் கொடுத்த கடன்	...	5000	ரூபா		
முருகானந்தன் பற்றுக்கணக்கு	...	5000	ரூபா		
நிலையான சொத்துக்கள்	...	125000	ரூபா		
இருப்பு (1-10-65)	...	17250	ரூபா		
கொள்முதல்	...	45000	ரூபா		
கொள்முதல் செலவுகள்	...	1100	ரூபா		

விற்பனை	...	...	...	60100	ரூபா
விற்பனைச் செலவுகள்	...	...	...	1375	ரூபா
உட்டிரும்பியவை	...	...	...	525	ரூபா
வெளித்திரும்பியவை	...	...	...	1250	ரூபா
சில்லறை வருமானங்கள்	...	...	...	1750	ரூபா
வியாபாரச் செலவுகள்	...	...	...	4500	ரூபா
நிருவாகச் செலவுகள்	...	...	...	7500	ரூபா
வங்கி மீதி	...	...	...	8780	ரூபா
காசு மீதி	...	...	...	2220	ரூபா
அறவிடமுடியாக் கடன்	...	...	...	500	ரூபா
அறவிடமுடியாக் கடடஞ்சேதுக்கம்	...	...	...	400	ரூபா
வியாபாரக்கடன் கொடுத்தோர்	...	...	...	6500	ரூபா
வியாபாரக்கடன்பட்டோர்	...	...	...	14500	ரூபா
ஈட்டுக்கடன்	...	...	...	10000	ரூபா

பின்வரும் தகவல்களைக் கருத்திற்கொண்டு 30-9-66ஆம் தேதி வரையுள்ள பங்குடைமையின் முடிவுக்கணக்குகளைத் தயாரிக்கவும்:

- அ. இருப்பு 30-9-66ஆம்தேதி 28745 ரூபா.
- ஆ. தட்டச்சுக் கொள்முதல் 1000 ரூபா கொள்முதற்கணக்கில் பதியப்பட்டுள்ளது.
- இ. மூலதனத்துக்கு 6 வீத வட்டியும் பங்காளர் பற்றுக்கும், பங்காளர் கொடுத்த கடனுக்கும் 8 வீத வட்டியும் கொடுக்க வேண்டும்.
- ஈ. பரமானந்தன் 2000 ரூபா கொள்விலையான சரக்கையும், சிவானந்தன் 3500 ரூபா கொள்விலையான சரக்கையும் முருகானந்தன் 5000 ரூபா கொள்விலையான சரக்கையும் சொந்தத் தேவைக்காக எடுத்தமைக்குரிய பதிவுகள் செய்யப் படவில்லை.
- உ. சிவானந்தன் வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 400 ரூபா; பரமானந்தன் வியாபார நிலையத்துக்காகச் கொடுத்த கணக்குப்பரிசோதனைக் கட்டணம் 375 ரூபா.
- ஊ. பரமானந்தனுக்கும் சிவானந்தனுக்கும் முறையே 480 ரூபா வும் 360 ரூபாவும் அவர்களின் ஆயுள்பாய நட்டவீட்டுக் கட்டணமாக வியாபார நிலையம் செலுத்தியுள்ளது. இச் செலவு நிருவாகச் செலவில் அடங்கியுள்ளது.
- எ. கடன்பட்டோர் தொகையில் 5 வீதம் அறவிடமுடியாக் கடடஞ்சேதுக்கமாக இருத்தல் வேண்டும்.

ஏ. நிலையான சொத்துக்களின் பெறுமானத்தேய்வு 5 வீதம் கழித்தல் வேண்டும்.

20. மோகனும், குமாரும் முறையே 50000 ரூபாவும், 75000 ரூபாவும் மூலதனமிட்டு ஒரு வியாபார நிலையத்தை 1-1-66ஆம் தேதி 110000 ரூபாவாகக் கொள்முதல் செய்தனர். அவ் வியாபார நிலையத்தின் 115000 ரூபா சொத்துக்களையும், 15000 ரூபா கொடு கடன்களையும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இலாபநட்டத்தை முறையே 2 : 3 என்ற விகிதத்தில் பங்கிடுவதென்றும், மோகன் வியாபார நிலையத்தை மேற்பார்வை செய்வதால் மாதம் 150 ரூபா சம்பளம் பெறும் உரிமை உண்டென்றும், குமாரின் கட்டிடத்தை வியாபார நிலைமாக உபயோகிப்பதால் அவருக்கு மாதம் 125 ரூபா கொடுக்கவேண்டுமென்றும், மூலதனத்துக்கு 4 வீத வட்டியும் பங்காளர் பற்றுக்கு 6 வீத வட்டியும் கொடுக்கவேண்டுமெனவும் பங்குடைமை ஒப்பந்தம் கூறுகின்றது.

31-12-66ஆம் தேதி பங்குடைமைக் கணக்கேகுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள்:

காசு மீதி	...	775	விற்பனைச் செலவுகள்.	355
வங்கி மீதி	...	13225	நிருவாகச் செலவுகள்	2475
தளபாடம்	...	14000	வெற்றுப்பொருள் விற்பனை	1250
மோட்டார் வாகனங்கள்	68000		அறவிடமுடியாக கடன்	550
கையிருப்பு (1-1-66)	16670		அறவிடமுடியாக	
கடன்பட்டோர்	34300		கடனெனதுக்கம்	675
கடன் கொடுத்தோர்	27340		மோகன் நடைமுறைக்	
கொள்முதல்	42775		கணக்கு வரவு மீதி	275
விற்பனை	55460		குமார் நடைமுறைக்கணக்கு	
உள்வந்த வண்டிக்கூலி	225		பற்று மீதி	725
வெளிச்சென்ற வண்டிக்கூலி	250		மோகன் பற்றுக்கணக்கு	3000
கொள்முதற் செலவுகள்	675		குமார் பற்றுக்கணக்கு	2000

பின்வருங் தகவல்களைக் கருத்திற் கொண்டு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கவும்:

அ. 31-12-66 ஆம் தேதி கையிருப்பு 17500 ரூபா.

ஆ. சொந்தத் தேவைக்காக மோகன் எடுத்த 1200 ரூபா கொள்விலையான சரக்குக்கும், குமார் எடுத்த 900 ரூபா கொள்விலையான பொருள்களுக்கும் எவ்வித பதிவுஞ் செய்யப்படவில்லை.

இ. மோகன் வியாபாரநிலையக் கணக்குப் பரிசோதனைக் கட்டணமாகத் தனது சொந்தப்பணத்தில் இருந்து செலுத்திய 450 ரூபாவும், குமார் வியாபார நிலையத்துக்காகச் சொந்தப் பணத்திற் செய்த பிரயாணச் செலவு 375 ரூபாவும் கணக்குகளிற் பதியப்படவில்லை.

- ஈ. கடன்பட்டோர் தொகையில் 5 வீதம் அறவிடமுடியாக் கட வென்றும்.
- உ. கடன் கொடுத்தோர் ஒருவனின் 3000 ரூபா பொறுப்பை மோகன் தனது சொந்த முறையில் உண்டியலொன்றை ஓப்புக்கொள்வதன் மூலம் தீர்த்துக்கொண்டான். இதற் குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஊ. கடன்பட்டோன் ஒருவனின் 2000 ரூபா பொறுப்பைக் குமார் ஏற்றுக்கொண்டான். இதற்குரிய பதிவுகள் செய்யப் படவில்லை.
- எ. ஊழியன் ஒருவன் 1-7-66ஆம் தேதி 1000 ரூபா பின்பற்றும் செலுத்தினான். அப்பனம் வங்கி நிலையான வைப்புக்கணக்கி விடப்பட்டுள்ளது. வங்கி 4½ வீத வட்டி கொடுக்கின்றது. இவ் வட்டி ஊழியனுக்குக் கொடுப்ப தில்லை. இதற்குரிய பதிவுகள் ஒன்றும் செய்யப்படவில்லை.
- ஏ. நிருவாகச் செலவில் 525 ரூபாவும் விற்பனைச் செலவில் 175 ரூபாவும் செல்மதியாக வுள்ளது.
- ஐ. மோட்டார் வாகனத்தில் 5 வீதமும், தளபாடத்தில் 10 வீதமும் பெறுமானத்தேய்வு கழித்தல் வேண்டும்.

21. நாதனும் பாலனும் இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். 1-4-66ஆம் தேதி பூபாலன் என்பவன் பின்வரும் நிபந்தனைகளுடன் புதிய பங்காளனுக்குச் சேர்ந்தான். மூலதனமாக 30000 ரூபா கொண்டுவரல் வேண்டும். நன்மதிப்பாக 10000 ரூபா கொண்டுவரல் வேண்டும். இலாபநட்டத்தில் ¼ பங்கு புதிய பங்காளனுக்குக் கொடுத்தல் வேண்டும். 31-3-67ஆம் தேதியன்று அவர்களின் பங்குடைமைக் கணக்கேடுகளில் எடுக்கப்பட்ட மீதிகள்.

காச மீதி	...	475	சம்பளங்கள்	...	3950
வங்கி மீதி	...	15525	நிருவாகச் செலவுகள்	...	2050
கடன்பட்டோர்	...	20500	சில்லறைச் செலவுகள்	...	650
கடன் கொடுத்தோர்	...	15000	வியாபாரச் செலவுகள்	...	1250
சரக்கு மீதி (1-4-66)	...	37750	நாதன் நடைமுறைக்கணக்கு	...	
நிலம் கட்டிடம்	...	48000	(பற்று மீதி)	...	1500
தளபாடம்	...	7250	பாலன் நடைமுறைக்கணக்கு	...	
மோட்டார் வாகனம்	...	30000	(வரவு மீதி)	...	800
கொள்முதல்கள்	...	42600	பூபாலன் நடைமுறைக்	...	
கொள்முதல் வண்டிக்கலி	...	400	கணக்கு (பற்று மீதி)	...	500
கொள்முதல் செலவுகள்	...	625	நாதன் பற்று	...	4000
விற்பனை	...	74500	பாலன் பற்று	...	2000
விற்பனைச் செலவுகள்	...	1375	நாதன் மூலதனம்	...	45000
கொள்முதல் திருப்பல்	...	500	பாலன் மூலதனம்	...	45000
விற்பனைத் திருப்பல்	...	400			

இம் மீதிகளைக்கொண்டு பரீட்சைமீதி தயார்சேய்து பின்வருங் தகவல்களையும் கருத்திற் கொண்டுபங்குடைமயின் முடிவுக்கணக்குகளைச் சேய்க :

- அ. 31-3-67ஆம் தேதி சரக்குமீதி 39740 ரூபா.
- ஆ. மூலதன வட்டி 5 வீதம், பங்காளர் பற்று வட்டி 6 வீதம்:
- இ. பங்காளர் சொந்தத் தேவைக்காக எடுத்த பொருள்கள் கணக்குப் புத்தகங்களிற் பதியப்படவில்லை. நாதன் 1200 ரூபா, பாலன் 800 ரூபா, பூபாலன் 950 ரூபா.
- ஈ. நாதனுக்காக 175 ரூபாவும், பாலனுக்காக 150 ரூபாவும், வியாபாரநிலையம் செலுத்திய நட்டவீட்டுக் கட்டணத் தொகை நிருவாகச்செலவிற் பதியப்பட்டுள்ளது.
- உ. நாதன் வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 450 ரூபா வியாபார நிலையத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. கணக்குகளிற் பதியப்படவில்லை.
- ஊ. பாலன் தனது சொந்தப் பணத்தில் இருந்து வியாபார நிலையக் கணக்குப்பரிசோதனைக் கட்டணமாக 525 ரூபா செலுத்தியுள்ளன.
- எ. பூபாலன் தன்னிடமிருந்த 225 ரூபா பெறுமதியான காகி தாதிகளை வியாபாரநிலைய உபயோகத்துக்காகக் கொடுத்தான். இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஏ. கடன்பட்டோன் ஒருவனின் 500 ரூபா பொறுப்பைப் பாலனும், கடன் கொடுத்தோன் ஒருவனின் 650 ரூபா பொறுப்பை நாதனும் ஏற்றுக்கொண்டனர்.
- ஐ. சம்பளத்தில் ஊழியன் 1-10-66ஆம் தேதியில் பெற்ற முற்பணம் 500 ரூபா அடங்கியுள்ளது. ஒவ்வொரு மாத மும் அவர்களின் சம்பளத்தில் இருந்து 28ஆம் தேதி 50 ரூபா வீதம் கழிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஓ. தளபாடத்தில் 10 வீதமும், மோட்டார் வாகனத்தில் 15 வீதமும் பெறுமானத்தேய்வு கழித்தல் வேண்டும்.
22. பாலுவும் இராதாவும் இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிடும் பங்காளர். 1-1-66ஆம் தேதி இராசாவைப் பின்வரும் நிபந்தனைப்படி புதிய பங்காளங்கைச் சேர்த்தனர். இராசா மூலதனமாக 40000 ரூபாவும் நன்மதிப்புத்தொகையாக 10000 ரூபாவும் கொண்டு வரல் வேண்டும். நன்மதிப்புத் தொகையைப் பழைய பங்காளர்

இலாப நட்டத்தைப் பங்கிடும் வீதப்படி தமது மூலதனத்துடன் சேர்க்கவேண்டும். இலாபத்தில் கீ பங்கைப் புதிய பங்காளனுக்குக் கொடுக்கவேண்டும். 31-12-66ஆம் தேதி கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள் :

தாப்படும் தகவல்களைக் கருத்திற்கோண்<sup>டி</sup> பங்குடைமையின் முடிவடைந்த வருடத்திற்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், 31-12-66ஆம் தேதியிலுள்ளபடி ஐந்தோகையையும் தயாரிக்குக :

- அ. 31-12-66 ஆம் தேதி இருப்பு 23775 ரூபா.

ஆ. மூலதனத்துக்கு 6 வீத வட்டியும் பற்றுக்கணக்குக்கு 8 வீத வட்டியும் கொடுத்தல் வேண்டும்.

இ. பாலு 2275 ரூபாவுக்கும், இராசா 1725 ரூபாவுக்கும், இராதா 3000 ரூபாவுக்கும் சொந்தத் தேவைக்காக வியாபார நிலையத்தில் இருந்து எடுத்த சரக்குகளுக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஈ. வியாபார நிலையத்தின் கணக்குப்பரிசோதனைக் கட்டணமாகிய 425 ரூபாவையும் இராதா தனது சொந்தப் பணத்து விருந்து கொடுத்தமைக்கு எவ்வித பதிவுகளுஞ் செய்யப்படவில்லை.

உ. இராசா வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 375 ரூபா செல்மதியாக உள்ளது.

ஊ. வியாபாரநிலையம் இராதாவுக்காக 300 ரூபாவும், இராசாவுக்காக 420 ரூபாவும், பாலுவுக்காக 480 ரூபாவும் ஆய்வுபாய நட்டவீட்டுக் கட்டணமாகச் செலுத்தியுள்ளது. இத் தொகை நிருவாகச் செலவில் அடங்கியுள்ளது.

எ. ஒரு வாடிக்கையாளனுக்கு 3500 ரூபாவுக்கு வெற்றுப் பொருள்கள் கடனுக் விற்கப்பட்டமைக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஏ. ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியர் சம்பளத்தில் 4 வீதம் ஊழியரும், 6 வீதம் தொழில் நிலையமும் செலுத்த வேண்டும். ஊழியர் கட்டணம் மட்டும் சேமலாபநிதிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ. கடன்பட்டோர் தொகையில் 8 வீதம் அறவிடமுடியாக கடனெனதுக்கமாக இருத்தல் வேண்டும்.

ஓ. கடன் கொடுத்தோன் ஒருவனின் 2500 ரூபா பொறுப்பை பாலுவும், கடன்பட்டோன் ஒருவனின் 1250 ரூபா பொறுப்பை இராதாவும் ஏற்றுக்கொண்டனர்.

23. அபுசாவி, டேவிட் என்போர் இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டு மருந்துப் பொருள் விற்பனை நிலையத்தை நடாத்தி வந்தனர். 1-1-66ஆம் தேதி சில்வா என்பவனைப் பின்வரும் நிபந்தனைப்படி புதிய பங்காளங்கச் சேர்த்தனர்.

அ. சில்வா மூலதனமாக 20000 ரூபா கொண்டுவரல் வேண்டும்:

ஆ. 10000 ரூபாவுக்கு நன்மதிப்புக் கணக்கொன்றை ஆரம் பித்து இலாபநட்டத்தைப் பிரிக்கும் முறையில் பழைய பங்காளர் மூலதனக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

இ. இலாபநட்டத்தை மூலதன வீதப்படி பிரித்தல் வேண்டும்: 31-12-66ஆம் தேதி கணக்கேடுகளில் இருந்து எடுக்கப் பட்ட மீதிகள் :

காச மீதி	...	785	சில்லறைச் செலவுகள்	1275
வங்கி மீதி	...	6265	சில்லறை வருமானங்கள்	2135
கடன்பட்டோர்	...	12000	நிலையான சொத்துக்கள்	56875
கடன் கொடுத்தோர்		9000	அபுசாவி நடைமுறைக் கணக்கு பற்று மீதி	535
வருமதித் தவணை உண்டியல்	6500		டேவிட் நடைமுறைக்கணக்கு வரவு மீதி	2450
செல்மதித் தவணை உண்டியல்	4750		அபுசாவி பற்றுக்கணக்கு	3000
இருப்பு (1-1-66)		15350	சில்வா கொடுத்த கடன் கணக்கு	4000
கொள்முதல்		40650	அபுசாவி மூலதனம்	(1-1-66) 25000
விற்பனை	...	57600	டேவிட் மூலதனம்	(1-1-66) 25000
கொள்முதல் திருப்பல்		650		
விற்பனை வரவு		1350		
நிருவாகச் செலவுகள்		4275		
வியாபாரச் செலவுகள்		1725		

பரிட்சைமீதியைத் தயார்செய்து 31-12-66ஆம் தேதி வரையுள்ள பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைப் பின்வருந் தகவல்களையுங் கருத்திற் கொண்டு தயார் செய்யவும் :

அ. 31-12-66ஆம் தேதி இருப்பு 18450 ரூபா.

ஆ. மூலதனத்துக்கு 5 வீத வட்டியும், பங்காளர் பற்றுக்கும் பங்காளர் கொடுத்த கடனுக்கும் 6 வீத வட்டியும் கொடுத்தல் வேண்டும்.

இ. அபுசாலி, டேவிட் என்போரின் சொந்தத் தேவைக்காகக் கொள்முதல் செய்த பொருள்கள் முறையே 1200 ரூபாவும் 1450 ரூபாவும் கொள்முதற் கணக்கில் பதியப்பட்டுள்ளது.

ஈ. டேவிட்டின் பழைய சைக்கிள் ஒன்றை 165 ரூபாவுக்கு வியாபார நிலையம் விற்றது. இவ் வரவு சில்லறை வருமானத் துள் அடங்கியுள்ளது:

உ. 28-12-66ஆம் தேதி சில்வா தமது சொந்தப் பணத்தில் கொள்முதல் செய்த 1250 ரூபா, பெறுமதியான மருந்துப் பொருள்கள் வியாபார நிலையத்துக்கு வந்தும் அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஊ. வாடிக்கையாளன் ஒருவன் தரவேண்டிய 1200 ரூபா கடன் பொறுப்பைச் சில்வா ஏற்றுக்கொண்டான்.

எ. அபுசாலி வியாபார நிலையத்துக்காகச் செலுத்திய கணக்குப் பரிசோதனைக் கட்டணம் 625 ரூபா, டேவிட் வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 325 ரூபா கணக்குகளிற் பதியப்படவில்லை.

ஏ. விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்ட 575 ரூபா மருந்துப் பொருளுக்கு எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.

ஐ. காசுமீதியில் வாடிக்கையாளன் ஒருவன் தந்த பிற்றேதி யிட்ட 150 ரூபா காசோலை அடங்கியுள்ளது:

ஓ. வாடகைச்செலவு 150 ரூபாவும் வெளிச்சென்ற வண்டிக் கூலி 175 ரூபாவும் செல்மதியாக உள்ளது.

24. அவி, வேலு, சில்வா என்னும் மூவரும் இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிடும் பங்காளர். 10-1-66ஆம் தேதி சில்வா என்பவரைப் பங்குடைமையிலிருந்து அவனது மூலதனத்தையும் நன்மதிப்பாக 4000 ரூபாவையும் கொடுத்து நீக்கினர். நன்மதிப்புத்தொகையைப் பழைய பங்காளர் மூலதனக்கணக்குக்கு மாற்றிப் பதிவழிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. 31-12-66ஆம் தேதி கணக்கேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகள் :

காசு மீதி	...	1010	வியாபாரச் செலவுகள்	2675
வங்கி மீதி	...	28540	நிருவாகச் செலவுகள்	4325
கடன்பட்டோர்		12500	சில்லறை செலவுகள்	1600
கடன் கொடுத்தோர்		9500	சில்லறை வருமானங்கள்	4975
சரக்கு மீதி (1-1-66)		24775	நிலையான சொத்துக்கள்	69000
கொள்முதல்		36225	அவி பற்று ...	3200
விற்பனை	...	62500	வேலு பற்று ...	2400
கொள்முதற் செலவு		1500	அவி நடைமுறைக்கணக்கு	
விற்பனைச் செலவு		685	(பற்று மீதி)	575
கூலிகள்	...	1315	வேலு நடைமுறைக்கணக்கு	
வாடகை வைப்புக்கணக்கு		1200	(வரவு மீதி)	775
வாடகைச் செலவு		2000	அவி மூலதனம் (1-1-66)	60000
உட்டிருப்பல்	...	800	வேலு மூலதனம்(1-1-66)	60000
வெளித்திருப்பல்		575	சில்லா மூலதனம்(1-1-66)	60000

வேண்டிய செம்மையாக்கல்களைச் செய்து பரீட்சை மீதியைத் தயார் செய்து மேல்வருங் தகவல்களையுங் கருத்திற்கொண்டு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கவும் :

- அ. (31-12-66) சரக்கு மீதி 25750 ரூபா
- ஆ. மூலதன வட்டி 6 வீதம், பங்காளர் பற்று வட்டி 8 வீதம்.
- இ. சொந்தத் தேவைக்காக அவி 1475 ரூபா கொள்விலையான சரக்கையும், வேலு 1625 ரூபா கொள்விலையான சரக்கையையும் எடுத்தமைக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஈ. வியாபார நிலையக் கட்டிடத்தை மாதம் 200 ரூபா வாடகைக்கு எடுத்து 1200 ரூபா வைப்புப்பணமாகச் செலுத்தப்பட்டது. இவ் வருட வாடகையில் செலுத்தப்பட வேண்டிய வாடகையை வைப்புக்கணக்கில் இருந்து தீர்ப்பு தெண்று தீர்மானிக்கப்பட்டது.
- உ. ஆயுள்பாய நட்டவீட்டுக் கட்டணமாக அவிக்காக 600 ரூபாவும், வேலுவுக்காக 450 ரூபாவும் வியாபார நிலையம் செலுத்தியுள்ளது. இச் செலவு வியாபாரச் செலவிற் பதியப்பட்டுள்ளது.
- எ. அவியின் தட்டச்சு ஒன்றை வியாபார நிலையம் எடுத்தது. அதன் பெறுமதி 850 ரூபா. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஏ. வேலு வியாபார நிலையத்துக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுத்த வரி 650 ரூபா.
- ஓ. முடிவருத் நட்டவீடு 135 ரூபா வியாபாரச் செலவில் அடங்கியுள்ளது.

ஐ. வேலுவின் சொந்த ரேடியோ ஒன்றை வியாபார நிலையம் 575 ரூபாவுக்கு விற்றது. விற்பனைத்தொகை சில்லறை வருமானத்தில் அடங்கியுள்ளது.

ஓ. வெற்றுப் பொருள்களை 375 ரூபா மதிப்பிட்டு அவி எடுத்துக் கொண்டான். கணக்குப்புத்தகங்களிற் பதியப்படவில்லை.

25. ஆனந்தன், முருகானந்தன், சிவானந்தன் என்போர் இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிடும் பங்காளர். 15-1-66ஆம் திகதி யன்று சிவானந்தன் பங்குடைமையிலிருந்து விலகினான். அவனுக்கு மூலதனத்தையும், நன்மதிப்பாக 5000 ரூபாவையும் கொடுத்தனர். சிவானந்தனுக்குக் கொடுத்த நன்மதிப்புத் தொகைக்குக் கணக்கேடு களில் நன்மதிப்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதெனப் பங்காளர் தீர்மானித்தனர். 31-12-66ஆம் தேதி பங்குடைமைக் கணக்கேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகள் :

நிலையான சொத்துக்கள்	...	...	29000	ரூபா
நிருவாகச் செலவுகள்	...	...	5685	ரூபா
விற்பனைச் செலவுகள்	...	...	2315	ரூபா
கூவி	...	...	1225	ரூபா
சில்லறைச் செலவுகள்	...	...	775	ரூபா
இதர செலவுகள்	...	...	2500	ரூபா
பல்வகை வருமானங்கள்	...	...	3500	ரூபா
கொள்முதல்	...	...	35750	ரூபா
விற்பனை	...	...	52750	ரூபா
வாடகைச் செலவு	...	...	1750	ரூபா
கொள்முதற் செலவு	...	...	1600	ரூபா
உள்வந்த வணடிக்கூலி	...	...	1400	ரூபா
வெளித்திருப்பல்	...	...	850	ரூபா
விற்பனை வரவு	...	...	600	ரூபா
கடன்பட்டோர்	...	...	18500	ரூபா
கடன் கொடுத்தோர்	...	...	8000	ரூபா
இருப்பு (1-1-66)	...	...	16000	ரூபா
காசு மீதி	...	...	2560	ரூபா
வங்கி மீதி	...	...	15540	ரூபா
ஆனந்தன் பற்று	...	...	3000	ரூபா
முருகானந்தன் பற்று	...	...	2000	ரூபா
ஆனந்தன் நடைமுறைக்கணக்கு (வரவு மீதி)			675	ரூபா
முருகானந்தன் நடைமுறைக்கணக்கு (பற்று)			575	ரூபா
ஆனந்தன் மூலதனம் (1-1-66)	...		40000	ரூபா
முருகானந்தன் மூலதனம் (1-1-66)	...		40000	ரூபா
சிவானந்தன் மூலதனம் (1-1-66)	...		40000	ரூபா

வேண்டிய செம்மையாக்கல்களைச் செய்து பரிட்சை மீதி தயார் செய்து தாப்படும் தகவல்களையும் கருத்திற்கொண்டு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைத் தயார் செய்க.

அ. 31-12-66 இருப்பு 21565 ரூபா.

ஆ. மூலதன வட்டி 5 வீதமும், பங்காளர் பற்றுக்கு 8 வீத வட்டியும் கொடுத்தல் வேண்டும்.

இ. ஆனந்தன் 1740 ரூபா கொள்விலையான சரக்கையும், முருகானந்தன் 3260 ரூபா கொள்விலையான சரக்கையும் சொந்தத் தேவைக்காக எடுத்தமைக்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.

ஈ. முருகானந்தன் வியாபார நிலையத்துக்காகத் தனது சொந்தப் பணத்தில் செய்த பிரயாணச் செலவு 685 ரூபா.

உ. வியாபார நிலையத்துக்காக ஆனந்தன் சொந்தப் பணத்தி விருந்து கட்டிய வரிப்பணம் 375 ரூபா.

ஊ. கடன்பட்டோன் ஒருவனின் 500 ரூபா பொறுப்பை முருகானந்தனும், கடன் கொடுத்தோன் ஒருவனின் 1000 ரூபா பொறுப்பை ஆனந்தனும் ஏற்றுக்கொண்டனர்.

எ. முருகானந்தனின் ஆயுள்பாய நட்டவீட்டுக் கட்டணமாக 600 ரூபாவும் ஆனந்தனின் ஆயுள்பாய நட்டவீட்டுக் கட்டணமாக 480 ரூபாவும் வியாபார நிலையம் செலுத்தியது. இச் செலவு நிருவாகச் செலவில் பதியப்பட்டுள்ளது.

ஏ. நிலையான சொத்துக்களில் ஒன்றுன சைக்கிளின் புத்தகப் பெறுமதி 250 ரூபா. அச் சைக்கிளை 175 ரூபாவாக ஆனந்தன் எடுத்துக்கொண்டான். இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஐ. 1200 ரூபாவுக்குத் தட்டச்சை வாங்கிய செலவு கொள்முதலிலும் நிலையான சொத்துக்களிலுள்ள 800 ரூபா புத்தகப் பெறுமதியான தட்டச்சை 575 ரூபாவுக்கு விற்ற வரவு பல்வகை வருமானங்களிலும் பதியப்பட்டுள்ளது.

ஓ. 225 ரூபா சில்லறைச் செலவு செல்மதியாகவுள்ளது.

26. பாலனும் மணியனும் இலாபநட்டத்தை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளும் பங்காளர். 30-6-66 ஆம் தேதி அவர்களின் வியாபார நிலையத்தின் பரிட்சைமீதியில் இருந்து இத் தேதிக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும் ஐந்தொகையையும் தயாரிக்குக்.

		பற்று	வரவு
பாலன் மூலதனம்	...	...	40000
மணியன் மூலதனம்	...	...	20000
பாலன் நடைமுறைக்கணக்கு	...	...	1500
மணியன் நடைமுறைக்கணக்கு	...	...	750
பாலன் பற்றுக்கணக்கு	...	...	2000
மணியன் பற்றுக்கணக்கு	...	...	3000
காசு மீதி	...	...	725
வங்கி மீதி	...	...	5275
தளபாடம்	...	...	8000
கையிருப்பு	...	...	12500
வியாபாரக் கடன்பட்டோர்	...	...	19500
வியாபாரக் கடன் கொடுத்தோர்	...	...	8550
வருமதித் தவணை உண்டியல்	...	...	2400
செல்மதித் தவணை உண்டியல்	...	...	3500
மேரட்டார் வாகனம்	...	...	10000
கொள்முதல்	...	...	27600
உள்வந்த வண்டிக்கூவி	...	...	1500
வெளிச் சென்ற வண்டிக்கூவி	...	...	850
விற்பனை	...	...	42500
கொள்முதல் திருப்பல்	...	...	575
விற்பனைத் திருப்பல்	...	...	650
விற்பனைச் செலவு	...	...	1575
சம்பளம்	...	...	8000
வாடகை	...	...	4500
வரி	...	...	1000
நட்டவீடு	...	...	500
விளம்பரம்	...	...	4000
தழிவு	...	...	1400
தரகு	...	...	900
பிரயாணச் செலவு	...	...	3000
ஈட்டுக்கடன் 8%	...	...	5000
வியாபாரச் செலவுகள்	...	...	2500
அறவிடமுடியாக் கடன்	...	...	600
அறவிடமுடியாக் கடனெனதுக்கம்	...	...	800

- அ. 30-6-66 கையிருப்பு 25725 ரூபா.
- ஆ. மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுக்கப்படல் வேண்டும்:
- இ. பங்காளர் பற்றுக்கு 6 வீத வட்டி அறவிடவேண்டும்:
- ஈ. பாலன் தனது சொந்தத் தேவைக்காக எடுத்த பொருள் களின் கொள்விலை 6475 ரூபா.
- உ. சம்பளம் 400 ரூபாவும், விற்பனைச் செலவு 125 ரூபாவும் கொடுக்க வேண்டும்.
- ஊ. வரிச்செலவில் வைப்புப்பணம் 250 ரூபா அடங்கியுள்ளது.
- எ. தரகு வருமதி 800 ரூபா.
- ஏ. முடிவருத் நட்டவீடு 125 ரூபா.
- ஐ. ஈட்டுக்கடனுக்கு ஒருவருட வட்டி செலுத்தப்படவில்லை.
- ஓ. 10 வீதப் பெறுமானத்தேய்வு தளபாடத்திற் கழிக்க வேண்டும்.
- ஒ. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக் கடனைதுக்க மாக இருத்தல் வேண்டும்;
- ஓள. வாடகை 30-9-66ஆம் தேதிவரை கொடுக்கப்பட்டுள்ளது.

27. தேவனும் ஆனந்தனும் இலாப நட்டத்தை 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளும் பங்காளர். தேவன் வியாபார நிலையத்தை நடத்துவதால் மாதம் 350 ரூபா சம்பளம் பெறும் உரிமை யுடையவன். ஆனந்தனின் கட்டிடத்தை வியாபார நிலையமாக உபயோகிப்பதால் 200 ரூபா மாதம் செலுத்தவேண்டும். பங்காளரின் மூலதனத்துக்கு 5 வீத வட்டியும், பங்காளர் பற்றுகளுக்கு 4 வீத வட்டியும். பங்காளர் நிலையத்துக்குக் கொடுத்த கடன்களுக்கு 6 வீத வட்டியும் செலுத்தப்படவேண்டும். 30-9-66ஆம் தேதியன்று பங்குடைமை வியாபார நிலையக் கணக்குகளின் மீதிகளைக் கொண்டு வியாபார இலாப நட்டக் கணக்கையும், இத்தேதிக்குரிய ஐந்தொகை யையும் தயார் செய்க.

தேவன் மூலதனம்	75000	தளபாடம்	5000
ஆனந்தன் மூலதனம்	25000	விற்பனைச் செலவு	775
தேவன் பற்றுக் கணக்கு	5000	சம்பளம்	8450
ஆனந்தன் பற்றுக் கணக்கு	4500	களழியர் பிளைப்பணம்	5000
இயந்திரம்	20000	விளம்பரம்	2100
இருப்பு (1-10-65)	42750	வங்கி நிலையான வைப்புக்	
கொள்முதல்	62250	கணக்கு மீதி	45000
வெளித்திரும்பியலை	1250	விற்பனை	12470

உட்திரும்பியவை	1500	அறவிடமுடியாகக் கடன்	1125
கூவி	2000	அறவிடமுடியாக் கடனெனதுக்கம்	1000
சில்லறைச் செலவு	850		
கொடுத்த வாடகை	1500	கடன்பட்டோர்	24000
வரி	950	கடன் கொடுத்தோர்	9000
வாடகை நட்டவீடு	1200	வருமதித் தவணை	
தொழில் பயிலவோர்		உண்டியல்	5500
கட்டணம்	3000	செல்மதித் தவணை	
ஆரம்பச் செலவு	4500	உண்டியல்	4500
கொடுத்த கழிவு	1400	சட்டுக் கடன்	7500
பெற்ற தரகு	1600	வங்கி மீதி	10000
நன்மதிப்பு	8000	காசு மீதி	3500
மின்சாரச் செலவு	1750	பெறுமானத்	
		தேய்வொதுக்கம்	6000

அ. 30-9-66 இருப்பு 48750 ரூபா.

ஆ.: செல்மதிகள்: கூலி 475 ரூபா, சில்லறைச்செலவு 150 ரூபா.

இ. வரிச்செலவில் முற்பணம் 250 ரூபா அடங்கியுள்ளது.

ஈ. மின்சார வெப்புப்பணம் 500 ரூபா மின்சாரச் செலவில் அடங்கியுள்ளது.

உ. முடிவுருத் நட்டவீடு 400 ரூபா.

ஊ. 1-1-66ஆம் தேதி ஒரு தினப் பத்திரிகையில் ஒரு வருட காலத்துக்கு விளம்பரம் செய்வதற்கு 2100 ரூபாவுக்கு ஒப்பந்தஞ் செய்யப்பட்டது.

எ. விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்ட 1500 ரூபா பெறுமதி யான சரக்குக்கு எவ்விதமான பதிவும் செய்யப்படவில்லை.

ஏ. ஆரம்பச் செலவில் வருடா வருடம் 1000 ரூபா பதிவழித்தல் வேண்டும்.

ஐ : அறவிடமுடியாக் கடனைதுக்கம் கடன்பட்டோரில் 5 வீதமாகவும் கழிவொதுக்கம் 2 வீதமாகவும் இருத்தல் வேண்டும்.

ஒ. பெறுமானத் தேவைத்துக்கம் இயந்திரத்தில் 10 வீதமும் தளபாடத்தில் 20 வீதமும் கொள்விலையில் ஒதுக்குக.

ஒ. தொழில் பயிலவோர்கள் 1-10-64 ஆம் தேதி 4000 ரூபா கட்டிச் சேர்ந்தனர்.

ஒள். ஊழியர் பின்பற்றும் வங்கி நிலையான வைப்புக்கணக்கி விடப்பட்டுள்ளது. வங்கி 4 வீத வட்டி தருகின்றது. இவ் வட்டி ஊழியருக்குக் கொடுப்பதில்லை.

28. கூட்டு வியாபாரிகளாகிய சிறிலும் மீரானும் தமக்கு வரும் இலாப நட்டங்களை முறையே 2 : 3 என்ற விதித்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். சிறிலின் கட்டிடத்தை உபயோகிப்பதால் அவருக்கு வாடகையாக 300 ரூபா கொடுக்கவேண்டும். மீரான் வியாபார நிலையத்தை நடத்துவதால் இலாபநட்டங்களைப் பங்கிடும் இறுதி இலாபத்தில் 10% கொடுக்கவேண்டும். மூலதனத்துக்கு 4% வட்டியும், பங்காளர் பற்றுக்கணக்குக்கு 6% வட்டியும், பங்காளர் நிலையத்துக்குக் கொடுத்த கடனுக்கு 5% வட்டியும் வழங்கவேண்டும். 3-1-12-66 ஆம் தேதி முடியவுள்ள கணக்குகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பரிட்சை மீதியைக் கொண்டு இவ் வியாபார நிலையத்தின் வியாபார இலாப நட்டக் கணக்கையும் அத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக.

	பற்று	வரவு
கொள்வனவு	...	124500
விற்பனை	...	277770
கொள்வனவுத் திரும்பல்	...	2230
கொள்வனவு வண்டிக்கூலி	...	2500
விற்பனைச் செலவு	...	1725
மூலதனம் சிறில்	...	20000
மூலதனம் மீரான்	...	30000
பற்று சிறில்	...	5000
மீரான் கடன்	...	7000
சிறில் நடைமுறைக் கணக்கு	...	5775
மீரான் நடைமுறைக் கணக்கு	...	1550
இருப்பு (1-1-66)	...	47800
வருமதித் தவணை உண்டியல்	...	12200
செல்மதித் தவணை உண்டியல்	...	5500
பெற்ற கழிவு	...	4500
கடன்பட்டவர்கள்	...	25000
கடன் கொடுத்தவர்கள்	...	7600
ஊழியர் சம்பளம்	...	12000
வெளிச்சென்ற வண்டிக்கூலி	...	1800
சிறில் வாடகை	...	2400
வரி	...	1600
தொலைபேசிக் கட்டணம்	...	1200
தளபாடம்	...	8500
கந்தோர்ச் செலவுகள்	...	1750
காசு மீதி	...	2250
வங்கி மீதி	...	19800
ஏட்டுக் கடன்	...	10000

ஈட்டு வட்டி (30-6-66)	...	...	500
நன்மதிப்பு	...	...	4500
நிலம் கட்டிடம்	...	...	35000
வியாபாரச் செலவு	...	...	2750
நட்டவீடு	...	...	3450
அறவிடமுடியாக் கடன்	...	...	1200
அறவிடமுடியாக் கடனைதுக்கம் ...	...	...	850
கழிவொதுக்கம் ...	...	...	450
பெறுமானத் தேய்வொதுக்கம் ...	...	...	2550
விளம்பரம்	...	...	2400
ஆரம்பச் செலவு	...	...	6000
மோட்டார்வாகனச் செலவுகள்	...	...	3400
மோட்டார் வாகனங்கள் ...	...	...	45000
மோட்டார்வாகனக் கடன் ...	...	...	10000
		<u>380000</u>	<u>380000</u>

அ. 31-12-66 இருப்பு 72400 ரூபா.

- ஆ. கொள்வனவு வண்டிக்கூவி 350 ரூபா கொடுக்கவேண்டும்.
- இ. விற்பனைச் செலவில் 50 ரூபா வாடிக்கையாளன் ஒருவனுக் காகக் கொடுத்த வண்டிக்கூவியாகும்.
- ஈ. முடிவுருத் வரிப்பணம் 400 ரூபா.
- உ. தொலைபேசிக் கட்டணத்தில் வைப்புப்பணம் 200 ரூபா அடங்கியுள்ளது.
- ஊ. நட்டவீட்டுக் கட்டணத்தொகையில் சிறிலின் ஆயுளபாயக் கட்டணம் 450 ரூபாவும் மீரானின் ஆயுளபாயக் கட்டணம் 500 ரூபாவும் அடங்கியுள்ளது.
- எ. வியாபார வாடிக்கையாளன் ஒருவனால் ஓப்புக்கொள்ளப் பட்ட 500 ரூபா உண்டியின் பொறுப்பை சிறில் ஏற்றுக்கொண்டார்.
- ஏ. நன்மதிப்பில் வருடம் 500 ரூபா பதிவழித்தல் வேண்டும்.
- ஐ. விளம்பரம் முற்பணம் 500 ரூபா.
- ஓ. ஆரம்பச் செலவில் 1000 ரூபா பதிவழித்தல் வேண்டும்.
- ஒ. கடன்பட்டோரில் 6 வீதம் அறவிடமுடியாக் கடனைதுக்கத் துக்கும் 2 வீதம் கழிவொதுக்கத்துக்கும் ஒதுக்குக்.
- ஓள. மோட்டார் வாகனங்களை ஒரு கம்பணியிடம் வாடகைக் கொள்முதல் செய்யப்பட்டு வருடம் 5000 ரூபா கட்டுப் புணமாகக் கட்டவேண்டும்.

க. செல்மதிக்கடன் கழிவு காப்பொதுக்கமாக 4% ஒதுக்குதல் வேண்டும்.

நு. பெறுமானத் தேவையில் 10% ஒதுக்குதல் வேண்டும்.

29. “தினமலர்” என்னும் பத்திரிகையில் பாலுவும் மணியும் இரு பங்காளர்.லாபநட்டத்தை 3 : 2 என்ற விகிதமாகப் பங்கிடுவதெனவும், மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுப்பதெனவும் பங்காளர் பற்றுக்கணக்கு 8 வீத வட்டி அறவிடுவதெனவும், இறுதி இலாபத்தில் 10 வீதம் இலாபத்தைப் பங்கிடமுன் மணிக்கு தொழில் நிலையத்தை நடாத்துவதற்காகக் கொடுக்கவேண்டுமெனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 30-9-66ஆம் தேதி கணக்கு மீதிகள் பின்வருமாறு இருந்தன :

கணக்குகளிற் பதியப்படாத நடவடிக்கைகளையும் கருத்திற் கொண்டு முடிவடைந்த வருடத்திற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் ஐந்தோடைக்கையையும் தயாரிக்குக.

- அ. 30-9-66ஆம் தேதி காகிதாதிகள் 1850 ரூபா.
  - ஆ. அச்சக்கூவி செல்மதி 1350 ரூபா.
  - இ. கட்டுரைகளுக்குக் கொடுக்கவேண்டிய சன்மானம் 570 ரூபா.
  - ஈ. பத்திரிகைக்குரிய சந்தாப்பணம் 1-1-66ஆம் தேதி தொடக்கம் 31-12-66ஆம் தேதி வரைக்கும் கட்டப்பட்டுள்ளது.
  - உ. அச்சடித்தல் வாடிக்கையாளர் வருமதி 4350 ரூபா.
  - ஊ. விளம்பரத்தில் 2000 ரூபா ஒரு வியாபார நிலையத்தால் 1-10-66ஆம் தேதி தொடக்கம் 31-3-67ஆம் தேதி வரைக்கும் விளம்பரஞ் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட பணமாகும்.
  - எ. வாடகை 30-6-67ஆம் தேதிவரை செலுத்தப்பட்டுள்ளது.
  - ஏ. நட்டவீட்டுத் தொகையில் மணியின் ஆயுள்பாய நட்டவீட்டுக் கட்டணமாகச் செலுத்திய 250 ரூபா அடங்கியுள்ளது.
  - ஐ. ஊழியர் சம்பளத் தொகையில் ஊழியர் பெற்ற முற்பணம் 2500 ரூபா அடங்கியுள்ளது.
  - ஓ. ஊழியர் சேமலாபநிதிக் கட்டணத்துக்கு ஊழியர்களுடைய சம்பளத்தில் 4 வீதம் கழித்து 12 வீதம் கட்டவேண்டும். ஊழியர்களிடம் கழிக்கப்பட்டுள்ளது.
  - ஒ. மின்சாரச் செலவில் மின்சார முற்பணம் 250 ரூபா அடங்கியுள்ளது.
  - ஓள. முடிவுருத் நட்ட வரி 175 ரூபா.
  - க. பல்வகைச் செலவினங்களின் பாகுபாடு: தட்டச்ச 1500 ரூபா, தபாற்செலவு 2000 ரூபா, மோட்டார் வாகனத்துக்குப் பூட்டிய ரேடியோ 1000 ரூபா.
  - ங. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக கடனைதுக்கமாக இருத்தல் வேண்டும். 3 வீதம் கழிவுகாப்பொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
  - ச. பெறுமானத் தேய்வொதுக்கத்துக்குப் பின்வரும் வகையில் ஒதுக்குக.
- அச்ச இயந்திரம் 5 வீதம்.
- சிறு கருவிகளுக்கு 10 வீதம்.
- ஞ. பொது ஒதுக்கத்துடன் 1000 ரூபா சேர்க்கவும்.

30. டேவிட், ஹமீத் என்னும் இரு வைத்தியர்கள் இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிடும் உடன்படிக்கையுடன் ஒரு நோயாளர் விடுதியை நடத்துகின்றனர். டேவிட்டின் கட்டிடத்தை வைத்திய சாலைக்குப் பயன்படுத்துவதால் மாதம் 500 ரூபா வாடகையாகப் பெற உரிமையுண்டு. 31-12-66ஆம் தேதி அவர்களுடைய பரீட்சை மீதி பின்வருமாறு இருந்தது:

	பற்று	வரவு
டேவிட் மூலதனம்	...	10000
ஹமீத் மூலதனம்	...	10000
டேவிட் நடைமுறைக் கணக்கு ...	...	750
ஹமீத் நடைமுறைக் கணக்கு ...	...	2000
டேவிட் பற்று	...	2250
மருந்து வகை மீதி (1-1-66) ...	...	15000
தளபாடங்கள்	...	10000
உபகரணங்கள்	...	5000
மருந்துப்பொருள் கொள்முதல்	...	20000
நோயாளர் பிரிவேசக் கட்டணம்	...	5250
ஊழியர் கடன் ...	...	1000
நோயாளர் மருந்துக்காகக் கொடுத்த கட்டணங்கள் ...	...	48750
வெளிநோயாளரைச் சென்று பார்த் தமைக்காகப் பெற்ற கட்டணங்கள் ...	...	8000
கூலிகள்	...	2000
சம்பளம்	...	8000
நட்டவீடு	...	330
மின்சாரச் செலவு	...	570
கணக்குப் பரிசோதனைக் கட்டணம்	...	475
மோட்டார்வாகனம் கொள்விலை	...	15000
சில்லறைச் செலவுகள் ...	...	1250
அச்சடித்தலும் காகிதாதிகளும்	...	1450
வாடகை	...	2000
வரி	...	225
தபாற்செலவு	...	400
பெறுமானத் தேய்வொதுக்கம் ...	...	8500
ஆரம்பச் செலவு	...	8000
கடன் கொடுத்தோர்	...	7500
வங்கி மீதி	...	5825
காசு மீதி	...	475
	<hr/> <u>100000</u>	<hr/> <u>100000</u>

- அ. 31-12-66 ஆம் தேதி மருந்துப்பொருள் மீதி 17825 ரூபா.
- ஆ. தளபாடங்களில் 15 வீதமும், உபகரணங்களில் 25 வீதமும், மோட்டார் வாகனங்களில் 10 வீதமும் பெறுமானத் தேய்வு ஒதுக்கத்துக்குக் கழிக்குக.
- இ. வெளிநோயாளர்களைச் சென்று பார்ப்பது ஹமீத். அதற்கு அவர் தனது சொந்த மோட்டார் வாகனத்தை உபயோகிப் பதற்காகப் பெறும் முழுக்கட்டணத் தொகையில் 25 வீதம் அவருக்குரியது.
- ஈ. கூலிகள் செல்மதி 500 ரூபா.
- உ. காலவரை எய்தாத நட்டவீடு 80 ரூபா.
- ஹ. கணக்குப் பரிசோதனைக் கட்டணம் செல்மதி 200 ரூபாவை ஹமீத் தனது சொந்தப்பணத்திலிருந்து கொடுத்துள்ளார். இதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.
- எ. ஆரம்பச் செலவில் வருடம் 1000 ரூபா பதிவழிக்கப்பட வேண்டும்.
- ஏ. ஊழியர்களிடமிருந்து மாதம் 50 ரூபா வீதம் 1-5-66 ஆம் தேதியிலிருந்து கடனுக்காகக் கழிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.
- ஐ. ஹமீத்துக்காகச் செலுத்தப்பட்டுள்ள வரி 75 ரூபா.
- ஓ. மின்சார வைப்புப் பணம் 1-1-66 இல் 50 ரூபாவும் 31-12-66 இல் 50 ரூபாவும் உண்டு.
- ஒ. வெற்றுப்பொருள் விற்பனையால் பெற்ற 2400 ரூபா பெறுமதியான காசோலை 30-12-66 இல் கிடைத்தது. இதற்கான பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஓள. சம்பளமாக இரு பங்காளரும் மாதவீதம் ஓவ்வொரு வரும் 450 ரூபா பெற உரிமையுண்டு.
- க. மூலதன வட்டி 5 வீதம்:
- ங. காகிதாதிகள் 31-12-66 ஆம் தேதி 845 ரூபா மீதி.

31. பெரேரா, யோசேப், அபுசாலி மூவரும் இலாபநட்டத்தை 3 : 4 : 5 என்ற விகிதப்படி பங்கிட உடன்பட்டு பங்குடைமை முறையில் ஒரு சில்லறை வியாபார நிலையத்தை நடத்துகின்றனர். பங்காளர் மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுக்க வேண்டும். பங்காளர் பற்றுக்கணக்குக்கு 6 வீத வட்டி அறவிடப்படவேண்டும்.

அபுசாலி வியாபார நிலையத்தை நடத்துவதால் மாதம் 200 ரூபா வீதம் சம்பளம் பெற உரிமையுடையவன். பெரேராவின் கட்டிடத்தை வியாபாரநிலையமாக உபயோகிப்பதால் அவருக்கு மாதம் 175 ரூபா வாடகையாகத் கொடுக்கவேண்டும். பங்குடைமைப் புத்தகங்களில் இருந்து 31-12-66ஆம் தேதி பின்வரும் மீதிகள் எடுக்கப்பட்டன.

பெரேரா மூலதனம்	15000	விற்பனை வண்டிக்கூலி	2314
யோசேப் மூலதனம்	20000	அறவிடமுடியாக்	
அபுசாலி மூலதனம்	25000	கடன் ஒதுக்கம்	447
நன்மதிப்பு	2500	வருமதித் தவணை	
சம்பளங்களும்		உண்டியல்	1865
வேதனங்களும்	12140	மோட்டார் வண்டிகள்	15000
நட்டவீட்டுக் கட்டணம்	800	கொள்பொருள் திரும்பல்	941
கொள்பொருள்		கடன்பட்டோர்	19000
வண்டிக்கூலி	1824	கடன் கொடுத்தோர்	6777
காணி	9210	கொடுத்த கழிவுகள்	855
கொள்பொருள்	72860	செல்மதித் தவணை	
இருப்பு (1-1-66)	12190	உண்டியல்	990
கட்டிடக் காப்பொதுக்கம்	3150	கட்டிட வாடகை	700
அஞ்சல் செலவும்		ஊழியர்	
காகிதாதிகளும்	4247	இளைப்பாறல் நிதி	4505
கேள்வும் தீர்வையும்	2080	கட்டிட நிதி முதலீடுகள்	3150
கட்டிடச் செலவுகள்	9525	அறவிடமுடியாக்	
பெரேரா நடைமுறைக்		கடன் வரவு	750
கணக்கு மீதி (வரவு)	595	வருமானவரி ஒதுக்கம்	1580
யோசேப் பற்றுக் கணக்கு	1200	வங்கி நிலையான	
விற்பனைகள்	100500	வைப்புக் கணக்கு	4500
		காசமீதியும் வங்கி மீதியும்	4275

பங்குடைமையின் வியாபார இலாப நட்டக் கணக்கையும் 31-12-66ஆம் தேதிக்குரிய ஐங்கோடைக்கையையும் ஆக்குக. அவற்றை ஆக்கும்போது பின்வருவனவற்றைக் கருத்திற் கோள்ளுதல் வேண்டும்.

அ. 31-12-66ஆம் தேதி கையிருப்பு 25700 ரூபா.

ஆ. செலவழியாத காகிதாதிகள் 950 ரூபா.

இ. மீனாக் கடன் ஒதுக்கத்தை 553 ரூபாவால் அதிகரிக்குக.

ஈ. நட்டவீட்டுக் கட்டணத்தில் 150 ரூபா பெரேராவின் ஆயுள்பாய நட்டவீட்டுப் பத்திரத்துக்காகச் செலுத்தப்பட்டது, காலவரை எய்தாத நட்டவீட்டுத் தொகை 60 ரூபா.

உ. கொள்பொருள் வண்டிக்கூலிக் கணக்கில் தராச வாங்கிய 500 ரூபா பதியப்பட்டுள்ளது.

ஊ. காணி உறுதி முடிப்பதற்காகச் செலவழித்த 160 ரூபா அஞ்சல் செலவில் அடங்கியுள்ளது.

எ: மோட்டார் வண்டிகளின் பெறுமானத் தேய்வு 10 லீதம்.

ஏ. கொள்பொருள் ஏற்றிய வண்டிக்கூலி 25 ரூபா கட்டிடச் செலவிற் பதியப்பட்டுள்ளது:

ஐ: வங்கி நிலையான வைப்புக் கணக்குக்கு 4 லீத வட்டி உண்டு.

ஓ: பங்குடைமைக்குரிய மோட்டார் வாகனத்தை யோசேப் தனது சொந்தத் தேவைக்காக உபயோகித்தமைக்குரிய வாடகையாக 750 ரூபா செலுத்தவேண்டும்.

இ: நவம்பர், டிசெம்பர் மாதங்களில் நோய் காரணமாக வராது நின்ற ஊழியன் ஒருவனின் சம்பளம் 300 ரூபா கொடுப்பதில்லை. அவனுக்குச் சம்பளத்தில் 50 லீதம் கொடுப்பதாகப் பங்காளர் தீர்மானித்தனர்.

ஒள.: இவ்வருடத்துக்குச் செலுத்தப்பட்ட வருமான வரி 780 ரூபா. இச்செலவை வருமானவரி ஒதுக்கத்திற் பதிவழிப்ப தென்றும், இவ்வருட இலாபத்தில் 400 ரூபாவை வருமான வரி ஒதுக்கத்துடன் சேர்ப்பதெனவும் பங்காளர் தீர்மானித்தனர்.

க. பெரேரா சொந்தத் தேவைக்காக 1200 ரூபா கொள்விலை மான பொருள்களையும், யோசேப் 800 ரூபா கொள்விலை மான பொருள்களையும், அபசாலி 1500 ரூபா பெறுமதி மான பொருள்களையும் எடுத்துள்ளனர். கணக்குப் புத்தகங்களில் இவை பதியப்படவில்லை.

ஙு. 31-12-66ஆம் தேதி சரக்கு மீதியுடன் கேள்வு தீர்வைத் தொகை 600 ரூபாவும், வண்டிக்கூலி 450 ரூபாவும் சேர்க்கப் படவேண்டும்.

ச. இவ்வருட இலாபத்தில் கட்டிட நிதிக்கு 850 ரூபா ஒதுக்கு வதாகப் பங்காளர் தீர்மானித்தனர்.

32. சேகரும் மகேசனும் சினிமாத் தியேட்டரோன்றைப் பங்காக நடத்துகின்றனர். இலாபநட்டத்தை இரண்டுக்கு ஒன்று ( $2 : 1$ ) என்ற விகிதத்தில் பங்கிட உடன்படிக்கை செய்துகொண்டனர். மகேசன் சினிமாத் தியேட்டரில் நிருவாகியாகக் கடமையாற்றுவதால் மாதம் 400 ரூபா சம்பளம் பெற உரிமையுடையவர். இரு பங்காளரும் மூல

தனத்துக்கு 5 வீத வட்டி பெறும் உரிமையுடையோர். 30-9-1966-ஆம் தேதி அவர்களின் கணக்குப் புத்தகங்களில் உள்ள மீதிகள்:

சேகர் மூலதனம்	70000	பிரவேசச் சீட்டு
மகேசன் மூலதனம்	40000	விற்பனை 145000
சேகர் பற்று	1500	சிற்றுண்டிச் சாலை
மகேசன் பற்று	2000	பொருள் மீதி (1-10-65) 2300
காணியும் கட்டிடமும்	70000	விளம்பர வரவு 24800
இயந்திரங்கள்	45000	சிற்றுண்டிச் சாலைப்
தளபாடங்கள்	15200	பொருள்கள் கொள்முதல் 12700
மோட்டார் வாகனங்கள்	35000	கட்டிடத் திருத்தங்கள் 5600
வங்கி மீதி	17565	இயந்திரத் திருத்தங்கள் 4775
ஊழியர் பிணைப்பணம்	5000	வழக்கறிஞர் வேதனம் 2400
ஊழியர் சம்பளம்	18800	கணக்கறிஞர் கட்டணம் 3225
ஊழியர் சேம லாபநிதிக் கட்டணம்	1200	நட்டவீடு 1200
திரைப்படச் சுருள் வாடகை	50000	தொலைபான்னி 800
சில்லறைச் செலவுகள்	2500	தளபாடக் கொள்முதல் (1-4-66) 4750
பிரசித்தச் செலவு	4435	சிற்றுண்டி விற்பனை 19700
அச்சடித்தலும்		கூவிகள் 650
காகிதாதிகளும்	10700	சில்லறை வருமானங்கள் 4500
மின்சார வெளிச்சம்	3400	கடன் கொடுத்தோர் 15000
		பிரயாணச் செலவுகள் 8300

பின்வரும் தகவல்களைக் கருத்திற்கொண்டு 30-9-66-ஆம் தேதி முடியவுள்ள வியாபார இலாப நட்டக் கணக்கையும் ஐந்தோகையையும் தயாரிக்கவும்.

- அ. சிற்றுண்டிச்சாலை மீதி 4675 ரூபா.
- ஆ. காகிதாதிகள் மீதி 3570 ரூபா.
- இ. ஊழியர் பிணைப்பணத்திற்கு வருடம் 3 வீத வட்டி செலுத்தப்படல் வேண்டும்:

ஈ. திரைப்படச் சுருள் வாடகை 8450 ரூபா செல்மதி.

உ. சில்லறைச் செலவுகளின் பாகுபாடு:

மின் அடுப்பு	1275	ரூபா
தபாற் செலவு	425	ரூபா
தட்டச்ச	800	ரூபா
	<u>2500</u>	ரூபா

ஊ. பிரசித்தச் செலவில் 1-1-66ஆம் தேதி தொடக்கம் 31-12-66ஆம் தேதிவரை விளம்பரம் செய்வதற்காக ஒரு தினப் பத்திரிகைக்குக் கொடுத்த 2400 ரூபா அடங்கி யுள்ளது.

எ. பிரவேசச் சீட்டு விற்பனையில் 15 வீதம் உள்ளுராட்சி மன்றத்துக்கு வரியாகச் செலுத்தப்படல் வேண்டும்.

ஏ. சில்லறை வருமானங்களின் பாகுபாடு :

சினிமாப் பாட்டுப் புத்தக விற்பனை	2500 ரூபா.
தளபாட விற்பனை (31-3-66)	2000 ரூபா.
தளபாடங்களின் புத்தகப் பெறுமதி	2750 ரூபா.

ஐ. செலுத்தப்படவேண்டிய கணக்கறிஞர் கட்டணம் 775 ரூபா.

ஓ. முடிவருத நட்டனீடு 400 ரூபா.

ஒ. மகேசன் செய்த சொந்தப் பிரயாணச் செலவு 1300 ரூபா பிரயாணச் செலவில் அடங்கியுள்ளது.

ஒள. சினிமாப் பட நடிகர் ஒருவர் வந்தபோது சேகர் தனது பணத்திற் கொடுத்த விருந்துச் செலவு 850 ரூபாவைத் தியேட்டர் கணக்கில் பொறுப்பதென இரு பங்காளரும் உடன்பட்டுக்கொண்டனர்.

க. பெறுமானத்தேய்வு பின்வரும் வீதத்தில் கழிக்குக.

தளபாடம் 10 வீதம்; இயந்திரம் மோட்டார் வாகனம் 5 வீதம்.

ஙு. ஊழியர் சம்பளத்தில் சேமலாப நிதிக் கட்டணமாக 4 வீதம் கழித்துச் செலுத்தப்பட்டுள்ளது. வியாபார நிலையம் கொடுக்கவேண்டிய 8 வீதம் இன்னும் செலுத்தப்படவில்லை.

33. ஜெயசிங்கம், துரைசிங்கம் என்ற இரு பங்காளரும் இலாப நட்டத்தை முறையே 3 : 2 என்ற விகிதத்திற் பங்கீட உடன்பட்டு வியாபாரஞ் செய்கின்றனர். ஜெயசிங்கம் வியாபாரத்தை நடத்துவத மாதம் 250 ரூபாவும், துரைசிங்கத்தின் கட்டிடத்தை உபயோகிப்ப தால் மாதம் 150 ரூபாவும் பெற உரிமையுடையவர்கள். பங்காளர் மூலதனக் கணக்குக்கு 5 வீத வட்டியும் பற்றுக் கணக்குக்கு 6 வீத வட்டியும் கொடுத்தல் வேண்டும். 31-10-66 ஆம் தேதியின்று பங்காளரின் கணக்குப் புத்தகங்களில் பின்வரும் மீதிகள் காணப்பட்டன.

மூலதனம் (ஜெயசிங்கம்)	40000	விற்பனைத் தராக	2000
மூலதனம் (துரைசிங்கம்)	30000	விற்பனைச் செலவு	4500
நடைமுறைக் கணக்கு மீதிகள் :		விற்பனைகள்	197675
ஜெயசிங்கம் பற்று	3275	உட்திரும்பியவை	2675
துரைசிங்கம் வரவு	625	வெளிச் சென்றவை	3340
பற்றுக்கணக்கு:		வியாபாரச் செலவுகள்	650
கெள்வும் தீர்வையும்	4800	ஜெயசிங்கம்	5000

துரைசிங்கம்	4000	சம்பளங்கள்	5600
கடன்பட்டோர்	24500	நட்டவீடு	800
கடன் கொடுத்தோர்	18675	வரி	450
வருமதித்தவணை உண்டியல்	18500	வாடகை (பண்டசாலை)	950
செல்மதித் தவணை		பிரயாணச் செலவு	750
உண்டியல்	6500	அறவிடமுடியாக் கடன்	675
நன்மதிப்பு	11000	பல்வகைச் செலவுகள்	1740
ஆரம்பச் செலவு	5500	அறவிடமுடியாக்	
மோட்டார் வாகனம்	32000	கடன் ஒதுக்கம்	900
தளபாடங்கள்	7500	கொடுத்த கழிவு	640
இருப்பு (1-11-65)	47560	கழிவொதுக்கம்	350
கொள்முதல்	84340	பெற்ற கழிவு	425
கொள்முதல் தரகு	2435	செல்மதிக் கடன் ஒதுக்கம்	550
கொள்முதல் செலவு	7665	காசு மீதி	535
குலிகள்	3400	வங்கி மீதி	14500

பின்வரும் தகவல்களைக் கருத்திற்கொண்டு 31-10-66 ஆம் தேதி முடியவுள்ள வியாபார இலாபங்ட்டக் கணக்கையும் ஜந்தோகையையும் தயாரிக்குக் கூடுதலாக விரிவாக விடுவது அதை விரிவாக விடுவது என்று கொள்கூடலாம்.

அ. 31-10-66 இருப்பு 52675 ரூபா.

ஆ. கூலி 400 ரூபாவும் வியாபாரச் செலவு 150 ரூபாவும் செல்மதியாக உள்ளது.

இ. சம்பளத்தொகையில் ஊழியர் பெற்ற முற்பணம் 1000 ரூபா அடங்கியுள்ளது.

ஈ. பண்டசாலை வாடகைச் செலவில் வாடகை வைப்புப்பணம் 400 ரூபா அடங்கியுள்ளது. பண்டசாலை வாடகையாக 120 ரூபா செலுத்தல்வேண்டும்.

உ. துரைசிங்கம் சொந்தத் தேவைக்காகச் செய்த பிரயாணச் செலவு 175 ரூபா பிரயாணக் கணக்கில் அடங்கியுள்ளது.

ஊ. ஜெயசிங்கத்தின் வருமானவரிக்காக வியாபார நிலையம் செலுத்திய 150 ரூபா வரிக்கணக்கில் எழுதப்பட்டுள்ளது.

எ. பல்வகைச் செலவுகளின் பாகுபாடு :

கட்டும்பொருள்	640	ரூபா.
தராச	800	ரூபா.
தபாற்செலவு	200	ரூபா.
உத்தரவுப் பத்திரிக் கட்டணம்	100	ரூபா.

ஏ. முடிவுருத நட்டவீடு 120 ரூபா.

ஐ. ஜெயசிங்கத்துக்காகச் செலுத்தப்பட்ட ஆயுளபாய நட்ட வீட்டுக் கட்டணம் 150 ரூபாவும் துரைசிங்கத்துக்காகச் செலுத்தப்பட்ட 125 ரூபாவும் நட்டவீட்டுக் கணக்கிற பதியப்பட்டுள்ளது.

ஓ. துரைசிங்கம் கணக்குப் பரிசோதனைக் கட்டணமாக தனது சொந்தக் காசோலை 360 ரூபா கொடுத்துள்ளார். இதற்கு எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.

ஒ. கடன்பட்டோரில் 4 வீதம் கழிவொதுக்கமாகவும், 5 வீதம் அறவிடமுடியாக் கடன் ஒதுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.

ஓள. கடன் கொடுத்தோரில் 4 வீதம் செல்மதிக் கடன் கழிவு ஒதுக்கமாக ஒதுக்குதல் வேண்டும்.

க. துரைசிங்கம் 3200 ரூபா கொள்விலையான சரக்கையும் ஜெயசிங்கம் 4800 ரூபா கொள்விலையான பொருள்களையும் சொந்தத் தேவைக்காக எடுத்துள்ளனர். இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

நு. வாடிக்கையாளன் ஒருவன் 850 ரூபா பெறுமதியான செ. த. உண்டியலின் பொறுப்பைத் துரைசிங்கத்திற்கு அளித்தான். அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

34. இவாபத்தைச் சமமாகப் பங்கிடும் பங்குடைமையை இலட்ச மணன், கிருஷ்ணன் என்னும் இரண்டு பங்காளர் ஆரம்பித்தனர். வியாபார நிலையத்தின் அலுவலகமாக கிருஷ்ணனின் சொந்தக் கட்டிடம் உபயோகிக்கப்பட்டமையால் அவனுக்கு மாதம் 125 ரூபா செலுத்தப்படல் வேண்டும். இலட்சமணனின் சொந்த மோட்டார் வாகனம் வியாபார நிலையத்தின் தேவைகளுக்கு உபயோகிக்கப்படுவ தால் மாதம் 400 ரூபா அவருக்குச் செலுத்தவேண்டும். வியாபார நிலையத்தால் மோட்டார் வாகனச் சார்த்திக்கு வழங்கப்படும் சம்பளத்தை இலட்சமணன் பொறுப்பேற்கவேண்டும். 30-9-6 ஆம் தேதி அவர்களின் கணக்கேடுகளிலிருந்து பின்வரும் மீதிகள் எடுக்கப்பட்டன:

இலட்சமணன் மூலதனம்	5000	சில்லறைச் செலவுகள்	525
கிருஷ்ணன் மூலதனம்	5000	தொழில் பயிலவோர்	
இலட்சமணன் நடைமுறைக் கணக்கு பற்று	1800	கட்டணம்	3000
கிருஷ்ணன் நடைமுறைக் கணக்கு பற்று	2200	டெவிபோன்கட்டணங்கள்	675
தளபாடங்கள்	3000	டெவிபோன் வரவுகள்	225
		கணக்குப் பரிசோதனைக் கட்டணம் (பெற்றது)	38500

தட்டச்சக்கள்	2500	பல்வகை வருமானங்கள்	7275
கூட்டல் இயந்திரம்	5750	கடன்கொடுத்தோர்	4500
இயந்திரத் திருத்தங்கள்	450	கடன்பட்டோர்	8000
விளம்பரச் செலவுகள்	1300	வங்கி மீதி	6675
சம்பளங்கள்	13100	சில்லறைக் காசு மீதி	1325
ஊழியர் பினைப்பணம்	2000	உபசாரச் செலவுகள்	300
ஊழியர் கடன்	4500	ஊழியர் சேமலாப	
காகிதாதிகள் மீதி	3750	நிதி ஒதுக்கம்	1000
காகிதாதிகள் கொள்முதல்	2550	ஊழியர் சேமலாபக்	
தபாற்செலவு	770	கட்டணம்	900
வரி	430		

கீழே தரப்படும் விபரங்களை ஆதாரமாகக் கோண்டு 31-2-66ஆம் தேதி முடியவுள்ள பங்குடைமையின் இலாப நட்டக் கணக்கையும், ஐந்தோகையையும் தயாரிக்கவும்.

- அ. உபயோகிக்கப்படாத காகிதாதிகள் 2775. இவற்றில் 175 ரூபா பெறுமதியான காகிதாதிகள் உபயோகத்திற்குத் தகுதியற்றவை எனக் கழிக்கப்பட்டுள்ளது.
- ஆ. முடிவருத விளம்பரச் செலவு 250 ரூபா.
- இ. 1-10-65ஆம் தேதி ஊழியர் கடன் 5500 ரூபாவாக இருந்தது.
- ஈ. ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியர் 6 வீதமும் நிலையம் 9 வீதமும் கட்டணமாகச் செலுத்தப்படல் வேண்டும்.
- உ. வியாபார நிலையம் செலுத்தவேண்டிய ஒரு வருட சேமலாபநிதிக் கட்டணம் எப்போதும் சேமலாப நிதிக்கு ஒதுக்கமாக இருத்தல் வேண்டும்.
- ஊ. உபயோகிக்கப்படாத முத்திரைகளின் பெறுமதி 175 ரூபா.
- எ. வரிச் செலவில் வரி வைப்புக் கணக்குச் செலுத்திய 150 ரூபா அடங்கியுள்ளது.
- ஏ. 1-1-66ஆம் தேதி தொழில்பயில்வோன் வருடங்களுக்குத் தொழில் பயில்வதற்காக 3000 ரூபா கட்டிச் சேர்ந்தான்.
- ஐ. 31-3-67ஆம் தேதி வரைக்கும் கணக்குப் பரிசோதனை செய்வதற்காகப் பெறப்பட்ட கணக்குப்பரிசோதனைக் கட்டணங்கள் 2500 ரூபா கணக்குப் பரிசோதனைக் கட்டணத்துள் அடங்கியுள்ளது. வாடிக்கையாளரால் வரவேண்டிய கட்டணங்கள் 6775 ரூபாவாகும்.

- ஓ. சம்பள உயர்வாலும் புதிய ஊழியர்களை நியமித்த ஸாலும் அடுத்த ஆண்டு 5000 ரூபா சம்பளச் செலவிற் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
- ஓ. பல்வகை வருமானங்களில் 750 ரூபா தட்டச்ச விற்பனை யால் வந்தது. தட்டச்சின் புத்தகப் பெறுமதி 1250 ரூபா.
- ஓள. 250 ரூபா பெறுமதியான தளபாடங்கள் உடைந்து பழு தடைந்துவிட்டன. அவற்றை 25 ரூபாவுக்கு விற்றுப் பல் வகை வருமானங்களிற் சேர்க்கப்பட்டுள்ளன.

35. டேவிட், சில்வா என்பவர்கள் இலாப நட்டத்தை 3 : 1 என்ற விகிதப்படி பங்கிட உடன்பட்டு ஒரு மருந்துச்சாலையை ஆரம்பித்து நடாத்துகின்றனர். இலாப நட்டத்தைப் பங்கிடும் வீதத்தில் இருவரும் மூலதனமிட்டனர். டேவிட் என்பவர் நிலையத் தின் முகாமையாளராகக் கடமையாற்றுவதால் அவருக்கு மாதம் 275 ரூபா சம்பளம் கொடுக்கவேண்டும். சில்வா மருந்துப் பொருள்கள் கொள்வனவுக்கும் விற்பனைக்கும் பொறுப்பாக இருந்து வேண்டிய கருமங்களைக் கவனிப்பதால் இலாபத்தைப் பங்கிடமுன் அவருக்கு இறுதி இலாபத்தில் 10 வீதக் கழிவு கொடுத்தல் வேண்டும். 31-12-66ஆம் தேதி அவர்களின் கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகளைக் கொண்டு பார்ட்சை மீதியைத் தயார் செய்து வியாபார இலாப நட்டக் கணக்கையும் அத்தேதிக்குரிய ஐந்தொகையையும் தயாரிக்குக்.

கொள்வனவு	125775	பெறுமானத் தேவை	
விற்பனை	182000	ஒதுக்கம்	10000
வருமதித் தவணை		மின்சாரச் செலவு	4500
உண்டியல்	40000	நட்டவீடு	1250
கொள்வனவுச் செலவுகள்	4225	ஊழியர் கடன்	2000
விற்பனைச் செலவுகள்	2775	வியாபாரக்	
உட்திரும்பியவை	4200	கடன்பட்டோர்	17000
வெளிக்கென்றவை	2500	வியாபாரிரக் கடன்	
கொடுத்த வாடகை	2400	கொடுத்தோர்	7500
ஊழியர் பிளைப்பணம்	5000	நன்மதிப்பு	10000
கூலிகள்	3525	கட்டுமெபாருள் மீதி	2785
கேள்வும் தீர்வையும்	1250	கட்டும் பொருள்கள்	
தளபாடங்கள்	12500	கொள்முதல்	3215
கையிருப்பு (1-1-66)	35000	ஊழியர் சம்பளங்கள்	9100
பெற்ற கழிவுகள்	750	விளம்பரம்	2750
மோட்டார் வாகனம்		ஊழியர் சேமலாபநிதிக்	
கொள்முதல் (1-1-63)	25000	கட்டணம்	400
		தருமச் செலவு	1705

அறவிடமுடியாக்கடன்	1450	தருமப்பண ஒதுக்கம்	2000
அறவிடமுடியாக்		சேமலாபநிதி ஒதுக்கம்	850
கடன் ஒதுக்கம்	800	தட்டச்சுக்கருவிகள்	2400
கொடுத்த கழிவு	750	தொலைபேசிக் கட்டணம்	770
கழிவொதுக்கம்	650	சில்லறைச் செலவுகள்	1330
செல்மதிக் கடன்		சில்லறை வருமானங்கள்	1200
கழிவொதுக்கம்	775	வங்கி நிலையான கணக்கும்	
செலுத்தப்பட்ட		நடைமுறைக் கணக்கு	
வருமான வரி	825	மீதியும்	14125
வருமானவரி ஒதுக்கம்	1000	காசு	425

பின்வரும் வீபரங்களைக் கருத்திற் கொள்க.

அ. 31-12-66 மீதிகள்.

கையிருப்பு 72450 ரூபா.

கட்டும் பொருள்கள் 3150 ரூபா.

ஆ. கொடுக்கவேண்டிய கூலி 275 ரூபா.

இ. 7500 ரூபா பெறுமதியான தளபாடங்களை 5000 ரூபாவுக்கு விற்று அப்பணத்துக்குப் புதுத் தளபாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்குரிய பதிவுகள் எதுவும் செய்யப்பட வில்லை.

ஈ. கடன்பட்டோரில் 2% கழிவொதுக்கமாகவும் 5% அறவிடமுடியாக்கடன் ஒதுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.

உ. செல்மதிக் கடன் கழிவொதுக்கம் கடன்கொடுத்தோரில் 10 % ஆக இருத்தல் வேண்டும்.

ஊ. 1967 ஆம் ஆண்டுக்குரிய வருமானவரிப் பொறுப்பு ஒதுக்கம் 1200 ரூபாவாக இருத்தல் வேண்டும்.

எ. மோட்டோர் வாகனங்களின் கொள்விலையிலிருந்து 20 % பெறுமானத் தேய்வொதுக்கமாக இருத்தல் வேண்டும்.

ஏ. மின்சாரச் செலவில் 500 ரூபா மின்சார வைப்புக் கணக்குக்கு உரியது.

ஐ. முடிவருத நட்டவீடு 450 ரூபா.

ஓ. ஊழியர் கடனுக்காக ஊழியர் சம்பளத்தில் 500 ரூபா கழிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஒ. நன்மதிப்பில் வருடம் 1000 ரூபா பதிவழித்தல் வேண்டும்.

ஓள. விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்ட 450 ரூபா மருந்துப் பொருள் கணக்குகளிற் பதியப்படவில்லை.

- க. ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியர் சம்பளத்தில் 4% கழித்து, வியாபாரநிலையம் 6% சேர்த்து மொத்தமாகப் 10% செலுத்தல் வேண்டும்.
- ஙு. அடுத்தவருடம் விளம்பரச் செலவுக்கு ஒதுக்கமாக 1500 ரூபா இலாபத்தில் ஒதுக்கவேண்டும்.
- ங. அடுத்த வருடச் சேமலாப நிதி ஒதுக்கமாக 900 ரூபா இருத்தல் வேண்டும்.
- ஞ. தருமப் பணச்செலவு ஒதுக்கமாக 1500 ரூபா இருத்தல் வேண்டும்.
- ட. சில்லறைச் செலவுகளின் பாகுபாடு.  
தபாற் செலவு 330 ரூபா, சிறு கருவிகள் 650 ரூபா, சில்வாவின் சொந்தப் பிரயாணச் செலவு 350 ரூபா.
- ண. சில்லறை வருமானங்களின் பாகுபாடு : தட்டச்சுக் கருவி விற்பனை 1325 ரூபா (தட்டச்சின் புத்தகப் பெறுமதி 1200 ரூபா.)  
வெற்றுப்பொருள் விற்பனை 1075 ரூபா:
- த. ஊழியர் பினைப்பணம் வங்கியிலிடப்பட்டுள்ளது. அதற்கு வங்கி 4% வட்டி தருகின்றது. ஊழியர்களுக்கு வட்டி கொடுப்பதில்லை.

36. சட்ட ஆலோசனைத் தொழில் நடத்தும் சில்வா, நாயகம் என்னும் இரு பங்காளர்களும் வருமானத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டுத் தொழில் நடத்துகின்றனர். தொழில் நிலையமாக நாயகத்தின் கட்டிடத்தை உபயோகிப்பதால் அவருக்கு மாதம் 300 ரூபாவும், தொழிலுக்காக வெளியில் செல்வதற்காகச் சில்வாவின் காரை உபயோகிப்பதால் அவருக்கு மாதம் 400 ரூபாவும் கொடுக்க வேண்டும். 30-9-66 ஆம் தேதி அவர்களின் பரீட்சை மீது பின்வருமாறு இருந்தது.

காசமீதி	1265	கொடுத்த தரகு	3800
தளபாடம்	4500	சில்லறைச் செலவுகள்	2750
நூல்நிலையப்		ஊழியர் பினைப்பணம்	3000
புத்தகங்கள் (1-10-66)	7500	தொலைபேசிக் கட்டணம்	675
தட்டச்சு	2550	வரி	4750
வங்கி மீதி	37925	சில்வா பற்றுக் கணக்கு	12000
வாடிக்கையாளர்		நாயகம் பற்றுக்கணக்கு	18000
வருமதிகள்	15000	மின்சாரச் செலவு	1450
கடன் செல்மதிகள்	6200	ஊழியர் கடன்	1500
வாடிக்கையாளர் வருடம்		தருமச் செலவு	980
முழுவதும் தந்த காச	47800		

உழைத்த கட்டணங்கள்	52700	சில்வா மூலதனம்	10000
ஊழியர் சம்பளங்கள்	8400	நாயகம் மூலதனம்	10000
தபாற் செலவும்		பிரயாணச் செலவு	1420
முத்திரையும்	4600	மோட்டார் வாகனத்	
அச்சடித்தலும்		திருத்தங்கள்	1600
கடதாசிகளும்	3535	தருமப் பண ஒதுக்கம்	1200

பின்வரும் விபாங்களைக் கருத்திற் கொண்டு முடிவடைந்த வருடத்துக்குரிய பங்காளர்களுக்குத் தேவையான கணக்குகளைத் தயாரிக்குக.

அ. மீதிகள் :

முத்திரைகள் (30-9-66) 1275 ரூபா.

காகிதாதிகள் (30-9-66) 1250 ரூபா.

ஆ. நூல் நிலையத்துக்காக 1-4-66ஆம் தேதி ஒரு கம்பெனி யிடம் 1250 ரூபா பெறுமதியான நூல்கள் கடனுகப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அக் கம்பனியின் கடனுக்காக 1-5-66ஆம் தேதி தொடக்கம் 50 ரூபா செலுத்தப்பட்டுள்ள செலவு சில்லறைச் செலவுக்கணக்கிற் பதியப்பட்டுள்ளது. ஏனைய பதிவுகள் செய்யப்படவில்லை.

இ. வாடிக்கையாளரின் வருமதிகள் (1-10-65) 12775 ரூபா.

ஈ. சட்ட ஆலோசனை வழங்குவதற்காக இரு கம்பெனிகள் 1-1-66 தொடக்கம் 31-12-66ஆம் தேதி வரையுள்ள காலத்துக்குக் கொடுத்த பணம் 7200 ரூபா உழைத்த கட்டணத் தொகையில் அடங்கியுள்ளது.

உ. மோட்டார் வாகனத் திருத்தங்களில் 1/4 பங்கு மோட்டார் வாகனச் சொந்தக்காரரும் மீதியை வியாபார நிலையமும் பொறுப்பேற்கவேண்டும்.

ஊ. சில்வாவுக்காகக் கட்டப்பட்ட வரி 1450 ரூபா நாயகத்துக் காகக் கட்டப்பட்ட 1725 ரூபா வரிக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

எ. ஊழியர் பினைப்பணம் வங்கியிலிடப்பட்டுள்ளது. வங்கி 4% வட்டி கொடுக்கின்றது. வட்டி ஊழியருக்குரியது.

ஏ. அடுத்த ஆண்டு தருமப் பணச் செலவு ஒதுக்கமாக 1000 ரூபா இருத்தல் வேண்டும்.

ஐ. காலவரை எத்தாத தொலைபேசிக் கட்டணம் 75 ரூபா.

ஓ. மின்சார வைப்புப் பணம் 250 ரூபா.

ஒ. செல்மதிகள் :

தரகு 200 ரூபா, பிரயாணச் செலவு 180 ரூபா, சம்பளம் 600 ரூபா, சில்லறைச் செலவுகள் 130 ரூபா.

37. டேவிட், புஹாரி, வீரசேன என்பவர்கள் இலாபநட்டத் தைச் சமமாகப் பங்கிடும் இறைச்சி விற்பனை நிலையத்தை நடத்துகிறார்கள். பங்குடைமை ஒப்பந்தத்தில் மூலதனத்துக்கு 6 வீத வட்டியும், பங்காளர் பற்றுக்கணக்குக்கு 8 வீத வட்டியும், பங்காளர் கொடுத்த கடன்களுக்கு 5 வீத வட்டியும் கொடுக்கவேண்டுமெனக் குறிப்பிடப் பட்டுள்ளது. டேவிட்டின் கட்டிடத்தை வியாபார நிலையமாக உபயோகிப்பதால் மாதம் 250 ரூபா வாடகை பெறும் உரிமை யுடையவர். புஹாரி விற்பனை நிலையத்தில் முகாமையாளராகக்கடமையாற்றுவதால் மாதம் 300 ரூபா சம்பளம் பெற உரிமையுடையவர். வீரசேனகொள்முதல் செய்வதால் கொள்முதல் செய்யும் பொருள்களின் பெறுமதியில் 10 வீதம் தராகு பெற உரிமையுடையவர். 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வியாபார நிலையத்தின் கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள் பின்வருமாறு இருந்தன:

காச மீதி	1625	இயந்திரத் திருத்தங்கள்	740	
வங்கித் தினசரிக்		அறவிடமுடியாக் கடன்	850	
கணக்குமீதி	7275	அறவிடமுடியாக்		
வங்கி நிலையான-		கடலெழுக்கம்	450	
வைப்புக் கணக்கு	15600	சில்லறைச் செலவுகள்	4280	
தளபாட உபகரணங்கள்	4000	பல்வகை வருமானங்கள்	3275	
இறைச்சி வெட்டும்		பெறுமானத் தேய்வு		
இயந்திரங்கள்	8000	ஒதுக்கங்கள் :		
வியாபாரக்		தளபாடம்	1200	
கடன்பட்டோர்	12000	இறைச்சி வெட்டும்		
வியாபாரக்		இயந்திரம்	3200	
கடன் கொடுத்தோர்	6500	மோட்டார் வாகனங்கள்	7600	
கொள்முதல் முற்பணங்கள்	4560	டேவிற்றிடம் பெற்ற		
மிருகங்கள் கொள்முதல்	47740	கடன்	10000	
மோட்டார் வாகனங்கள்	15000	நடைமுறைக் கணக்குகள் :		
மிருகங்களின்		டேவிற் பற்று	1330	
பராமரிப்புச் செலவு	6200	புஹாரி பற்று	1200	
வரி (4 மாதத்திற்கு 90/-)	400	வீரசேன வரவு	525	
கூலிகள்	2750	பற்றுகள் :		
சம்பளங்கள்	5800	டேவிட்	3000	
மின்சாரச் செலவு	780	புஹாரி	4000	
வங்கி தந்த வட்டி	450	வீரசேன	5000	
கட்டும்பொருள் மீதி	2720	முலதனம் : டேவிட்	20000	
கட்டும்பொருள்		,,	புஹாரி	20000
கொள்முதல்	3750	,,	வீரசேன	20000
பிரயாணச் செலவுகள்	3000	விற்பனைகள்	68400	

பின்வரும் மேலதிக விபரங்கள் தரப்படுகின்றன:

அ. 31-10-66ஆம் தேதி மீதிகள் :

கொள்முதல் செய்யப்பட்ட மிருகங்கள் 15250 ரூபா.  
காகிதாதிகள் 2050 ரூபா.

விற்கப்படாத தோல்களின் பெறுமதி 1250 ரூபா.

ஆ. பராமரிப்புச் செலவில் 25 வீதம் கொல்லப்படாத மிருகங்களுக்காகச் செலவு செய்யப்பட்டதாகும்.

இ: பராமரிப்புச் செலவில் இருப்பில் இருக்கும் மிருக உணவுப் பொருள்கள் 450 ரூபா அடங்கியுள்ளது.

ஈ. கொடுக்கவேண்டிய கூலி 250 ரூபா.

உ. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக கடமேதுக்கமாக இருத்தல் வேண்டும்.

ஊ. பெறுமானத் தேய்வொதுக்கத்துக்குக் கொள்விலையில் தளபாடத்தில் 15 வீதமும் இறைச்சி வெட்டும் இயந்திரத் தில் 20 வீதமும் மோட்டார் வாகனத்தில் 25 வீதமும் ஒதுக்கு.

ஏ. சம்பளத்தில் ஊழியர் முற்பணம் 1000 ரூபா அடங்கியுள்ளது.

ஏ. பிரயாணச் செலவில் 50 வீதம் கொள்முதலுக்காக வீரசேன செலவு செய்த தொகையாகும். இச் செலவு கொள்முதல் தரிகில் அடங்கியுள்ளது.

ஐ: பங்காளர் சொந்தத் தேவைக்காக எடுத்த இறைச்சியின் பெறுமதிகள் கணக்குகளிற் பதியப்படவில்லை. டேவிட் 750 ரூபா, புஹாரி 975 ரூபா, வீரசேன 690 ரூபா.

ஓ: வங்கி நிலையான வைப்புக் கணக்கு வட்டி 4 வீதம் கணக்கு களிற் பதியப்படவில்லை.

ஓ. கொள்முதல் செய்யப்பட்ட மிருகங்களில் 150 ரூபா பெறுமதியான இரண்டு மிருகங்கள் நோயினால் இறந்து விட்டன. இம்மிருகங்களின் இறைச்சி விற்பனைக்கு எடுக்க வில்லை.

இள. பல்வகை வருமானங்களின்பாகுபாடு :

தோல்களின் விற்பனை 2275 ரூபா.

கொள்முதல் முற்பணங்களில் திருப்பித் தரப்பட்டது 560 ரூபா.

அயலில் உள்ள விற்பனை நிலையத்துக்குக் கொள்விலையில் கொடுத்த கட்டும் பொருள்கள் 440 ரூபா.

38. சோமுச் செட்டியும் பரமுச் செட்டியும் இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டு லேவாதேவி நிலையமொன்றை நடாத்துகிறார்கள். சோமுச் செட்டி நிலையத்தை நடத்துவதால் மாதம் 150 ரூபா சம்பளம் பெற உரிமையுடையவர். பரமுச் செட்டியின் கட்டிடத்தை வியாபாரநிலையமாக உபயோகிப்பதால் மாதம் 75 ரூபா வாடகை பெற உரிமையுடையவர். 30-9-66ஆம் தேதி அவர்களுடைய கணக்குப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள்:

மூலதனம்: சோமு	30000	வரி	250
,, பரமு	30000	நட்டவீடு	500
காச் மீதி	38925	ஆரம்பச் செவுகள்	1000
தளபாடங்கள்	4250	ஊழியர் பிணைப்பணம்	2000
கடன்பட்டோர் (12%)	75000	மீட்கமுடியாத அடைவு	
கடன்கொடுத்தோர் (6%)	25000	நகைகள் ஏலவிற்பனை	12300
பெற்ற வட்டி	27000	ஏலவிற்பனைத் தரகு	800
கொடுத்த வட்டி	900	விளம்பரச் செலவு	100
சம்பளம்	1100	முத்திரையும்	
அச்சடித்தலும்		தபாற் செலவும்	1650
எழுது பொருள்களும்	450	பிரயாணச் செலவு	350
மின்சாரச் செலவு	150	கணக்குப் பரிசோதனைக் கட்டணம்	150
கொடுத்த வாடகை	450	கில்லறைச் செலவுகள்	175
அனுமதிப்பத்திரக்கட்டணம்	100		

பின்வரும் விபரங்களைக் கருத்திற் கொண்டு 30-9-66ஆம் தேதி முடியவுள்ள வருடத்துக்குரிய இலாப நட்டக் கணக்கையும் ஐந்தோடையையும் தயாரிக்கவும்.

அ. 30-9-66ஆம் தேதி மீதிகள் அச்சடித்தலும் எழுது பொருள்களும் 125 ரூபா, முத்திரை 450 ரூபா.

ஆ: செப்டம்பர் மாதச் சம்பளம் ஊழியருக்குக் கொடுப்பவில்லை.

இ: மின்சாரச் செலவில் 50 ரூபா வைப்புப்பணமாக உள்ளது. மின்சாரச் செலவு 35 ரூபா செலமதியாக உள்ளது.

ஈ. வரித் தொகையால் சோமுச் செட்டியாருக்காக 125 ரூபாவும், பரமுச் செட்டியாருக்காக 75 ரூபாவும் கொடுக்கப்பட்டுள்ளன.

உ: முடிவுருத் நட்டவீடு 125 ரூபா.

ஊ: ஆரம்பச் செலவில் வருடம் 250 ரூபா பதிவழித்தல் வேண்டும்.

ஓ. ஊழியர் பிணைப்பணத்துக்கு 8 வீத வட்டி கொடுத்தல் வேண்டும்.

- ஏ. பிரயாணச் செலவில் சோமுச் செட்டியாளின் சொந்தப் பிரயாணச் செலவு 75 ரூபா அடங்கியுள்ளது.
- ஐ. கணக்குப் பரிசோதனைக் கட்டணமாகச் செலுத்தவேண்டிய முழுத்தொகை 250 ரூபா.
- ஓ. சில்லறைச் செலவில் கட்டிடத் திருத்தச் செலவு 100 ரூபா அடங்கியுள்ளது. அச் செலவு கட்டிடச் சொந்தக்காரருக்குரியது.
- ஒ. 31-9-66ஆம் தேதி தளபாடங்களின் பெறுமதி 4100 ரூபா.
- ஓள. 1-10-65ஆம் தேதி வட்டி வருமதித் தொகை 2250 ரூபா வாகவும், 31-9-66ஆம் தேதி வட்டி வருமதித் தொகை 84500 ரூபாவாகவும் இருந்தது.
- க. கடன்பட்டோர் தொகையில் 10000 ரூபாவும் அதற்குரிய இருவருட வட்டிக்குமாகவே மீட்க முடியாத அடைவு நகைகள் ஏலவிற்பனை செய்யப்பட்டுப் பணம்பெறப்பட்டது.
- ங. கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த வட்டியில் 200 ரூபா சென்றவருட வட்டியாகும். இவ்வருடத்துக்குரிய மீது வட்டியும் இன்னும் கணக்குகளிற் சேர்க்கப்படவில்லை.

39. “யாழ்தேவி போக்குவரத்துக் கேவை” என்னும் நிலையத்தை மணி, பாலு என்னும் இரு பங்காளர் இலாப நட்டத்தை மூலதன வீதப்படி பங்கிடுவது என்ற உடன்படிக்கையுடன் நடாத்துகின்றனர். மூலதனத்துக்கு 6 வீத வட்டியும், நிலையத்தை நிருவகிப்பதால் மணிக்கு 500 ரூபா மாதச் சம்பளமும், பங்காளர் பற்றுகளுக்கு 8 வீத வட்டியும், பங்காளர் நிலையத்துக்குக் கடன் கொடுத்தால் 7 வீத வட்டியும் கொடுப்பதென அவர்கள் உடன்படிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது. 31-12-66ஆம் தேதி அவர்களின் கணக்கேகுளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பார்ட்சை மீதி :

காசு மீதி	2450	கைமாறுதல் செலவுகள்	400
வங்கி மீதி	13025	மோட்டார் வாகன	
தளபாடங்கள்	2750	வாடைகையால்	
மோட்டார் வாகனங்கள்	120000	பெற்றவை	100300
சிறு கருவிகள்	5000	ஊழியர் கடன் பணம்	2000
குத்தகை	7000	ஊழியர் இளைப்பாறல்	
கடன்பட்டோர்	15200	நிதிக் கட்டணம்	480
கடன் கொடுத்தோர்	12450	ஊழியர் பிணைப்பணம்	4000
ஸட்டுக் கடன்	15000	பிரயாணச் செலவுகள்	2640

மோட்டார் வாகனக்		சில்லறைச் செலவுகள்	1460
கொள்முதல் (1-4-66)	45000	கொள்முதல் செய்த	
மோட்டார் வாகன		டயர்கள்	8000
விற்பனை (21-10-66)	30000	சில்லறை வருமானங்கள்	2500
மோட்டார் வாகனத்		1-7-66ஆம் தேதி	
திருத்தங்கள்	10575	மணி பற்றியவை	3500
நட்டவீடு	2750	1-4-66ஆம் தேதி	
கூவிகள்	6250	பாலு பற்றியவை	4500
சம்பளங்கள்	10520	மணி மூலதனம்	60000
பெற்றேல்	8000	பாலு மூலதனம்	40000
ஷசல் நெய்	4000	பெறுமானத்	
மோட்டார் வாகனப்		தேய்வொதுக்கம்	3600
பகுதிகள் கொள்முதல்	25000	அறவிடமுடியாக	
அறவிடமுடியாக் கடன்	500	கடனெனதுக்கம்	400
மோட்டார் வாகனப்			
பகுதிகள் விற்பனை	32750		

பின்வருவனவற்றையும் கருத்திற் கொண்டு பங்காளர்களுக்கு வேண்டிய கணக்குகளைத் தயாரிக்கவும்.

அ. 31-12-66ஆம் ஆண்டு மீதிகள்: மோட்டார் வாகனப் பகுதிகள் 7275 ரூபா, டயர்கள் 3250 ரூபா.

ஆ. 1963ஆம் ஆண்டு ஐனவரி 1ஆம் தேதி ஒரு காணியும் கட்டிடமும் 10000 ரூபாவாகக் குத்தகைக்கு எடுக்கப் பட்டுள்ளன.

இ. 35000 ரூபாவாக கொள்விலையான மோட்டார் வாகனங்கள் விற்கப்பட்டன. 1-1-66ஆம் தேதியன்று அவற்றுக்குரிய பெறுமானத் தேய்வொதுக்கம் 840 ரூபாவாகும். விற்ற பணத்துக்குரிய பதிவுகள் மாத்திரம் செய்யப்பட்டுள்ளன.

ஈ. காலவரை யெய்தாத நட்டவீடு 450 ரூபா.

உ. கொடுக்கவேண்டிய கூவி 750 ரூபா.

ஊ. நிலைய மோட்டார் வாகனங்களுக்கு உபயோகித்த மோட்டார்ப் பகுதிகளின் பெறுமதி 2725 ரூபா.

எ. மோட்டார் வாடகையில் 1-1-66ம் தேதி 5850 ரூபாவும் 31-12-66ஆம் தேதி 7475 ரூபாவும் வருமதியாக உள்ளன.

ஏ. ஊழியர் பினைப்பணம் வங்கியிலிடப்பட்டுள்ளது. அதற்கு 5 லீத வட்டி வங்கி தருகின்றது. ஆனால் அவ்வட்டி ஊழியர் களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

- ஐ. ஊழியர் இளைப்பாற்றல் நிதிக்கு அவர்கள் சம்பளத்தில் 4 வீதமும் நிலையம் 6 வீதமும் செலுத்துதல் வேண்டும்: ஊழியர்களிடம் சம்பளத்திற் கழிக்கப்பட்ட தொகை செலுத்தப்பட்டுள்ளது. நிலையம் செலுத்தவேண்டியது இன்னமும் செலுத்தப்படவில்லை.
- ஓ. ஊழியர் கடனுக்காக அவர்கள் சம்பளத்திற் கழிக்கப்பட்ட தொகை 1000 ரூபா பதிவு செய்யப்படவில்லை.
- ஓ. வாடிக்கையாளர் ஒருவருக்குப் பொருள்கள் ஏற்றிவந்த பொழுது வழியில் 450 ரூபா பெறுமதியான பொருள்களை போய்விட்டது. பெறுமதியை வாடிக்கையாளருக்கு நிலையம் கொடுக்கவேண்டும். இப்பொருளின் பெறுமதியில் மோட்டார் வாகன ஊழியர்களிடம் இருந்து 75 வீதம் அறவிடுவதெனப் பங்காளர் தீர்மானித்தனர்.
- ஒன். மோட்டார் வாகனங்களுக்குப் பெறுமானத் தேய்வொதுக் கத்துக்காக்க கொள்விலையில் வருடம் 10 வீதம் கழிக்கும்.
- க. விபத்தால் மோட்டார் வாகனமொன்று உபயோகிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. அதன் கொள்விலை 25000 ரூபா. 1-1-66 ஆம் தேதிவரையுள்ள பெறுமானத் தேய்வொதுக்கம் 750 ரூபா. மோட்டார்வாகனக் கொள்விலையில் 75 வீதத்தை நட்டவிட்டுக் கம்பெனி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது:
40. சக்தி நாடக சபாவை கருணைதியும் மணிவண்ணனும் இலாபநட்டத்தை 5 : 2 என்ற ரீதியிற் பங்கிடுவதாக உடன்பட்டு நடாத்துகின்றனர். மணிவண்ணன் நாடகத் தயாரிப்பைப் பொறுப்பேற்றுக்கொண்டு நடாத்துவதால் மாதம் 250 ரூபா சம்பளமும் கதை, வசனம், பாடல்களையும் விளம்பரத் தயாரிப்புக்களையும் கருணைதி பொறுப்பேற்று நடாத்துவதால் மாதம் 300 ரூபா சம்பளமும் பெறும் உரிமையுடையவர். மூலதனத்துக்கு 4 வீத வட்டி பெற உரிமையுண்டு. 31-10-66 ஆம் தேதிக்கு சக்தி நாடக சபாவின் கணக்கேடுகளில் உள்ள மீதிகள் பின்வருமாறு இருந்தன:
- |                         |       |                         |       |
|-------------------------|-------|-------------------------|-------|
| காச                     | 450   | கொடுத்த வாடகை           | 2500  |
| வங்கித் தினசரிக் கணக்கு | 7550  | சம்பளங்கள்              | 20000 |
| வங்கி நிலையான           |       | சில்லறைச் செலவுகள்      | 4275  |
| வைப்புக் கணக்கு         | 12135 | மேடையமைப்புச்           |       |
| தளபாடங்களும்            |       | செலவுகள்                | 3725  |
| உபகரணங்களும்            | 12000 | உள்ளுராட்சி மன்ற வரிகள் | 4500  |
| ஆடை அணிகள்              | 8000  |                         |       |

அலங்காரப் பொருள்		நாடகப் பிரவேசச்
மீதி (1-11-65)	500	சீட்டு விற்பனை 52500
மோட்டார் வாகனங்கள்	10000	நாடக ஒப்பந்த
மின்சார இயந்திரம்	15000	வருமானங்கள் 26700
கடன் வருமதிகள்	8500	கருணைநிதி பற்று 7700
கடன் செல்மதிகள்	10500	மணிவண்ணன் பற்று 10000
பிரவேசச்சீட்டு		அலங்காரப் பொருள்
அச்சடித்தல்	7820	கொள்முதல் 5745
விளம்பரச் செலவு	3000	ஆரம்பச் செலவுகள் 10000
கூலிகள்	1050	கருணைநிதி மூலதனம் 50000
பிரயாணச் செலவுகள்	5250	மணிவண்ணன் மூலதனம் 20000

பின்வருவனவற்றைக் கருத்திற் கோண்டு நாடக சபாவின் இலாப கூட்டக் கணக்கையும் 31-10-66இலும் தேதி முடியவுள்ள ஐங்தோகை யையும் தயாரிக்குத்.

அ. அலங்காரப்பொருள் மீதி 3470 ரூபா. பிரவேசச்சீட்டு 520 ரூபா.

ஆ. ஆரம்பச் செலவில் 2000 ரூபா பதிவழிக்குக்.

இ. விளம்பரச் செலவில் 1-1-66இலும் தேதி தொடக்கம் 31-12-66இலும் தேதிவரை விளம்பரம் செய்வதற்காக ஒரு தினப்பத்திரிகையில் ஒப்பந்தஞ்செய்து கொடுக்கப்பட்ட தொகை 720 ரூபா அடங்கியுள்ளது.

ஈ. கொடுப்பவேண்டிய கூலிகள் 150 ரூபா.

உ. கருணைநிதி தனது சொந்தப்பணத்தில் நாடக சபாவுக்காகச் செய்த பிரயாணச் செலவுகள் 750 ரூபா.

ஊ. கொடுத்த வாடகையில் முற்பணம் 200 ரூபா அடங்கியுள்ளது.

எ. நடிகர்கள் பெற்ற முற்பணம் 1500 ரூபா சம்பளத் தொகையில் அடங்கியுள்ளது. கொடுக்கவேண்டிய சம்பளம் 750 ரூபா.

ஏ. வரி வைப்புக்கணக்கு 1000 ரூபா வரிச்செலவில் அடங்கியுள்ளது.

ஐ. நாடக ஒப்பந்த வருமானங்களில் நாடகம் நடத்துவதற்காகக் கொடுக்கப்பட்ட முற்பணங்கள் 2000 ரூபா அடங்கியுள்ளது.

ஓ. கடன் வருமதிகளில் 1000 ரூபா பொறுப்பைக் கருணைநிதி ஏற்றுக்கொண்டார்.

ஓ. கடன் செல்மதிகளுக்கு மணிவண்ணன் தனது சொந்தப் பணத்தில் இருந்து 2500 ரூபா கொடுத்துள்ளார்.

ஐ. தளபாடங்களில் 10 வீதமும், ஆடை அணிகளில் 25 வீதமும், மின்சார இயந்திரத்தில் 20 வீதமும், மோட்டார் வாகனத்தில் 15 வீதமும் பெறுமானத்தேய்வு கழிக்குக.

41: ஆனந்தனும் நடராசனும் இலாபநட்டத்தை 3 : 1 என்ற விகிதத்தில் பங்கிட உடன்பட்டு ஒரு பாற்பண்ணையை நடாத்துகின்றனர். நடராசன் பாற்பண்ணையை நிருவாகன் செய்வதால் அவனுக்கு மாதம் 200 ரூபா சம்பளம் பெற உரிமையுண்டு. மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுத்தல் வேண்டும். 30-11-66ஆம் தேதி பங்குடைமைக் கணக்குப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள் பின்வருமாறு :

ஆனந்தன் மூலதனம்	50000	பராமரிப்புச் செலவுகள்	1475
நடராசன் மூலதனம்	20000	கூலிகள்	850
ஆனந்தன் நடைமுறைக் கணக்கு பற்று	1500	சம்பளங்கள்	3600
நடராசன் நடைமுறைக் கணக்கு பற்று	2000	கில்லறைச் செலவுகள்	1600
நிலம் கட்டிடம்	35000	மிருக உணவுப்பொருள்	
பசுக்கள்	15000	கொள்முதல்	6500
மிருக உணவுப்பொருள் மீதி (4-12-65)	1000	கொள்முதல் வணடிக்கூலி	225
கடன்பட்டோர்	7500	மிருக வைத்தியருக்குக் கொடுத்த பணம்	775
கடன் கொடுத்தோர்	4800	பயன்தராப் பசுக்கள்	
ஆராம்பச் செலவுகள்	4000	விற்பனை	3650
காச மீதி	1725	பிரயாணச் செலவுகள்	1480
வங்கி மீதி	11070	கழிவுப்பொருள் விற்பனை	4200
தளபாடங்கள்	3500	புல்நிலத்துக்குக் கொடுத்த குத்தகை	1800
புதிய பசுக்கள் கொள்முதல்	9000	பால் விற்பனை	27350
		வரிச் செலவு	140
		மின்சாரம்	260

பின்வரும் விபாங்களைக் கருத்திற் கொண்டு 30-11-66இலும் தேதி முடியவுள்ள இலாப நட்டக் கணக்கையும் ஜங்தோகையையும் தயார் - செய்க.

அ. உணவுப்பொருள் மீதி 1775 ரூபா.

ஆ. பயன்தராப் பசுக்களின் புத்தகப் பெறுமதி 4100 ரூபா.

இ. 1966ஆம் ஆண்டு பசுக்கள் ஈன்ற கன்றுகளின் பெறுமதி 1050 ரூபா கணக்குகளிற் பதியப்படவில்லை.

ஏ. கூலிகள் செல்மதி 150 ரூபா.

உ. சம்பளங்களில் ஊழியர் முற்பணம் 600 ரூபா அடங்கி யுள்ளது.

ஊ. பிரயாணச் செலவில் ஆனந்தனின் சொந்தப் பிரயாணச் செலவு 280 ரூபா அடங்கியுள்ளது.

எ. புல்நிலம் ஒன்று 1-4-66ஆம் தேதி தொடக்கம் 31-3-67ஆம் தேதி வரைக்கும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

ஏ. முடிவுருத வரி 60 ரூபா.

ஐ. மின்சார வைப்புப்பணம் 75 ரூபா மின்சாரச் செலவில் அடங்கியுள்ளது.

ஓ. சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருள்கள் 30-11-66ஆம் தேதி 1575 ரூபாவாக மதிக்கப்பட்டன.

ஒ. புதிய பசுக்கள் கொள்முதல் செய்த வகையில் ஒரு தரகனுக்கு 270 ரூபா தரகு கொடுக்கவேண்டும்.

ஒள. 1-10-66ஆம் தேதி வாடகைக் கொள்முதலில் 350 ரூபா வக்குச் சைக்கிள் ஒன்று வாங்கப்பட்டது.

42. நாயகும் மேனனும் உணவு விடுதிச் சாலையொன்றை நடாத்துகின்றனர். இலாப நட்டத்தை 3 : 2 என்ற விகிதத்தில் பங்கிடவும், மேனன் விடுதிச்சாலையை நிருவகிப்பதால் மாதம் 300 ரூபா சம்பளம் பெறவும், மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுக்கவும் பங்குடைமை ஒப்பந்தம் இடமளிக்கின்றது. 31-12-66ஆம் தேதி அவர்களின் கணக்கேடுகளில் பின்வரும் மீதிகள் காணப்பட்டன. அவற்றைக் கொண்டு பரீட்சைமீதி தயார் செய்து, வியாபார இலாப நட்டக் கணக்கையும், ஐந்தொகையையும் தயார் செய்க.

காசு மீதி	1240	தினசரி காசுக்கு
வங்கி தினசரிக் கணக்குப் பற்று	4760	விற்பனைகள் 50000
வங்கி நிலையான வைப்புக் கணக்கு	15000	வாடிக்கையாளருக்கு 20000
தளபாடங்கள்	9000	வாடகை வரவுகள் 2400
மின்னடுப்புக்கள்	5000	சம்பளம் 8500
உணவுப் பாத்திரங்கள்	2000	கூலிகள் 2260
உணவுப் பொருள் மீதி	8000	வரி 100
வாடகையாளர்		மின்சாரச் செலவு 2400
வருமதிகள்	16000	பாத்திரங்கள் 2000
		(கொள்முதல்) 2000

கடன் கொடுத்தோர்	6000	அறவிடமுடியாக் கடன்	800
குத்தகை (கட்டிடமும் காணியும்)	5000	எரிபொருள்	2000
ஆரம்பச் செலவுகள்	4000	சில்லறைச் செலவு	1700
நன்மதிப்பு	5000	அறவிடமுடியாக் கடனைதுக்கம்	1600
உணவுப்பொருள்		கட்டும் பொருள் (கொள்முதல்)	1725
கொள்முதல்	45000	மேனன் பற்று	1500
உணவு தயாரிக்கும் செலவுகள்	5740	பிரயாணச் செலவுகள்	1275
		நாயர் மூலதனம்	45000
		மேனன் மூலதனம்	25000

பீன்வரும் விபரங்களையும் கருத்திற் கொண்டு முடிவுக் கணக்கு கணக்கீச் செய்யவும்.

- அ. உணவுப் பொருள் மீதி 7500 ரூபா.
- ஆ: கட்டும் பொருள் மீதி 750 ரூபா.
- இ. கட்டிடம் 10 வருடக்குத்தகைக்கு 1-1-61ஆம் தேதி எடுக்கப் பட்டது.
- ஈ. ஆரம்பச் செலவில் வருடம் 750 ரூபா பதிவழித்தல் வேண்டும்.
- உ. நன்மதிப்புத் தொகையில் வருடம் 1250 ரூபா பதிவழித்தல் வேண்டும்.
- ஊ. 1-1-66ஆம் தேதி வாடிக்கையாளரின் வருமதித் தொகை 12,400 ரூபா.
- எ. அறவிடமுடியாக் கடனைதுக்கம் கடன்பட்டோரில் 5 வீத மாக இருத்தல் வேண்டும்.
- ஏ. வாடிக்கையாளர் தந்த பணத்தில் புதிய வாடிக்கையாளர் சேரும்போது வைப்புப் பணமாகக் கட்டிய 750 ரூபா அடங்கியுள்ளது.
- ஐ. கொடுக்கவேண்டிய கூலிகள் 1240 ரூபா.
- ஓ. முடிவருத வரி 25 ரூபா.
- ஓ. மின்சாரச் செலவில் 400 ரூபா வைப்புப் பணமாக உள்ளது.
- ஓள. தளபாடங்களில் 10 வீதமும், மின்னடுப்புகளில் 20 வீதமும் பெறுமானத்தேய்வு சுழிக்குத்.

43. “செல்வா” மின்சார தீப அலங்கார நிலையத்தை, செல்வா நாயகம், குணநாயகம், இராசநாயகம் என்போர் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பங்கிட உடன்பட்டு நடாத்துகின்றனர். மூலதனத்துக்கு 5 வீத வட்டியும், பங்காளர் பற்றுக்களுக்கு 6 வீத வட்டியும், பங்காளர் நிலையத்துக்குக் கொடுத்த கடன்களுக்கு 4 வீத வட்டியும் கொடுக்கவேண்டுமெனப் பங்குடைமை ஒப்பந்தம் கூறுகின்றது. செல்வநாயகம் நிலையத்தை மேற்பார்வை செய்வதால் மொத்த வருமானத்தில் 5 வீதத் தரமு பெற உரிமையுண்டு. 30-9-66ஆம் தேதி அவர்களுடைய கணக்கேக்குகளில் பின்வரும் மீதிகள் காணப்பட்டன:

செல்வநாயகம் மூலதனம்	15000	பிரயாணச் செலவுகள்	2275
குணநாயகம் மூலதனம்	25000	திருத்தங்கள்	1775
இராசநாயகம் மூலதனம்	40000	விளம்பரம்	2700
செல்வநாயகம் பற்று	3450	கொடுத்த கூவிகள்	3225
குணநாயகம் பற்று	2550	சம்பளம்	4700
இராசநாயகம்		உழைத்த வாடகை	27545
கொடுத்த கடன்	5000	வரி	540
ஆரம்பச் செலவுகள்	8000	பெற்ற முற்பணங்கள்	4500
காச மீதி	2475	மின்சார இணைப்புக்கள்	6200
வங்கி மீதி	18525	ஒப்பந்தங்களால் பெற்ற பணம்	15160
இயந்திரங்கள்	30000	மின்சாரத் திருத்த வேலைகளால் பெற்றவை	1865
சில்லறை உபகரணங்கள்		சில்லறைச் செலவுகள்	800
கொள்முதல்	5000	நட்டவீடு	400
மோட்டார் வாகனம்	25000	நன்மதிப்பு	5000
கடன்பட்டோர்	10500		
கடன் கொடுத்தோர்	6500		
எரிபொருள்	3725		

கணக்குகளிற் பதியப்படாத விபரங்களைக் கருத்திற் கோண்டு முடிவுக் கணக்குகளைச் செய்க.

அ. 30-9-66ஆம் தேதி சில்லறை உபகரணங்களின் மீதி 3250 ரூபா.

ஆ. இயந்திரத்தில் 10 வீதம் பெறுமானத் தேய்வு கழிக்குக.

இ. ஆரம்பச் செலவில்  $\frac{1}{2}$  பாகத்தைப் பதிவழிக்குக.

ஈ. மோட்டார் வாகனத்தில் 20 வீதம் பெறுமானத் தேய்வு கழிக்குக.

உ. நன்மதிப்பில்  $\frac{1}{2}$  பாகத்தைப் பதிவழிக்குக:

ஊ. கொடுக்கவேண்டிய எரிபொருள் செலவு 75 ரூபா.

- எ. பிரயாணச் செலவில் இராசநாயகத்தின் சொந்தப்பிரயாணச் செலவு 275 ரூபா அடங்கியுள்ளது.
- ஏ. ஒரு சினிமாத் தியேட்டரில் 1-4-66 ஆம் தேதி தொடக்கம் 31-12-66 ஆம் தேதி வரைக்கும் விளம்பரஞ் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட தொகையே விளம்பரச் செலவு.
- ஐ. நிலையத்துக்காக செல்வநாயகம் தமது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்த கூலி 275 ரூபா.
- ஓ. மாதச் சம்பளம் பெறும் ஒரு தொழிலாளி மின்சார வேலை செய்யும்போது தவறி விழுந்தமையால் ஏற்பட்ட முறிவு காரணமாக அவனுக்கு 2 மாதச் சம்பளவீலு வழங்கப் பட்டது. வைத்தியச் செலவுக்காக மேலதிகமாக 500 ரூபா கொடுக்கப்பட்டது. இத்தொகை சம்பளச் செலவில் அடங்கியுள்ளது. நட்டவீடு செய்திருப்பதால் வைத்தியச் செலவுத் தொகையை நட்டவீட்டுக் கம்பெனி தருவதாக ஒப்புக் கொண்டது.
- இ. கணக்குகளிற் பதியப்படாத வருமதி வாடகை 6750 ரூபா.
- ஒள். செல்வநாயகத்துக்காகக் கொடுக்கப்பட்ட வருமான வரி 140 ரூபா வரிச்செலவில் அடங்கியுள்ளது.
- க. முடிவுருத நட்டவீடு 125 ரூபா.

44. அபுசாலி, விமலகுரியா, போல் என்னும் மூவரும் இலாப நட்டத்தை மூலதன ரீதியில் பங்கிட உடன்பட்டு ஒரு வியாபார நிலையத்தை நடாத்துகின்றனர். அபுசாலி நிலையத்தை நடாத்துவதால் மாதம் 200 ரூபா சம்பளம் பெற உரிமையுடையவர். மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுத்தல் வேண்டும். 31-12-66 ஆம் தேதி பங்குடைமைக் கணக்குப் புத்தகங்களின் மீதி பின்வருமாறு :

இயந்திரம்	45000	கொள்முதல்	37500
ஆக்கற் கூலி	15000	உட்டிரும்பல்	300
சம்பளம்	8500	கொடுத்த கழிவு	600
தளபாடம்	4500	அறவிடமுடியாக் கடன்	400
உள்வந்த வண்டிக்கூலி	1500	வங்கிக்கூலி	125
வெளிச்சென்ற வண்டிக்கூலி	800	வங்கி மீதி	2365
தொழிற்சாலை	35000	காசமீதி	435
ஆக்கற் செலவு	3700	கடன் கொடுத்தோர்	4500
நட்டவீடும் வரியும்	850	வங்கிக்கடன் (6 வீதம்)	15000
நன்மதிப்பு	4000	வெளித்திருப்பல்	500

பொதுச் செலவு	650	அறவிடமுடியாக	
எரிபொருள்	3725	கடன் ஒதுக்கம்	800
கடன்பட்டோர்	6500	விற்பனை	81625
தொழிற்சாலை மின்சாரம்	2275	அபுசாலி மூலதனம்	50000
லாயச் செலவு	500	விமலகுரியா மூலதனம்	25000
கையிருப்பு	24700	போல் மூலதனம்	25000
குதிரையும் வண்டியும்	3500		

கணக்குகளிற் பதியப்படாத விபாங்களையும் கருத்திற் கொண்டு வியாபார இலாப நட்டக் கணக்கையும் 31-12-66ஆம் தேதிக்குரிய ஜங்தோகையையும் தயார் செய்க.

- அ. 31-12-66ஆம் தேதி கையிருப்பு 21750 ரூபா.
- ஆ. நட்டவீட்டு முற்பணம் 125 ரூபா.
- இ. காலவரையெதாத வரி 75 ரூபா.
- ஈ. ஓவ்வோர் 1000 ரூபா விற்பனைக்கும் முகாமையாளருக்கு 10 ரூபா தரகு கூவியுண்டு.
- உ. இயந்திரத்தில் 10 வீதப் பெறுமானத்தேய்வு கழிக்குக.
- ஊ. தளபாடத்தில் 5 வீதப் பெறுமானத்தேய்வு கழிக்குக.
- எ. குதிரை வண்டிகளில் 10 வீதப் பெறுமானத்தேய்வு கழிக்குக.
- ஏ. கடன்பட்டோரில் 5 வீதமாக அறவிடமுடியாக்கடனைதுக்கம் இருத்தல் வேண்டும்.
- ஐ. 1-7-66ஆம் தேதி குதிரையையும் வண்டியையும் 3000 ரூபா வுக்கு ஒரு வாடிக்கையாளனுக்கு விற்று இன்னெரு வாடிக்கையாளனிடம் 4000 ரூபாவுக்கு ஒரு குதிரையும் வண்டியும் வாங்கப்பட்டது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஓ. 1-10-66ஆம் தேதி வாங்கிய 500 ரூபா பெறுமதியான தளபாடம் கொள்முதற் கணக்கிற் பதியப்பட்டது.
- ஒ. தொழிற்சாலையில் 5 வீதப் பெறுமானத்தேய்வும் இயந்திரத்தில் 6 வீதப் பெறுமானத்தேய்வும் கழிக்குக.
- ஓள். அபுசாலி பெற்ற 5 மாதச் சம்பளம் சம்பளக்கணக்கிற் பதியப்பட்டது.

45. ஒரு மொத்த வியாபார நிலையத்தை மேனன், முகமதலி, ஜெயசேகரா என்போர் இலாப நட்டத்தை 3 : 2 : 1 என்ற ரீதியில் பங்கிட உடன்பட்டு நடாத்துகின்றனர். மூலதனத்துக்கு 6 வீத வட்டியும், முகமதலி வியாபார நிலையத்தை நடத்துவதால் மாதம் 350 ரூபா சம்பளமும் ஜெயசேகராவின் கட்டிடத்தை வியாபார நிலையமாகப் பயன்படுத்துவதால் மாதம் 200 ரூபா வாடகையும் பெற உரிமையுடையவர்கள். வியாபார நிலையத்தின் கணக்கேடுகளில் 30-9-66ஆம் தேதி பின்வரும் மீதிகள் காணப்பட்டன:

காக மீதி	480	விற்பனைச் செலவு	750
வங்கி மீதி	5520	கொள்முதல் திரும்பல்	600
தளபாடம்	8500	விற்பனை திரும்பல்	
மோட்டார் வாகனம்	2500	(கொள்விலைப்படி)	400
வருமதி உண்டியல்	7000	விற்றசரக்கின்	
கடன்பட்டோர்	12500	கொள்விலை	145000
செல்மதி உண்டியல்	6620	அறவிடமுடியாக் கடன்	750
முதலீடு (4 வீதம்)	15000	விற்பனை வரி	450
கடன் கொடுத்தோர்	8400	பல்வகைச் செலவுகள்	1270
கொள்முதல்	142400	வியாபாரச் செலவுகள்	450
1-10-65 கையிருப்பு	28600	மேனன் பற்று	1775
கேள்வும் தீர்வையும்	800	முகமதலி பற்று	1650
வரியும் நட்டவீடும்	1200	ஜெயசேகரா பற்று	1575
சம்பளமும் கூவியும்	6500	மேனன் மூலதனம்	40000
உள்வந்த வண்டிக்கூவி	600	முகமதலி மூலதனம்	30000
வெளிச்சென்ற வண்டிக்கூவி	2400	ஜெயசேகரா மூலதனம்	15000
கொடுத்த வாடகை	1800		

பின்வரும் வீபாங்களைக் கருத்திற் கொண்டு முடிவடைந்த வருடத்திற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும், ஐந்தோடையையும் தயாரிக்குக.

- அ. 30-9-66ஆம் தேதி சரக்கு மீதி விற்பனை விலை 23000 ரூபா.
- ஆ. முடிவுருத நட்டவீடு 175 ரூபா, கொடுக்கவேண்டிய வரி 100 ரூபா, மேனனுக்காகக் கொடுக்கப்பட்ட வருமானவரி 400 ரூபா வரிச் செலவிற் பதியப்பட்டுள்ளது. முகமதலியின் ஆயுளபாய நட்டவீட்டுக் கட்டணம் 250 ரூபா நிலையத் தாற் செலுத்தப்பட்டு நட்டவீட்டுக் கணக்கிற் பதியப் பட்டுள்ளது.
- இ. ஊழியர் முற்பணம் 1500 ரூபா சம்பளக் கணக்கிற் சேர்க்கப்பட்டுள்ளது. சம்பளச் செல்மதி 600 ரூபாவாகும்.
- ஈ. ஊழியன் ஒருவன் பெற்ற 250 ரூபா பெறுமதியான சரக்கு தவறுதலாக விற்பனைச் செலவிற் பதியப்பட்டுள்ளது.
- உ. விற்ற சரக்குகளின் விற்பனை விலையில்  $\frac{1}{2}$  வீதம் விற்பனை வரியாகக் கட்டவேண்டும்.
- ஊ. சரக்குகள் கொள் விலையில் 5 வீத லாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
- எ. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக் கட எதுக்க மாக இருத்தல் வேண்டும்.

ஏ. பல்வகைச் செலவுகளின் பாகுபாடு:

தபாற் செலவு 175 ரூபா.

தட்டச்சுக் கொள்முதல் 850 ரூபா.

ஜெயசேகராவுக்குக் கொடுத்த வண்டிக்கூலி 245 ரூபா:

ஐ. வியாபாரச் செலவில் கொள்முதல் வண்டிக்கூலி 75 ரூபா அடங்கியுள்ளது.

ஓ. காசு மீதியில் பிற்தேதியிட்ட காசோலை 150 ரூபா அடங்கியுள்ளது.

ஒ. முகமதலி வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 275 ரூபா பங்காளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒள. இறுதி இலாபத்தில் தருமச் செலவுக்கு 1500 ரூபா ஒதுக்குக்

46. பரமு, இராமு என்ற பங்காளரின் வியாபார நிலையக் கணக்கேடுகளில் இருந்து 31-12-66ஆம் தேதி எடுக்கப்பட்ட மீதிகள்:

பரமு மூலதனம்	50000	வெளித்திருப்பல்	650
இராமு மூலதனம்	50000	கொடுத்த கழிவு	650
பரமு பற்று	2000	கழிவொதுக்கம்	850
இராமு பற்று	3000	கூலி	1900
பரமு நடைமுறைக் கணக்கு பற்று மீதி	1000	பெற்ற கழிவு	400
இராமு நடைமுறைக் கணக்கு வரவு மீதி	500	செல்மதிக் கடன்	
கடன்பட்டோர்	10000	கழிவொதுக்கம்	600
கடன் கொடுத்தோர்	8000	சம்பளம்	3500
விளம்பரம்	6000	கொடுத்த தரகு	400
அறவிட முடியாக் கடன்	800	இயந்திரம்	35000
அறவிடமுடியாக் கடன்	600	தனபாடம்	5000
சரக்கு	15000	முதலீடு	9000
கொள்வனவு	25000	வருமதி உண்டியல்	4500
விற்பனை	37750	செல்மதி உண்டியல்	3500
உட்டிருப்பல்	750	வங்கி	7500
		காசு மீதி	650
		குத்தகை	20000

பின்வரும் தகவல்களைக் கருத்திற் கொண்டு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கவும்:

அ. 31-12-66ஆம் தேதி சரக்கு மீதி 17275 ரூபா.

ஆ. விளம்பரச் செலவை 4 வருடங்களிற் பதிவழித்தல் வேண்டும்.

இ. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக் கடன்கொடுத்துக்க மாக இருத்தல்வேண்டும்,

- ஈ. கடன்பட்டோரில் 4 வீதம் கழிவொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
  - உ. கடன்கொடுத்தோரில் 6 வீதம் செல்மதிக் கடன் கழிவொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
  - ஊ. காணியும் கட்டிடமும் 1-1-66ஆம் தேதி 10 வருடக் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
  - எ. சம்பளத் தொகையில் 500 ரூபா ஊழியர் 1-6-66 ஆம் தேதி பெற்ற முற்பண்த் தொகையாகும். ஒவ்வொரு மாதமும் 28ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும்போது 45 ரூபா முற்பண்த்துக்காகக் கழிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
  - ஏ. தரகு செல்மதி 400 ரூபா.
  - ஐ. இயந்திரத்தில் 5 வீதமும் தளபாடத்தில் 10 வீதமும் பெறுமானத் தேய்வு கழிக்குக.
  - ஓ. முதலீடுகளின் வட்டி 8 வீதம் வருமதியாக உள்ளது.
  - ஒ. பரமு சொந்தத் தேவைக்காக 1750 ரூபா பெறுமதியான சரக்கையும் ராமு 1950 ரூபா கொள்விலையான சரக்கையும் எடுத்தமைக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
  - ஓள. வியாபார நிலையத்துக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட 1200 ரூபா பெறுமதியான எழுது கருவிகளும் காகிதாதிகளும் கொள்முதற் கணக்கில் பதியப்பட்டுள்ளது. உபயோகிக்கப்படாது மீதியாக இருப்பவை 350 ரூபா.
  - க. பரமுவின் ரேடியோ ஒன்றை வியாபார நிலையம் 650 ரூபாவாக விற்றது. இத்தொகை விற்பனைத் தொகையில் அடங்கியுள்ளது.
  - ங. இராம வியாபார நிலையத்துக்காகச் செய்த பிரயாணச் செலவு 575 ரூபா.
  - ச. முதலீடுகளின் சந்தை விலை 9450 ரூபா.
47. ஆனந்தனும் தேவனும் இலாப நட்டத்தை 3 : 1 என்ற விகிதத்தில் பங்கிடும் பங்காளர். 1-1-66ஆம் திகதி பாலன் 10000 ரூபா மூலதனங்களை கொண்டுவந்து இலாபத்தில்  $\frac{1}{3}$  பங்கு பெறும் உரிமையைப் பெற்றுன். மூலதனத்துக்கு 5 வீத வட்டியும், வியாபார நிலையத்தைத் தேவன் நடத்துவதால் அவனுக்கு மாதம் 150 ரூபா சம்பளமும் விற்பனைத் தொகையில் ஒருவீதத் தரகும் கொடுக்கப்படவேண்டுமெனப் பங்குடைமை ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. 31-12-66ஆம் திகதி பங்குடைமைக் கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள்:

ஆனந்தன் மூலதனம்	30000	ஆனந்தன் நடைமுறக்	
தேவன் மூலதனம்	10000	கணக்கு பற்று	2000
கொள்வனவுகள்	37775	தேவன் நடைமுறைக்	
அறவிடமுடியாக் கடன்	700	கணக்கு பற்று	1000
சம்பளங்கள்	4400	விற்பனைகள்	58975
விளம்பரச் செலவு	2225	கையிருப்பு (1-1-66)	22225
சுங்கத் தீர்வை	585	உத்தியோகத்தர்	
தளபாடங்களும்		உணவுகள்	1375
கருவிகளும்	3515	பெற்ற கழிவு	975
வருமதித் தவணை உண்டியல்	5700	கடன் கொடுத்தோர்	7500
உட்கொண்டு தரல்	400	அலுவலகச் செலவு	875
வங்கிக் கடன்	5000	விற்பனை வரவு	250
விற்பனைச் செலவுகள்	675	இறக்குமதி	
வருமானவரி	775	உத்தரவுப்பத்திரம்	600
நட்டவீடு	575	தட்டச்சுக்கள்	1950
உபசாரச் செலவுகள்	1825	முதலீடுகள்	10000
அச்சிடுதலும்		விற்பனை வரி	400
எழுது பொருட்களும்	1365	கையிலுள்ள பணம்	875
சில்லறை வருமானங்கள்	2500	வியாபாரச் செலவு	2475
கூலிகள்	535	கடன் வாங்கியவர்கள்	12000
ஆரம்பச் செலவு	7875		

பின்வரும் தகவல்களையும், அறிவுறுத்தல்களையும் கருத்திற் கோண்டு 31-12-66ஆம் தேதி முடியவுள்ள முடிவுக் கணக்குகளைத் தயார் செய்க.

அ. 31-12-66 கையிருப்பு புத்தகப் பெறுமதி 18975 ரூபா. 31-12-66 கையிருப்பு உண்மைப் பெறுமதி 17500 ரூபா.

ஆ. பொருட் பொறுப்பாளரிடமிருந்து தற்குறைவுத் தொகையில் 1250 ரூபா அறவிடுவதன்ற தீர்மானத்தைப் பொருட் பொறுப்பாளரும் ஏற்றுக்கொண்டார்.

இ. சில்லறை வருமானத்தில் 2000 ரூபா பெறுமதியான முதலீடுகளை 2200 ரூபாவுக்கு விற்ற நடவடிக்கையும் 500 ரூபா புத்தகப் பெறுமதியான தட்டச்ச 300 ரூபாவுக்கு விற்ற நடவடிக்கையும் அடங்கியுள்ளது.

ஈ. முடிவரூத நட்டவீடு 175 ரூபா. காலவரை யெய்தாத விற்பனைவரி 60 ரூபா.

உ. ஆனந்தன் தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுத்த கணக்குப்பரிசோதனைக் கட்டணம் 425 ரூபா பதியப்பட வில்லை.

- ஊ. தேவன் வியாபார நிலையத்துக்காகச் சொந்தப் பணத்தில் செய்த பிரயாணச் செலவு 325 ரூபா பதியப்படவில்லை.
- எ. பாலன் கடன் கொடுத்தோன் ஒருவனுக்குத் தனது சொந்தப் பணத்தில் இருந்து 500 ரூபாவைக் கொடுத்துத் தீர்த்தான். இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஏ. ஆனந்தனுக்காக 275 ரூபாவும், தேவனுக்காக 300 ரூபாவும் பாலனுக்காக 200 ரூபாவும் வருமானவரியாக வியாபார நிலையம் செலுத்தியுள்ளது.
- ஐ. ஊழியர்களுக்கு மார்க்கி மாதச் சம்பளம் கொடுப்பவில்லை.
- ஓ. அறவிடமுடியாக் கடன் தொகையில் 200 ரூபா ஊழியன் ஒருவனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவருக்கு வழங்கிய தொகையாகும். அத்தொகையைத் தான் தருவதாக ஊழியன் ஒப்புக்கொண்டுள்ளான்.
- ஒ. கடன்பட்டோரில் 5 வீதம் அறவிடமுடியாக் கடமேலூக்க மாக இருத்தல் வேண்டும்.
- ஓள. தளபாடத்தில் 10 வீதப் பெறுமானத் தேயவு கழித்தல் வேண்டும்.
- க. அச்சிடுதற் செலவில் 635 ரூபா கொடுக்கவேண்டியுள்ளது. உபயோகிக்கப்படாத எழுது பொருள்களின் பெறுமதி 475 ரூபா.
- ங. உத்தியோகத்தருக்கு வழங்கிய உணவுக்காக அவர்களது சம்பளத்தில் 1100 ரூபா கழிக்கப்பட்டது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ச. ஆரம்பச்செலவில் 2500 ரூபா இவ்வருடம் பதிவழிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

48. வீரசிங்காவும், ஜெயாவும் இலாபநட்டத்தை 2 : 1 என்ற விகிதத்தில் பங்கிடும் பங்காளர். 1-10-65ஆம் தேதி சிவானந்தனைப் பின்வரும் நிபந்தனைகளுடன் பங்காளாகச் சேர்த்தனர்.

மூலதனமாக 25000 ரூபாவும், நன்மதிப்பாக 10000 ரூபாவும் கொண்டுவரல் வேண்டும். இலாபத்தில்  $\frac{1}{2}$  பங்கு பெறவேண்டியது. மேலும் பங்குடைமை ஒப்பந்தத்தில் மூலதனத்துக்கு 6 வீத வட்டியும் பங்காளர் பற்றுக்கு 5 வீத வட்டியும் கொடுக்கவேண்டுமெனவும் வியாபார நிலையத்தை ஜெயா நடத்துவதால் இலாபத்தைப் பங்கிட முன் தேறிய இலாபத்தில் 10 வீதம் கொடுக்கவேண்டுமெனவும் குறிக்கப்பட்டுள்ளது. 30-9-66ஆம் தேதி கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள்:

சில்லறை வருமானங்கள்	4735	வங்கி நிலையான
கணக்குப் பரிசோதனைக்		வைப்புக் கணக்கு 18500
கட்டணம்	825	வங்கித் தினசரிக்
வியாபாரக்		கணக்கு மீதி 4200
கடன்பட்டோர்	18000	கையிலுள்ள காச 2765
அறவிடமுடியாக் கடன்	800	பெற்ற தரகு 1475
தபால் எழுதுபொருள்		கொடுத்த கழிவு 295
அச்சிடுதல்	1700	பெற்ற கழிவு 450
கொள்வனவுகள்	72500	வியாபாரக்
முதலீடுகள்	8000	கடன் கொடுத்தோர் 15000
முதலீட்டு வருமானம்	240	ஊழியர் பெற்ற கடன்கள் 5000
உள்ளே கொண்டு வரல்	1260	தேசிய அபிவிருத்திக் கடன்
பிரயாணச் செலவு	2240	பத்திரங்கள்(4வீத வட்டி) 6000
விற்பனைகள்	85775	இருப்பு (1-10-65) 27500
விளம்பரம்	4500	ஊழியர் சம்பளம் 14500
கொள்முதல் திருப்பல்	1575	வாடகை வைப்புக்
பல்வகைச் செலவுகள்	8000	கணக்கு மீதி (1-10-65) 2000
தளபாடங்கள்		வியாபாரச் செலவு 3525
(கொள்விலை)	14000	கழிவொதுக்கம் 700
அறவிடமுடியாக்		வீரசிங்கா மூலதனம் 50000
கடஞ்செலுக்கம்	2000	ஜெயா மூலதனம் 25000
செல்மதிக் கடன்		வீரசிங்கா பற்று 2500
கழிவொதுக்கம்	1600	ஜெயா பற்று 3500
பெறுமானத்		விவானந்தன் பற்று 3000
தேய்வொதுக்கம்	5600	சட்டச் செலவு 360

30-9-66ஆம் தேதி முடியவுள்ள பங்குடைமையின் வியாபார இலாப நட்டக் கணக்கையும், ஐந்தோகையையும் கீழே தாப்படும் தகவல்களையும் கருத்திற் கொண்டு தயாரிக்குக :

அ. 31-1-66ஆம் தேதி இருப்பு 25775 ரூபா.

ஆ. விற்பனை நிலையத்தின் மாத வாடகை 125 ரூபா. வாடகை வைப்புப் பண மீதி முன்று மாத வாடகையாகும்வரை வாடகையை வைப்புக் கணக்குக்கு மாற்றுவதெனக் கட்டிட உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இ. 1-1-66ஆம் தேதி ஊழியருக்குக் கடன் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 28ஆம் தேதி சம்பளத்தில் 200 ரூபா கழிக்கப்பட்டது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

- ஈ. ஊழியர் பினைப்பணமாக 6000 ரூபா செலுத்தியுள்ளனர்: இப் பணம் ஒரு வங்கியிலட்பட்டுள்ளது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை. வங்கி 5 வீத வட்டி கொடுக்கின்றது. இவ்வட்டி ஊழியருக்குக் கொடுப்பதில்லை.
- உ. 10-9-66ஆம் தேதி 750 ரூபா பெறுமதியான எழுது பொருள்கள் கடனாக வாங்கியமைக்குரிய பதிவுகள் செய்யப் படவில்லை. 30-9-66ஆம் தேதி எழுதுபொருள் மீதி 375 ரூபா.
- ஊ. அறவிடமுடியாக் கடனைதுக்கம் கடன்பட்டோரில் 5 வீதமாக இருத்தல் வேண்டும்.
- எ. கழிவொதுக்கம் 3 வீதமாக இருத்தல் வேண்டும்:
- ஏ. கடன் கொடுத்தோரில் 4 வீதம் செல்மதிக் கடன் கழி வொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
- ஐ. தளபாடத்தின் கொள்விலையில் 10 வீதம் பெறுமானத் தேய்வொதுக்கமாக இருத்தல் வேண்டும்.
- ஓ. 1-4-66ஆம் தேதி 1000 ரூபா கொள்விலையான தளபாடம் 725 ரூபாவாகக் கடனாக்கு விற்கப்பட்டது. இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- ஒ. முதலீடுகளில் 4000 ரூபாவை 1-4-66ஆம் தேதி 3600 ரூபாவுக்கு விற்கப்பட்டது. இவ் விற்பனை சில்லறை வருமானத்திற் பதியப்பட்டுள்ளது. முதலீடுக்கு  $\frac{1}{2}$  வருட வட்டி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஓன். பல்வகைச் செலவுகளின் பாகுபாடு: தட்டச்ச 2000 ரூபா, வீரசிங்காவின் சொந்தப் பிரயாணச் செலவு 1725 ரூபா. கொள்முதல் தரகு 2225 ரூபா, தருமச் செலவு 2000 ரூபா,
- 49: ஒரு வியாபார நிலையத்தை நடாத்தும் சுபசிங்கா என்பவன் 1966ஆம் ஆண்டு தை மாதம் 10ஆம் தேதியன்று ஜெயழூ என்பவனைப் பின்வரும் நிபந்தனைகளின் பேரிற் பங்காளங்கச் சேர்த்துக் கொண்டான்.
- அ. சுபசிங்காவின் வியாபார நிலையத்தின் நன்மதிப்பை 15000 ரூபாவாக மதிப்பிட்டுப் புத்தகங்களில் பதிதல் வேண்டும்.
- ஆ. ஜெயழூ மூலதனமாக 45000 ரூபா கொண்டுவரல்வேண்டும். இலாபத்தில்  $\frac{1}{2}$  பங்கு கொடுத்தல் வேண்டும்.
- இ. மூலதனத்துக்கு 6 வீத வட்டி அனுமதித்தல் வேண்டும்.
- ஈ. ஒவ்வொரு வருடத்திலும் சுபசிங்காவும், ஜெயழூயும் முறையே 10000 ரூபாவும் 5000 ரூபாவும் காசாகப் பற்றிக் கொள்ளலாம். மேலதிகத் தொகைக்கு 8 வீத வட்டி கொடுத்தல் வேண்டும்,

சுபசிங்கா 1-2-66 ஆம் தேதி 4500 ரூபாவும் 1-5-66 ஆம் தேதி 5500 ரூபாவும் 1-10-66 ஆம் தேதி 3000 ரூபாவும் பற்றிக் கொண்டான். ஜெயழழி 1-3-66 ஆம் தேதி 3500 ரூபாவும் 1-7-66 ஆம் தேதி 4500 ரூபாவும் பற்றிக் கொண்டான்.

மேற்கூறியவற்றுல் உண்டாகும் மீதிகளுடன் பின்வரும் மீதிகள் வியாபார நிலையக் கணக்கேக்களில் இருந்தன.

சுபசிங்கா.

மூலதனம் (1-1-66)	75000
தளபாடங்களும்	
இணைப்புக்களும்	10000
கொள்வனவு	87500
விற்பனை	131915
விற்பனைத் திருப்பல்	675
வேதனங்களும்	
சம்பளங்களும்	12500
வாடகையும் இறைகளும்	9500
வியாபாரச் செலவுகள்	4500
பொதுச் செலவுகள்	5745
இறையில் சொத்துக்கள்	55000
இருப்பு (1-1-66)	25765
விளம்பரம்	4000
வருமதித் தவணை	
உண்டியல்	5745

மோட்டார் வாகனம்	
(1-1-63) கொள்விலை	20000
மோட்டார் வாகனப்	
பெறுமானத்	
தேய்வொதுக்கம்	12000
சில்லறை வருமானங்கள்	4745
அனுமதித்த கழிவு	1235
கடன்பட்டோர்	10000
கடன் கொடுத்தோர்	14500
அறவிடமுடியாக	
கடனெதுக்கம்	1000
செல்மதிக் கடன்	
கழிவொதுக்கம்	250
கழிவு ஒதுக்கம்	840
வங்கி மீதி	11585

31-12-66 ஆம் தேதிவரையுள்ள ஒரு பரிட்சை மீதியைத் தயார் செய்து பின்வரும் தகவல்களைக் கருத்திற் கோண்டு முடிவடைந்த வருடத்துக்குரிய வியாபார இலாப நட்டக கணக்கையும் ஐங்கொடைக் கணக்கையும் தயார் செய்க.

அ. 31-12-66 மீதிகள் விற்பனைப் பொருள் 20475 ரூபா. விளம்பரப் பொருள் 400 ரூபா. எழுது பொருள்கள் 745 ரூபா.

ஆ. 28-12-66 ஆம் தேதி கடனாகக் கொள்முதல் செய்யப்பட்ட 4750 ரூபா சரக்கு இறுதி இருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கணக்குப் புத்தகங்களிற் பதியப்படவில்லை.

இ. விளம்பரச் செலவில் வருடம் 25 வீதம் அடுத்த வருடத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமெனப் பங்காளர் தீர்மானித்தனர்.

ஈ. ஜெயழழி எடுத்த சரக்கின் கொள்விலை 1500 ரூபா கடன் பட்டோர் கணக்கிற் பதியப்பட்டுள்ளது. சுபசிங்காவிடம் பெற்ற 1000 ரூபா தளபாடங்கள், கடன் கொடுத்தோர் கணக்கிற் பதியப்பட்டுள்ளது.

- உ. கட்டிடத்தின் ஒரு பகுதியை ஜெயழூ' மாதம் 125 ரூபா வீதம் 1-4-66ஆம் தேதி பெற்றுக்கொண்டான்.
- ஞ. இறையாக 600 ரூபா 1-1-67 தொடக்கம் 30-6-67ஆம் தேதி வரைக்கும் கட்டப்பட்டுள்ளது. வாடகையாக 1500 ரூபா செல்மதியாக உள்ளது.
- எ. எழுதுபொருள்களின் செலவு பொதுச்செலவுக் கணக்கிற பதியப்பட்டுள்ளது. 25-12-66ஆம் தேதி கடனாகக் கொள்முதல் செய்த 425 ரூபா எழுதுபொருள்கள் எக் கணக்கு களிலும் பதிவு செய்யப்படவில்லை.
- ஏ. அறவிடமுடியாக் கடனைதுக்கம் கடன்பட்டோரில் 5 வீத மாகவும், கழிவொதுக்கம் கடன்பட்டோரில் 3 வீதமாகவும் செல்மதிக் கடன் கழிவொதுக்கம் 4 வீதமாகவும் இருத்தல் வேண்டும்.
- ஐ. மோட்டார் வாகனம் 1-1-63ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்டு வருடா வருடம் கொள்விலையிலிருந்து மாருப்பாக முறையில் பெறுமானத் தேய்வொதுக்கத்துக்கு ஒதுக்கப்படுகிறது.
50. சினிமாத் தியேட்டர் ஒன்றை நடாத்தும் இல்மெயில் என்பவன் 10-4-66ஆம் தேதி ரணவீரா என்பவனைப் பின்வரும் நிபந்தனைகளின் பேரில் பங்காளாகச் சேர்த்துக் கொண்டான்.
- அ. ரணவீரா மூலதனமாக 20000 ரூபாவும் நன்மதிப்பாக 5000 ரூபாவும் கொண்டுவரல் வேண்டும்.
- ஆ. இலாபத்தில் 25 வீதம் ரணவீராவுக்குரியது.
- இ. மூலதனத்துக்கு 5 வீத வட்டி கொடுத்தல் வேண்டும்,
- ஈ. ரணவீரா தியேட்டரை நிருவாகஞ் செய்வதால் மாதம் 150 ரூபா சம்பளமும் தரகு கொடுத்தபின் வரும் தேறிய இலாபத்தில் 10 வீதத் தரகும் கொடுத்தல் வேண்டும்.
- உ. பங்காளர் வியாபார நிலையத்துக்குக் கொடுத்த கடனாக்கு 5 வீத வட்டியும், பங்காளர் எடுத்த காசக்கு 5 வீத வட்டியும் கொடுத்தல் வேண்டும்.
- ஊ. இல்மெயில் 1-7-66ஆம் தேதி 4000 ரூபாவும் 1-10-66ஆம் தேதி 3000 ரூபாவும் எடுத்தான்: ரணவீரா 1-7-66ஆம் தேதி 5000 ரூபாவும், 1-1-67ஆம் தேதி 7000 ரூபாவும் வியாபார நிலையத்துக்குக் கடனாகக் கொடுத்தான்.

மேற்கூறியவற்றுல் உண்டாகும் மீதிகளுடன் பின்வரும் மீதிகள் 31-3-67ஆம் தேதி கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்டன.

இஸ்மெயில்		தெநீர்ச்சாலைப் பொருள்
மூலதனம் (1-4-66)	60000	கொள்முதல் 4825
குத்தகை	12000	பிரவேசச் சீட்டுக்கள்
இயந்திரங்கள்	98000	விற்பனை 145000
கந்தோர் உபகரணங்கள்	4500	தெநீர்ச்சாலை விற்பனைகள் 7285
மோட்டார்	25000	பல்வகைச் செலவுகள் 3735
திரைப்படச் சுருள்		சில்லறை வருமானங்கள் 2715
வாடகை	57775	கடன் கொடுத்தோர் 9500
பிரசித்தச் செலவுகள்	8225	ஊழியர் சேமலாபநிதிக் கட்டணம் 960
சம்பளங்கள்	12000	ஊழியர் பிணைப்பணம் 6000
விளம்பர வரவுகள்	5000	தொழில் பயில்வோர் கட்டணம் 4500
மின்சாரம்	3650	ஆரம்பச் செலவு 8000
தொலைபேசியும் நட்டவீடும்	4350	வங்கி மீதி 10000
உள்ளுராட்சி வரி	3265	காசு மீதி 1965
தெநீர்ச்சாலைப்		
பொருள் மீதி (1-4-66)	6750	

பின்வருங் தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் கருத்திற்கொண்டு முடிவடைந்த வருடத்துக்குரிய வியாபார இலாபநட்டக கணக்கையும் ஐஞ்சோக்கையையும் தயார் செய்க.

அ. 31-3-67 தெநீர்ச்சாலை மீதிகள் 6975 ரூபா.

ஆ. திரைப்படச்சுருள் வாடகை செல்மதி 7225 ரூபா. புதிய திரைப்படச் சுருள் ஒன்றுக்கு முற்பணமாகக் கொடுத்த 5000 ரூபா திரைப்படச் சுருள் வாடகையுள் அடங்கியுள்ளது.

இ. பிரவேசச் சீட்டுக்கள் விற்பனைத் தொகையில் 15 வீதம் உள்ளுராட்சி மன்றத்துக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டும்.

ஈ. ஊழியர் பிணைப்பணத்துக்கு 4 வீத வட்டி வருடந்தோறும் அவர்களுக்குச் செலுத்தவேண்டும்.

உ. நிலம் கட்டிடத்தை 1-4-60ஆம் தேதி 24000 ரூபாவுக்குக் குத்தகைக்கு இஸ்மெயில் எடுத்திருந்தான்.

ஊ. தொழில் பயில்வோன் 1-4-65ஆம் தேதி 6000 ரூபா கடடித் தொழில் பயிலச் சேர்ந்தான்.

எ. ஆரம்பச் செலவில் வருடா வருடம் 25 வீதம் பதிவழித்தல் வேண்டும்.

- ஏ. இயந்திரம் திருத்திய செலவு 575 ரூபா செல்மதியாக வள்ளது. இயந்திரத்தில் 10 லீதப் பெறுமானத்தேய்வு கழிக்க வேண்டும்.
- ஐ. 30-6-67ஆம் தேதி வரையில் விளம்பரஞ் செய்வதற்காக 1-1-67ஆம் தேதி கொடுத்த 1500 ரூபா பிரசித்தச் செலவில் அடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் 1-2-67ஆம் தேதி தொடக்கம் 31-5-67ஆம் தேதிவரை சினிமாத்திரையில் விளம்பரஞ் செய்வதற்காகக் கொடுத்த 600 ரூபா விளம்பர வரவில் அடங்கியுள்ளது.
- ஓ. முடிவுருத நட்டவீடு 250 ரூபா, தொலைபேசிக் கட்டணம் செல்மதி 425 ரூபா.

51. உற்பத்தி நிலையமொன்றை நடாத்தும் இராஜேந்திரன் 1-0-1-66ஆம் திகதி நடராசா என்பவனைப் பின்வரும் நிபந்தனைகளுடன் புதிய பங்காளங்கச் சேர்த்துக்கொண்டான்.

- அ. உற்பத்தி நிலையத்தின் நன்மதிப்பு 10000 ரூபா என மதிப் பிட்டுப் பழைய பங்காளனின் மூலதனக் கணக்குடன் சேர்த்தல் வேண்டும்.
- ஆ. நடராசன் மூலதனமாக 50000 ரூபா கொண்டுவரல் வேண்டும்.
- இ. இலாப நட்டத்தை சமமாகப் பங்கிட வேண்டும்.
- ஈ. மூலதனத்துக்கு 5 லீத வட்டி கொடுத்தல் வேண்டும்.

31-12-66ஆம் தேதி கணக்கு மீதிகள் பின்வருமாறு இருந்தன :

செல்மதி உண்டியல்	13950	பெற்ற தரகு	1500
மூலப்பொருள் மீதி		உட்திரும்பல்	2000
(1-1-66)	8775	வியாபாரக் கடன்பட்டோர்	10000
முடிவுருத பொருள்		வியாபாரக்	
மீதி (1-1-66)	12225	கடன் கொடுத்தோர்	8525
முடிவுற்ற பொருள்		இயந்திரம்	25000
மீதி (1-1-66)	15750	சிறு கருவிகள் கொள்முதல்	5000
மூலப்பொருள்		காப்புறுதி	1200
கொள்வனவு	37250	ஆழ்ந்தி	8000
கேள்வும் தீர்வையும்	2640	ஆழ்ந்தி முதலீடு	80000
பயன்தரு கூவி	16360	வாடகை வைப்புப் பணம்	6975
கொடுத்த வாடகை	4500	வங்கி மீதி	8450
மின்சாரம்	2500	காசு மீதி	1275
ஊழியர் சம்பளம்	55000	இராஜேந்திரன்	
கொடுத்த கழிவு	1875	மூலதனம் (1-1-66)	40000

பின்வரும் தகவல்களையும் கருத்திற் கொண்டு 31-12-66ஆம் தீக்தி வரையுள்ள உற்பத்தி, வியாபார இலாப நட்டக் கணக்கையும் ஜூங்தோகையையும் தயார் செய்க.

அ. 31-12-66 மீதிகள் :

மூலப்பொருள் மீதி	12750	ரூபா.
முடிவுருத் பொருள் மீதி	14275	ரூபா.
முடிவுற்ற பொருள்	18425	ரூபா.
சிறுகருவிகள் பெறுமதி	4250	ரூபா.

ஆ. பின்வரும் செலவுகளைத் தொழிற்சாலைக்கும், வியாபார நிலையத்துக்கும் பின்வரும் வகையிற் பங்கிட வேண்டும்.

	தொழிற்சாலை	வியாபாரநிலையம்
மின்சாரம்	70 வீதம்	30 வீதம்
சம்பளம்	60 வீதம்	40 வீதம்
காப்புறுதி	80 வீதம்	20 வீதம்
வாடகை	75 வீதம்	25 வீதம்

இ. இராஜேந்திரன் உற்பத்தி நிலையத்தை மேற்பார்வை செய்வ தால் 175 ரூபாவும், நடராஜன் வியாபார நிலையத்தை மேற்பார்வை செய்வதால் 150 ரூபாவும் பெறுமுரிமை யுண்டு.

ஏ. வாடகை செல்மதி 1500 ரூபா. இத்தொகை வாடகை வைப்புப் பணத்தில் பதிவழிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

ஒ. முடிவுற்ற பொருளில் விளம்பரத்துக்காக உபயோகிக்கப்பட்ட 1000 ரூபா பொருள்களுக்கும், இராஜேந்திரன் சொந்தத் தேவைக்காக எடுத்த 750 ரூபா பொருள்களுக்கும் நடராஜன் எடுத்த 500 ரூபா பொருள்களுக்கும் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.

ஊ. காப்புறுதித் தொகையில் 75 ரூபா நடராசனின் ஆயுள்ருதிக் கட்டணமும் 125 ரூபா இராஜேந்திரனின் ஆயுள்ருதிக் காப்புறுதிக் கட்டணத் தொகையுமாகும்.

எ. இறுதி இலாபத்தில் 1000 ரூபா ஆழ்நிதிக்கு வருடந் தோறும் ஒதுக்குதல் வேண்டும்.

52. இராசாவும், ராதாவும் சமமாக மூலதனம் இட்டு இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டு, புத்தகப் பிரசர நிலையம் ஒன்றை நடாத்துகின்றனர். தொழிற்சாலையை இராசா மேற்பார்வை செய்வதால் மாதம் 200 ரூபாவும், புத்தக விற்பனை நிலையத்தை ராதா மேற்பார்வை செய்வதால் மாதம் 175 ரூபாவும் கொடுக்க வேண்டுமெனவும்; மூலதனத்துக்கு 6 வீத வட்டி கொடுக்கவேண்டுமெனவும் பங்குடைமை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. 31-3-67ஆம் தேதி பங்குடைமைக் கணக்கேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகள்:

இராசா நடைமுறைக்		கட்டும் பொருள்	
கணக்கு மீதி (பற்று)	1575	கொள்முதல்	3725
ராதா நடைமுறைக்		கொள்முதல் வண்டிக்கூலி	1245
கணக்கு மீதி (வரவு)	975	அறவிடமுடியாக் கடன்	875
கடதாசி மீதி (1-4-66)	14425	கடன்பட்டோர்	12000
அட்டைத்தாள் மீதி		கடன் கொடுத்தோர்	9000
(1-4-66)	3640	ஊழியர் சம்பளம்	8750
கட்டும் பொருள் மீதி		அறவிடமுடியாக் கடன்	
(1-4-66)	1360	ஓதுக்கம்	650
கட்டப்படாத புத்தகங்கள்		தளபாட நகரும்	
மீதி (1-4-66)	8500	இணைப்புகளும்	11500
புத்தகங்கள் மீதி		மின்சாரச் செலவு	2400
(1-4-66)	12750	விற்பனைச் செலவுகள்	1400
கூவிகள்	21915	காப்புறுதி	1775
இறைகள்	4500	உட்டிரும்பல்	775
பதிப்புரிமை	10000	வெளித்திரும்பல்	675
விளம்பரம்	3725	வாடகைச் செலவு	1800
அச்சயந்திரம்	50000	விற்பனைகள்	118700
கடதாசி கொள்முதல்	34500	காச மீதி	1905
		வங்கி மீதி	34900

பின்வரும் தகவல்களைக் கருத்திற் கோண்டு புத்தகப் பிரசரங்கிலையத்தின் 31-3-66ஆம் தீக்தி வரையுள்ள முடிவுக் கணக்குகளைத் தயாரிக்கு.

அ. 31-3-67 ஆம் திகதி மீதிகள்: கட்டாசி 18725 ரூபா, அட்டைத் தாள் 1780 ரூபா, கட்டும் பொருள் 2745 ரூபா, கட்டுப் படாத புத்தகங்கள் 12500 ரூபா, புத்தகங்கள் 10500 ரூபா.

ஆ.: சூலிகள் செல்மதி 1425 ரூபா.

இ. விளம்பரத்துக்காக 1225 ரூபா பெறுமதியான புத்தகங்கள் கொடுக்கப்பட்டதற்கு எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.

- ஈ. பதிப்புரிமைத் தொகையில் 25% இவ்வருடம் பதிவழித்தல் வேண்டும்.
- உ. விற்பனைத் தொகையில் 5 வீத விற்பனைக் கழிவு அடங்கி யுள்ளது.
- ஊ. காப்புறுதித் தொகையில் ராதாவின் சொந்தக் காப்புறுதித் தொகை 240 ரூபாவும், இராசாவின் சொந்தக் காப்புறுதித் தொகை 160 ரூபாவும் அடங்கியுள்ளன. காலவரையறை செய்யாத காப்புறுதித் தொகை 200 ரூபாவாகும்.
- எ. ஊழியர் சம்பளத் தொகையில் ஊழியர் பெற்ற முற்பணம் 1050 ரூபா அடங்கியுள்ளது. ஊழியர்களின் மார்ச் மாதச் சம்பளம் கொடுப்பவில்லை.
- ஏ. கடன்பட்டோர் தொகையில் 7% அறவிடமுடியாக் கடன் ஒதுக்கமாக இருத்தல் வேண்டும்.
- ஐ. பின்வரும் செலவுகள் கீழ்க்காணும் முறையில் பங்கிடப்படல் வேண்டும்.

தொழிற்சாலை	விற்பனைநிலையம்
மின்சாரச் செலவு	80 வீதம்
வாடகை	75 வீதம்
காப்புறுதி	70 வீதம்

ஓ. அச்சியந்திரத்தில் 10 வீதமும், தளபாடங்கள் இனைப்புக் களில் 5 வீதமும் பெறுமானத்தேய்வு கழித்தல் வேண்டும்.

53. தளபாட உற்பத்தி நிலையமொன்றை நடத்தும் வீரசேன 15-4-66ஆம் திகதி டேவிட் என்பவனைப் புதிய பங்காளனுகப் பின்வரும் நிபந்தனைகளுடன் சேர்த்துக்கொண்டான்.

- அ. டேவிட் மூலதனமாக 40000 ரூபாவும் நன்மதிப்புப் பணமாக 10000 ரூபாவும் கொண்டுவரல் வேண்டும்.
- ஆ. நன்மதிப்புத் தொகையைப் பழைய பங்காளனின் மூலதனத்துடன் சேர்த்தல் வேண்டும்.
- இ. புதிய பங்காளனுக்குத் தேறிய இலாப நட்டத்தில் 40% பெறும் உரிமையுண்டு.
- ஈ. மூலதனத்துக்கு 6% வட்டியும் பங்காளன் பற்றுக்கணக்குக்கு 5% வட்டியும் கொடுத்தல் வேண்டும்
- உ. வீரசேனவின் கட்டிடத்தையும் காணியையும் உபயோகிப்ப தால் மாதம் 200 ரூபாவும், டேவிட் தொழில் நிலையத்தை மேற்பார்வை செய்வதால் மாதம் 175 ரூபாவும் பெறும் உரிமையுண்டு.

பங்குடைமைக் கணக்குகளிலிருந்து 31-3-67ஆம் திதி எடுக்கப் பட்ட மீதிகளையும், தாப்படும் தகவல்களையும் கருத்திற் கோண்டு பங்குடைமையின் முடிவுக் கணக்குகளைத் தயாரிக்குக.

காச மீதி	2565	கடன் கொடுத்தோர்	8000
வங்கி மீதி	18575	விளம்பரச் செலவு	3600
இயந்திரங்கள்		விற்பனைச் செலவு	1400
(கொள்விலை)	50000	தளபாட விற்பனைகள்	113465
மரங்கள் மீதி	25260	தளபாட இணப்புக்	
நடைபெறும் வேலைகள்	15725	களால் பெற்ற பணம்	2250
சிறுகருவிகள்	1435	அறவிடமுடியாக் கடன்	800
முடிவுற்ற தளபாடங்கள்	18935	பொதுச் செலவுகள்	4275
மரங்கள் கொள்முதல்	35745	பல்வகை வருமானங்கள்	5250
பயன்தரு கூவிகள்	19675	இயந்திரப் பெறுமானத்	
எரிபொருளும்		தேய்வொதுக்கம்	4500
மின்சாரமும்	5400	அறவிடமுடியாக்	
வரியும் நட்டவீடும்	1400	கடன் ஒதுக்கம்	625
சில்லறைச் செலவுகள்	3800	வீரசேனை பற்றுக்கள்	
மரங்கள் ஏற்றிய		(1-6-66)	5000
வண்டிக் கூவி	2775	டேவிட் பற்றுக்கள்	
தளபாட விற்பனையால்		(1-6-66)	4000
ஏற்பட்ட வண்டிக்கூவி	1225	வீரசேனை மூலதனம்	
சம்பளங்கள்	12500	(1-4-66)	70000
கடன்பட்டதோர்	20000		

பின்வரும் தகவல்கள் கணக்கேடுகளிற் பதியப்படவில்லை.

அ. 31-3-67ஆம் தேதி மீதிகள் :

மரங்கள் மீதி	22495	ரூபா
நடைபெறும் வேலைகள்	17675	ரூபா
முடிவுற்ற தளபாடங்கள்	19765	ரூபா
சிறு கருவிகள்	1950	ரூபா

ஆ. புதிய இயந்திரம் ஒன்று வாங்குவதற்கு முற்பணமாக அனுப்பிய 5000 ரூபா பொதுச் செலவிற் பதியப்பட்டுள்ளது.

இ. 1500 ரூபா பெறுமதியான மரங்கள் அயலிலுள்ள தொழிற் சாலைக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டமை புத்தகங்களிற் பதிவுகள் செய்யப்படவில்லை.

ஈ. சிறுகருவிகள் செய்வதற்காக 245 ரூபா மரங்களும் 300 ரூபா கூவியும் செலவிடப்பட்டன. சிறுகருவிகள் செய்வதற்

- காக வாங்கிய ஏனைய பொருள்களுக்குச் செலவிட்ட 100 ரூபா சில்லறைச் செலவிற் பதியப்பட்டது. சிறு கருவிகளின் கணக்கில் இதற்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.
- உ. ஊழியர்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகை 925 ரூபா, ஊழியர்கள் பெற்ற முற்பணத் தொகை 500 ரூபா.
- ஊ. இயந்திரத்தின் கொள்விலையில் 15% வருடா வருடம் பெறுமானத் தேய்வொதுக்கத்திற்கு ஒதுக்குதல் வேண்டும்.
- எ. கடன்பட்டோரில் 6 வீதம் அறவிடமுடியாக் கடன் ஒதுக்க மாக இருத்தல் வேண்டும்.
- ஏ. விளம்பரம் செய்வதற்காக ஒரு பத்திரிகையில் 1-10-66ஆம் தேதி தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்து 75 வீதப் பணம் கட்டப்பட்டுள்ளது.
- ஐ. கொடுக்கவேண்டிய வரி 380 ரூபா, முடிவருத் நட்டவீடு 130 ரூபா.
- ஓ. 5000 ரூபா கொள்விலையான இயந்திரம் ஒன்று 3250 ரூபா வுக்கு விற்கப்பட்டமை பல்வகை வருமானக் கணக்கிற் பதிவு செய்யப்பட்டது.
- ஓ. கழிவுப் பொருள்களை வாடிக்கையாளன் ஒருவனுக்குக் கடனுக்கு 1-3-67ஆம் திகதி 3750 ரூபாவுக்கு விற்ற நடவடிக்கை பதிவு செய்யப்படவில்லை.

54. றப்பர் பொருள் உற்பத்தி நிலையமொன்றை பாலு, ஜெயா, நந்தசேன என்னும் மூவரும் சமமாக மூலதனமிட்டு இலாபநட்டத்தைச் சமமாகப் பங்கிட்டு நடாத்தினர், பாலு உற்பத்தி நிலையத்தை மேற் பார்வை செய்வதால் மாதம் 175 ரூபாவும், ஜெயா விற்பனை நிலையத்தை மேற்பார்வை செய்வதால் மாதம் 150 ரூபாவும் சமபள மாகப் பெறும் உரிமையுடையவர்கள். மூலதனத்துக்கு 6 வீத வட்டி கொடுத்தல் வேண்டும். 15-1-66ஆம் தேதி நந்தசேன என்பவன் பங்குடைமையில் இருந்து விலகினான். அவனது மூலதனத்தையும் நன் மதிப்பில் அவனது பங்காக 10000 ரூபாவையும் கொடுத்தனர். நன்மதிப்புத் தொகையைப் பங்காளர் மூலதனக் கணக்குக்கு மாற்றிப் பதிவழிப்பதெனப்பங்காளர் உடன்பட்டுக்கொண்டனர். 31-12-66ஆம் தேதி கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள் பின்வருமாறு இருந்தன :

இயந்திரங்களும்		நிலமும் கட்டிடமும்	75000
உபகரணங்களும்	60000	சட்டுக் கடன் (8 வீதம்)	35000
தளபாடங்களும்		எரிபொருளும்	
இணைப்புகளும்	15000	மின்சாரமும்	3575
மூலப்பொருள் மீதி		உற்பத்திவரி	1875
(1-1-66)	24575	விற்பனைகள்	130455

நடைபெறும் வேலீ		அறவிடமுடியாக் கடன்	925
(1-1-66)	32635	அறவிடமுடியாக்	
செய்கைப் பொருள்		கடனைதுக்கம்	1200
(1-1-66)	19785	வருமதி உண்டியல்	3000
மூலப்பொருள்		செல்மதி உண்டியல்	5000
கொள்முதல்	57445	தொகை விற்பனையாளர்	
கொள்முதல் தரகு	2755	முற்பணம்	6000
உள்வந்த வண்டிக் கூவி	1555	பிரயாண விற்பனையாளர்	
ஊழியர் கூவிகள்	12500	பினைப்பணம்	10000
விற்பனை நிலையச்		பல்வகை வருமானங்கள்	4245
சம்பளங்கள்	10500	காசு மீதி	380
காப்புறுதிக் கட்டனம்	775	வங்கி நடைமுறைக்	
கடன்பட்டவர்கள்	25000	கணக்கு மீதி	7400
கடன்கொடுத்தோர்	17500	பாலு நடைமுறைக்	
வியாபாரச் செலவுகள்	4575	கணக்கு பற்று மீதி	500
இயந்திரம் திருத்திய		ஜெயா நடைமுறைக்	
செலவுகள்	5750	கணக்கு வரவு மீதி	710
கொள்முதல் கழிவுகள்	1445	வங்கி நிலையான	
விளம்பரம்	1300	வைப்புக் கணக்கு மீதி	24000
வெளிச்சென்ற		பாலு மூலதனம்	
வண்டிக்கூவி	1250	(1-1-66) 100000	
தேசிய சேமிப்புப்		ஜெயா மூலதனம்	
பத்திரிக்கள் (கவீதங்கள்)	10000	(1-1-66) 100000	

பின்வருந் தகவல்களையும் கருத்திற் கோண்டு முடிவடைந்த வருடத்துக்குரிய உற்பத்தி, வியாபார இலாப நட்டக் கணக்கையும் ஐந்தோகையையும் தயாரிக்குக.

அ. 31-12-66 ஆம் திகதி மீதிகள் :

மூலப்பொருள் 26345 ரூபா, நடைபெறும் வேலைகள் 23650 ரூபா. செய்கைப்பொருள் 21875 ரூபா.

ஆ. கடன்பட்டோர் தொகையில் 8 வீதம் அறவிடமுடியாக கடனெனதுக்கமாக இருத்தல் வேண்டும்.

இ. பாலு கொள்முதற் செலவுக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து 500 ரூபா செலவு செய்தமைக்குரிய பதிவுகள் செய்யப்படவில்லை.

ஈ. தேசிய சேமிப்புப் பத்திர வட்டி பெறப்படவில்லை.

2. நட்டுக்கடன் வட்டி கொடுக்கப்படவில்லை.

- ஈ. ஊழியர் 1500 ரூபா முற்பணம் பெற்றுள்ளனர். மார்க்டில் மாதக் கூலி 2750 ரூபா கொடுபடவில்லை.
- ஏ. செய்கைப் பொருள்களில் 5000 ரூபா பெறுமதியான பொருள்கள் தொகை விற்பனையாளனுக்கு அனுப்பப்பட்ட போது வழியில் சேதமடைந்து அவனுக்குக் கிடைத்ததாக அறிவித்தான். இத் தொகை விற்பனை நாளேட்டிற் பதியப் பட்டுள்ளது. இப்பொருள்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதால் 75 வீதத்தை நட்டவீட்டுக் கம்பெனி தருவதாக ஒப்புக்கொண்டது. சேதமடைந்த பொருள்களை 1000 ரூபாவுக்கு எலவிற்பனை செய்திருப்பதாகத் தொகை விற்பனையாளன் அறிவித்தான்.
- ஏ. செய்கைப் பொருள்களில் 1750 ரூபா பெறுமதியானவற்றை ஜெயாவும், 2275 ரூபா பெறுமதியானவற்றைப் பாலுவும் சொந்தத் தேவைக்காக எடுத்தமைக்குரிய பதிவுகள் செய்யப் படவில்லை.
- ஐ. கொள்முதல் செய்த மூலப்பொருள்களில் 1000 ரூபாவும் கூலிச் செலவில் 500 ரூபாவும் சிறுகருவிகள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன.
- ஓ. 1-7-66ஆம் திகதி தேசிய சேமிப்புப் பத்திரங்களில் 5000 ரூபாவை மீட்டு ஒரு புது இயந்திரமொன்றை 5 வருடத் தவணைக் கட்டண முறையில் வாங்குவதற்குக் கொடுக்கப் பட்டு இயந்திரம் பெறப்பட்டது. இயந்திரத்தின் விலை 25000 ரூபா.
- ஓ. வரிச் செலவில் 500 ரூபா வைப்புப் பணமாகும். செலுத்த வேண்டிய வரி 225 ரூபா.
- ஓள: எரிபொருள் மின்சாரச் செலவில் 25 வீதம் விற்பனை நிலையத்துக்குரியது. எரிபொருள் மின்சாரச் செலவு செல்மதி 125 ரூபா.
- க: இயந்திரத்தில் 5 வீதமும் தளபாடங்களிலும் இணப்புக் களிலும் 10 வீதமும் பெறுமானத் தேவை கழிக்குக.
- ஞ. 7500 ரூபா கடன் கொடுத்தோன் ஒருவன் பிரதேச விற்பனை உரிமையைப் பெறுவதற்காகத் தனது கடன் பொறுப்பில் 5000 ரூபாவைத் தொகை விற்பனையாளர் முற்பணத்துக்குச் சாட்டுதல் செய்யும்படி விண்ணப்பித்துப் பங்காளரும் ஏற்றுக்கொண்டனர்.
- ஈ. வங்கி நிலையான வைப்புக் கணக்குக்கு 4 வீத வட்டி தரப்படுகின்றது. பிரயாண விற்பனையாளருக்கு அவர்களது பிணைப் பணத்துக்கு 5 வீத வட்டி கொடுக்கவேண்டும்.

55. ஏரம்பு, சிவசம்பு என்போர் இலாப நட்டத்தைச் சமமாகப் பங்கிட உடன்பட்டு ஒரு தொழிற்சாலையை நடாத்துகின்றனர். 31-12-66ஆம் தேதியன்று பங்குடைமைக் கணக்கேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பரீட்சை மீது பின்வருமாறு இருந்தது:

	பற்று	வரவு
காச்	...	4425
வங்கி மீதி	...	7850
முடிவுற்ற பொருள் மீதி (1-4-66)	...	2575
முடிவிருப் பொருள் மீதி	...	5000
மூலப் பொருள் மீதி	...	15000
நிலம் கட்டிடம்	...	25000
தளபாடங்கள்	...	1500
இயந்திரங்கள்	...	10000
கடன்பட்டோர்	...	6000
கடன் கொடுத்தோர்	...	5000
விற்பனை	...	26000
கொள்முதல் திருப்பல்	...	300
மூலப்பொருள் கொள்முதல்	...	10500
உள்வந்த வண்டிக் கூலி	...	175
வெளிச்சென்ற வண்டிக் கூலி	...	150
வருமதி உண்டியல்	...	5500
செல்மதி உண்டியல்	...	3500
ஈட்டுக் கடன் (8 வீதம்)	...	10000
அறவிடமுடியாக் கடன்	...	225
அறவிடமுடியாக் கடனெனதுக்கம்	...	450
�ரம்பு பற்று	...	625
சிவசம்பு பற்று	...	725
�ரம்பு மூலதனம்	...	25000
சிவசம்பு மூலதனம்	...	25000
	<hr/> 95250	<hr/> 95250

31-3-67ஆம் தேதி வரை நடந்த வியாபார நடவடிக்கைகளின் தொகுப்பு பின்வருமாறு இருந்தது.

15-1-67 — கடனாக மூலப்பொருள் கொள்முதல் 6200 ரூபா, கடன் விற்பனை 7775 ரூபா.

31-1-67 — கொடுத்த கூலி 1125 ரூபா, உள்வந்த வண்டிக்கூலி 150 ரூபா, உட்டிரும்பிய சரக்கு 300 ரூபா, வெளிச்சென்ற சரக்கு 400 ரூபா.

1-2-67 — வங்கியில் 2000 ரூபாவை எடுத்துக் கந்தோர் தளபாடத்துக்கு 1000 ரூபாவும், சம்பளத்துக்கு 450 ரூபாவும், வீட்டுத் தேவைக்கு 375 ரூபாவும் கொடுக்கப்பட்டது.

10-2-67 — வருமதி உண்டியல் தொகையில் 1000 ரூபா பெறுமதி யான உண்டியலுக்கு முற்றுகப் பணந்தரப்பட்டது. 1500 ரூபா உண்டியல் தொகைக்கு தவணைக்குமுன் பணந்தரப்பட்டதால் 25 ரூபா கழிவு கொடுக்கப்பட்டது. 5-2-67ஆம் தேதியுடன் தவணை முடிவடைந்த உண்டியல் தொகை 750 ரூபா, இவ்வண்டியலால் ஏற்பட்ட சட்டச் செலவுகள் 10 ரூபா, உண்டியலை ஒப்புக்கொண்டவர் 15 ரூபா வட்டியையும் ஏற்றுக்கொண்டு 375 ரூபா பணத்தைக் கொடுத்து மீதித் தொகைக்குப் புது உண்டியலைன்றை ஒப்புக்கொண்டார்.

25-2-67 — செல்மதி உண்டியல் தொகையில் 1200 ரூபா பணம் முற்றுக்க கொடுத்துத் தீர்க்கப்பட்டது. 800 ரூபா தொகைக்கு தவணைக்கு முன் பணங் கொடுத்தமையால் 30 ரூபா தள்ளுபடி தரப்பட்டது. 1000 ரூபா உண்டியலுக்கு 500 ரூபா பணங் கொடுத்து மீதித் தொகைக்கு 20 ரூபா வட்டி கூட்டிப் புது உண்டியல் ஒன்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

10-3-67 — கடன்பட்டோர் தந்த பணம் 7500 ரூபா, கொடுத்த கழிவு 275 ரூபா, கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த பணம் 6000 ரூபா, தந்த கழிவு 250 ரூபா.

20-3-67 — கடன் கொள்முதல் 4500 ரூபா, காசக் கொள்முதல் மூலப்பொருள் 2500 ரூபா, கடன் விற்பனை 6750 ரூபா, காசக்கு விற்பனை 4250 ரூபா, காசோலைக்கு விற்பனை 3725 ரூபா. காசோலை வங்கிக்கனுப்பப்பட்டது.

31-3-67 — பழுதடைந்த 500 ரூபா புத்தகப் பெறுமதியான தளபாடம் 350 ரூபாவுக்கு விற்கப்பட்டது.

#### மீதிகள்

முடிவற்ற பொருள் 4375 ரூபா, நடைபெறும் வேலைகள் 5275 ரூபா, மூலப்பொருள் 14815 ரூபா.

#### சேல்மதிகள்

கூவி 2140 ரூபா, இயந்திரம் திருத்திய செலவு 875 ரூபா. ஈட்டுக் கடன் ஒருவருட வட்டி கொடுப்பவில்லை.

#### வருமதிகள்

தரசு 495 ரூபா, வெற்றுப்பொருள் விற்பனை 2450 ரூபா.

#### பெறுமானத் தேய்வுகள்

தளபாடம் 15 வீதம், நிலம் கட்டிடம் 5 வீதம், இயந்திரம் 10 வீதம்.

கடன்பட்டோர் தொகையில் 10 வீதமாக அறவிடமுடியாக் கடனைதுக்கம் இருத்தல்வேண்டும்.

மேலே தாப்பட்ட நடவடிக்கைகளைக் கணக்குகளில் பதிந்து புதிய பரிசீலனை மீதி தயார் செய்து முடிவுக் கணக்குகளைச் செய்க,

## விடைகள்

### தனி வியாபாரியின் முடிவுக் கணக்குகள்

1. பரீட்சை மீதிக் கூட்டுத்தொகை 35040 ரூபா, மூலதனம் 22125 ரூபா.
2. பரீட்சை மீதிக் கூட்டுத்தொகை 24670 ரூபா, மூலதனம் 15500 ரூபா.
3. பரீட்சை மீதிக் கூட்டுத்தொகை 56775 ரூபா, மூலதனம் 45000 ரூபா.
4. விற்ற சரக்கின் கொள்விலை 13250 ரூபா, மொத்த இலாபம் 3000 ரூபா.
5. விற்ற சரக்கின் கொள்விலை 24050 ரூபா, மொத்த இலாபம் 6875 ரூபா.
6. விற்ற சரக்கின் கொள்விலை 15620 ரூபா, மொத்த இலாபம் 2600 ரூபா.
7. விற்ற சரக்கின் கொள்விலை 14575 ரூபா, மொத்த இலாபம் 3425 ரூபா.
8. விற்ற சரக்கின் கொள்விலை 11050 ரூபா, மொத்த இலாபம் 6950 ரூபா.
9. விற்ற சரக்கின் கொள்விலை 13425 ரூபா, மொத்த இலாபம் 8400 ரூபா.
10. விற்ற சரக்கின் கொள்விலை 23650 ரூபா, மொத்த இலாபம் 5350 ரூபா.
11. விற்ற சரக்கின் கொள்விலை 13280 ரூபா, மொத்த இலாபம் 3220 ரூபா.
12. விற்ற சரக்கின் கொள்விலை 17250 ரூபா, மொத்த இலாபம் 7400 ரூபா.
13. விற்ற சரக்கின் கொள்விலை 16575 ரூபா, மொத்த இலாபம் 4250 ரூபா.
14. விற்பனை 17250 ரூபா, விற்ற சரக்கின் கொள்விலை 15000 ரூபா, மொத்த இலாபம் 2250 ரூபா.
15. விற்ற சரக்கின் கொள்விலை 87000 ரூபா, மொத்த இலாபம் 15000 ரூபா.
16. தேறிய இலாபம் 4880 ரூபா.
17. தேறிய நட்டம் 2450 ரூபா.

18. மூலதன மீதி 23250 ரூபா.
19. மூலதன மீதி 24325 ரூபா.
20. தேறிய இலாபம் 3945 ரூபா, மூலதன மீதி 39695 ரூபா.
21. தேறிய நட்டம் 5230 ரூபா, மூலதன மீதி 33770 ரூபா.
22. விற்ற சரக்கின் கொள்விலை 6135 ரூபா, மொத்த இலாபம் 5165 ரூபா, மூலதன மீதி 23340 ரூபா.
23. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 19515 ரூபா, மொத்த இலாபம் 3240 ரூபா, தேறிய இலாபம் 2465 ரூபா, மூலதன மீதி 15365 ரூபா, ஐந்தொகையின் கூட்டுத்தொகை 16240 ரூபா.
24. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 86865 ரூபா, மொத்த இலாபம் 5775 ரூபா, தேறிய இலாபம் 4830 ரூபா, மூலதன மீதி 76080 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத்தொகை 79080 ரூபா.
25. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 42325 ரூபா.
26. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 57975 ரூபா.
27. நட்டம் 5000 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத்தொகை 55000 ரூபா.
28. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 57425 ரூபா, மொத்த இலாபம் 7875 ரூபா, தேறிய இலாபம் 6250 ரூபா, மூலதன மீதி 41000 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 43250 ரூபா.
29. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 64250 ரூபா, மொத்த இலாபம் 8625 ரூபா, தேறிய இலாபம் 7950 ரூபா, மூலதன மீதி 57950 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத்தொகை 57950 ரூபா.
30. பார்ட்சை மீதிக் கூட்டுத்தொகை 49450 ரூபா, மொத்த இலாபம் 2675 ரூபா, தேறிய இலாபம் 1525 ரூபா, மூலதன மீதி 31525 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத்தொகை 36025 ரூபா.
31. மொத்த இலாபம் 5795 ரூபா, தேறிய இலாபம் 4670 ரூபா, மூலதன மீதி 8995 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத்தொகை 12720 ரூபா.
32. மொத்த இலாபம் 3925 ரூபா, தேறிய இலாபம் 2065 ரூபா, மூலதன மீதி 12340 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 15065 ரூபா.
33. மொத்த இலாபம் 7400 ரூபா, தேறிய இலாபம் 4630 ரூபா, மூலதன மீதி 10840 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 15500 ரூபா.
34. மொத்த இலாபம் 5125 ரூபா, தேறிய இலாபம் 4675 ரூபா, மூலதன மீதி 34375 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 45625 ரூபா.

35. பரீட்சை மீதிக் கூட்டுத்தொகை 75960 ரூபா, மொத்த இலாபம் 13250 ரூபா, தேறிய இலாபம் 13890 ரூபா, மூலதன மீதி 39170 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 47860 ரூபா.
36. பரீட்சை மீதித் தொகை 56685 ரூபா, மொத்த இலாபம் 8910 ரூபா, தேறிய இலாபம் 8530 ரூபா, மூலதன மீதி 24925 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 28935 ரூபா.
37. பரீட்சை மீதித் தொகை 54200 ரூபா, மொத்த இலாபம் 7525 ரூபா, தேறிய இலாபம் 4725 ரூபா, மூலதன மீதி 25225 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 32575 ரூபா.
38. மொத்த இலாபம் 7275 ரூபா, தேறிய இலாபம் 3730 ரூபா, மூலதன மீதி 22105 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 27970 ரூபா.
39. பரீட்சை மீதிக் கூட்டுத்தொகை 46075 ரூபா, மொத்த இலாபம் 7150 ரூபா, தேறிய இலாபம் 9715 ரூபா, மூலதன மீதி 20800 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 31035 ரூபா.
40. மொத்த இலாபம் 5815 ரூபா. தேறிய இலாபம் 4775 ரூபா, மூலதன மீதி 20975 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 30235 ரூபா.
41. பரீட்சை மீதிக் கூட்டுத்தொகை 55250 ரூபா, மொத்த இலாபம் 3845 ரூபா, தேறிய நட்டம் 2180 ரூபா, மூலதன மீதி 26865 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 40115 ரூபா.
42. மொத்த இலாபம் 6918 ரூபா, தேறிய இலாபம் 4541 ரூபா, மூலதன மீதி 17691 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 19716 ரூபா.
43. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 56380 ரூபா, மொத்த இலாபம் 4460 ரூபா, தேறிய இலாபம் 1326 ரூபா, மூலதன மீதி 32296 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 40269 ரூபா.
44. மொத்த இலாபம் 4745 ரூபா, தேறிய நட்டம் 26 ரூபா, மூலதன மீதி 46314 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 60822 ரூபா.
45. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 155300 ரூபா, மொத்த இலாபம் 14180 ரூபா, தேறிய இலாபம் 1599 ரூபா, மூலதன மீதி 61149 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 85425 ரூபா.
46. மொத்த இலாபம் 17135 ரூபா, தேறிய இலாபம் 6514 ரூபா, மூலதன மீதி 55839 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 66937 ரூபா.
47. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 84000 ரூபா, மொத்த இலாபம் 21940 ரூபா, தேறிய இலாபம் 14376 ரூபா, மூலதன மீதி 42971 ரூபா.

48. மொத்த இலாபம் 9875 ரூபா, தேறிய இலாபம் 6195 ரூபா, மூலதன மீதி 16140 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 19490 ரூபா.
49. மொத்த இலாபம் 22815 ரூபா, தேறிய இலாபம் 18750 ரூபா, மூலதன மீதி 48200 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 56675 ரூபா.
50. பரீட்சை மீதித் தொகை 120700 ரூபா, மொத்த இலாபம் 23690 ரூபா, தேறிய இலாபம் 16955 ரூபா, மூலதன மீதி 50730 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 58680 ரூபா.
51. மொத்த இலாபம் 434950 ரூபா, தேறிய இலாபம் 337715 ரூபா, மூலதன மீதி 446315 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 512375 ரூபா.
52. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 367890 ரூபா, தேறிய இலாபம் 80723 ரூபா. மூலதன மீதி 208918 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 294268 ரூபா.
53. பரீட்சை மீதித் தொகை 188825 ரூபா, மொத்த இலாபம் 34875 ரூபா, தேறிய இலாபம் 14564 ரூபா 25 சதம், மூலதன மீதி 84194 ரூபா 25 சதம், ஐந்தொகைக் கூட்டுத் தொகை 119434 ரூபா 25 சதம்.
54. மொத்த இலாபம் 37300 ரூபா, தேறிய இலாபம் 22649 ரூபா, மூலதன மீதி 48524 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 86149 ரூபா.
55. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 287800 ரூபா, மொத்த இலாபம் 40925 ரூபா, தேறிய இலாபம் 25428 ரூபா, மூலதன மீதி 84678 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 131153 ரூபா.
56. மொத்த இலாபம் 34670 ரூபா, தேறிய இலாபம் 23447 ரூபா, மூலதன மீதி 81572 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 112412 ரூபா.
57. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 140500 ரூபா, மொத்த இலாபம் 33290 ரூபா, தேறிய இலாபம் 26235 ரூபா, மூலதன மீதி 65485 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 94450 ரூபா.
58. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 154430 ரூபா, மொத்த இலாபம் 32025 ரூபா, தேறிய இலாபம் 18345 ரூபா, மூலதன மீதி 38525 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 58375 ரூபா.
59. தேறிய இலாபம் 18690 ரூபா, மூலதன மீதி 47690 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 65440 ரூபா.
60. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 130075 ரூபா, மொத்த இலாபம் 69475 ரூபா, தேறிய இலாபம் 55070 ரூபா, மூலதன மீதி 71120 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 98015 ரூபா.

### செய்கைப் பொருள்கள்

1. செய்கைப் பொருள் (முடிவுற்ற பொருள்) 20725 ரூபா.
2. செய்கைப் பொருள் 21655 ரூபா.
3. செய்கைப் பொருள் 15375 ரூபா.
4. செய்கைப் பொருள் 22425 ரூபா.
5. செய்கைப் பொருள் 21725 ரூபா, மொத்த இலாபம் 8175 ரூபா.
6. செய்கைப் பொருள் 82000 ரூபா. முடிவுற்ற பொருளுக்கு உபயோகித்த மூலப் பொருள் 39000 ரூபா, முடிவுற்ற பொருளாக்க ஏற்பட்ட செலவுகள் 43000 ரூபா, விற்ற பொருளின் கொள்விலை 80000 ரூபா, மொத்த இலாபம் 15000 ரூபா.
7. செய்கைப் பொருள் 28630 ரூபா, மொத்த இலாபம் 35620 ரூபா, தேறிய இலாபம் 32810 ரூபா.
8. செய்கைப் பொருள் 12900 ரூபா, மொத்த இலாபம் 15360 ரூபா, தேறிய இலாபம் 11310 ரூபா.
9. செய்கைப் பொருள் 19340 ரூபா, மொத்த இலாபம் 8910 ரூபா, தேறிய இலாபம் 7225 ரூபா.
10. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 31250 ரூபா, செய்கைப் பொருள் 9300 ரூபா, மொத்த இலாபம் 6975 ரூபா, தேறிய இலாபம் 2950 ரூபா, மூலதன மீதி 17950 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 17950 ரூபா.
11. செய்கைப் பொருள் 43950 ரூபா, மொத்த இலாபம் 28600 ரூபா, தேறிய இலாபம் 22800 ரூபா, மூலதன மீதி 61300 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 73275 ரூபா.
12. செய்கைப் பொருள் 44672 ரூபா 50 சதம், மொத்த இலாபம் 18327 ரூபா 50 சதம், தேறிய இலாபம் 3815 ரூபா, மூலதன மீதி 53815 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 90190 ரூபா.
13. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 32750 ரூபா, செய்கைப் பொருள் 44335 ரூபா, மொத்த இலாபம் 39315 ரூபா, தேறிய இலாபம் 29750 ரூபா, மூலதன மீதி 61250 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 719000 ரூபா.
14. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 213400 ரூபா, செய்கைப் பொருள் 70790 ரூபா, மொத்த இலாபம் 63360 ரூபா, தேறிய இலாபம் 41975 ரூபா, மூலதன மீதி 106975 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 115750 ரூபா,

15. செய்கைப் பொருள் 72425 ரூபா, மொத்த இலாபம் 76335 ரூபா, தேறிய இலாபம் 56566 ரூபா, மூலதன மீதி 141416 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 169316 ரூபா.
16. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 144875 ரூபா, செய்கைப் பொருள் 50055 ரூபா, மொத்த இலாபம் 30720 ரூபா, தேறிய இலாபம் 27005 ரூபா, மூலதன மீதி 86780 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 94880 ரூபா.
17. செய்கைப் பொருள் 121200 ரூபா, மொத்த இலாபம் 78550 ரூபா, தேறிய இலாபம் 67975 ரூபா, மூலதன மீதி 163475 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 228325 ரூபா.
18. பரீட்சை மீதிக் கூட்டுத் தொகை 315275 ரூபா, செய்கைப் பொருள் 37237 ரூபா, மொத்த இலாபம் 185113 ரூபா, தேறிய இலாபம் 160598 ரூபா, மூலதன மீதி 241023 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 259698 ரூபா.
19. செய்கைப் பொருள் 59444 ரூபா, மொத்த இலாபம் 52296 ரூபா, தேறிய இலாபம் 62185 ரூபா, மூலதன மீதி 121665 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 139010 ரூபா.
20. செய்கைப் பொருள் 72688 ரூபா, மொத்த இலாபம் 24862 ரூபா, தேறிய இலாபம் 6674 ரூபா, மூலதன மீதி 83282 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 119807 ரூபா.

### பங்குடைமை முடிவுக் கணக்குகள்

1. நடைமுறைக் கணக்கு மீதிகள்: இராமநாதன் வரவு மீதி 3075 ரூபா, சிவநாதன் வரவு மீதி 3950 ரூபா.
2. நடைமுறைக் கணக்கு மீதிகள்: பரமானந்தன் வரவு மீதி 2650 ரூபா, சிவானந்தன் வரவு மீதி 3750 ரூபா முருகானந்தன் வரவு மீதி 2900 ரூபா.
3. நடைமுறைக் கணக்கு மீதிகள்: மணி வரவு மீதி 6800 ரூபா, பாலு வரவு மீதி 5350 ரூபா.
4. நடைமுறைக் கணக்கு மீதிகள்: டேவிட் வரவு மீதி 6050 ரூபா, முகமதலி வரவு மீதி 5250 ரூபா, பெரேரா வரவு மீதி 4225 ரூபா.
5. நடைமுறைக் கணக்கு மீதிகள்: நாதன் பற்று மீதி 880 ரூபா, அபுசாலி பற்று மீதி 20 ரூபா, ஜெயசேலை வரவு மீதி 6230 ரூபா,
6. நடைமுறைக் கணக்கு மீதிகள்: சேகர் வரவு மீதி 5950 ரூபா, சங்கர் வரவு மீதி 7475 ரூபா, தேவன் வரவு மீதி 11610 ரூபா.

7. நடைமுறைக் கணக்கு மீதிகள்: மீரான் வரவு மீதி 6840 ரூபா, அபுசாலி வரவு மீதி 3125 ரூபா, அப்துல்லா வரவு மீதி 3510 ரூபா.
8. நடைமுறைக் கணக்கு மீதிகள்: இராமன் வரவு மீதி 7700 ரூபா. ஜோசேப் வரவு மீதி 4810 ரூபா. ஜெயழீ வரவு மீதி 7560 ரூபா.
9. மூலதன மீதிகள்: மணி 37600 ரூபா, இராசா 39500 ரூபா.
10. மூலதன மீதிகள்: ஜெயா 64950 ரூபா, ஞானம் 44650 ரூபா, ஹசன் 23925 ரூபா.
11. மூலதன மீதிகள்: சிவராசன் 16500 ரூபா, ஆனந்தன் 44000 ரூபா, நடராசன் 22000 ரூபா.
12. மூலதன மீதிகள்: புஹாரி 24525 ரூபா, சில்வா 37650 ரூபா, டேவிட் 19000 ரூபா.
13. மூலதன மீதிகள்: பசுபதி 49200 ரூபா, கணபதி 24600 ரூபா, வேலாயுதம் 24600 ரூபா, குமாரன் 28100 ரூபா.
14. மூலதன மீதிகள்: வேணு 57900 ரூபா, பாலு 18600 ரூபா, ராதா 21850 ரூபா.
15. மூலதன மீதிகள்: பரமன் 58840 ரூபா, பாலன் 27260 ரூபா, குகன் 29420 ரூபா.
16. மொத்த இலாபம் 10675 ரூபா, தேறிய இலாபம் 2275 ரூபா. சிவராசா நடைமுறைக் கணக்கு மீதி 1137 ரூபா 50 சதம், நடராசா நடைமுறைக் கணக்கு மீதி 3137 ரூபா 50 சதம், ஐந் தொகைக் கூட்டுத் தொகை 54275 ரூபா.
17. மொத்த இலாபம் 19500 ரூபா, தேறிய இலாபம் 4375 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: சில்வா வரவு மீதி 666 ரூபா 66 சதம், ஹனிபா பற்று மீதி 1666 ரூபா 66 சதம், ஐந் தொகைக் கூட்டுத் தொகை 90666 ரூபா 66 சதம்.
18. மொத்த இலாபம் 16500 ரூபா, தேறிய நட்டம் 3080 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: சிறில் பற்று மீதி 2750 ரூபா, ஆனந்தன் வரவு மீதி 5500 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 110500 ரூபா.
19. மொத்த இலாபம் 37720 ரூபா, தேறிய இலாபம் 10325 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: பரமானந்தன் பற்று மீதி 730 ரூபா, சிவானந்தன் வரவு மீதி 6987 ரூபா 50 சதம், முருகா னந்தன் வரவு மீதி 512 ரூபா 50 சதம், ஐந்தொகைக் கூட்டுத் தொகை 174000 ரூபா.

20. மொத்த இலாபம் 14715 ரூபா, தேறிய நட்டம் 2985 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: மோகன் வரவு மீதி 1951 ரூபா, குமார் பற்று மீதி 2661 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 152991 ரூபா.
21. மொத்த இலாபம் 35915 ரூபா, தேறிய இலாபம் 14800 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: நாதன் வரவு மீதி 1785 ரூபா, பாலன் வரவு மீதி 5555 ரூபா, பூபாலன் வரவு மீதி 3975 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 156265 ரூபா.
22. மொத்த இலாபம் 32775 ரூபா, தேறிய இலாபம் 7885 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: பாலு வரவு மீதி 5061 ரூபா 87 சதம், ராதா பற்று மீதி 2888 ரூபா 12 சதம், இராசா வரவு மீதி 1351 ரூபா 25 சதம், ஐந்தொகைக் கூட்டுத் தொகை 184513 ரூபா 12 சதம்.
23. மொத்த இலாபம் 21325 ரூபா, தேறிய இலாபம் 10610 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: சில்வா வரவு மீதி 7942 ரூபா 50 சதம், அபுசாலி வரவு மீதி 938 ரூபா 75 சதம், டேவிட் வரவு மீதி 6718 ரூபா 75 சதம், ஐந்தொகைக் கூட்டுத் தொகை 109675 ரூபா.
24. மொத்த இலாபம் 27310 ரூபா, தேறிய இலாபம் 16583 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: அவி வரவு மீதி 5060 ரூபா 50 சதம், வேலு வரவு மீதி 8024 ரூபா 50 சதம், ஐந்தொகைக் கூட்டுத் தொகை 13585 ரூபா.
25. மொத்த இலாபம் 26015 ரூபா, தேறிய இலாபம் 10585 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: ஆனந்தன் வரவு மீதி 3587 ரூபா 50 சதம், முருகானந்தன் வரவு மீதி 1002 ரூபா 50 சதம், ஐந்தொகைக் கூட்டுத் தொகை 91815 ரூபா.
26. மொத்த இலாபம் 33025 ரூபா, தேறிய இலாபம் 3475 ரூபா, நடைமுறைக் கணக்குகள்: பாலன் பற்று 5778 ரூபா, மணியன் பற்று 272 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 77975 ரூபா.
27. மொத்த இலாபம் 67275 ரூபா, தேறிய இலாபம் 37224 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: தேவன் வரவு மீதி 30668 ரூபா, ஆனந்தன் 6776 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 175069 ரூபா.
28. மொத்த இலாபம் 177250 ரூபா, தேறிய இலாபம் 128370 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: சிறில் 41323 ரூபா, மீரான் 99461 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 226980 ரூபா.
29. தேறிய இலாபம் 94100 ரூபா, நடைமுறைக் கணக்கு மீதிகள்: பாலு வரவு மீதி 55090 ரூபா, மணி வரவு மீதி 50330 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 178590 ரூபா.
30. தேறிய இலாபம் 5425 ரூபா, ஐந்தொகைக் கூட்டுத் தொகை 65100 ரூபா.

## க. பொ. த. (G. C. E) கணக்கியற் பாடத்தீட்டம்

### க. பொ. த. ஆரம்பம் (9ஆம் வகுப்பு)

#### 1ஆம் தவணை

1. கணக்கியல் அறிமுகம்
2. கணக்குப் பதியும் ஏடுகள்
3. காசேடு
4. சில்லறைக் காசேடு  
(முற்பண்முறை)
5. கொள்வனவேடு
6. விற்பனையேடு
7. உட்டிரும்பிய வெளித் திரும்பிய சரக்கேடுகள்
8. பற்றுவரவேடு (நாளேடு)  
உபயோகங்கள்
9. ஐந்தொகை தயாரித்தலும் மூலதன மீதி காணலும்
10. பெயரேடு திறத்தலும் முதலேடுகளின் நடவடிக்கை களைப் பதிதலும்

#### 2ஆம் தவணை

1. பார்ட்சை மீதி அறிமுகம்
2. பார்ட்சை மீதி தயாரித்தல்
3. வியாபார அங்கக் கணக்கு கள் வியாபாரக் கணக்கு அறி முகம்
4. இலாப நட்ட அங்கக் கணக்குகள் (பெயரளவுக் கணக்கு கள்) அறிமுகம் இலாப நட்டக் கணக்கு தயாரித்தல்
5. மூலதனக் கணக்குத் தயாரித்தல்

6. இறுதி ஐந்தொகை தயாரித்தல்

7. உண்டியல் அறிமுகம்
8. உண்டியல் நாளேடு
9. உண்டியல் பெயரேட்டுப் பதிவுகள்
10. முடிவுக் கணக்குகள்

#### 3ஆம் தவணை

1. தனி வியாபாரியின் முடிவுக் கணக்குகள்
2. அறவிடமுடியாக் கட்டளை துக்கம்
3. பெறு மானத் தேய்வு முறைகள்
4. காப்பொதுக்கங்கள்
5. தொங்கற் கணக்கு அறிமுகம்
6. பிழைகளைத் திருத்தும் பதிவுகள்
7. வங்கிப் பற்று வரவுச் சிட்டை அறிமுகம்
8. வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுத் தயாரித்தல்
9. வரவேண்டிய வருமானங்கள் செலுத்தவேண்டிய செலவினங்கள் பற்றிய பதிவுகள்
10. செம்மையாக்கல்களும் முடிவுக் கணக்குகளும்

## க. பொ. த. (10ஆம் வகுப்பு)

### 1ஆம் தவணை

1. வியாபார நடவடிக்கைகளை முதலேடுகளிற் பதிந்து பெய ரேட்டுக்கு மாற்றி முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல்
2. உண்டியற் கணக்குகள்
3. வங்கிக் கணக்கினைக்கக் கூற்று
4. தொங்கற் கணக்குகள்
5. ஒதுக்கங்கள்
6. வைப்புக்களும் பொறுப்பு களும்
7. ஓப்படைக் கணக்கு
8. கூட்டு முயற்சிக் கணக்கு
9. முதலீடுகள்
10. செம்மையாக்கல்கள்
11. செய்கை(உற்பத்தி)க் கணக்கு கள்
12. உற்பத்தி நிலையங்களின் முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல்


### 2ஆம் தவணை

1. பங்கு வியாபாரத்திற் கணக்குகளை வைக்கும் முறை.
2. பங்குடைமை முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல்
3. நன்மதிப்பு அறிமுகம்
4. புதிய பங்காளைஸ் சேர்த்தல்
5. பங்காளரை விலக்கல்

6. வியாபார நிலையங்களை இணைத்தல்
7. பங்குடைமைக் கலைவு
8. செம்மையாக்கல்கள்
9. வியாபார நிலையக் கொள் முதற் கணக்குகள்
10. ஒற்றைப்பதிவு முறை
11. வியாபார நோக்கமில்லாத நிலையங்களின் கணக்குகள்
12. செம்மையாக்கல்களும் முடிவுக் கணக்குகளும்

### 3ஆம் தவணை

1. கடன்பட்டோர் (விற்பனைப்) பெயரேடு அறிமுகம்
2. கடன் கொடுத்தோர் (கொள்முதல்) பெயரேடு அறிமுகம்
3. பொதுப்பெயரேடு
4. ஒழுங்குபடுத்தும் கணக்குகள்
5. செம்மையாக்கல்களும் முடிவுக் கணக்குகளும்
6. பகுதிக் கடைக் கணக்குகள் அறிமுகம்
7. பகுதிக் கடைகளின் முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல்
8. பல்வகை உத்திக் கணக்குகள்
9. பல்வகைச் செம்மையாக்கல்கள்
10. திருந்திய முறையில் முடிவுக் கணக்குகளைத் தயாரித்தல்





திருமகள் அமுத்தகம், சுன்னகம்